

2025 අප්ரீல் 07  
2025 ஏப்பிறல் 07  
07 April 2025



NAOSL

වාර්තාවේ අංකය : එස්පීආර්/2025/02  
அறிக்கை இல. : எஸ்பீஆர்/2025/02  
Report No : SPR/2025/02

**කිරි ගෙයිනි ආනයනය කිරීමේ ව්‍යාපෘතියේ තුන්වන අදියරෙහි II  
පියවර යටතේ කිරි ගෙයිනි 15,000 ක් ආනයනය කිරීම සඳහා  
අත්තිකාරම් ලබාදීම පිළිබඳ විශේෂ විගණන වාර්තාව**

කறவை மாடு இறக்குமதி செயற்திட்டத்தின் முன்றாம் கட்டத்தின் ஐஐ  
ஆம் பகுதியின் கீழ் 15,000 கறவை மாடுகளை இறக்குமதி செய்வதற்கான  
முன்பணம் வழங்குதல் தொடர்பான விசேட கணக்காய்வு அறிக்கை

**Special Audit Report on Advance Payment for Import of 15,000  
Dairy Cattle under Step II of the Phase III of the Project**

**ජාතික විගණන කාර්යාලය**  
தேசிய கணக்காய்வு அலுவலகம்  
NATIONAL AUDIT OFFICE



## உள்ளடக்கம்

| Se.N | Description                                                                                                                         | Page Number |
|------|-------------------------------------------------------------------------------------------------------------------------------------|-------------|
|      | நிறைவேற்றுப் பொழிப்பு                                                                                                               | 01          |
| 1.   | விநியோகித்தலின் பின்புலம் மற்றும் தன்மை                                                                                             | 03          |
| 2.   | <b>பின்பற்றப்பட்ட முறைமை</b>                                                                                                        |             |
| 2.1  | ஆவணங்கள், புத்தகங்கள் மற்றும் அறிக்கைகளை பரீட்சித்தல்                                                                               | 03          |
|      | 2.2 நேரடிக் கலந்துரையாடல்களை நடத்துதல்                                                                                              | 04          |
| 3.   | விடயப் பரப்பு                                                                                                                       | 04          |
| 4.   | கணக்காய்வு அதிகாரம்                                                                                                                 | 04          |
| 5.   | செயல்முறை                                                                                                                           |             |
| 5.1  | 20,000 கறவை மாடுகளை இறக்குமதி செய்வதற்கான நிதி வசதிகளை வழங்குதல்                                                                    | 05          |
| 5.2  | 20,000 கறவை மாடுகளை இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்தத்திற்கான அங்கீகாரத்தைப் பெறல்                                                     | 06          |
| 5.3  | 20,000 கறவை மாடுகளை இறக்குமதி செய்யும் செயற்திட்டத்தின் 3 ஆவது கட்டத்தின் முதல் பகுதியின் கீழ் 5,018 கறவை மாடுகளை இறக்குமதி செய்தல் | 11          |
| 5.4. | 3 ஆவது கட்டத்தின் II பகுதியின் கீழ் 15,000 கறவை மாடுகளை இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்தல்.                             | 16          |
| 5.5  | 20,000 கறவை மாடுகளை இறக்குமதி செய்வதற்கான மதிப்பீடு செய்யப்பட்ட செலவு                                                               | 28          |
| 5.6  | செயற்திட்டத்திற்கு நிதியளித்தல் மற்றும் கடன்களை திருப்பிச் செலுத்துதல்                                                              | 29          |
| 5.7  | கறவை மாடு இறக்குமதி செயற்திட்டத்தின் தற்போதைய நிலை                                                                                  | 30          |
| 5.8  | கறவை மாடுகளின் இறக்குமதியின் போது தாக்கமளித்த சட்டங்கள், விதிகள் மற்றும் பிரமாணங்கள்                                                | 32          |
| 6.   | அவதானிப்புக்கள்                                                                                                                     | 34          |
| 7.   | பரிந்துரை                                                                                                                           | 39          |
| 8.   | <b>இணைப்புக்கள்</b>                                                                                                                 | 40-226      |

கறவை மாடு இறக்குமதி செயற்திட்டத்தின் முன்றாம் கட்டத்தின் II ஆம் பகுதியின் கீழ் 15,000 கறவை மாடுகளை இறக்குமதி செய்வதற்கான முன்பணம் வழங்குதல் தொடர்பான விசேட கணக்காய்வு அறிக்கை

### நிறைவேற்றப் பொழிப்பு

கறவை மாடுகளை இறக்குமதி செய்யும் செயற்திட்டம் முன்று கட்டங்களாக நடைமுறைப்படுத்தப்பட்டு, 2018 ஆம் ஆண்டு தேசிய கணக்காய்வு அலுவலகத்தால் முதல், இரண்டாம் மற்றும் முன்றாம் கட்டம் 1 ஆம் பகுதியின் கீழ் இறக்குமதி செய்யப்பட்ட கறவை மாடுகள் பற்றிய உண்மைகள் அடங்கிய விசேட கணக்காய்வு அறிக்கை வெளியிடப்பட்டதுடன் அந்த அறிக்கையின் தொடர்ச்சியாக இந்த அறிக்கை வெளியிடப்பட்டது. அதன் பிரகாரம் 2014 ஆம் ஆண்டு பொருளாதார அபிவிருத்தி அமைச்சு, கறவை மாடு இறக்குமதி செயற்திட்டத்தின் முதல் மற்றும் இரண்டாம் கட்டத்தின் கீழ் கறவை மாடுகளை இறக்குமதி செய்த அவுஸ்திரேலியாவின் Wellard Rural Exports Pvt Limited, Australia இலிருந்து முன்றாம் கட்டத்தின் கீழ் 20,000 கறவை மாடுகளை கொள்வனவு செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை ஆரம்பித்திருந்தது. அதன்படி 2017 ஆம் ஆண்டு முன்றாம் கட்டம் I படியின் கீழ் 5,018 கறவை மாடுகள் இறக்குமதி செய்யப்பட்டு அதன் வெற்றியின் அடிப்படையில் 2 ஆம் பகுதியின் கீழ் 15,000 கறவை மாடுகள் இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டது.

எவ்வாறாயினும், 2018 மே 04 ஆம் திகதி வெளியிடப்பட்ட விசேட கணக்காய்வு அறிக்கையின்படி, கறவை மாடுகளை இறக்குமதி செய்யும் முதல் இரண்டு நிலைகளிலும் 3 ஆம் கட்டத்தின் கீழும் கறவை மாடுகளை இறக்குமதி செய்வதன் படி, அந்த நிலைகளில் பல்வேறு பிரச்சினைகள் மற்றும் இழப்புகள் கண்டறியப்பட்டு, நிலைமையை அவதானித்து சரிசெய்வதற்கான பரிந்துரைகள் வழங்கப்பட்டன. அந்த ஆரம்ப கட்டங்களில் பல்வேறு சிக்கல்கள் இருந்தபோதும், சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு விருப்பமான வழங்குனராக இருந்த அதே ஆஸ்திரேலியாவின் வேலார்ட் ரூரல் எக்ஸ்போர்ட் நிறுவனத்திடமிருந்து மீள் பெறுகை செய்யாமல் கறவை மாடுகளை இறக்குமதி செய்தல் பிரச்சினையாக இருந்தது.

மேலும் 2018 ஆம் ஆண்டில், அந்த ஆண்டில் ஐ.அ. டொலர் 8,099,729 மதிப்புள்ள 2,500 கறவை மாடுகளை மட்டுமே இறக்குமதி செய்யத் திட்டமிட்டிருந்தபோது, அந்த ஆண்டின் போது 15,000 கறவை மாடுகளின் ஒப்பந்தத்தின் மொத்த மதிப்பில் 20 சதவீதம் ஆன முற்பணமாக ஐ.அ. டொலர் 11,093,108 (ரூபா 1,749,672,697) வழங்குனருக்கு செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்த பொதிலும் அதற்கான எந்த நலனும் 2025 பெப்ரவரி 27 ஆந் திகதி வரையிலும் இலங்கை அரசாங்கத்திற்கு கிடைத்திருக்கவில்லை. மேலும், கிராமிய பொருளாதார அமைச்சு முன்கூட்டியே ஏற்றுக்கொள்ளக்கூடிய முற்பணப் பிணைமுறி வைத்திருக்க நடவடிக்கை எடுக்கவில்லை, மேலும் முற்பணப் பிணைமுறி இல்லாததால் வெளிநாட்டு நிறுவனத்திற்கு செலுத்தப்பட்ட உண்மையான செலவை எப்போதாவது ஈடுசெய்யும் வாய்ப்பும் இழக்கப்பட்டது. மேலும், இந்தத் தொகை ரூபா 1,749,672,697 முன்பணத்தை சேகரிக்க போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டமை கணக்காய்வில் அவதானிக்கப்படவில்லை. அதேபோன்று, 3 ஆம் கட்டத்தின் 1 ஆம் கட்டத்தின் கீழ் இறக்குமதி செய்யப்பட்ட கறவை மாடுகளின் பொறுப்பான பண்ணையாளர்களும் பல பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளதாகவும், அந்த விவசாயிகளுக்கும் நிதி வசதிகள் வழங்கப்பட வேண்டும் எனவும் அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. அதன்படி, மேற்கூறிய முன்பணத் தொகை மற்றும் அந்தத் தொகையைச் செலுத்தும்போது ஏற்பட்ட அந்நியச் செலாவணி இழப்பு ஆகியவற்றுடன் மொத்த தேறிய செலவு ரூபா 2,110,302,436 இற்கு கூடுதலாக, பால் பண்ணையாளர்களின் மேம்பாட்டிற்கான செலவுகளை அரசாங்கம் ஏற்க வேண்டியிருந்தது. மேலும் எதிர்காலத்தில்,

இந்தக் கடன் தொகையைத் தீர்க்கும்போது வட்டிச் செலவுகள் மற்றும் அந்நியச் செலாவணி இழப்பு ஏற்படக்கூடும்.

உண்மையான முன்பணத்தை செலுத்துவது தொடர்பாக தொடர்புடைய அவதானிப்புகள், பரிந்துரைகள் மற்றும் அங்கீகாரத்தை வழங்கிய தரப்பினருக்கு எதிராக சட்ட மற்றும் / அல்லது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது, வழங்குனர்களிடமிருந்து உண்மையில் செலுத்தப்பட்ட முன்பணத்தின் தொகையை மீட்டெடுப்பது அல்லது வழங்குனருக்கு இந்த தொகையை செலுத்துவதற்கு பங்களித்த தரப்பினரிடமிருந்து இந்த தொகையை மீட்டெடுக்க முடியாவிட்டால், எதிர்காலத்தில் எழுந்துள்ள சிக்கல்களைத் தீர்ப்பது. இந்த அறிக்கையில், திறம்பட செயல்படுத்தக்கூடிய முறையான அமைப்பைத் தயாரித்தல் மற்றும் பொருளாதார நன்மைகளை அதிகப்படுத்துதல் மற்றும் அத்தகைய திட்டங்களுக்கு பணத்தை ஒதுக்குவதற்கு முன்பு மற்றும் திட்டங்களின் வெற்றியை திறைசேரியின் நேரடி மேற்பார்வைக்கு உட்படுத்துதல் போன்ற சில பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன.



## 01. விநியோகித்தலின் பின்புலம் மற்றும் தன்மை

இலங்கையில் உள்நாட்டு பால் உற்பத்தியை அதிகரிக்கும் அதே வேளையில் பால் மா இறக்குமதிக்கான கணிசமான செலவைக் குறைக்கும் நோக்கத்துடன் கறவை மாடுகளை இறக்குமதி செய்யும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. அதன்படி, கறவை மாடுகளை இறக்குமதி செய்வது பல கட்டங்களில் திட்டமிடப்பட்டு, 2018 ஆம் ஆண்டு 01, 02 மற்றும் 03 ஆகிய கட்டங்களின் முதல் கட்டத்தின் கீழ் இறக்குமதி செய்யப்பட்ட கறவை மாடுகள் குறித்து தேசிய கணக்காய்வு அலுவலகத்தால் சிறப்பு தணிக்கை அறிக்கை வெளியிடப்பட்டது.

எவ்வாறாயினும், 03 ஆம் கட்டத்தின் 1 ஆம் படிக்காக இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட 5,018 கறவை மாடுகள் தொடர்பாக பல்வேறு பிரச்சினைகள் எழுந்துள்ள நிலையில், இறக்குமதிக்கு முன்னர் ஆரம்ப பணிகளை சரியான காலத்தில் செய்யாமல், சப்ளையர், Wellard Rural Exports Pvt Limited, Australia, ரூபா 1,749,672,697 வழங்குனருக்கு ஐ.அ.டொலர் 11,093,108) கட்டம் 03 இன் II பகுதிக்கு செலுத்தப்பட்டதன் காரணமாக இந்த அறிக்கை விநியோகிக்கப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

## 2. பின்பற்றப்பட்ட முறைமை

### 2.1 ஆவணங்கள், புத்தகங்கள் மற்றும் அறிக்கைகளை பரீட்சித்தல்

- (i) மாடு இறக்குமதி திட்டம் தொடர்பான அமைச்சரவை முடிவுகள் மற்றும் அது தொடர்பான அமைச்சரவை குறிப்புகள்
- (ii) மாடு இறக்குமதி செயற்திட்டத்தை பரீட்சித்து சமர்ப்பிக்கப்பட்ட சுயாதீன நிபுணர் குழு அறிக்கை.
- (iii) தொடர்புடைய கடன் ஒப்பந்தங்கள், ஒப்பந்த உட்கப்படிக்கை மற்றும் திருத்தங்கள்
- (iv) கிராமிய பொருளாதார அமைச்சுடன் தொடர்புடைய கோவைகள்
- (v) அமைச்சு மற்றும் திணைக்கள ஒப்பந்ததாரருடன் பரிமாறிக்கொள்ளப்பட்ட கடிதங்கள்
- (vi) 1992 இன் 59 ஆம் இலக்க விலங்கு நோய்கள் சட்டம்
- (vii) கறவை மாடு இறக்குமதி செயற்திட்டம் தொடர்பாக திறைசேரியிலிருந்து பெறப்பட்ட தகவல்கள்

## 2.2 நேரடிக் கலந்துரையாடல்களை நடத்துதல்

- (i) கால்நடை வள மற்றும் கிராமிய சமூக மேம்பாட்டு அமைச்சின் செயற்திட்ட பணிப்பாளர்.
- (ii) கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மற்றும் பணிப்பாளர்
- (iii) பொதுத் திறைசேரியிலிருந்து செயற்பாடுகள் திணைக்களத்தின் பணிப்பாளர் மற்றும் கடன் திணைக்களத்தின் பணிப்பாளர்

## 3. விடயப் பரப்பு

20,0000 கறவை மாடுகளை இறக்குமதி செய்யும் திட்டத்தின் கீழ், 15,000 கறவை மாடுகளின் இறுதி இறக்குமதிக்காக, ஆஸ்திரேலிய வேலார்ட் கிராமப்புற ஏற்றுமதி நிறுவனத்திற்கு 2018 மே 08 ஆந் தினதி திறைசேரி செயற்பாடுகள் திணைக்களத்தால் பணம் செலுத்தி விவசாய, கிராமிய பொருளாதார அலுவல்கள், கால்நடை வள அபிவிருத்தி , நீர்ப்பாசனம் கடற்றொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சின் கீழ் கணக்கீடு செய்யப்பட்ட ரூபா 1,749,672,697 (ஐ.அ.டொலர் 11,093,108) முன்பணம் செலுத்தியதன் பின்னணியில் உள்ள உண்மைகள், பணம் செலுத்துவதற்கான முறை, சட்டப்பூர்வத்தன்மை, முன்பணத்தை திரும்பப் பெற அல்லது ஈடுகட்ட எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் அந்த உண்மைகளுடன் தொடர்புடைய விஷயங்களை ஆராய்வதே இந்த அறிக்கையின் விடயப்பரப்பாகும்.

## 4. கணக்காய்வு அதிகாரம்

15,000 கறவை மாடுகளை இறக்குமதி செய்வது தொடர்பான சிறப்பு அறிக்கையை 2022 நவம்பர் 23 அன்று நடைபெற்ற பொது விவகாரக் குழுவில் வெளியிடுமாறு மாநில கால்நடை அமைச்சகம் கோரியதன் அடிப்படையில், 2018 மே 23 ஆந் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட விசேட கணக்காய்வு அறிக்கையின் நீடிப்பாக 2018 இன் 19 ஆம் இலக்க கணக்காய்வுச் சட்டத்தின் 13 ஆம் பிரிவின் கீழ் கிடைத்துள்ள இந்த அறிக்கை அதிகாரத்தின் இந்த அறிக்கையை விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

## 05. செயல்முறை

### 5.1 20,000 கறவை மாடுகளை இறக்குமதி செய்வதற்கான நிதி வசதிகளை வழங்குதல்

5.1.1 உள்நாட்டு நுகர்வோர் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக இலங்கை அரசாங்கம் உள்நூர் பால் உற்பத்தியை அதிகரிப்பதற்கு அதிக முன்னுரிமை அளித்துள்ளதுடன், நாட்டில் பால் உற்பத்தி செய்யும் விலங்குகளின் கடுமையான பற்றாக்குறையானதால் பால் உற்பத்தித் தொழிலை அபிவிருத்தி செய்வதற்காக 20,000 கறவை மாடுகளை இறக்குமதி செய்யும் நோக்கில் 2014 சனவரி 13 ஆந் திகதி சமர்ப்பித்த 14/0047/504/010 ஆம் இலக்க அமைச்சரவைப் பத்திரத்தில் (இணைப்பு 01) பின்னணி காண்பிக்கப்பட்டுள்ளது.

5.1.2 அதன் பிரகாரம் இந்த அமைச்சரவைப் பத்திரத்தின் திகதி வரையில் 2,000 கறவை மாடுகளை அரசாங்கம் இறக்குமதி செய்துள்ளதாகவும், அன்றைய திகதிக்குள் மேலும் 2,500 கறவை மாடுகளை உள்நூர் பால் தொழிலை மேம்படுத்தும் வகையில் இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. (இது தொடர்பான அறிக்கை தேசிய கணக்காய்வு அலுவலகத்தால் 2018 மே 04 ஆந் திகதி வெளியிடப்பட்டது) மேலும், நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சர் வரவு செலவுத் திட்ட உரையில் 20,000 உயர்தர கறவை மாடுகளை இறக்குமதி செய்வதற்கு நிதி ஒதுக்கீடு செய்ய முன்மொழிந்துள்ளார்.

5.1.3 வாங்குபவரின் ஏற்றுமதி கடன் வசதியின் கீழ், ஆஸ்திரேலியாவின் ஏற்றுமதி நிதி மற்றும் காப்புறுதிக் கம்பனி (Export Finance and Insurance Corporation - EFIC) உத்தரவாதத்தின் கீழ் திட்டச் செலவில் 85 சதவீதத்தை நிதியளிக்கிறது. ஐ.அ.டொலர் 62,860,946.61 நெதர்லாந்தில் கூட்டுறவு மத்திய வங்கி (Cooperative Rabobank U.A) மற்றும் மீதமுள்ள 15 சதவீத திட்டச் செலவை அதே வங்கியில் இருந்துஇல் நிதியளிக்க வேண்டும். ஐ.அ.டொலர் 11,093,108.22 வர்த்தகக் கடன் பெறுவது குறித்து ஆலோசித்ததாக குறிப்பில் காண்பிக்கப்பட்டுள்ளது.

5.1.4 கடன் தொகையான ஐ.அ.டொலர் 62,860,946.61 ஆண்டுக்கு 2 சதவீத வட்டி விகிதத்தில் ஆறு மாத லண்டன் வங்கிகளுக்கு இடையே கடன் வாங்கும் விகிதத்துடன் (LIBOR) 02 ஆண்டுகள் சலுகை காலம் மற்றும் 07 ஆண்டுகள் திருப்பிச் செலுத்தும் காலம் வழங்கப்படும் என்று கூறப்பட்டது. இந்தக் கடன் தொகையில் பயன்படுத்தப்படாத மீதிக்கு வங்கி ஆண்டு ஒப்பந்தக் கட்டணமாக 0.25 சதவீதம் வசூலிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட திகதிலிருந்து 07 நாட்களுக்குள் நிர்வாகக் கட்டணமாக கடன் தொகையில் 0.25 சதவீதத்தை செலுத்த வேண்டும், மேலும் இந்த கடன் ஒப்பந்தங்களை நிறைவேற்றுவதற்கான சட்ட செலவுகள், பயண செலவுகள் மற்றும் ஏனைய செலவுகள் அரசாங்கத்தால் ஏற்கப்படும்.

5.1.5 ஐ.அ.டொலர் 11,093,108.22 கடன் தொகை 5 சதவீத வருடாந்த வட்டி விகிதத்தில் 2 ஆண்டுகள் 6 மாதங்கள் மற்றும் 3 ஆண்டுகள் மற்றும் 6 மாதங்கள் திருப்பிச் செலுத்தும் காலம் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டது. இந்தக் கடன் வசதியைப் பெறுவதன் மூலம் ஏற்படும் நிதிப் பாதிப்புகள் குறித்து இலங்கை மத்திய வங்கியின் நிதிச் சபையின் கருத்துக்கள் ஆராயப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

5.1.6 மேலே உள்ள பத்தி 5.1.4 இல் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளின்படி, ஐ.அ.டொலர் 62,860,946.61 மேலே உள்ள 5.1.5 நிதி வசதியைப் பெற நெதர்லாந்தின் கோபிரேட்டிவ் சென்டரல் ரேபிசன் பொரன்லீன் வங்கி (RABO Bank) மற்றும் ஆஸ்திரேலியாவின் ஏற்றுமதி நிதிக் காப்புறுதி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும். ஐ.அ.டொலர் 11,093,108.22 நிதி வசதிகளைப் பெறுவதற்காக, நெதர்லாந்தின் கோபிரேட்டிவ் சென்டரல் ரேபிசன் பொரன்லீன் வங்கியுடன் (RABO Bank) ஒப்பந்தம் செய்து கொள்வதற்காக, மேலே குறிப்பிடப்பட்டுள்ள 2014 சனவரி 13 ஆந் திகதிய இலக்கம் 14/0047/504/010 என்ற மேற்குறிப்பிட்ட 5.1.1 இல் குறிப்பிடப்பட்ட அமைச்சரவைக் குறிப்பின் மூலம் அங்கீகாரம் எதிர்பார்க்கப்பட்டது.

5.1.7 மேலே உள்ள பத்தி 5.1.6 இல் குறிப்பிடப்பட்டுள்ள முன்மொழிவுகளுக்கு அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டபோது, 2014 சனவரி 13 ஆந் திகதிய இலக்கம் AMA/14/0047/504/010 ஐ வழங்குவதற்கு அமைச்சரவை நடவடிக்கை எடுத்திருந்தது. (இணைப்பு 02)

## 5.2 20,000 கறவை மாடுகளை இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்தத்திற்கான அங்கீகாரத்தைப் பெறல்

5.2.1 2014 பெப்ரவரி 17 ஆந் திகதி பொருளாதார மேம்பாட்டு அமைச்சரால் வழங்கப்பட்ட அமைச்சரவை குறிப்பு இலக்கம் 14/0241/519/004 இன் படி, கால்நடை மற்றும் கிராமிய சமூக மேம்பாட்டு அமைச்சு 41 நிறுவனங்களிடமிருந்து விலைகளை கோரி ஆஸ்திரேலியாவின் வெலார்ட் றூரல் எக்ஸ்போர்ட் தனியார் கம்பனி (Wellard Rural Exports) தெரிவு செய்யப்பட்டதாக காண்பிக்கப்பட்டது. (இணைப்பு 03).

5.2.2 மேலும், பொருளாதார அபிவிருத்தி அமைச்சு 20,000 கறவை மாடுகளை இறக்குமதி செய்து விவசாயிகளுக்கு விநியோகிக்க திட்டமிட்டுள்ளதுடன், இதற்கு முன்னர் இலங்கைக்கு கறவை மாடுகளை வழங்கிய வெலார்ட் றூரல் எக்ஸ்போர்ட் தனியார் கம்பனிக்காக ஐ.அ.டொலர் 73,954,054.83 இனையுடைய கூறுவிலை சமர்ப்பிக்கப்பட்டதாக மேலும் காண்பிக்கப்பட்டுள்ளது. கறவை மாடு இறக்குமதித் திட்டத்தின் இரண்டாம் பகுதியின் கீழ் கால்நடை வளங்கள் மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சினால் 2500 கறவை மாடுகள் இறக்குமதி செய்யப்பட்ட விலைக்கு சமமான விலையே இந்த விலைகள் என தெரிவிக்கப்பட்டது.

5.2.3 மேலும் இந்தக் குறிப்பிலிருந்து பின்வரும் முன்மொழிவுகளுக்கு அங்கீகாரம் எதிர்பார்க்கப்பட்டது.

- (i) 2 ஆண்டுகளில் ஒரு தொகுப்பாக 20,000 கறவை மாடுகளை இறக்குமதி செய்ய ஐ.அ.டொலர் 73,954,054.83 பெறுமதியுடைய ஒப்பந்தம் ஆஸ்திரேலியாவின் வெலார்ட் றூரல் எக்ஸ்போர்ட் தனியார் கம்பனிக்கு கையளிப்பதற்கும் மற்றும்,
- (ii) ஆஸ்திரேலியாவின் ஏற்றுமதி நிதிக் காப்புறுதிக் கம்பனி (EFIC) மற்றும் நெதர்லாந்தின் ராபோ வங்கி (Rabo Bank) ஆகியவற்றுடன் வெளிநாட்டு வளத் திணைக்களம் மூலம் அந்த நோக்கத்திற்காகப் பொருந்தக்கூடிய கடன் தொகையைப் பெறுவதற்கு ஒப்பந்தம் செய்து கொள்ள,

5.2.4 கால்நடை வளர்ப்பு மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சரால் இந்த குறிப்பிற்கு 2014 மார்ச் 06 ஆந் திகதி பின்வரும் அவதானிப்புகளை வழங்கப்பட்டது. (இணைப்பு 04)

- (i) இறக்குமதி செய்யப்பட்ட விலங்குகள் 30 நாட்களுக்கு கடுமையான கால்நடை மருத்துவ மேற்பார்வையின் கீழ் தனிமைப்படுத்தப்பட்ட இடத்தில்/பண்ணையில் தனிமைப்படுத்தப்பட வேண்டும், மேலும் இந்த விலங்குகளை சிறிய குழுக்களாக தீவு முழுவதும் பரவியுள்ள இடங்களில்/பண்ணைகளில் தனிமைப்படுத்த பரிந்துரைக்கப்படவில்லை.
- (ii) இந்த அதிக மதிப்புள்ள இறக்குமதி செய்யப்பட்ட மாடுகளை நேரடியாக கறவை மாடுகளுக்கு விடக்கூடாது என்று வலியுறுத்தப்பட்டது. இந்த விலங்குகளை அடித்தளமாக/முக்கிய (Foundation Stock) தாய் விலங்குகளாக/கரு (Nucleus herds) மந்தைகளாகப் பராமரித்து, தகுந்த அரசுப் பண்ணைகளில் (அதாவது NLDB) முறையான மேலாண்மை நிலைமைகள் மற்றும் மருத்துவப் பராமரிப்பின் கீழ் வளர்க்கப்பட வேண்டும் மற்றும் அதே கால்நடைகளின் முதல் மற்றும் பிந்தைய தலைமுறைகளுக்கு (பெண் விலங்குகள்) பயனாளி விவசாயிகளுக்கு விநியோகிக்கப்பட வேண்டும்.
- (iii) அதிக மகசூல் தரக்கூடிய ஐரோப்பிய மரபியல் அமைப்பு கொண்ட இறக்குமதி செய்யப்பட்ட விலங்குகளுக்கு சுற்றுச்சூழல் கட்டுப்பாட்டுடன் கூடிய வீட்டுவசதி/குளிருட்டும் கொட்டகைகள் சிறந்த மேலாண்மை மற்றும் உணவு நிலைமைகளுடன் வழங்கப்பட வேண்டும், இது நாட்டில் உள்ள சராசரி, சிறு மற்றும் நடுத்தர அளவிலான பால் பண்ணையாளர்களுக்கு விலையுயர்ந்த நடவடிக்கையாக இருக்கும். இந்த விலங்குகள் முறையான மேலாண்மை மற்றும் சுகாதார பராமரிப்புக்கு உட்படுத்தப்படாவிட்டால், அதிக மகசூல் தரும் கால்நடைகளின் முழு உற்பத்தித் திறனை அடைய முடியாதுள்ளது.
- (iv) இறக்குமதி செய்யப்பட்ட விலங்குகளுக்கு தேசிய கால்நடை வள அபிவிருத்தி சபையின் (NLDB) வளங்கள் மற்றும் நிபுணத்துவம் மூலம் உயர்தர கலப்பு உணவுகளை (TMR) அளிக்க முடியும்.
- (v) எவ்வாறாயினும், வலுவான கால்நடை பரிந்துரைகளின் கீழ் பொருத்தமான விவசாய காலநிலை வலையங்களில் அமைந்துள்ள நன்கு நிர்வகிக்கப்படும் பெரிய அளவிலான வணிக பால் பண்ணைகள் / இனப்பெருக்கம் செய்யும் பண்ணைகளுக்கு இறக்குமதி செய்யப்பட்ட விலங்குகளை நேரடியாக விடுவிப்பது குறித்து பரிசீலிக்கப்படலாம் மற்றும் பொருளாதார சிக்கனம் (Economies of Scale) (ஒரு பண்ணைக்கு இறக்குமதி செய்யப்படும் விலங்குகளின் எண்ணிக்கை) அதிகமாக இருக்கும் பட்சத்தில் உச்ச இலாப எல்லையை அடைய செயற்படுதல் வேண்டும்.
- (vi) மேற்கூறியவற்றைக் கருத்தில் கொண்டு மற்றும் இந்த நடவடிக்கையின் தொழில்நுட்பத் தன்மை காரணமாக, கறவை மாடுகளை இறக்குமதி செய்யும் நிகழ்ச்சி கால்நடை மற்றும் கிராமிய சமூக மேம்பாட்டு அமைச்சால் நடத்தப்பட வேண்டும்.
- (vii) இந்தத் செயற்திட்டத்திற்காக கால்நடை மற்றும் கிராமிய சமூக மேம்பாட்டு அமைச்சு, கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களம் மற்றும் தேசிய கால்நடை வள அபிவிருத்தி சபை ஆகியவற்றின் பிரதிநிதிகளைக் கொண்ட

குழுவினால் ஒட்டுமொத்த கொள்கை வழிகாட்டுதல் மற்றும் தொழில்நுட்ப ஆதரவு வழங்கப்பட வேண்டும்.

- (viii) இந்த அமைச்சரவைப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கறவை மாடுகளின் பெறுமதி (20,000 விலங்குகளுக்கு ஐ.அ.டொலர் 73,954,054.83 மற்றும் ஒரு விலங்குக்கு ஐ.அ.டொலர் 3,697.70) 2014 ஆம் ஆண்டின் போது அமைச்சு அமுல்படுத்திய கறவை மாடுகளின் இறக்குமதித் திட்டத்தின் 02 ஆம் கட்டத்தின் கீழ் 2,500 மாடுகளை இறக்குமதி செய்தல். (2,500 விலங்குகளுக்காக ஐ.அ.டொலர் 7,582,167.02 ஒரு விலங்குக்கு ஐ.அ.டொலர் 3,032) இற்காக அதே கம்பனியால் வழங்கிய பெறுமதியுடன் ஒப்பிடும்போது. ஐ.அ.டொலர் 665 அதிகமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

- 5.2.5 இந்த குறிப்பிற்காக நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சரின் அவதானிப்புகள் பெப்ரவரி 2014 இல் வழங்கப்பட்டன. அதன்படி, குறிப்பின் மேலே உள்ள பந்தி 5.2.3 இல் காட்டப்பட்டுள்ள முதல் முன்மொழிவு தேசிய நலனாகக் கருதப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இரண்டாவது பிரேரணை தொடர்பில், உத்தேச கடன் தொகையை பெற்றுக்கொள்வது தொடர்பான உடன்பாடுகளை எட்டுவது தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(இணைப்பு 05).

- 5.2.6 மேலும் இதற்காக 2014 யூன் 03 ஆந் திகதி நோக்கத்திற்காக, பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளரும் பின்வரும் அவதானிப்புகளை வழங்கியிருந்தார் (இணைப்பு 06).

- (i) கால்நடை மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சினால் இறக்குமதி செய்யப்படும் கால்நடைகளின் விலைகளுடன் ஒப்பிடுகையில் இறக்குமதி செய்யப்பட்ட மாடுகளின் விலையில் எந்த வித்தியாசமும் இல்லை.
- (ii) கால்நடை மற்றும் கிராமிய சமூக மேம்பாட்டு அமைச்சின் கண்காணிப்பு தாமதம் காரணமாக அமைச்சரவை அங்கீகாரம் தாமதம் காரணமாக, இந்த செயற்திட்டம் ஆஸ்திரேலியாவின் ஏற்றுமதி நிதிக் காப்புதிக் கூட்டுத்தாபனம் (EFIC) மற்றும் நெதர்லாந்தின் ராபோ வங்கியுடன் (Rabo Bank) இணைந்து கடன் வசதிகளைப் பெறுவதற்கு மேலும் தாமதம் ஏற்படும்.
- (iii) இந்தத் தாமதங்கள் அனைத்தும் கறவை மாடுகளை நாட்டிற்குள் இறக்குமதி செய்வதில் தாமதத்தை ஏற்படுத்தும் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் தேசிய பொருளாதார இலக்குகளை அடைவதைத் தடுக்கும்.
- (iv) பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் திவிநெகும தேசிய அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் பிரதான அங்கமான உள்ளூர் பாலில் தன்னிறைவு அடையும் நோக்கத்துடன் 20,000 உயர்தர பசுக்களை வழங்குவதற்கு இதன் மூலம் எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், இவ்வாறான திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில், தொடர்புடைய அமைச்சுகள் மற்றும் ஏனைய நிறுவனங்களுடன் நல்ல ஒருங்கிணைப்பு எப்போதும் பேணப்படுவதாகவும், பின்வரும் தொழில்நுட்ப விடயங்கள் தொடர்பாக கால்நடை மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சு மற்றும் ஏனைய தொடர்புடைய நிறுவனங்களின் தொழில்நுட்ப ஆதரவைப் பெற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- வெவ்வேறு காலநிலை மண்டலங்களுக்கு பொருத்தமான விலங்குகளின் பொருத்தமான இனங்கள் தேர்வு
- விலங்குகளை இறக்குமதி செய்யும் போது அடிப்படை சுகாதார தேவைகளை கவனித்தல்
- தாய் நாட்டில் அல்லது இறக்குமதி கருவுற்ற கறவை மாடுகளைத் தெரிவு செய்தல்
- இறக்குமதி செய்யப்பட்ட கறவை மாடுகளை தனிமைப்படுத்தவும் கட்டுப்படுத்தவும் பொருத்தமான பண்ணைகளைத் தேர்வு செய்தல்
- இறக்குமதி செய்யப்பட்ட விலங்குகளுக்கு மேம்படுத்தப்பட்ட புற்கள் மற்றும் பருப்பு வகைகளை உருவாக்குதல்
- சொந்த நாட்டிற்கு ஏற்றுமதி செய்வதற்கு முன் அல்லது இறக்குமதிக்கு முன் கால்நடைகள் தேவையான சுகாதார நிலைமைகளின் கீழ் உள்ளனவா என்பதைக் கண்காணித்தல்
- இறக்குமதி செய்யப்பட்ட விலங்குகளை துறைமுகத்திலிருந்து தனிமைப்படுத்தப்பட்ட வளாகத்திற்கு பாதுகாப்பான போக்குவரத்து
- இறக்குமதி செய்யப்பட்ட கால்நடைகளை 30 நாட்களுக்கு இறக்குமதிக்குப் பிந்தைய சுகாதாரப் பரிசோதனைகளுக்கு உட்படுத்துதல்
- மேலும், பொருளாதார அபிவிருத்தி அமைச்சு வாழ்வாதார அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்து செயல்படுத்தும் போது, அந்த திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான தொழில்நுட்ப ஆதரவு சம்பந்தப்பட்ட அமைச்சுகள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து எப்போதும் பெறப்படும் என்றும், வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டங்களின் நிலைத்தன்மையும், நாடு முழுவதும் அவற்றை செயல்படுத்துவதும் இந்த வகை வேலை ஏற்பாட்டின் மூலம் அடையப்படும்.
- (v) கால்நடை மற்றும் கிராமப்புற சமூக மேம்பாட்டு அமைச்சகத்தின் செயலர், கால்நடை மற்றும் கிராமப்புற சமூக மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் அதன் கீழ் தொடர்புடைய நிறுவனங்களால் ஏற்கனவே பரிந்துரைக்கப்பட்ட அதிகாரிகளிடமிருந்து திட்டத்தை செயல்படுத்த தேவையான தொழில்நுட்ப ஆதரவைப் பெறுவார், மேலும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சகத்தால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் பரிந்துரைகள் மிகவும் பயனுள்ள முறையில் செயல்படுத்தப்படும்.
- (vi) சம்பந்தப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்தை கூடிய விரைவில் அமைச்சரவையின் கவனத்திற்குக் கொண்டுவருமாறு கோரப்பட வேண்டும்.

5.2.7 2014 பெப்ரவரி 17 2014 ஆந் திகதிய அமைச்சரவைப் பத்திரம் இலக்கம் 14/0241/519/004 இற்காக 2014 மார்ச் 20 ஆந் திகதி இலங்கை மத்திய வங்கியின் அவதானிப்புகள் க்காக சமர்ப்பிக்கப்பட்டதுடன் **(இணைப்பு 07)** அந்த அவதானிப்புகளின் பிரகாரம் உள்ளூர் தேவை 900 மில்லியன் லீற்றர் பால் மட்டுமே பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. உள்ளூர் தேவை. நடுத்தர காலப்பகுதியில் கச்சா பால் விநியோகத்தை அதிகரிக்க, நாட்டில் கலப்பின கறவை மாடுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டியது அவசியம் என்று தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து வெலார்ட் ரூரல் எக்ஸ்போர்ட் பிரைவேட் லிமிடெட். லிமிடெட் கால்நடை மற்றும் கிராமப்புற சமூக மேம்பாட்டு அமைச்சகத்தால் கொள்முதல் செயல்முறையின் அடிப்படையில் மிகவும் பொருத்தமான நிறுவனமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது மற்றும் தேசிய கால்நடை வள அபிவிருத்தி சபை 2013 இல் 1500 கறவை மாடுகளை இறக்குமதி செய்துள்ளது மற்றும் 2014 இல் 2500

பசுக்கள் இறக்குமதி செய்யப்பட உள்ளன. கால்நடைகள் இந்த நிறுவனத்தைப் பயன்படுத்துகின்றன. 2014 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் மூலம் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் இந்தக் கம்பனியைப் பயன்படுத்தி 20,000 கறவை மாடுகளை இறக்குமதி செய்வதற்காக முன்மொழிந்துள்ளதாக காண்பிக்கப்பட்டுள்ளது.

அதன் பிரகாரம் இலங்கைக்கு உயர்தர கறவை மாடுகளை வழங்கும் நம்பகமான நிறுவனமாக தம்மை நிலைநிறுத்திக் கொண்டமையினால், அந்த நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கும் முன்மொழிவை சாதகமாக பரிசீலிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கலப்பின கறவை மாடுகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதுடன், கால்நடை தீவன உற்பத்தியில் முதலீட்டை ஊக்குவிக்கும் நடவடிக்கைகள் மற்றும் பால் பண்ணையாளர்கள் மத்தியில் மேய்ச்சல் மேம்பாட்டு திட்டங்களை ஊக்குவிப்பதும் சமமாக முக்கியமானது என சுட்டிக்காட்டப்பட்டது. மேற்படி திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் அடிப்படையில் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் ஊடாக கடன் ஒப்பந்தத்தை பேச்சுவார்த்தை நடத்தவும் பரிந்துரைக்கப்பட்டது.

5.2.8 மேலே உள்ள பத்தி 5.2.1 இல் குறிப்பிடப்பட்டுள்ள அமைச்சரவைப் பத்திரத்திற்காக 2014 யூன் 05 ஆந் திகதிய அமப14/0241/519/004 இல் பின்வருமாறு அங்கீகாரம் வழங்கப்பட்டது. (இணைப்பு 08)

- (அ) கீழே குறிப்பிட்ட விடயங்களின் கீழ் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரின் 2014 பெப்ரவரி 17 ஆந் திகதிய குறிப்பின் அத்தியாயம் 2.2.1 இன் கீழ் முன்மொழியப்பட்ட இரண்டு (02) ஆண்டுகளுக்கு 20,000 கறவை மாடுகளின் தொகுதி இறக்குமதிக்கான ஒப்பந்தம் கையளித்தல்.
- (அ) 2014 மார்ச் 06 ஆந் திகதிய கால்நடை வள மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சரின் அவதானிப்புகளில் (அ) முதல் (இ) வரை முன்னிலைப்படுத்தப்பட்ட மற்றும் 2014 யூன் 03 ஆந் திகதிய மேற்படி கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் இலங்கைக்கு கறவை மாடுகளை இறக்குமதி செய்யும் செயல்முறை கூறுகள் கால்நடை வள மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சு மற்றும் ஏனைய அதிகாரத் தரப்பினரால் ஏற்றுக்கொள்ளப்படும் முறையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
- (ஆ) மேலே (அ) இல் குறிப்பிடப்பட்டுள்ள செயல்பாடுகளைச் செயல்படுத்துவதை மேற்பார்வை செய்வதற்காக, 2014 யூன் 03 ஆந் திகதிய கடிதத்தின் மூலம் (இணைப்பு 09), கால்நடை மற்றும் கிராமப்புற சமூக மேம்பாட்டு அமைச்சகத்தால் ஏற்கனவே பரிந்துரைக்கப்பட்ட மூன்று அதிகாரிகள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சால் பரிந்துரைக்கப்படும் அதிகாரிகளைக் கொண்ட ஒரு அதிகாரி குழு நியமிக்கப்பட வேண்டும்
- (ii) செயற்திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக வெளிநாட்டு வளத் திணைக்களத்தால் ஆஸ்திரேலியா அரசாங்கத்தின் ஏற்றுமதி நிதிக் காப்புதிக் கூட்டுத்தாபனம் மற்றும் நெதர்லாந்தின் ராபோ வங்கி ஆகியவற்றுடன் கடன் ஒப்பந்தத்தை முடித்தல்.



**5.3 20,000 கறவை மாடுகளை இறக்குமதி செய்யும் செயற்திட்டத்தின் 3 ஆவது கட்டத்தின் முதல் பகுதியின் கீழ் 5,018 கறவை மாடுகளை இறக்குமதி செய்தல்**

5.3.1 கட்டம் 3 முதலாம் பகுதியின் கீழ், 1,994 கறவை மாடுகள் 2017 மே 14 ஆந் திகதி இறக்குமதி செய்யப்பட்டன, அவற்றில் 1,911 விலங்குகள் ஒரே நாளில் விடுவிக்கப்பட்டன, மீதமுள்ள 83 விலங்குகள் மெனிக்பாலம் பண்ணையில் தடுத்து வைக்கப்பட்டு முறையே 30 நாட்கள் மற்றும் 74 நாட்களுக்குப் பிறகு, அதாவது 2017 யூன் 13 ஆந் திகதி மற்றும் 2017 யூலை 28 ஆந் திகதிகளில் விநியோகிக்கப்பட்டன. அதன் பிரகாரம் நுவரெலியா, பதுளை, கண்டி மற்றும் மாத்தளை மாவட்டங்களில் முறையே 737, 100, 306 மற்றும் 835 என 21 பண்ணைகளுக்கு 1,978 மாடுகள் விநியோகிக்கப்பட்டன. ஒவ்வொரு பண்ணைக்கும் 12 முதல் 428 மாடுகள் வரை 2017 செப்டம்பர் 15 ஆம் திகதி வரையில் விநியோகிக்கப்பட்டன. இறக்குமதி பெறுமதி, கொண்டுவரப்பட்ட கிரயம், தடுப்பூசி மற்றும் மருந்துகளுக்கான பரிசோதனை செலவு, மொத்தம் ஐ.அ.டொலர் 3,515.29 அதாவது ரூபா 520,228 (பண்ணைக்கு கொண்டு வரும் வரை) மற்றும் ரூபா 200,000 பால் பண்ணையாளர்களிடமிருந்து சேகரிக்கப்பட்டதுடன் மீதியாக இருந்த ரூபா 320,228 அரசாங்கத்தால் செலவிடப்பட்டது.

2018 ஆம் ஆண்டு கணக்காய்வு மூலம் 09 பண்ணைகளுக்கு விநியோகிக்கப்பட்ட 902 பசுக்களில் 31 மாடுகள் பண்ணைக்கு கொண்டு வரப்பட்ட போதும் மாக்கடைட்டிஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. மேலும், ஒரு பண்ணைக்கு வழங்கப்பட்ட 20 தாய் விலங்குகளில் 6 இறந்துவிட்டன, 11 கர்ப்பிணி அல்லாத விலங்குகள் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டன, அதே நேரத்தில் இறக்குமதி செய்யப்பட்ட போது கர்ப்ப பரிசோதனை எதிர்மறையாக இருந்தது, மேலும் இறக்குமதி செய்யப்பட்ட 566 விலங்குகளில் 13 விலங்குகள் கர்ப்பமற்ற மற்றும் கருக்கலைப்பு செய்யப்பட்ட விலங்குகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

5.3.2 மேலும், இத்திட்டத்தின் கீழ், 2017 டிசம்பர் 27 ஆந் திகதி 3,024 கறவை மாடுகள் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டன. கறவை மாடுகள் தொடர்பான முதன்மை கால்நடைத் தனிமைப்படுத்தல் அதிகாரி மற்றும் கால்நடை ஆராய்ச்சிப் பணிப்பாளர் சமர்ப்பித்த தனிமைப்படுத்தப்பட்ட அறிக்கையின்படி, அந்த விலங்குகளிடமிருந்து உள்ளூர் கால்நடைகள் மற்றும் மனிதர்களுக்கு நோய்க்கிருமிகள் பரவும் அபாயம் உள்ளது என் கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்தால் கிராமிய பொருளாதார அமைச்சின் செயலாளருக்கு 2018 பெப்ரவரி 22 ஆந் திகதிய கடிதம் மூலம் (இணைப்பு 10) அறிவிக்கப்பட்டுள்ளது.

(மேலே பத்தி 5.3.1 மற்றும் 5.3.2 இல் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் கறவை மாடுகளின் இறக்குமதி 2018 விசேட அறிக்கையிலிருந்து எடுக்கப்பட்டது)

5.3.3 20000 கறவை மாடுகளை இறக்குமதி செய்வதற்காக வெல்லார்ட் ரூரல் எக்ஸ்போர்ட் தனியார் கம்பனியுடன் 2014 ஒக்டோபர் 14 ஆந் திகதி செய்யப்பட்ட ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படை விடயங்கள்.

5.3.3.1 கறவை மாடுகளை இறக்குமதி செய்வது தொடர்பாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் மற்றும் ஆஸ்திரேலியாவின் வேலார்ட் ரூரல் எக்ஸ்போர்ட் தனியார் கம்பனிக்கிடையே 2014 ஒக்டோபர் 14 ஆந் திகதி ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஒப்பந்தம் 13 இணைப்புகளைக் கொண்டிருந்தது மற்றும் முதல் இணைப்பில் சேர்க்கப்பட்டுள்ள சில முக்கிய விதிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன (இணைப்பு 11).

(i) பிரிவு 2.01

சம்பந்தப்பட்ட வேலைக்கான ஒப்பந்தத் தொகை ஐ.அ.டொலர் 73,954,054.83 ஆகும். இதில் 5 சதவீதம் நிகழ்த்தக்க செலவினங்கள் அடங்கியிருந்த போதும் எந்தவொரு இறக்குமதி வரியோ அல்லது கட்டணமோ உள்ளடங்கியிருக்கவில்லை.

(ii) பிரிவு 5.3

ஏற்றுமதிக்குப் பிறகு ஒவ்வொரு சரக்கையும் பரிசோதிப்பது பண்ணை தளத்தில் வாங்குபவர் மற்றும் சப்ளையர் அல்லது அவர்களால் நியமிக்கப்பட்ட முகவர்களால் கூட்டாகச் செய்யப்பட வேண்டும். காயம், நோய்வாய்ப்பட்ட, தொலைந்து போன அல்லது குறிப்பிடப்படாத விலங்கு வாங்குபவர் அல்லது அவரது முகவரின் அலட்சியம் அல்லது தவறு காரணமாக இல்லாமல், வழங்குனர் ஆய்வு தேதியிலிருந்து 90 நாட்களுக்குள் தனது தனிப்பட்ட செலவில் பண்ணை தளத்திற்கு மாற்றிச் செய்ய வேண்டும்.

(iii) பிரிவு 8.01

ஒப்பந்தம் தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே ஏதேனும் தகராறு ஏற்பட்டால், முதலில் இரு தரப்பினருக்கும் இடையே பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும். பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்படாத சர்ச்சைகள் நடுவர் சபைக்கு அனுப்பப்படும்.

(iv) பிரிவு 13.01

பொருந்தக்கூடிய அனைத்து சட்டங்களுக்கும் சப்ளையர் இணங்குவதற்கு உட்பட்டு, இந்த ஒப்பந்தத்தின் நோக்கத்தை நிறைவேற்ற தேவையான அனைத்து இறக்குமதி அனுமதிகள், இறக்குமதி அனுமதிகள், இணக்கப்பாடு மற்றும் அங்கீகாரங்கள், சுங்க அனுமதிகள், சுங்க அறிவித்தல் மற்றும் இலங்கையில் வேலை மற்றும் குடியிருப்பு அனுமதிகளைப் பெறுவதற்கு வாங்குபவர் பொறுப்பாவார்.

(v) பிரிவு 16.02

ஒப்பந்தத் தொகையில் 2.5 சதவீதத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அங்கீகரிக்கப்பட்ட உரிமம் பெற்ற வணிக வங்கியிடமிருந்து அமெரிக்க டாலரில் செலுத்த வேண்டிய ஒப்பந்தத்தின் தேதியிலிருந்து இரண்டு வருட காலத்திற்கு வாங்குபவர் சார்பாக ஒரு செயல்திறன் பத்திரத்தை வழங்குபவர் வழங்குவார்.

5.3.3.2 ஏற்றுக்கொள்ளப்பட்ட நெறிமுறைத் தேவைகளின்படி (Protocole) இணைப்பு XIII இல் உள்ள விவரக்குறிப்புகளில் ஒன்றாக தடுப்பூசி உள்ளடக்கப்பட்டது. (இணைப்பு 12)

5.3.3.3 பொருளாதார மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் ஆஸ்திரேலியாவின் வேலார்ட் ரூரல் எக்ஸ்போர்ட் தனியார் கம்பனிக்கிடையே 2014 ஓக்டோபர் 14 ஆந் திகதி ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின் 3.01 பந்தி 2016 நவம்பர் 2016 இல் திருத்தப்பட்டது. அதன் பிரகாரம் இணைப்பு I இன் கீழுள்ள ஒப்பந்த நிபந்தனைகள் இலக்கம் 3.01 மற்றும் 3.02 கட்டம் அதாவது I மற்றும் II இற்காகவழங்குனருக்கு விலை செலுத்துவதற்காக பட்டோலை திருத்தப்பட்டதுடன் கட்டம் 03 இன் படி I இன் கீழ் இறக்குமதி செய்யப்பட்ட 5,000 கறவை மாடுகளின் வெற்றியின் மீது, படி II செயல்படுத்தப்படும் என்றும் சேர்க்கப்பட்டது. (இணைப்பு 13)

#### 5.3.4 செயற்திட்ட முகாமைத்துவ அலகு மற்றும் செயற்திட்ட செயற்பாட்டுக் குழு நியமித்தல்

2017 பெப்ரவரி 23 ஆந் திகதிய DMS/7777/DASL ஆம் இலக்க முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயத்தின் கடிதத்தின்படி, செயற்திட்ட பணிப்பாளர், பிரதி செயற்திட்ட பணிப்பாளர், கணக்காளர், 4 கால்நடை மருத்துவர்கள் உட்பட 13 அதிகாரிகளைக் கொண்ட பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு கிராமிய பொருளாதார விவகார அமைச்சின் செயலாளருக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது. (இணைப்பு 14)

மேலும், 2016 டிசம்பர் மற்றும் 2017 பெப்ரவரி இல் பின்வரும் அதிகாரிகள் திட்ட செயல்பாட்டுக் குழு உத்தியோகத்தர்களாக நியமிக்கப்பட்டனர்.

| குழு அங்கத்தவர் பெயர்               | நிரந்தர பதவி                                                              | நியமனத் திகதி     |
|-------------------------------------|---------------------------------------------------------------------------|-------------------|
| 01. ரோஹித்த விக்ரமரத்ன              | பணிப்பாளர் (விவசாயம்) தேசிய திட்டமிடல் திணைக்களம்                         | 2017 பெப்ரவரி     |
| 02. இந்திக்க பிரேமரத்ன              | பணிப்பாளர் உயர் பொருளாதார பிரிவு வெளிநாட்டு வளங்கள் திணைக்களம்            | 2017 பெப்ரவரி     |
| 03. எஸ்.எப். அப்துல் ஹசன்           | பணிப்பாளர் செயற்திட்ட முகாமைத்துவம் மற்றும் கண்காணிப்பு திணைக்களம்        | 2017 பெப்ரவரி     |
| 04. எம்.கே.ஐ.என் மாதம்பே பணிப்பாளர் | பணிப்பாளர் அபிவிருத்தி நிதி திணைக்களம்                                    | 2017 பெப்ரவரி     |
| 05. கலாநிதி ஆர்.பி.எம்.பதிரத்ன      | மேலதிக செயலாளர் (கால்நடை அபிவிருத்தி) கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சு | 2016 திசெம்பர் 23 |
| 06. கலாநிதி                         | பணிப்பாளர் நாயகம்                                                         | 2016 திசெம்பர் 23 |

ஆர்.எம்.ஆரியதாசு

|     |                      |             |                                                                                       |                            |           |
|-----|----------------------|-------------|---------------------------------------------------------------------------------------|----------------------------|-----------|
| 07. | கலாநிதி<br>பத்ரலதா   | கே.பி.ஜி    | மாகாண<br>மத்திய மாகாணம்                                                               | பணிப்பாளர்<br>- 2016<br>23 | திசெம்பர் |
|     |                      |             | விலங்கு உற்பத்தி மற்றும்<br>சுகாதாரத் திணைக்களம்                                      |                            |           |
| 08. | கலாநிதி வீரசுந்தர    |             | மாகாண<br>ஊவா மாகாணம்                                                                  | பணிப்பாளர்<br>- 2016<br>23 | திசெம்பர் |
|     |                      |             | விலங்கு உற்பத்தி மற்றும்<br>சுகாதாரத் திணைக்களம்                                      |                            |           |
| 09. | எம்.டி.எஸ்.ஏ. பெரேரா |             | பிரதம கணக்காளர்<br>கிராமிய பொருளாதார<br>அலுவல்கள் அமைச்சு                             | 2016<br>23                 | திசெம்பர் |
| 10. | கலாநிதி<br>கமகே      | சி.என்.எஸ். | பிரதி பணிப்பாளர்<br>(கால்நடை வள திட்டமிடல்)<br>கிராமிய பொருளாதார<br>அலுவல்கள் அமைச்சு | 2016<br>23                 | திசெம்பர் |

கணக்காய்விற்குச் சமர்ப்பிக்கப்பட்ட விபரங்களின்படி, மேற்படி குழு 7 அமர்வுகளை பின்வருமாறு நடத்தியது.

| கூட்டத் தடவைகள் | கூட்டத் திகதி      |
|-----------------|--------------------|
| 1               | 2017 பெப்ரவரி 21   |
| 2               | 2017 யூலை 07       |
| 3               | 2017 செப்டம்பர் 28 |
| 4               | 2017 நவம்பர் 23    |
| 5               | 2018 ஆகஸ்ட் 19     |
| 6               | 2019 பெப்ரவரி 22   |
| 7               | 2019 ஏப்ரல் 11     |

### 5.3.5 2018 மார்ச் 18 ஆந் திகதிய நிபுணர் குழு அறிக்கை

5.3.5.1 கறவை மாடு இறக்குமதி திட்டத்தின் முதல் கட்டத்தின் கீழ் இறக்குமதி செய்யப்பட்ட கறவை மாடுகளின் செயல்திறன் மற்றும் இரண்டாம் கட்டத்தின் கீழ் இறக்குமதி செய்ய உத்தேசித்துள்ள கறவை மாடுகளை இறக்குமதி செய்வதற்கான ஆலோசனைகளை வழங்குவதற்காக 2018 மார்ச் 18 ஆந் திகதி கிராமிய பொருளாதார அமைச்சின் செயலாளரால் நியமிக்கப்பட்ட குழு அறிக்கையை சமர்ப்பித்தது. (இணைப்பு 15) அந்தக் குழுவின் உறுப்பினர்கள் பின்வருமாறு.

- |                                     |                                                                                      |
|-------------------------------------|--------------------------------------------------------------------------------------|
| (i) பேராசிரியர் எச்.டபிள்யூ. சிரில் | தலைவர், தேசிய கால்நடை வள அபிவிருத்தி சபை                                             |
| (ii) பேராசிரியர் ஜே. ராஜபக்ஷ        | பாரா கிளினிக்கல் படிப்புகளின் தலைவர், பேராதனைப் பல்கலைக்கழகம்                        |
| (iii) பேராசிரியர் கமிக பிரதாபசிங்க  | விலங்கியல் மற்றும் பறவையியல் துறையின் தலைவர், வயம்ப பல்கலைக்கழகம்                    |
| (iv) கலாநிதி. டப்.டப். அபேகுணவர்தன  | பணிப்பாளர், விலங்கு வளர்ப்பு, விலங்கு உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் (DAPH)     |
| (v) கலாநிதி எம்.டி.என். ஜயவீர       | பணிப்பாளர், கால்நடை சுகாதாரம், விலங்கு உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களம் ((DAPH) |
| (vi) ஏ.சி.எச். முணவீர               | தலைமை நிர்வாகி (CEO), அம்பேவெல பால் உற்பத்தி தனியார் கம்பனி                          |
| (vii) சஷிக கருணாதாச                 | வெளிநாட்டு வளங்கள் திணைக்களம்                                                        |
| (viii) கே.ஏ.ஜி. பத்மசிறி            | பிரதி பணிப்பாளர் நாயகம், தேசிய கால்நடை வள அபிவிருத்தி சபை                            |
| (ix) பி.பி. சமன்மாலா                | செயற்திட்ட முகாமை மற்றும் கண்காணிப்பு திணைக்களம்                                     |

5.3.5.2 இந்த அறிக்கை படி I இன் கீழ் விநியோகிக்கப்பட்ட விலங்குகளின் செயல்திறன் கிடைக்கக்கூடிய தகவல் மற்றும் கள சோதனைகளின் அடிப்படையில் சோதிக்கப்பட்டது. அறிக்கையின்படி, 2017 மே மாதத்தில் 2,000 கறவை மாடுகளும், 2017 டிசம்பரில் 3,000 கறவை மாடுகளும் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டன, மேலும் அந்த விலங்குகள் மத்திய மாகாணத்தின் பதுளை மற்றும் குருநாகல் மாவட்டங்களில் நிறுவப்பட்ட 68 தனியார் பண்ணைகளுக்கு விநியோகிக்கப்பட்டன.

மேலும், பெறப்பட்ட தரவுகளை எதிர்பார்க்கும் நிலைமைகளுடன் ஒப்பிடுகையில், அந்த கறவை மாடுகளின் உற்பத்தி செயல்திறன் எதிர்பார்த்த அளவில் உள்ளது, மேலும் பால் உற்பத்திக்கு உணவளிப்பது ஒரு முக்கியமான காரணியாகும், இருப்பினும், இறக்குமதி செய்யப்பட்ட விலங்குகளின் பால் உற்பத்தி செயல்திறன் முறையில் குழு திருப்தி அடைந்துள்ளது.

5.3.5.3 எவ்வாறாயினும், இந்த அறிக்கையில் பின்வரும் பலவீனங்கள் உட்பட 09 பிரச்சனைக்குரிய சூழ்நிலைகள் இனங்காணப்பட்டதுடன், அந்த நிலைமைகளை சமாளிப்பதற்கான ஆலோசனைகளும் முன்வைக்கப்பட்டன.

- (i) கறவை மாடுகளுக்கு அதிக விலை தீவனம் இருப்பது
- (ii) கறவை மாடு முகாமைக்கான பால் பண்ணையாளர்களின் போதிய அறிவு மற்றும் பயிற்சி பெற்ற ஊழியர் பற்றாக்குறை.

- (iii) விவசாயிகளுக்குப் போதிய விலை இல்லாமை மற்றும் பால் சேகரிப்பு வலையமைப்பில் திறமையின்மை மற்றும் குறைபாடுகள்.
- (iv) அதிகபட்ச பால் விளைச்சலுக்கு கறவை மாடுகளை தங்க வைப்பதற்கு பொருத்தமான மாட்டு கொட்டகைகளின் முக்கியத்துவம்.
- (v) விவசாய ஆலோசகர்கள் மற்றும் கால்நடை மருத்துவர்களின் போதிய சேவையின்மை
- (vi) வணிகப் பண்ணைகள் கண்காணிக்கப்பட வேண்டும்

5.3.5.4 எவ்வாறாயினும், இறக்குமதி செய்யப்பட்ட கறவை மாடுகளின் தற்போதைய செயல்திறன், பால் உற்பத்திக்கான பால் மதிப்பு சங்கிலியின் நேர்மறையான வளர்ச்சி மற்றும் வணிக ரீதியாக பால் தொழிலில் நுழைவதற்கான தனியார் துறையின் ஆர்வம் அதிகரிப்பு (dairy value chain) ஆகியவற்றில் குழு திருப்தி அடைந்தது. எனவே பால் துறையில் அமைச்சு செய்த மாற்றங்களை தொடரவும், கறவை மாடு இறக்குமதி செயற்திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கவும் குழு பரிந்துரைத்துள்ளது.

5.3.5.5 மேலும், திட்டத்தின் வெற்றிக்கு தீவனம் (குறிப்பாக புல்) பயன்படுத்துவது மிகவும் முக்கியம் என்றும், கறவை மாடுகளை இறக்குமதி செய்வதற்கு 6 மாதங்களுக்கு முன்னதாகவே அடுத்த கட்டமாக கறவை மாடுகளைத் தேர்வு செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டது.

#### 5.4 கட்டம் 3 இன் இரண்டாம் கட்டத்தின் கீழ் 15,000 கறவை மாடுகளை இறக்குமதி நடவடிக்கைகளை ஆரம்பித்தல்

5.4.1 2018 ஏப்ரல் 11 ஆந் திகதிய இலக்கம் MRE/SEC/52 (இணைப்பு 16) கிராமிய பொருளாதார அமைச்சின் செயலாளரால் கறவை மாடு இறக்குமதித் திட்டத்தின் இரண்டாம் கட்டம், கிராமப்புற பொருளாதார அமைச்சின் மதிப்பாய்வுக் குழு அறிக்கை என்ற தலைப்பின் கீழ் நிதி மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளருக்கு அனுப்பப்பட்டது. செயற்திட்ட பணிப்பாளருக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களின்படி, செயற்திட்ட பணிப்பாளருக்கு, திட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்து, திட்டத்திற்காக தயாரிக்கப்பட்ட மதிப்பீட்டுக் குழு அறிக்கையின்படி, இரண்டாம் கட்ட திட்டத்தை செயல்படுத்த ஒப்புக்கொண்டது, மேலும் இது குறித்து வெளிநாட்டு வளத் திணைக்கள செயற்திட்ட பணிப்பாளர் நாணகத்திற்கும் தெரிவிக்கப்பட்டது.

5.4.2 அதன்படி, 2018 ஏப்ரல் 12 ஆந் திகதிய இலக்கம் AE/AUS/LS:03 என்ற கடிதம் மூலம் (இணைப்பு 17) ஏற்றுமதி நிதி வசதி ஒப்பந்தத்தின் பிரிவு 3.5(டி)ஐ மையமாகக் கொண்டு, 2016 டிசம்பர் 06 ஆந் திகதிய நிறுவனம் நிதி காப்பீட்டாளர் மற்றும் ஏற்றுமதியாளருக்கும் டிசம்பர் 20 நிதியாளிக்கும் 2018 ஏப்ரல் 11 திகதி முதல் தவணை / திட்டத்தின் ஒரு பகுதியின் முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்ததில், இரண்டாவது தவணை / பகுதியை செயல்படுத்த வாங்குபவர் தனது விருப்பத்தை வெளிப்படுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, கடனின் இரண்டாம் தவணையை பெற்றுக் கொள்ள விருப்பம் இருப்பதாக கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

- 5.4.3 2018 ஏப்ரல் 17 ஆந் திகதிய கிராமிய பொருளாதார அமைச்சின் செயலாளர், நிதி நிறுவனங்களிடமிருந்து கடன்களை விடுவிக்கக் கோரி வெளிநாட்டு வளங்கள் தழைணக்களத்தின் பணிப்பாளர் நாயகத்திற்கு ஆவணங்களை (Qualifying certificate supporting document for shipment) சமர்ப்பித்தார். (இணைப்பு 18). கிராமிய பொருளாதார அமைச்சின் சார்பில், அமைச்சின் செயலாளரும், ஆஸ்திரேலியாவின் வெலார்ட் ரூரல் எக்ஸ்போர்ட் தனியார் கம்பனியாலும் தொடர்புடைய கடன் கோரிக்கைகளில் கையெழுத்திடப்பட்டது. அதன் பிரகாரம், SR 3006 B இன் விலைப்பட்டியல் பெறுமதி ஐ.அ.டொலர் 2,773,277.06 ஆகும்.
- 5.4.4 வெளிநாட்டு வளத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்தின் AE/AUS/LS/03 மற்றும் 2018 மே 9 ஆந் திகதிய கடிதத்தைக் குறிப்பிட்டு, கிராமிய பொருளாதார அமைச்சகத்தின் செயலாளர் மே 16, 2018 அன்று பட்ஜெட் துறையின் இயக்குநர் ஜெனரலுக்கு ஒரு கடிதம் அனுப்பியிருந்தார் (இணைப்பு 19). திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை செயல்படுத்த, 2018 ஆம் ஆண்டில் கீழ்க்கண்டவாறு ஒதுக்கீடு ஒதுக்கீடு செய்யுமாறு கோரப்பட்டது.

**அட்டவணை இலக்கம் - 01 கறவை மாடுகளை இறக்குமதி செய்வதற்கான நிதி ஏற்பாடுகள் 2018-2020**

|                                      | 2018              | 2019              | 2020              | மொத்தம்           |
|--------------------------------------|-------------------|-------------------|-------------------|-------------------|
| <b>கட்டம் 2</b>                      |                   |                   |                   |                   |
| 15,000 கறவை மாடுகளில் 20%            | 11,093,108        |                   |                   |                   |
| 2,500 கறவை மாடுகளை கப்பலில் ஏற்றுதல் | 8,099,729         |                   |                   |                   |
| 7,500 கறவை மாடுகளை கப்பலில் ஏற்றுதல் |                   | 22,186,216        |                   |                   |
| 5,000 கறவை மாடுகளை கப்பலில் ஏற்றுதல் |                   |                   | 14,086,486        | 55,465,541        |
| <b>மொத்தம்</b>                       | <b>19,192,837</b> | <b>22,186,216</b> | <b>14,086,486</b> | <b>55,465,541</b> |

- 5.4.5 வேலார்ட் றூரல் எக்ஸ்போர்ட் நிறுவனம் 2018 யூலை 11 ஆந் திகதி கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் மற்றும் கிராமிய பொருளாதார அமைச்சின் செயலாளருக்கு வழங்கிய கடிதத்தில், 2,558 கால்நடைகளை இறக்குமதி செய்வதற்கான இறக்குமதி உரிமத்தை 2018 டிசம்பர் இல் வழங்குமாறு அமைச்சிடம் கோரப்பட்டது (இணைப்பு 20).

#### 5.4.6 கொடுப்பனவுகளை கணக்கீடு செய்தல்

5.4.6.1. 2018 யூலை 14 ஆந் திகதிய திறைசேரி செயற்பாடுகள் திணைக்களத்தின் பணிப்பாளர் (பொதுக் கடன் முகாமைத்துவம்) இலக்கம் T0/PDM/PD/10/123 மற்றும் 129 கடிதங்களின்படி முறையே ரூபா 437,418,174 (ஐ.அ.டொலர் 2,773,277.06) மற்றும் (இணைப்பு 21) மற்றும் ரூபா 1,312,254,523 (ஐ.அ.டொலர் 8,319,831.17) (இணைப்பு 22) இந்த செயற்திட்டத்துடன் தொடர்புடைய மே 2018 இல் செலவிடப்பட்டிருந்ததை கணக்கிடுவதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு அமைச்சின் செயலாளர் மற்றும் செயற்திட்டப் பணிப்பாளரிடம் அறிவிக்கப்பட்டிருந்தது.

5.4.6.2 2018 ஆகஸ்ட் 06 ஆந் திகதிய இலக்க கடிதம் MRE/04/02/08/08-(VII) (இணைப்பு 23) மூலம், 15,000 விலங்குகளுக்கு 20 சதவீதம் முன்பணமாக ரூபா 1,749,672,697 செலுத்துவதை உறுதிசெய்யும்படி செயற்திட்ட பணிப்பாளர் அமைச்சின் தலைமைக் கணக்காளருக்குப் பரிந்துரைத்தார். மேலும், திறைசேரி செயற்பாடுகள் திணைக்களத்தினால் சான்றிதழுக்காக அனுப்பப்பட்ட மேற்படி 5.4.6.1 இல் குறிப்பிடப்பட்டுள்ள கடிதங்களில், செயற்திட்டப் பணிப்பாளர் இந்தச் செலவினம் திட்டத்துடன் தொடர்புடையது என்றும், இதற்காக செலவின விடய இலக்கம் 154-02-05-33-2507(12) இன் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் உறுதிப்படுத்தியிருந்தார்.

5.4.6.3. 2025 சனவரி 27 ஆம் திகதிய இலக்கம் Livestock/03/09/03-audit என்ற விவசாயம், கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் பிரதம கணக்காளரின் கடிதத்தின்படி, கறவை மாடுகள் இறக்குமதி செய்யும் செயற்திட்டத்திற்குரிய ரூபா 1,749,672,697 முன்பணத் தொகை கால்நடை வள பிரிவின் மூலம் செலுத்தப்பட்டமை கணக்கேடுகளில் குறிப்பிடப்படாதிருந்தமை தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும் 2019 ஆம் ஆண்டில் இந்தத் திட்டம் தொடர்பாக, 2019 ஆம் ஆண்டிற்காக விவசாயம், கிராமிய பொருளாதார அலுவல்கள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் கடற்றொழில் மற்றும் நீர்யல்வள அபிவிருத்தி அமைச்சினால் தயாரிக்கப்பட்ட ஒதுக்கீட்டுக் கணக்கில் விடய இலக்கம் 118-2-17-33-2506/12 உட்கட்டமைப்பு அபிவிருத்தியின் கீழ் ரூபா 3,022,493,463 செலவினம் கணக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. (இணைப்பு 24)

5.4.6.4. எவ்வாறாயினும், 2019 ஆம் ஆண்டிற்கான அமைச்சினால் பராமரிக்கப்படும் வழங்கல் (தரநிலை) பேரேடு மற்றும் திறைசேரி அச்சிடல் குறிப்புக்களின் படி இந்த செலவின விடயத்தின் கீழ் ரூபா 1,710,238,940 செலவுகளாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2019 ஏப்ரல் 29 ஆந் திகதிய இலக்கம் TO/FDI/05/09/001 என்ற பொதுக் கடன் முகாமைத்துவத் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளரின் நேரடி வெளிநாட்டுக் கடன் கணக்கு வைத்தல் 2016040/SL திட்டத்தின் 20,000 கறவை மாடுகளை இறக்குமதி செய்வதற்கான கடிதத்தின்படி, 2018 மே மாதத்தின் போது 15,000 விலங்குகளுக்காக ரூபா 1,749,672,697.99 (ஐ.அ.டொலர் 11,093,108.23) திறைசேரியால் செலுத்தப்பட்டதுடன் அதில் ரூபா 437,418,174.89 தொகை 118-02-17-33-2506 (12) செலவின விடயத்தின் கீழ் 2019 ஏப்ரல் மாதத்தில் கணக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. (இணைப்பு 25)



5.4.7 பெரிய அளவிலான பால் பண்ணைகளுக்கு 2,558 கர்ப்பிணிப் பசு மாடுகளை ஆஸ்திரேலியாவில் இருந்து இறக்குமதி செய்வதற்கான தேவை (Veterinary Health Requirement) என்ற தலைப்பின் கீழ் 2018 ஒக்டோபர் 01 ஆந் திகதி கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்தால் மீன்பிடி மற்றும் நீர்வள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார அமைச்சிற்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. (இணைப்பு 26) ஆஸ்திரேலியாவில் இருந்து கருவுற்ற கறவை மாடுகளை இறக்குமதி செய்வதால் ஏற்படும் உடல்நல அபாயங்களில் ஒன்று, அதனால் ஏற்படும் கன்றுகள் BVD (Bovine Viral Diarrhoea) வைரஸால் பாதிக்கப்படலாம் என்று அந்தக் கடிதத்தில் கூறப்பட்டிருந்தது. மேலும் உலக விலங்குகள் சுகாதார நிறுவனம் வழங்கிய வழிகாட்டுதல்களின்படி, BVD உள்ள நாட்டிலிருந்து கறவை மாடுகளை இறக்குமதி செய்யும் போது, அந்த வைரஸுக்கு எதிர்ப்பு கொண்ட வைரஸ் நோய்க்கிருமி இல்லாத கர்ப்பிணி அல்லாத கறவை மாடுகளைப் பெறுவது பாதுகாப்பானது என்று மேலும் கூறப்பட்டது. கால்நடைகளை இறக்குமதி செய்வதில் பொதுமக்களின் கவனம் செலுத்தப்படுவதால் நோய்வாய்ப்பட்ட கால்நடைகளை இலங்கைக்கு இறக்குமதி செய்வது கேள்விக்குறியாக உள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டது. மேலும், அவுஸ்திரேலிய விவசாய மற்றும் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளுடன் நடத்த உத்தேசிக்கப்பட்ட காணொளி மாநாட்டில் கலந்துரையாடப்பட வேண்டிய விடயங்கள் குறித்து 2018 செப்டம்பர் மாதம் 10 ஆம் திகதி தங்களுக்கு அறிவிக்கப்பட்டதாகவும் ஆனால் பதில் வரவில்லை எனவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

5.4.8 2018 ஆகஸ்ட் 08 ஆந் திகதிய இலக்கம் DAPH/VRA/13 என்ற 2558 கர்ப்பிணிப் பசுக்கள் ஆஸ்திரேலியாவிலிருந்து இறக்குமதி செய்வதற்குத் தேவையான சுகாதார அளவுருக்கள் என்ற தலைப்பில் கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்தின் கடிதத்துடன் 7 தலைப்புகளின் கீழ் தேவையான சுகாதார அளவுருக்கள் சமர்ப்பிக்கப்பட்டன. (இணைப்பு 27)

5.4.9 பால் பண்ணையாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை கலந்துரையாடுவதற்காக 2019 ஏப்ரல் 11 ஆந் திகதி விவசாய கிராமிய பொருளாதார அமைச்சில் கீழே குறிப்பிடப்படுகின்ற அங்கத்தவர்களையுடைய செற்குழு உத்தியோகத்தார்கள், செயற்திட்ட மற்றும் அமைச்சின் 10 பேர்களின் பங்குபற்றலுடன் 7 ஆவது குழுக் கூட்டம் (Sterring Committee) நடாத்தப்பட்டிருந்தது. (இணைப்பு 28)

#### 5.4.9.1 குழு கூட்டத்தில் கலந்து கொண்ட உறுப்பினர்கள் பின்வருமாறு.

- (i) கே.டி.எஸ். ருவன்சந்திர (தலைவர்) - செயலாளர், விவசாயம், கிராமிய பொருளாதார அலுவல்கள், கால்நடை வள அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் மீன்பிடி மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சு
- (ii) கலாநிதி கே.டி. ஆரியபால - மேலதிக செயலாளர், கால்நடை வள அபிவிருத்தி
- (iii) சுவினீதா மெனிகே- பிரதான நிதி உத்தியோகத்தார்
- (iv) எம்.கே.டி.என். மாதம்பே - பணிப்பாளர், அபிவிருத்தி நிதி திணைக்களம்
- (v) எஸ்.எப் அப்துல்ஹாசன்- பணிப்பாளர், செயற்திட்ட முகாமைத்துவம் மற்றும் கண்காணிப்பு திணைக்களம்
- (vi) ஏ.ஆர். விக்ரமரத்ன - பணிப்பாளர் (விவசாயம்), தேசிய திட்டமிடல் திணைக்களம்
- (vii) இந்திக பிரேமரத்ன - பணிப்பாளர், வெளிநாட்டு வளங்கள் திணைக்களம்
- (viii) கலாநிதி சி.என்.எஸ். கமகே - பணிப்பாளர் (கால்நடை வள திட்டமிடல்)

(ix) கலாநிதி எஸ்.கே. வீரசுந்தர - மாகாண பணிப்பாளர்/ ஊவா மாகாணம்

(x) கலாநிதி டபிள்யூ.ஏ.ஜே. சுபசிங்க - மாகாண பணிப்பாளர்/ வடமேல் மாகாணம்

இந்தக் கூட்டத்திற்காக அதிகளாக செயற்திட்டப் பணிப்பாளர் கலாநிதி ஜி.எஸ்.குணசேகர மற்றும் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் திரு. துசித்த மாரசிங்க ஆகியோரும் கலந்துகொண்டனர்.

#### 5.4.9.2 அந்தக் குழுவில் விவாதிக்கப்பட்ட மற்றும் எடுக்கப்பட்ட முடிவுகள் சுருக்கமாக பின்வருமாறு.

- i. வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தால் அறிவிக்கப்பட்டபடி, ஒப்பந்தக்காரருடன் அமைச்சகம் நோக்கத்தை மாற்றுவது பற்றி விவாதிக்க வேண்டும், அவர்கள் ஒப்புக்கொண்டால், வெளிநாட்டு வளங்கள் திணைக்களம் நுகுஜஊ வங்கியுடன் விவாதிக்கலாம்.
- ii. கறவை மாடுகளை இறக்குமதி செய்வதற்காக தேசிய கால்நடை அபிவிருத்திச் சபை பெற்ற கடனை திருப்பிச் செலுத்தத் தவறியுள்ள நிலையில், இது தொடர்பில் மேலும் கலந்துரையாடல்களை மேற்கொள்ள வேண்டும்.
- iii. அமைச்சின் செயலாளரால் கட்டம் I இன் கீழ் கறவை மாடுகளை கொள்வனவு செய்த விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு வழிவகுத்துள்ள பின்வரும் பிரச்சினைகள் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுப்பதற்கு குழு இணக்கம் தெரிவித்திருந்தது.

- இனப்பெருக்க சிக்கல்கள் (Breeding Issues)

கன்றுக்குட்டிகளுக்கு இடையே நீண்ட நேரம் இருப்பதால் விவசாயிகள் தாங்கள் விரும்பும் வருமானத்தைப் பெற முடியாது

- குறைந்த வருமானத்துடன் கால்நடைகளுக்கு உணவளிப்பதில் விவசாயிகள் பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர்
- கடனைத் திருப்பிச் செலுத்துவது விவசாயிகளுக்குப் பிரச்சனையாகிவிட்டது

இது தொடர்பில் குழு பின்வரும் தீர்மானங்களை எடுத்துள்ளது.

- உயிருள்ள பசு ஒன்றுக்கு ரூபா 200,000 செலுத்த முன்மொழியும் அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பிக்க

- கடனை மீள்கட்டமைக்க

- வழங்குனர் கம்பனிக்கு செலுத்தப்பட்ட முன்பணத்தை திரும்பப் பெறுவதற்கான சாத்தியக்கூறுகளைக் கண்டறிய

- iv. செயற்திட்டத்தை முடிப்பதற்கான சாத்தியக்கூறுகளை விசாரிப்பதற்கும், செலுத்தப்பட்ட முன்பணத்தை திரும்பப் பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பான சட்ட நிலைமையை விசாரிப்பதற்கும்

- v. இரண்டாம் கட்டமாக 300 மாடுகளை வாங்குவதற்கு முன்பணம் செலுத்திய 10 விவசாயிகளின் முன்பணத்தைத் திருப்பித் தருமாறு செயற்திட்டக் கணக்காளருக்கு குழு உத்தரவிட்டது.

5.4.9.3 மேலும், 2019 பெப்ரவரி 22 ஆந் திகதி நடைபெற்ற 6 ஆவது செயற்குழுக் கூட்டத்தில், இரண்டாம் கட்ட இறக்குமதிக்கான கறவை மாடுகளின் எண்ணிக்கையை 15,000 இலிருந்து 7,500 ஆகக் குறைக்க முன்மொழியப்பட்டது. அதன் பிரகாரம், விடயப் பரப்பின் மாற்றம் தொடர்பில் EFIC வங்கியுடன் கலந்துரையாடுமாறு வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்திற்கு குழு அறிவித்திருந்தது. (இணைப்பு 29)

5.4.10 "இறக்குமதி செய்யப்பட்ட 20 கறவை மாடுகளை வாங்கும் 20 கறவை மாடுகளுக்கு நிவாரணம்" என்ற தலைப்பில் 2019 மே 30 ஆந் திகதி விவசாயம், கிராமிய பொருளாதார அலுவல்கள், கால்நடைவள அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட இலக்கம் அமப/AMPA/19/1684/118/077 என்ற அமைச்சரவைக் குறிப்பில் அப்போது விவசாயிகள் எதிர்கொண்ட பிரச்சனைகள் பற்றிய விவரங்கள் மற்றும் அதற்கான முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.. (இணைப்பு 30)

#### முன்மொழிவுகள்

- (i) A, B, C, D என் வகைப்படுத்தலின் படி மாடுகளின் ஊட்டச்சத்துக்காகவும், விலங்கு நலம் மற்றும் பண்ணை முகாமைத்துவத்திற்காகவும் செயற்திட்டத்தின் அவசர சந்தர்ப்பங்களில் பயன்படுத்துவதற்கு அவசரல நிதியம் மூலம் பால் பண்ணையாளர்களுக்கு EFIC (Export Finance and Insurance Corporation) மூலம் நிதி நிவாரணம் வழங்குவது,
- (ii) இனப்பெருக்க பிரச்சனை உள்ள விவசாயிகளுக்கு, திணைக்களம் அல்லது பல்கலைக்கழகத்தின் தலையீட்டின் மூலம், விலங்குகளை கருவூட்டுவதற்கு தேவையான ஹார்மோன் சிகிச்சைகள் மற்றும் பிற உள்ளீடுகளுக்கு செலவிடப்படும் பணம் ஒரு முறை மட்டுமே திட்டத்தால் ஏற்கப்படும்.
- (iii) பண்ணையை சரியாக பராமரிக்க முடியாத விவசாயிகளை அந்த கால்நடைகளை பொருத்தமான எந்த தரப்பினருக்கும் விற்க அனுமதித்தல்.

5.4.11 மேலும் இதன் மூலம், மேற்கண்ட முன்மொழிவுகளை செயல்படுத்துவதற்கு பின்வரும் அங்கீகாரம் எதிர்பார்க்கப்பட்டது.

- (i) உள்ளூர் பால் உற்பத்தித் தொழிலின் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு பண்ணை செயலிழந்து விடுவதைத் தடுக்க மேற்கண்ட (i), (ii), (iii) முன்மொழிவுகளை உடனடியாக செயல்படுத்துதல்.
- (ii) இந்த முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவதற்காக அவசரகால நிதியிலிருந்து (Contingency) ரூபா 300 மில்லியனைப் பெறுதல்.

5.4.12 இந்த நோக்கத்திற்காக, 2019 யூன் 24 ஆந் திகதி நிதி அமைச்சர் பின்வரும் அவதானிப்புகளை வழங்கினார். (இணைப்பு 31)

- (i) 20,000 கறவை மாடுகளை இறக்குமதி செய்யும் திட்டம் பால் உற்பத்தி மற்றும் உள்ளூர் விலங்குகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டது மற்றும் சில முக்கிய பிரச்சனைகள் இறக்குமதி செய்யப்பட்ட விலங்குகளின் உற்பத்தியை பாதித்துள்ளதை அவதானிக்க முடிந்தது.

(ii) எனவே, விவசாயம், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் கடற்றொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சினால் பின்வரும் விடயங்கள் உட்பட மேற்படி திட்டத்தினால் எதிர்நோக்கும் பிரச்சினைகளை ஆராய சுயாதீன நிபுணர் குழுவொன்றை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என முன்மொழியப்பட்டது.

(அ) இறக்குமதிக்கு முன் விலங்குகளின் உடற்தகுதியின் ஆரம்ப மதிப்பீடு

(ஆ) விலங்குகள் விநியோகம் மற்றும் கால்நடைகள் / பண்ணைகள் தேர்வு பயன்படுத்தப்படும் அளவுகோல்கள்

(இ) விநியோகத்திற்குப் பிறகு விலங்குகளின் செயல்திறனைக் கண்காணிக்க குறிப்பிட்ட நடவடிக்கைகள்

(ஈ) அடையாளம் காணப்பட்ட சிக்கல்களைத் தீர்க்க முன்மொழியப்பட்ட தீர்வுகள்

(iii) அதன் பிரகாரம் இந்த விசாரணை அறிக்கை விவசாயிகளுக்கு நிதி நிவாரணம் வழங்குவதற்கு முதலில் அமைச்சர்கள் குழுவிடம் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

5.4.13 மேலும், இறக்குமதி செய்யப்பட்ட கறவை மாடுகளுக்குத் தேவையான ஊட்டச்சத்தை வழங்கத் தவறியதே இந்தப் பண்ணைகள் நலிவடைவதற்கு முக்கியக் காரணமாக இருந்தமையும் இதன் விளைவாக, அமைச்சரின் ஆலோசனைப்படி நிதி மானியங்கள் மூலம் இந்தப் பால் பண்ணைகளை மீளக் கட்டியெழுப்ப முடியாதிருந்ததாக 2019 யூன் 24 ஆந் திகதி தலைவர் இந்தக் குறிப்பிற்கு ஆலோசனையாக வழங்கப்பட்டிருந்தது. மேலும் இதன் காரணமாக கால்நடைகளுக்கு தேவையான ஊட்டச்சத்தை வழங்குவதற்கு தேவையான செறிவான உயவு, புல் மற்றும் உயர் ஊட்டசத்து (silage) ஆகியவற்றை வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த அவதானிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டது. (இணைப்பு 32)

5.4.14 இந்த குறிப்பு தொடர்பாக கலந்துரையாடிய பின்னர், விவசாயம், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் கடற்றொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சின் செயலாளருக்கு பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அறிவுறுத்துவதற்கு 2019 யூன் 25 ஆந் திகதி அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. (இணைப்பு 33)

(i) மேலே பத்தி 5.4.12 இல் குறிப்பிடப்பட்டுள்ள நிதி அமைச்சரின் அவதானிப்புகளில் (அ) முதல் (ஈ) வரை குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை ஆராய்ந்து ஒரு சுயாதீன நிபுணர் குழுவை நியமித்து, அதிமேதகு ஜனாதிபதி சமர்ப்பித்த அவதானிப்புகளின் கடைசிப் பத்தியை கவனத்தில் கொண்டு அறிக்கை ஒன்றை தயார் செய்தல்.

(ii) மேற்படி அறிக்கையை அமைச்சரவைக்கு சமர்ப்பித்தல்.

5.4.15 2020 பெப்ரவரி 20 ஆந் திகதிய இலக்கம் MRE/04/02/08vol.iv என்ற நீர்ப்பாசனம் மற்றும் கிராம அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் செயலாளரால் கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்கள பணிப்பாளர் நாயகத்திற்கு முகவரியிடப்பட்ட 2020 பெப்ரவரி 18 ஆந் திகதிய (இணைப்பு 34) மகாவலி, விவசாய, நீர்ப்பாசன மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சரின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டபடி, இந்த செயற்திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்துவதற்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் கருத்துகள் கோரப்பட்டன.

5.4.16 மேற்குறிப்பிட்ட 5.4.15 கடிதத்திற்கான பதில் 2020 மார்ச் 04 ஆந் திகதிய இலக்கம் DAPH/DG/1/2/4-I என்ற கடிதம் மூலம் (இணைப்பு 35) கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார பணிப்பாளர் நாயகத்தால் அனுப்பப்பட்டது. அதன் பிரகாரம் கறவை மாடுகளை இறக்குமதி செய்வதாக இருந்தால், கடந்த காலங்களில் கறவை மாடுகளை இறக்குமதி செய்வதில் ஏற்பட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் வகையில் கறவை மாடுகளை இறக்குமதி செய்வதற்கு பின்வரும் ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

- (i) கடந்த காலங்களில் சம்பந்தப்பட்ட நாட்டினால் தேர்ந்தெடுக்கப்பட்ட விலங்குகள் காரணமாக விதிமீறல்கள் ஏற்பட்டதால், எதிர்காலத்தில் பொருத்தமான விலங்குகளைத் தேர்ந்தெடுப்பதில் துறை அதிகாரிகள் பங்கேற்க வேண்டும்,
- (ii) இறக்குமதி செய்யப்பட்ட அனைத்து விலங்குகளும் அவற்றின் முதல் தலைமுறை சந்ததிகளும் BVD (Bovine Viral Diarrhea) நோயில் இருந்து விடுபட வேண்டும்
- (iii) விலங்கு உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களத்தின் சுகாதார நடைமுறைக்கு இறக்குமதி செய்யும் நாட்டின் கால்நடை அதிகாரத் தரப்பால் இணங்குதல் வேண்டும். இதற்கு முன் ஏற்றுமதி நிறுவனம் மட்டுமே இதில் தலையிட்டது.
- (iv) விலங்குகளின் வம்சாவளி பதிவுகள் (Pedigree Records), உற்பத்திப் பதிவுகள் (Production Records), மருத்துவ மற்றும் தடுப்பூசி பதிவுகள் (Health & Vaccination Record) ஆகியவை விலங்கு உற்பத்தி மற்றும் சுகாதாரத் துறைக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும்,
- (v) இனப்பெருக்கத்திற்கு ஏற்ற மாதிரிகளை இறக்குமதி செய்வது விரும்பத்தக்கது
- (vi) இலங்கையிலும் இறக்குமதி செய்யப்பட்ட விலங்குகளை தனிமைப்படுத்துவதற்கான அனைத்து வசதிகளுடன் அரசாங்கத்தின் பொறுப்பின் கீழ் ஒரு பண்ணையில் தனிமைப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது.

5.4.17 Covid -19 அச்சுறுத்தலால் பின்னடைவைச் சந்தித்த உள்நாட்டு பால் உற்பத்தித் தொழிலை மீட்டெடுக்கவும், தொழில்துறையை தன்னிறைவு நிலைக்குக் கொண்டுவரவும் மஹாவலி, விவசாயம், நீர்ப்பாசனம் மற்றும் கிராம அபிவிருத்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட இலக்கம் AMPA/20/0789/217/044 என்ற 2020 மே 04 ஆந் திகதிய “சௌபாக்யா” கால்நடை உற்பத்தி நிகழ்ச்சித் திட்டத்திற்கு இணையாக உள்ளூர் பால் கைத்தொழிலை மேம்படுத்துதல் என்ற நோக்கில் அமைச்சரவைப் பத்திரத்தின் ஊடாக, பால் உற்பத்தித் துறையின் அபிவிருத்திக்காக 8 முக்கியப் பணிகள் அடையாளம் காணப்பட்டதுடன் (இணைப்பு 36) அதற்காக பின்வரும் முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

- (i) மாகாண கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களங்கள், தேசிய கால்நடை அபிவிருத்தி சபை, மில்கோ தனியார் நிறுவனம் மற்றும் பேராதனை மற்றும் சப்ரகமுவ பல்கலைக்கழகங்களை உள்ளடக்கிய மாகாண மட்டத்தில் தினசரி பால் உற்பத்தியை அதிகரிப்பதற்கான வேலைத்திட்டத்தை அமுல்படுத்துதல் மற்றும் அதற்கான உள்ளீடுகள், உட்கட்டமைப்பு மற்றும் நிர்வாக செலவுகளை அமைச்சரினால் வழங்குதல்.

- (ii) ஆஸ்திரேலிய கடன் உதவியின் கீழ் செயல்படுத்தப்படும் கறவை மாடுகளை இறக்குமதி செய்யும் திட்டத்தின் II ஆம் கட்ட விடயப்பரப்பை காலத்தின் தேவையின் அடிப்படையில் மாற்றுவது, தேசிய கால்நடை வள அபிவிருத்திச் சபைக்கு சொந்தமான பண்ணைகளில் சத்தான புல், சோளம் மற்றும் சோளம் பயிரிடுதல் மற்றும் அதன் மூலம் சைலேஜ் பதப்படுத்துதல், சபைக்கு சொந்தமான பண்ணைகள், ரிதியகம், நிகவெரட்டி உயர்தர பால் இனத்தை உருவாக்குதல். 2,500 கால்நடைகளை இறக்குமதி செய்தல் மற்றும் இரண்டு வளர்ப்பு பண்ணைகளை அமைத்தல் மற்றும் பண்ணையில் இந்த திட்டத்தின் கீழ் பதப்படுத்தப்பட்ட விலங்குகளுக்கு உணவு வழங்குதல்.
- (iii) முன்மொழியப்பட்ட திட்ட மாற்றங்களுக்காக ஆஸ்திரேலியாவின் EFA (Export Finance Australia) உடன் கலந்தாலோசித்து, திட்டத்துடன் தொடர்புடைய காலத்தை நீடித்து, தற்போது ஒப்பந்தம் செய்யப்பட்ட நிதி மதிப்பீட்டிற்குள் திட்டத்தின் நோக்கத்தை மாற்ற வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்திற்கு அறிவித்தல்.
- (iv) கறவை மாடு இறக்குமதித் திட்டத்தின் நிதியைப் பயன்படுத்தி, தற்போது நிறுவப்பட்டுள்ள பண்ணைகளை மேம்படுத்தவும், விவசாயிகள் மற்றும் அதிகாரிகளுக்கு பால் உற்பத்தி தொடர்பான நவீன தொழில்நுட்ப அறிவை வழங்குவதற்காக பல பல்கலைக்கழகங்களை உள்ளடக்கிய பட்டறைகள் மற்றும் படிப்புகளை நடத்துதல்.
- (v) ஆஸ்திரேலிய அரசாங்கத்தால் வழங்கப்படும் கடனுடன் இணைந்து தொழில்துறையினரால் பயன்படுத்தப்படும் தொழில்நுட்ப அறிவைப் பெறுவதற்கான திட்டத்தை அமைப்பது குறித்து ஆஸ்திரேலிய அரசாங்கத்திற்குத் தெரிவித்தல்.
- (vi) பால் உற்பத்தியை அதிகரிப்பதற்காக ஆரம்பிக்கப்படவுள்ள பேராதனைப் பல்கலைக்கழகத்தின் கால்நடை மருத்துவ பீடத்தினால் முன்மொழியப்பட்ட முன்னோடித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஒரு மில்லியன் ரூபாவை வழங்குதல்.
- (vii) மில்கோ நிறுவனம் மூலம் வெற்றிகரமான மற்றும் அதிகபட்ச சேவையைப் பெறுவதற்கு அரசாங்கத்தின் பங்களிப்பு, தேவையான கடன் வசதிகள், வரிச் சலுகைகள் மற்றும் உள்ளூர் பால் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்க தேவையான பிற சேவைகளை வழங்குதல்.
- (viii) கறவை மாடுகள் இறக்குமதி திட்டத்தின் கீழ் பண்ணைகளை அமைத்து நடத்தும் விவசாயிகளுக்கு எடுக்கப்பட்ட கடன்களுக்கு சலுகைகளை வழங்குதல், அதிகபட்சமாக பண்ணை வளர்ச்சிக்கு ஆதரவு மற்றும் சேவைகளை வழங்குதல்.
- (ix) தேசிய கால்நடை அபிவிருத்திச் சபை, மகாவலி அதிகார சபை மற்றும் தோட்டப் பிரிவிற்குச் சொந்தமான பயிரிடப்படாத காணி மற்றும் இராணுவத்திற்குச் சொந்தமான கந்தகடுவ பண்ணைக்குச் சொந்தமான நிலத்தைப் பயன்படுத்தி கால்நடை தீவன உற்பத்திக்காக சோளம் மற்றும் சோளம் போன்ற பயிர்களைப் பயிரிடுதல்.

அதன் பிரகாரம் மேற்படி 09 முன்மொழிவுகளை அமுல்படுத்துவதற்கு அனுமதி கோரப்பட்டுள்ளது.

5.4.18 இந்த குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முன்மொழிவுகள் தொடர்பாக 2020 மே 26 ஆந் திகதி நிதி, பொருளாதாரம் மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சரால் பின்வரும் அவதானிப்புகள் மேற்கொள்ளப்பட்டன. (இணைப்பு 37)

- (i) இலங்கை அரசாங்கத்தால் இரண்டு கட்டங்களில் 20,000 கால்நடைகளை இறக்குமதி செய்வதற்காக நெதர்லாந்தின் ரபோ வங்கி / ஆஸ்திரேலியாவின் ஏற்றுமதி நிதி மற்றும் காப்புறுதிக் கூட்டுத்தாபனத்துடன் (EFIC) ஐ.அ. டொலர் 73.95 மில்லியன் பெறுமதியான இரண்டு கடன் ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, மேற்படி கடன் வசதியின் கீழ் ஐ.அ. டொலர் 18.4 மில்லியன் செலவிட்டு முதற்கட்டமாக 5,000 பசுக்கள் இறக்குமதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. மீதமுள்ள கால்நடைகளை இறக்குமதி செய்வதற்காக இரண்டாம் கட்டமாக (ஐ.அ. டொலர் 55.55 மில்லியன்) ஐ.அ. டொலர் 11 மில்லியன் முன்பணமாக சப்ளையருக்கு வழங்கப்பட்டதாக மேலும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இத்திட்டத்தின் முதற்கட்டத்தை செயல்படுத்தும் போது ஏற்பட்ட சிக்கல்களால், இக்கட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
- (ii) மேலும் 2019 யூலை 03 ஆந் திகதிய இலக்கம் 19/1684/118/077 என்ற அமைச்சரவை தீர்மானம் மூலம் திட்டத்தின் முதல் கட்டம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை ஆராய்வதற்காக ஒரு சுயாதீன நிபுணர் குழுவை நியமிக்க முடிவு செய்யப்பட்டது.
- (iii) இந்தச் சூழ்நிலையின் கீழ், நிபுணர் குழுவானது உத்தேச நோக்க மாற்றம் உட்பட இந்தத் திட்டத்தின் விரிவான செலவு-பயன் பகுப்பாய்வை மேற்கொண்டு அமைச்சரவையின் பரிசீலனைக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டது. மேலும், தற்போதைய அரசாங்கத்தின் கடன் முகாமைத்துவ உத்திகள் மற்றும் உள்நாட்டு வளங்களைக் கொண்டு பால் உற்பத்தியை மேம்படுத்துவதற்கான தெரிவுகள் குறித்தும் குழு பரிசீலிக்க வேண்டும் என்றும் மேலும், உள்நாட்டு பால் கைத்தொழில் அபிவிருத்திக்கான விரிவான அறிக்கையை வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்குவதற்கு அமைச்சினால் தயாரிக்க முடியும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.

5.4.19 மேற்குறிப்பிட்ட பத்தியில் குறிப்பிட்டுள்ள நிதி அமைச்சரின் அவதானிப்புகள் மற்றும் உள்ளூர் பால் உற்பத்தித் தொழிலை மேம்படுத்துவதற்கான அவசர நடவடிக்கைகளை எடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, வரி அமைச்சர் அளித்த தெளிவுபடுத்தல்களை கருத்தில் கொண்டு, 2020 மே 27 ஆந் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பின்வரும் நடவடிக்கைகளை எடுக்க முடிவு செய்யப்பட்டது. (இணைப்பு 38)

- (i) பின்வரும் புள்ளிகளைக் கருத்தில் கொண்டு, 2019 யூன் 25ஆந் திகதிய அமைச்சரவைத் தீர்மானத்தின்படி நியமிக்கப்பட்ட சுயாதீன நிபுணர் குழுவால் திட்டத்தின் விரிவான செலவு-பயன் பகுப்பாய்வை மேற்கொள்வது.
- (அ) 20,000 மாடுகளை இறக்குமதி செய்வதற்கான திட்டத்தின் நோக்கத்தில் திருத்தங்கள் முன்மொழியப்பட்டது,
- (ஆ) மேலே (அ) இல் குறிப்பிடப்பட்டுள்ள திட்டம் உள்ளூர் பால் தொழில்துறையை மேம்படுத்துவதற்கான ஒட்டுமொத்த உத்தியுடன் எவ்வாறு தொடர்புடையது,
- (இ) குறிப்பின் பத்தி 03 இல் குறிப்பிடப்பட்டுள்ள முன்மொழிவுகள்,
- (ஈ) அரசாங்கத்தின் தற்போதைய கடன் முகாமைத்துவ உத்திகள்

(உ) உள்ளூர் வளங்களைப் பயன்படுத்தி நாட்டின் பால் தொழிலை மேம்படுத்துவதற்கான சாத்தியமான விருப்பங்கள்

(ii) மேற்கூறிய (i) இன் படி மேற்கொள்ளப்பட்ட செலவு-பயன் பகுப்பாய்வு தொடர்பான அறிக்கை, அமைச்சரால் ஒரு மாதத்திற்குள் அமைச்சர்கள் குழுவின் பரிசீலனைக்காக சமர்ப்பிக்கப்படும்.

5.4.20 2020 செப்டம்பர் 24 ஆந் திகதி கட்டம் I இன் கீழ் இறக்குமதி செய்யப்பட்ட கறவை மாடுகளைக் கண்காணித்து பரிந்துரைகளை வழங்க நியமிக்கப்பட்ட குழு அறிக்கை அளித்தது. (இணைப்பு 39).

#### 5.4.20.1 குழு உறுப்பினர்கள் (07)

- (i) கலாநிதி டி.எம்.எஸ். முனசிங்க (தலைவர்) - பீடாதிபதி, கால்நடை மருத்துவம் மற்றும் விலங்கியல் பீடம், பேராதனைப் பல்கலைக்கழகம்
- (ii) கலாநிதி ஆர்.ஏ.சி. ரபேல் (செயலாளர்) - சிரேஸ்ட் விரிவுரையாளர், கால்நடை மருத்துவம் மற்றும் விலங்கியல் பீடம், பேராதனைப் பல்கலைக்கழகம்
- (iii) பேராசிரியர் அஜித் ஜயவீர - பீடாதிபதி, கால்நடை வளம், மீன்பிடி மற்றும் ஊட்டச்சத்து பீடம், வயம்ப பல்கலைக்கழகம்
- (iv) பேராசிரியர். எஸ்.பி. குணரத்ன - ஓய்வுபெற்ற பேராசிரியர், கால்நடை மருத்துவம் மற்றும் விலங்கியல் பீடம், பேராதனைப் பல்கலைக்கழகம்
- (v) கலாநிதி எம். ஹனிபா - ஓய்வுபெற்ற கால்நடை ஆலோசகர், கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களம்
- (vi) கலாநிதி ஆர். மகேந்திரா - சிரேஸ்ட் முகாமையாளர், பால் பெறுகை மற்றும் மேம்பாடு, Cargills Ceylon PLC
- (vii) கலாநிதி டி.ஏ.டி.வி. வீரதிலக்க - சிரேஷ்ட விரிவுரையாளர், கால்நடை, மீன்பிடி மற்றும் போஷாக்கு பீடம், வயம்ப பல்கலைக்கழகம்

#### 5.4.20.2 இந்த அறிக்கையிலிருந்து பின்வரும் பரிந்துரைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

முதலில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிதியை பின்வரும் கூறுகளுக்கு மீள்ஒதுக்கீடு செய்ய குழு பரிந்துரைத்திருந்தது.

- (i) பரிசோதிக்கப்பட்ட உயர் மரபணு தகுதியுள்ள மாடுகளின் உயரடுக்கு குழுவை இறக்குமதி செய்தல்.
- (ii) MOET/OPU - IVEP உள்கட்டமைப்பை நிறுவுதல்.
- (iii) MOET/OPU - IVEP பற்றிய தொழில்நுட்ப ஆலோசனை மற்றும் பயிற்சி
- (iv) புல்வெளிகளை பயிரிடுதல் மற்றும் புல்வெளி பாதுகாப்பு பொறிமுறையை நிறுவுதல்.
- (v) சுற்றுச்சூழலினால் கட்டுப்படுத்தப்படும் வீடுகளைக் கட்டுதல்.
- (vi) இலங்கையில் உள்ள செயற்கை கருவூட்டல் மையங்களுக்கு பொருத்தமான இனங்களில் இருந்து உயர் BPI இனப்பெருக்கம் செய்யும் கன்றுகளை இறக்குமதி செய்தல்.



- (vii) எதிர்காலத்தில் கால்நடை மருத்துவர்கள் மற்றும் தொடர்புடைய பணியாளர்களுக்கு தேவையான பயிற்சிகளை வழங்குவதற்கு பொருத்தமான பல்கலைக்கழகத்தில் MOET/OPU க்கான பயிற்சியாளர்கள் மற்றும் பயிற்சி நிலையத்தை நிறுவுதல்.
- 5.4.21 "சௌபாக்யா" விலங்கு உற்பத்தி திட்டத்திற்கு இணையாக உள்நூர் பால் கைத்தொழிலை மேம்படுத்தும் செயற்திட்டத்தின் பெயரில் 2020 ஒக்டோபர் 12 ஆந் திகதி சமர்ப்பிக்கப்பட்ட இலக்கம் அமப/20/1618/323/013 என்ற அமைச்சரவைக் (இணைப்பு 40) குறிப்பின் மூலம் 2020 மே 27 ஆம் திகதிய அமைச்சரவையின் முடிவன்படி 20,000 பசுக்களுக்கு பால் இறக்குமதி செய்வதற்கான இரண்டாம் கட்ட விடயப்பரப்பை மாற்றுதல் தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட சுயாதீன நிபுணர் குழு அறிக்கை அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. மேலும் செயற்திட்டத்தின் விடயப்பரப்பை மாற்றுதல் மற்றும் காலத்தை 2022 டிசம்பர் 31 வரை நீடிக்குமாறு அவுஸ்திரேலிய அரசாங்கத்திடம் கலந்துரையாடி அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்கு வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்திற்கு அறிவிக்கவும் அமைச்சரவை கவனம் செலுத்தியது.
- 5.4.22 2021 யூலை 12 ஆந் திகதி ஆஸ்திரேலியாவின் வெல்லார்ட் ரூரல் எக்ஸ்போர்ட் தனியார் கம்பனியால் 20,000 கறவை மாடுகளை இரண்டாம் கட்டமாக இறக்குமதி செய்வது குறித்து கால்நடை, பண்ணை பொருட்கள் மற்றும் பால் மற்றும் முட்டை தொடர்பான தொழில்துறைக்கான கூடுதல் செயலாளரிடம் தெரிவித்தது (இணைப்பு 41). அதன்படி கடந்த 2014 ஒக்டோபர் மாதம் 14 ஆம் திகதி வெலார்ட் கிராமிய ஏற்றுமதி தனியார் நிறுவனத்துடனும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சுடனும் செய்துகொண்ட ஒப்பந்தம் முடிவடைந்துள்ளதாகவும் அதன் அனைத்துப் பொறுப்புக்களும் முடிவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
- 5.4.23 மேலும், முதல் கட்ட வெற்றிக்குப் பிறகு, ஒப்பந்தத்தின் II ஆம் கட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, அதன்படி, வேலார்ட் ரூரல் எக்ஸ்போர்ட் மூலம் 2,500 விலங்குகளின் முதல் ஏற்றுமதிக்கான தயாரிப்பு தொடங்கப்பட்டது, அதன்படி பின்வரும் நடவடிக்கைகள் ஏற்றுமதிக்கு முன்னதாக மேற்கொள்ளப்பட்டன.
- விலங்குகளை வாங்குவதற்கு முன் தனிமைப்படுத்தப்பட்ட பண்ணைகளை தயார் செய்தல்.
  - விவசாயிகளுடன் விலங்குகளுக்கான திரும்பப்பெற முடியாத கொள்முதல் ஒப்பந்தங்களில் கையெழுத்திடுதல்.
  - அந்த விவசாயிகளிடமிருந்து கொடுக்கப்பட்ட விவரக்குறிப்புகளின்படி விலங்குகளைத் தேர்ந்தெடுப்பது.
  - கொள்முதல் செய்யப்பட்ட விலங்குகளை ஏற்றுமதிக்கு தயார்படுத்துவதற்காக தனிமைப்படுத்தப்பட்ட பண்ணைகளுக்கு கொண்டு செல்லுதல்.
  - ஏற்றுமதிக்கான தயாரிப்பில் கால்நடை மற்றும் விலங்கு சுகாதார ஆய்வுகள் மற்றும் தொடர்புடைய நடைமுறைகளை மேற்கொள்வது
  - பண்ணை மேய்ச்சல் மேம்பாடு மற்றும் தீவனங்களை வாங்குதல்.
  - விலங்குகளுக்கு தடுப்பூசி போடும் அமைப்பு
  - விலங்குகளின் இனப்பெருக்கம் தொடங்குதல்.
  - 2,500 விலங்குகளை ஏற்றுமதி செய்வதற்கான கப்பலின் முன்கூட்டிய ஒதுக்கீடு.

5.4.24 இந்த நடவடிக்கைகள் அனைத்தும் நிறைவடைந்த போதிலும், விலங்குகளுக்கான இறக்குமதி அனுமதியைப் பெறுவதற்கு இலங்கை அரசாங்கத்தின் தரப்பில் பல தாமதங்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்த ஒப்பந்தத்தின் கீழ் இலங்கை தொடரத் தவறியமையால் இந்த விடயங்கள் அனைத்தையும் நடைமுறைப்படுத்துவதில் பல சிரமங்கள் ஏற்பட்டதாகவும் அதன் மூலம் நிதி இழப்புக்கள் ஏற்பட்டதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது. இந்த காலதாமதம் காரணமாக, தெரிவு செய்யப்பட்ட அனைத்து கால்நடைகளையும் கூடுதல் நஷ்டத்திற்கு விற்கவோ அல்லது அப்புறப்படுத்தவோ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5.4.25 இலங்கை அரசாங்கம் தனது ஒப்பந்தக் கடமைகளை நிறைவேற்றத் தவறியதால் ஏற்பட்ட தாமதத்தின் போது அரசாங்கம், EFIC மற்றும் Rabo Bank ஆகியவற்றுக்கு இடையேயான உள்ளபடியான நிதி ஏற்பாடுகள் காலாவதியானதாகக் கூறப்பட்டது. கணிசமான செலவில் இலங்கை வந்த வெளிநாட்டு நிபுணருடன் சுமார் 100 இலங்கை ஊழியர்களும் அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் உள்ள வெல்லார்ட் நிறுவனத்தில் குறைந்தது 20 ஊழியர்களும் ஒப்பந்தத்தின் II ஆம் கட்ட வேலைகளில் ஈடுபட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர் தனது பணியாளர்கள் மற்றும் துணை ஒப்பந்ததாரர்களுக்கு தேவைக்கு அதிகமாக ஊதியம் வழங்க வேண்டியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

5.4.26 வெல்லார்ட் ரூரல் எக்ஸ்போர்ட் தனியார் கம்பனிக்கு இலங்கை அரசாங்கம் செலுத்திய கொடுப்பனவுகள் என்றும் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. லிமிடெட் என்பது பணம் செலுத்தும் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அட்டவணைப்படி செலுத்தப்படும் கொடுப்பனவுகள் மற்றும் அவை வைப்புத்தொகை அல்லது முன்பணம் அல்ல.

## 5.5 20,000 கறவை மாடுகளை இறக்குமதி செய்வதற்கான மதிப்பிடப்பட்ட செலவு

அட்டவணை இலக்கம் 02 - 20,000 கறவை மாடுகளை இறக்குமதி செய்வதற்கான மதிப்பிடப்பட்ட செலவு

### மதிப்பிடப்பட்ட செலவு

|                                                                                                                       |                      |
|-----------------------------------------------------------------------------------------------------------------------|----------------------|
| மொத்த ஒப்பந்த பெறுமதி                                                                                                 | ஐ.அ. டொ 73,954,054   |
| கட்டம் I இன் கீழ் 5,018 கறவை மாடுகளின் இறக்குமதிக்காக செலுத்தப்பட்ட பெறுமதி                                           | ஐ.அ. டொ (18,488,513) |
| கட்டம் II இன் கீழ் 15,000 கறவை மாடுகளின் இறக்குமதிக்காக செலுத்துவதற்கு எதிர்பார்க்கப்பட்ட தொகை                        | ஐ.அ. டொ 55,465,541   |
| 2018 மே 08 ஆந் திகதி செலுத்தப்பட்ட முற்பணத் தொகை (கட்டம் II இற்காக எதிர்பார்க்கப்படும் ஒப்பந்தத் தொகையில் 20 சதவீதம்) | ஐ.அ. டொ 11,093,108   |
| முற்பணத் தொகையின் ரூபா பெறுமதி                                                                                        | 1,749,672,697        |

## 5.6 செயற்திட்டத்திற்கு நிதியளித்தல் மற்றும் கடன்களை திருப்பிச் செலுத்துதல்

### 5.6.1 செயற்திட்டத்திற்கு நிதியளித்தல்

5.6.1.1 மொத்த ஒப்பந்த மதிப்பான ஐ.அ.டொலர் 73,954,054 இல் 15 சதவீதம் ஆரம்ப கொடுப்பனவாக ஐ.அ.டொலர் 11,093,108 இற்காக 2016 டிசம்பர் 06 ஆந் திகதி இலங்கை அரசாங்கம் கூட்டுறவு ரபோபேங்க் யூ.ஏ.வுடன் கடன் ஒப்பந்தம் செய்து கொண்டது. கடன் ஒப்பந்தத்தின்படி, ஒரு தவணைக்கு ஆண்டுக்கு 5 சதவீதம் வட்டி அறவிடப்படும் என்று கூறப்பட்டது (இணைப்பு 42).

5.6.1.2 உடன்படிக்கையின்படி, ஐ.அ.டொலர் 55,465,541 (கீழே உள்ள அட்டவணை இலக்கம் 03 இல் காட்டப்பட்டுள்ளபடி கட்டம் I இன் 3-க்கான தொகையை செலுத்திய பிறகு) ஐ.அ.டொலர் 20 சதவிகிதம் (மொத்த ஒப்பந்த மதிப்பின் ஐ.அ.டொலர் 73,954,054 க்கு 15 சதவீதம்) முன்பணமாக. 2018 மே 08 ஆந் திகதி ஐ.அ.டொலர் 11,093,108 அதாவது ரூபா 1,749,672,697 வழங்குனருக்குச் செலுத்தப்பட்டது (இணைப்பு 21,22).

#### அட்டவணை இலக்கம் – 03 வழங்குனருக்கு முன்பணம் செலுத்தப்பட்ட தொகை

| திகதி      | திறைசேரி கடன்<br>இலக்கம் | ஐ.அ.டொலர்         | தொகை<br>ரூபா           |
|------------|--------------------------|-------------------|------------------------|
| 2018.05.08 | 2016041                  | 8,319,831         | 1,312,254,523          |
| 2018.05.08 | 2016040                  | <u>2,773,277</u>  | <u>437,418,174</u>     |
|            |                          | <u>11 093 108</u> | <u>1,749, 672, 697</u> |

### 5.6.2 கடன்களை திருப்பிச் செலுத்துதல்

5.6.2.1 கடன் உடன்படிக்கையின் படி, ஒவ்வொரு தவணையும் நடைமுறைக்கு வரும் தேதியிலிருந்து 36 மாதங்களுக்குப் பிறகு முதல் தவணை இலங்கை அரசாங்கத்தால் செலுத்தப்படும் மற்றும் ஒவ்வொரு தவணையின் நடைமுறைத் தேதியிலிருந்து 42 மாதங்கள் முடிவடைந்த பின்னர் கடைசி தவணை செலுத்தப்படும். மற்றும் முதல் தவணைக்கு, இரண்டு அரையாண்டு தவணைகளில் ஐ.அ.டொலர் 1,386,638 மற்றும் யுஎஸ்ஸின் இரண்டாவது தவணை கடனை இரண்டு அரையாண்டு தவணைகளில் தலா ஐ.அ.டொலர் 4,159,915 திருப்பிச் செலுத்த வேண்டும் என்று ஒப்பந்தம் மேலும் கூறியது.

5.6.2.2 திறைசேரியிலிருந்து பெறப்பட்ட தகவல்களின்படி, கடன் இலக்கம் 2016041 இன் கீழ் கறவை மாடுகளை இறக்குமதி செய்யும் திட்டத்திற்காக முன்பணத் தொகையுடன் பெறப்பட்ட கடன் தொகை ரூளு ஆகும். இறக்குமதித் திட்டத்தின் முதல் கட்டத்தின் கீழ் ஐ.அ.டொலர் 8,319,831 மற்றும் 20,000 கறவை மாடுகளுக்கு 5,000 கால்நடைகளை இறக்குமதி செய்வது தொடர்பான கடன் தொகையின் ஒரு பகுதியும் கீழ்க்கண்டவாறு செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

**கடன் மூலதனத்தை மீளச் செலுத்துதல் (இணைப்பு 43)**

அட்டவணை இலக்கம் - 04 கடன் மூலதனத்தை மீளச் செலுத்துதல்

| செலுத்திய திகதி                                 | செலுத்திய தவணைப் பணம் (ஐ.அ.டொலர்) | செலுத்திய தவணைப் பணம் (ரூபா) |
|-------------------------------------------------|-----------------------------------|------------------------------|
| 06 பெப்ரவரி 2020                                | 1,386,639                         | 251,538,672                  |
| 06 ஆகஸ்ட்                                       | 1,386,639                         | 257,224,914                  |
| 2021 மே 08                                      | 4,159,915                         | 830,265,904                  |
| 08 நவம்பர் 2021                                 | 4,159,915                         | 842,618,358                  |
| மொத்தம்                                         | <b>11,093,108</b>                 | <b>2,181,647,846</b>         |
| வழங்கப்பட்ட முன்பணத் தொகையின் ரூபா பெறுமதி      |                                   | <b>1,749,672,697</b>         |
| அந்நியச் செலாவணி நட்டம்                         |                                   |                              |
| முதலாவது தவணைக்குரிய கடனை மீளச் செலுத்தும் போது |                                   | <b>71,345,410</b>            |
| முன்பணக் கடன் தொகையை செலுத்தும் வகையில்         |                                   | <b>360,629,739</b>           |
| மொத்த அந்நியச் செலாவணி நட்டம் (ரூபா)            |                                   | <b>431,975,149</b>           |

5.6.2.3 எனினும், 2025 பெப்ரவரி 11 ஆந் திகதிய இலக்கம் PDMO/BO/AUDIT/2025 என்ற நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் அரசு கடன் முகாமைத்துவ அலுவலகத்தின் கடிதத்தின்படி ஒட்டுமொத்த கறவை மாடுகள் இறக்குமதி செயற்திட்டத்திற்குரிய கடன் இலக்கம் 2016040 இன் கீழ் ஐ.அ.டொலர் 5,467,318 அதாவது ரூபா 1,599,645,834 செலுத்த வேண்டிய தொகை இருப்பதாகவும் காண்பிக்கப்பட்டதுடன் 2018 மே 08 ஆந் திகதி செலுத்தப்பட்ட ஐ.அ.டொலர் 2,773,277 அதாவது ரூபா 437,418,174 தொகையும் அதில் உள்ளடங்கியுள்ளது. (இணைப்பு 44)

**5.7 கறவை மாடு இறக்குமதி திட்டத்தின் தற்போதைய நிலை**

5.7.1 கறவை மாடு இறக்குமதித் திட்டத்தின் கீழ், பின்வரும் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள பண்ணைகள் வெற்றிகரமாகப் பெறப்பட்டு பராமரிக்கப்பட்டு, 2024 ஒக்டோபர் 8 ஆந் திகதிக்குள் இந்தத் திட்டத்தின் மூலம் இறக்குமதி செய்யப்பட்ட விலங்குகளைக் கொண்ட பண்ணைகளில் பின்தொடர்தல் மேற்கொள்ளப்படும், எனவே பணிகள் முடிந்த பிறகு முழுமையான தகவல்கள் வழங்கப்படும். விவசாயம், நிலங்கள், கால்நடைகள், நீர்ப்பாசனம், மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சு 2024 டிசம்பர் 05 ஆந் திகதி கணக்காய்வுக்கு அறிவித்தது. (இணைப்பு 45)

அட்டவணை இலக்கம் 05 - விவசாயம், நிலங்கள், கால்நடைகள், நீர்ப்பாசனம், மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சினால் வழங்கப்பட்ட தகவல்களின்படி வெற்றிகரமான பண்ணைகள் பற்றிய தகவல்கள்

|     | பண்ணை                        | வழங்கிய<br>விலங்குகளின்<br>எண்ணிக்கை | தற்போதைய<br>விலங்குகளின்<br>எண்ணிக்கை |            |                                                                                         |
|-----|------------------------------|--------------------------------------|---------------------------------------|------------|-----------------------------------------------------------------------------------------|
| 01. | வட்டவளை பண்ணை                | 928                                  | 1600                                  |            |                                                                                         |
| 02. | நாவுல பண்ணை                  | 150                                  | 226                                   |            |                                                                                         |
| 03. | ரோஸ் டயரி (Ross Dairy) பண்ணை | 75                                   | 110                                   |            |                                                                                         |
| 04. | பொரலந்த பண்ணை                | 100                                  | 84                                    | ஒரு பண்ணை. | அரசாங்க இந்த பண்ணை பால் பண்ணையாளர்கள் ஊடாக பால் பண்ணையாளர்களுக்கு கன்றுகளை வழங்குகிறது. |
| 05. | ஹெரிடேஜ் (Heritage) பண்ணை    | 100                                  | 150                                   |            |                                                                                         |
| 06. | ரோதர்ஸ் (Rothers) பண்ணை      | 150                                  | 300                                   |            |                                                                                         |

5.7.2 மேலும் இந்த விலங்குகள் பெறப்பட்ட போது, முகாமைத்துவ பிரச்சனைகள் உள்ள பண்ணை மூடப்பட்டு, கால்நடைகள் மற்ற பால் பண்ணைகளுக்கு விற்கப்பட்டன என்றும் அமைச்சகம் கணக்காய்வுக்கு தெரிவித்திருந்தது. 2018 ஆம் ஆண்டு கால்நடைத் தீவனம் வழங்க இராணுவப் புழுவின் அச்சுறுத்தல் மற்றும் கால்நடை தீவனத்தின் விலை தொடர்பான பிரச்சினை மற்றும் பல்வேறு தனிப்பட்ட காரணங்களால் கால்நடை உற்பத்தி குறைந்ததன் காரணமாக சில பண்ணைகளை மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5.7.3 எவ்வாறாயினும், இந்தத் தகவல் தணிக்கைக்கு சமர்ப்பிக்கப்பட்ட நேரத்தில், வெற்றிகரமாக நடத்தப்படும் பண்ணை மூலம் தேசிய பால் உற்பத்திக்கு உயர்தர பால் வழங்கப்படுகிறது, மேலும் இந்த இறக்குமதி செய்யப்பட்ட விலங்குகளில் இருந்து பிறக்கும் கன்றுகளை பால் பண்ணையாளர்களுக்கு வழங்கியதால், பால் உற்பத்தி அதிகரித்து, நாட்டின் மரபணு வளம் மேம்பட்டுள்ளது. நாட்டில் தற்போது காணப்படும் வர்த்தக மட்ட பால் பண்ணை மற்றும் அதனுடன் தொடர்புடைய ஏனைய தொழில்கள் இத்திட்டத்தினால் உருவாக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

5.7.4 மேலும், 3 ஆம் கட்டத்தின் ii பகுதியின் கீழ் விலங்குகளை இறக்குமதி செய்வதை நிறுத்துவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும், கால்நடைகளை நேரடியாகத் தனியாரிடம் வழங்காமல் தேசிய கால்நடை அபிவிருத்திச் சபையின் பண்ணைகளுக்கு கால்நடைகளை இறக்குமதி செய்து 02 வளர்ப்புப் பண்ணைகளைப் பராமரித்து விவசாயிகளுக்குக் கன்றுகளை விடுவிப்பதற்கு சமீபத்திய அமைச்சரவைத் தீர்மானம் வழங்கப்பட்டுள்ளது. Covid -19 அச்சுறுத்தல் காரணமாக தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டதாகவும், பின்னர் நாட்டின் நிதி நிலைமை காரணமாக வெளிநாட்டு அரசாங்க திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவில்லை எனவும், இது தொடர்பில் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகருடனான கலந்துரையாடலில் ஆதரவு வழங்க இணக்கம் காணப்பட்டதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- 5.7.5 கால்நடைகளை இறக்குமதி செய்வதற்கான 3 ஆம் கட்டத்தின் ii பகுதியை தொடங்குவதற்கு முன்பணம் செலுத்தப்பட்டது, அதற்காக தேவையான பயனாளிகள் தேர்வுகள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் பண்ணை அமைப்புகளும் தொடங்கப்பட்டன. அதே நேரத்தில், விலங்குகள் ஆஸ்திரேலியாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட முறையில் செறிவூட்டப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட பண்ணையில் பராமரிக்கப்பட்டன. இவை அனைத்தும் 3 ஆம் கட்டத்தின் ii பகுதியை நடைமுறைப்படுத்துவதற்காக நியமிக்கப்பட்ட குழு அறிக்கையின் பரிந்துரைகளின்படி செய்யப்பட்டன. இறக்குமதி சான்றிதழ் மற்றும் சுகாதார அளவுருக்கள் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதால், எதிர்பார்த்த தேதியில் கால்நடைகளை இறக்குமதி செய்ய முடியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், திட்டத்தை நிறுத்த முடிவு செய்யப்படவில்லை, எனவே செயல்திறன் பாதுகாப்பு பெறப்படவில்லை. தணிக்கை தெரிவிக்கப்பட்டது.
- 5.7.6 இத்தகவலை வழங்கும் திகதியின் பிரகாரம், விலங்குகள் இறக்குமதி செய்யப்பட்டு 07 வருடங்கள் ஆகியும், பண்ணைகளில் மிகக் குறைவான விலங்குகளே எஞ்சியுள்ளன என்ற உண்மைகள் முன்வைக்கப்பட்டன, மேலும் இறக்குமதி செய்யப்பட்ட விலங்குகள் வணிகப் பண்ணைகளை உகந்த மட்டத்தில் பராமரிப்பதில் ஆண்டுதோறும் சுமார் 20 சதவீதம் வீணடிக்கப்படுவதே இதற்குக் காரணம். ஆனால் விலங்குகளிடமிருந்து பெறப்படும் அடுத்த தலைமுறை விலங்குகள் பண்ணைகளில் பால் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் என்று இந்த நிறுவனம் கூறியிருந்தது.
- 5.8 கறவை மாடுகளின் இறக்குமதியைப் பாதிக்கும் சட்டங்கள், விதிகள் மற்றும் பிரமாணங்கள்
- 5.8.1 1992 நவம்பர் 13 ஆந் திகதிய 1992 இன் 59 ஆம் இலக்க விலங்கு நோய்கள் சட்டம்
- 5.8.1.1 சட்டத்தின் உட்பிரிவு 21(1) (இணைப்பு 46) எந்த ஒரு நபரும் எந்த விலங்கு, விலங்கு தயாரிப்பு, கால்நடை மருந்து, கால்நடை உயிரி தயாரிப்பு, விலங்கு விந்து அல்லது கரு படத்தை இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டாளர் வழங்கிய அனுமதியின் அதிகாரத்தின் கீழ் தவிர, சுகாதார தயாரிப்பு மற்றும் தயாரிப்பு இயக்குனரின் பரிந்துரையின் பேரில் இறக்குமதி செய்யக்கூடாது என்று வழங்குகிறது.
- 5.8.1.2 மேலும் சட்டத்தின் உப பிரிவு 26(1) இல் (இணைப்பு 47) ஒரு நாட்டிலிருந்து விலங்கு இறக்குமதி செய்யப்பட்டால், அந்நாட்டின் தலைமை கால்நடை மருத்துவர் அல்லது அங்கீகரிக்கப்பட்ட கால்நடை அறுவை சிகிச்சை நிபுணர், அந்த விலங்கு நோயால் பாதிக்கப்படவில்லை என்றும், 03 மாதங்களில் நோய்வாய்ப்பட்ட விலங்குகளுடன் தொடர்பு கொள்ளவில்லை என்றும் சான்றளித்துள்ளார். விலங்கு துறைமுகத்தை விட்டு வெளியேறுகிறது. கடந்த 03 மாதங்களில் குறிப்பிட்ட இடத்தில் இருந்து விலங்கு இறக்குமதி செய்யப்பட்டதாகவும், அந்த இடம் நோய்களிலிருந்து விடுபட்டதாகவும், குறிப்பிட்ட நோய்களுக்கு நோய்த்தடுப்பு ஊசி போடப்பட்டதாகவும், இறக்குமதியாளர் இயக்குநரிடம் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டப்படுகிறது.

## 5.8.2 அரசாங்க பெறுகைகள் வழிகாட்டிக் கோவை 2006

5.8.2.1 உப பிரிவு 5.4.5 (இணைப்பு 48) இல் பொருட்கள்/உபகரணங்கள் மற்றும் இயந்திரங்களை இறக்குமதி செய்வதற்கு முன்கூட்டியே பணம் செலுத்துவதற்கு ஏற்கத்தக்க பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும்.

5.8.2.2 உப பிரிவு 5.4.10(உ) (இணைப்பு 49) இல் பொருட்கள் வழங்கினால், மதிப்பிடப்பட்ட ஒப்பந்தத் தொகையில் 10 சதவீதத்திற்குக் குறையாமல் பொருத்தமான தொகை பெறப்படும்.

## 06. அவதானிப்புகள்

- 6.1 2018 மே 04 ஆந் திகதி வெளியிடப்பட்ட விஷேட கணக்காய்வு அறிக்கையின் பிரகாரம், கறவை மாடுகளை இறக்குமதி செய்யும் திட்டத்தின் 1, கட்டம் 2 மற்றும் 3 ஆம் கட்டத்தின் கீழ் இறக்குமதி செய்யப்பட்ட கறவை மாடுகள், சாத்தியக்கூறு ஆய்வுகள், கொள்முதல் சிக்கல்கள், இறக்குமதி செய்யப்பட்ட கறவை மாடுகள் தொடர்பான பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு சிக்கல்கள் பசுக்கள். இறக்குமதிகள் மேற்கொள்ளப்பட்டால் பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள் உள்ளிட்ட பரிந்துரைகள் வழங்கப்பட்டாலும், அதை பொருட்படுத்தாமல் 3 ஆம் கட்டத்தின் II பகுதியின் கீழ் முன்பணம் விடுவிக்கப்பட்டது.
- 6.2 2014 பெப்ரவரி 17 ஆந் திகதிய அமைச்சரவை குறிப்பின் 01 பந்தி மூலம் கீழ் முன்மொழியப்பட்ட கறவை மாடு இறக்குமதிக்கான விலையும், இரண்டாம் கட்டத்தின் கீழ் கறவை மாடுகளை இறக்குமதி செய்வதற்கு ஏற்படும் விலையும் சமம் என்று கூறப்பட்டுள்ளது, ஆனால் மேலே உள்ள பத்தி 5.2.4 (viii) இல் காட்டப்பட்டுள்ளபடி, 2014 ஆம் ஆண்டு கறவை மாடு ஒன்றை இறக்குமதி செய்யப்பட்ட விலையினை ஒரு கறவை மாட்டிற்கு ஐ.அ.டொலர் 665 அதிகமாக உள்ளமை அவதானிக்கப்பட்டது. 2014 பெப்ரவரி 17 ஆம் திகதி அமைச்சரவைப் பத்திரத்திற்கு அவதானிப்புகளை சமர்ப்பிக்கும் போது கால்நடை வளங்கள் மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
- 6.3 வெல்லார்ட் ரூரல் எக்ஸ்போர்ட் கம்பனியில் இருந்து கட்டம் 1 மற்றும் 2 இன் கீழ் இறக்குமதி செய்யப்பட்ட விலங்குகளால் பிரச்சனைகள் எழுந்தாலும், அதைக் கவனிக்க முடிந்தது. புதிய பெறுகை நடவடிக்கைகளின் கீழ் முன் அனுபவமுள்ள குறிப்பிட்ட விவரக்குறிப்புகளின் கீழ் பொருத்தமான வழங்குனரைத் தேர்ந்தெடுக்காமல், 2007 ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட அதே வழங்குனரிடமிருந்தே இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தமை அவதானிக்கப்பட்டது.
- 6.4 ஆரம்பித்தல் முன்பணத்தை (Mobilization advance) செலுத்துதல் மற்றும் முன்பணத்தை பயன்படுத்தி மேற்கொள்ளப்படுகின்ற வேலைப் பகுதி மற்றும் முன்பணத்தை தீர்த்தல் ஆகியவை குறித்து வழங்குனர் நிறுவனத்துடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் எந்த நிபந்தனையும் சேர்க்கப்படவில்லை.
- 6.5 மேலே உள்ள பத்தி 5.8.2.1 இல் கூறப்பட்டுள்ளபடி, கொள்முதல் வழிகாட்டுதல்களின் துணைப்பிரிவு 5.4.5 இன் படி, முன்கூட்டியே பணம் செலுத்துவதற்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய பாதுகாப்பை வைத்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்ட போதிலும், வெல்லார்ட் ரூரல் எக்ஸ்போர்ட் தனியார் கம்பனி ஐ.அ.டொலர் 11,093,108 (ரூபா 1,749,672,697) முன்பணமாக, கிராமிய பொருளாதார அமைச்சு பெறுகை வழிகாட்டுதல்களின்படி அத்தகைய செயலாற்றல் காப்புறுதியை எடுக்கவில்லை.
- 6.6 மேலே உள்ள பத்தி 5.3.4.1 (எ) இல் காட்டப்பட்டுள்ளபடி, வெல்லார்ட் ரூரல் எக்ஸ்போர்ட் தனியார் கம்பனியுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் 16.02 வது பிரிவின்படி மொத்த ஒப்பந்த மதிப்பில் 2.5 சதவீத செயலாற்றல் காப்புறுதி பெறப்பட வேண்டும், ஆனால் அந்த செயல்திறன் பாதுகாப்பை பெற அமைச்சு நடவடிக்கை எடுக்கவில்லை.



- 6.7 மேற்குறிப்பிட்ட பந்தி 5.8.2.2 இல் சுட்டிக்காட்டப்பட்டுள்ளபடி, பெறுகைகள் வழிகாட்டியின் பிரிவு 5.4.10(இ) இன் படி வழங்குநரிடமிருந்து பெறப்பட வேண்டிய செயல்திறன் பாதுகாப்பு ஒப்பந்தத் தொகையில் 10 சதவீதமாக இருந்தாலும், பத்தி 5.3.4.1 (v) இல் குறிப்பிடப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் 16.02 நிபந்தனையின் கீழ் கையொப்பமிடப்பட்ட இலங்கை அரசாங்கத்திற்கும் மேலே உள்ள இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் கையெழுத்திட்டது. 2.5 என கொடுக்கப்பட்ட காரணங்களை தணிக்கை கவனிக்கவில்லை. இருப்பினும், மேலே உள்ள அவதானிப்பு 6.4 இல் காட்டப்பட்டுள்ளபடி, மதிப்பை பத்திரமாக வைத்திருந்தால், செலுத்தப்பட்ட முன்பணத்துடன் மதிப்பை ஈடுகட்ட முடியும்.
- 6.8 5.3.4.1 இன் படி, பொருளாதார அபிவிருத்தி அமைச்சகம் மற்றும் வெல்லார்ட் கிராமிய நிறுவனத்தின் செயலாளருடன் செய்து கொள்ளப்பட்ட அசல் ஒப்பந்தம் மற்றும் நவம்பர் 2016 இல் பத்தி 5.3.4.3 இன் படி செய்யப்பட்ட திருத்தங்களுக்கு அட்டர்னி ஜெனரலின் அனுமதிகள் பெறப்பட்டதாக தணிக்கை உறுதிப்படுத்தவில்லை.
- 6.9 மேற்குறிப்பிட்ட பந்தி 5.3.6.1 இன் படி, 2018 மார்ச் 18 ஆந் திகதி கிராமிய பொருளாதார அமைச்சின் செயலாளரால் நியமிக்கப்பட்ட 9 பேர் கொண்ட குழு, கட்டம் I இன் கீழ் இறக்குமதி செய்யப்பட்ட கறவை மாடுகள் குறித்த அறிக்கையில், கட்டம் I இன் கீழ் விநியோகிக்கப்பட்ட கால்நடைகளின் செயல்திறனை ஆய்வு செய்து, பெறப்பட்ட தரவுகளின்படி, எதிர்பார்க்கப்பட்ட நிலை இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. அத்துடன், அந்த அறிக்கைகள் மூலம் இனங்காணப்பட்ட பிரச்சினைக்குரிய சூழ்நிலைகளை சமாளிப்பதற்கான முன்மொழிவுகளை அமுல்படுத்துவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் அமுலாக்கத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தொடர்பில் எவ்வித தகவலும் கணக்காய்வுக்கு சமர்ப்பிக்கப்படவில்லை.
- 6.10 மேற்குறிப்பிட்ட 5.4.9.2 செயல்பாட்டுக் குழுக் கூட்டத்தில், திட்டத்தை முடிப்பதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் செலுத்தப்பட்ட முன்பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான சட்டபூர்வமான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய முடிவு செய்யப்பட்டது, ஆனால் திட்ட மேலாண்மை பிரிவு மற்றும்/அல்லது விவசாயம், கிராமிய பொருளாதார விவகாரங்கள், கால்நடை மேம்பாடு, நீர்ப்பாசனம் மற்றும் மின்வளம் மற்றும் நீர்வளத்துறை அமைச்சகம் எடுத்த நடவடிக்கைகள் அல்ல.
- 6.11 இந்த முற்பணத்தை செலுத்துவதற்கு அமைச்சரவை தீர்மானம் எடுக்கப்படவில்லை. மேலும், பத்தி 5.3.5 இல் காட்டப்பட்டுள்ளபடி, திட்ட வழிநடத்தல் குழு 2017 நவம்பர் 23 முதல் 2018 ஆகஸ்ட் 19 வரை கூடாததைக் கவனித்ததால், 2018 மே இல் முன்பணம் செலுத்துவது குறித்து வழிநடத்தல் குழு விவாதித்து முடிவெடுக்கவில்லை என்பதும் கவனிக்கப்பட்டது. எவ்வாறாயினும், பத்தி 5.4.1 இன் படி மற்றும் மேலே 6.9 இல் குறிப்பிடப்பட்டுள்ள அறிக்கையின் படி, கிராமப்புற பொருளாதார விவகார அமைச்சின் செயலாளரால் II பகுதியை செயல்படுத்த ஒப்புக்கொண்டதன் பேரில் கடன் வழங்குபவருக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தலின் பேரில் திறைசேரி வழங்குனருக்கு பணம் செலுத்தியமை அவதானிக்கப்பட்டது.
- 6.12 மேற்குறிப்பிட்ட பந்தி 5.4.9.2 இன் படி, 2019 ஏப்ரல் 11 ஆந் திகதி நடைபெற்ற 7 ஆவது திட்ட வழிநடத்தல் குழு கூட்டத்தில் ((Steering Committee) திட்டத்தின் நோக்கம் மாற்றம் குறித்து ஒப்பந்ததாரருடன் அமைச்சகம் விவாதிக்க வேண்டும் என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்த போதிலும், அத்தகைய விவாதங்கள் அமைச்சகத்தால் நடத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் தணிக்கைக்கு சமர்ப்பிக்கப்படவில்லை.

- 6.13. 2019 ஏப்ரல் 11 ஆந் திகதி 7 ஆவது குழு கூட்டத்திற்குப் பிறகு வழிநடத்தல் குழு கூடியது என்பதற்கான சான்றுகள் கணக்காய்வுக்கு சமர்ப்பிக்கப்படவில்லை. இதனால், 7 ஆவது குழு அமர்வின் போது எடுக்கப்பட்ட முன்பணத்தை வாயஸ் பெறுவதற்கான தீர்மானம் மற்றும் நோக்கத்தை மாற்றியமைக்கும் தீர்மானம் தொடர்பில் எவ்வித தொடர் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என்பது அவதானிக்கப்பட்டது.
- 6.14. 2019 மே 30 ஆந் திகதி மேற்குறிப்பிட்ட 6.11-ல் குறிப்பிடப்பட்ட செயல்பாட்டுக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, திட்டத்தின் படி I இன் கீழ் கறவை மாடுகளைப் பெற்ற கறவை விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவதற்கான பரிந்துரைகள் அடங்கிய அமைச்சரவைக் குறிப்பேடு மந்திரிசபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
- 6.15 மேற்குறிப்பிட்ட பந்தி 5.3.4.1 (iii) இன் படி, ஒப்பந்தம் தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது, ஆனால் ஒப்பந்த ஒப்பந்தத்தின் 8.01 இன் படி பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கான எந்த ஆதாரமும் தணிக்கைக்கு சமர்ப்பிக்கப்படவில்லை.
- 6.16 மேலே உள்ள அட்டவணைப்படி வழங்குனருக்கு முன்பணம் செலுத்தும் போது. 3, திறைசேரி கடன் இலக்கம் 2016040 மற்றும் 2016041 ஆகியவற்றின் கீழ் கடன் பணம் எடுக்கப்பட்டது. ஐ.அ.டொலர் 8,319,831 அதாவது ரூபா 1,312,254,523 திறைசேரி கடன் இலக்கம் 2016041 இன் கீழ் பெறப்பட்ட கடன் தொகையில் இருந்து இரண்டு தவணைகளில் செலுத்தப்பட்டது, அதில் ரூபா 360,629,739 அந்நிய செலாவணி இழப்பு மேலே உள்ள அட்டவணை இலக்கம் 4 இன் படி அவதானிக்கப்பட்டது.
- 6.17 அதன்படி, இரண்டாம் கட்டத்தின் கீழ் 15,000 கறவை மாடுகளை இறக்குமதி செய்வது தொடர்பாக செலுத்தப்பட்ட ஐ.அ.டொலர் 11,093,108 அதாவது ரூபா 1,749,672,697 முற்பணத் தொகை மற்றும் மேலே 6.15 இல் குறிப்பிடப்பட்ட மாற்று இழப்பு, மொத்தம் ரூபா 2,110,302,436, மற்றும் திட்டத்தின் கீழ் கறவை மாடுகளை இறக்குமதி செய்யாததால் அதற்கான வட்டித் தொகையும், 2024 டிசம்பர் 31 ஆந் திகதி வரை அரசாங்கத்தின் நிதி இழப்பாக இருந்தமை அவதானிக்கப்பட்டது.
- 6.18 அட்டவணை இலக்கம் 3 இன் பிரகாரம் கடன் இலக்கம் கீழ் முற்பணம் செலுத்துவதற்காக பெறப்பட்ட ஐ.அ.டொலர் 2,773,227 அதாவது ரூபா 437,418,174 2025 பெப்ரவரி 27 ஆம் திகதி வரை செலுத்தப்படாதிருந்ததுடன் மற்றும் முதற்கட்டமாக இறக்குமதி செய்யப்பட்ட கறவை மாடுகள் தொடர்பாக செலுத்த வேண்டிய முற்பணத் தொகை மற்றும் செலுத்த வேண்டிய தொகை ஐ.அ.டொலர் 5,467,318 அதாவது ரூபா 1,599,645,834 தொகை 5.6.2.3 பந்தியின் பிரகாரம் மேலும் செலுத்த வேண்டியிருந்தமை அவதானிக்கப்பட்டது. இந்தக் கடன் தொகையைத் தீர்ப்பதில் எதிர்காலத்தில் வட்டிச் செலவுகள் மற்றும் அந்நியச் செலாவணி இழப்பு ஏற்படக்கூடும் என்பதையும் அவதானிக்க முடிந்தது.
- 6.19 மேற்குறிப்பிட்ட பந்தி 5.4.10 இன் படி, அமைச்சரவை அங்கீகாரம் 3 ஆம் கட்டத்தின் கீழ் இறக்குமதி செய்யப்பட்ட கறவை மாடுகளை பராமரித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவதற்காக அவசரகால நிதியிலிருந்து ரூபா 300 மில்லியன் ஒதுக்கப்பட்டிருந்தமை இருந்தமை அவதானிக்கப்பட்டது.

- 6.20 மேற்குறிப்பிட்ட பந்தி 5.8.1.1 இல் கூறப்பட்டுள்ளபடி, இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக் கட்டுப்பாட்டாளரால் வழங்கப்பட்ட அனுமதியின் அதிகாரம் இலங்கைக்குள் ஒரு விலங்கை இறக்குமதி செய்ய வேண்டும், ஆனால் பத்தி 5.4.5 இல் கூறப்பட்டுள்ளபடி, வெலார்ட் ரூரல் எக்ஸ்போர்ட் தனியார் கம்பனி உரிய காலத்திற்குள் உரிய அனுமதிகளை சமர்ப்பிக்கத் தவறியதன் காரணமாக, இலங்கை அரசாங்கம் உரிய அனுமதிகளை சமர்ப்பிக்கத் தவறியதன் காரணமாக, மேலே குறிப்பிட்டுள்ள நிறுவனம். பத்தி 5.7.5 இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, சுகாதார அளவுருக்கள் தொடர்பாக சப்ளையர் நிறுவனத்திற்கும் கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் துறைக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, 15,000 கறவை மாடுகளில் ஒரு கறவை மாட்டைக் கூட உரிய திகதிக்குள் கொண்டு வர முடியவில்லை.
- 6.21 2017 ஆம் ஆண்டில், பேராதனை கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களம் இதே சப்ளையரிடமிருந்து இறக்குமதி செய்யப்பட்ட கர்ப்பிணிப் பசுக்களை தனிமைப்படுத்தியது மற்றும் அந்த விலங்குகளுக்கு Bovine Viral diarrhea (BVD) மற்றும் Fasciola Hepatica Infestation நோய் இருப்பதைக் கண்டறிந்தது, அவை உள்ளூர் கால்நடைகள் மற்றும் மனிதர்களுக்கு பரவுவதைத் தடுக்கவும் இந்த நோய்களை உடனடியாகப் பரவாமல் தடுக்கவும் நடவடிக்கை எடுக்கின்றன. மேலே உள்ள பத்தி 5.3.2 இல் குறிப்பிடப்பட்டுள்ள விலங்கு உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்தின் 2018 பெப்ரவரி 22 ஆந் திகதிய கடிதத்தில் இது பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் அந்த பரிந்துரைகளை கவனிக்காமல் முன்பணமாக மேலே பத்தி 6.16 இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி இந்த 15,000 கர்ப்பிணிப் பெண்களின் இறக்குமதிக்காக ரூபா 1,749,672,697 செலுத்தப்பட்டது. திட்ட வழிநடத்தல் குழுவில் பணிப்பாளர் நாயகம் மற்றும் திணைக்களத்தின் இரண்டு பிராந்திய பணிப்பாளர்கள் உறுப்பினர்களாக உள்ளமையும் மேலும் அவதானிக்கப்பட்டது.
- 6.22 2019 ஆம் ஆண்டில், கிராமப்புற பொருளாதார அமைச்சகத்தின் செயலாளர் பத்தி 5.4.4 இன் படி கட்டம் 3 படி ii இன் கீழ் பசுக்களை இறக்குமதி செய்வதற்கான தொடர்புடைய ஆவணங்களில் கையொப்பமிட்டார், ஆனால் வெலார்ட் ரூரல் எக்ஸ்போர்ட் தனியார் கம்பனியிடமிருந்து உறுதிப்படுத்தல்/ரசீது எதுவும் பெறப்படவில்லை.
- 6.23 2019 ஆம் ஆண்டு விவசாயம், கிராமிய பொருளாதார அலுவல்கள், கால்நடை அபிவிருத்தி நீர்ப்பாசனம் மற்றும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சின் நிதிநிலைமை அறிக்கைகளில் 2018 மே 08 ஆந் திகதி செலுத்தப்பட்ட பணம் செலவாகக் கணக்கிடப்பட்டிருந்த போதிலும், எந்தவொரு ஆவணத்திலும் பணம் முன்பணமாக பதிவு செய்யப்படவில்லை என்பது அவதானிக்கப்பட்டது.
- 6.24 5.3.4.1 இல் குறிப்பிடப்பட்டுள்ள ஒப்பந்தத்தில் நுழையும் போது, இணைப்பு ஓஐஐஐஐ இன் நிபந்தனைகள், அவ்வப்போது குழுக்களாக விலங்குகளை இறக்குமதி செய்வதற்கு அவ்வப்போது தேவைப்படும் விலங்குகளின் சுகாதாரத் தேவைகள் இணைப்பில் சேர்க்கப்படவில்லை.
- 6.25 வெலார்ட் ரூரல் எக்ஸ்போர்ட் தனியார் கம்பனி அனுப்பிய கடிதத்தின்படி. நிறுவனம் 2021 யூலை 21 ஆந் திகதி வெலார்ட் ரூரல் எக்ஸ்போர்ட் தனியார் கம்பனி மேலே உள்ள பத்தி 5.4.22 இல் கூறப்பட்டுள்ளபடி 3 ஆம் கட்டத்தின் II படியின் கீழ் 2,500 விலங்குகளை இறக்குமதி செய்வதற்காக நிறுவனம் செலவிட்டுள்ளது மற்றும் அந்தச் செலவுகளுக்கு இலங்கை அரசாங்கத்தால் வழங்கப்பட்ட முன்பணம் போதுமானதாக இல்லை. அதன்படி, கறவை மாடுகளை இறக்குமதிக்கு தயார்படுத்தும் வரையிலான செலவுகளை வாங்குபவர் ஏற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டது, ஆனால் ஒப்பந்தத்தின் விதிமுறைகளின்படி, ஒப்புதல்

முன்பணத்தின் மூலம் ஏற்படும் செலவுகள் தெளிவுபடுத்தப்படவில்லை, இருப்பினும் ஒப்பந்தத்தின் நிபந்தனை 8.01 இன் படி பேச்சுவார்த்தை மூலம் வேறுபாடுகளை தீர்க்க வாய்ப்பு வழங்கப்பட்டது, ஆனால் இது குறித்து கவனம் செலுத்தப்பட்டதற்கான சான்றுகள் வெளியிடப்படவில்லை. மேலும், இறக்குமதிக்கு முந்திய செலவுகள் தொடர்பான நியாயமான நிபந்தனைகளை உள்ளடக்கி இலங்கை அரசாங்கத்திற்கு பாதகம் ஏற்படாத வகையில் ஒப்பந்தம் தயாரிக்கப்படவில்லை என்பதற்கான காரணங்களை கணக்காய்வு வெளிப்படுத்தவில்லை.

- 6.26 மேலே பத்தி 5.4.17 இல் காட்டப்பட்டுள்ளபடி, 202 மே 04 ஆந் திகதிய அமைச்சரவைப் பத்திரத்தில், 2020 மே 26 ஆந் திகதி நிதி, பொருளாதாரம் மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சர் சமர்ப்பித்த அவதானிப்புகளின்படி, இந்த திட்டத்தின் முதல் கட்டத்தை செயல்படுத்துவதில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக இந்த கட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளது. அப்படி இருந்தும், குறிப்பிட்ட பணிகளை அடையாளம் காணாமல் செலுத்தப்பட்ட முன்பணத் தொகையான ரூபா 1,749,672,697 ஐ சேகரிக்க போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டமை கணக்காய்வில் அவதானிக்கப்படவில்லை.
- 6.27 2020 மே 04 ஆந் திகதிய அமைச்சரவைப் பத்திரத்தில், பால் உற்பத்தியை அதிகரிக்கவும், உள்ளூர் விலங்குகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் 20,000 கறவை மாடுகளை இறக்குமதி செய்யும் திட்டம் தொடங்கப்பட்டதாகவும், இறக்குமதி செய்யப்பட்ட விலங்குகளின் உற்பத்தித் திறனைப் பல முக்கிய பிரச்சனைகள் பாதித்துள்ளதாகவும் நிதியமைச்சர் மேற்கண்ட பத்தி 5.4.18 இன் படி அவதானித்திருந்தார். மேலும், 20,000 கறவை மாடுகளை இறக்குமதி செய்யும் திட்டத்தின் கீழ் கறவை மாடுகளை வாங்கிய கறவை விவசாயிகளுக்கு நிவாரணமாக மேலே 5.4.10 பத்தியில் காட்டப்பட்டுள்ள அமைச்சரவைக் குறிப்பை முன்வைத்து இறக்குமதி செய்யப்பட்ட கறவை மாடுகளை பராமரிப்பதில் விவசாயிகள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டியிருந்தது.
- 6.28 மேலே உள்ள பத்தி 5.7.1 இன் படி, விவசாயம், காணி, கால்நடை வள, நீர்ப்பாசனம், மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சு, கறவை மாடு இறக்குமதி திட்டத்தின் 3 ஆம் கட்டத்தின் 1 படியின் கீழ் இறக்குமதி செய்யப்பட்ட 5,018 கறவை மாடுகளின் தற்போதைய நிலை குறித்த தகவலை 2024 டிசம்பர் 05 இல் அட்டவணையில் காட்டப்பட்டுள்ள பிரகாரம் 1,503 விலங்குகள் பற்றிய தகவல்கள் மட்டுமே கணக்காய்வுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
- 6.29 மேலும், மேற்குறிப்பிட்ட பந்தி 5.7.3 இல் காட்டப்பட்டுள்ளபடி, இந்தத் தகவல் கணக்காய்விற்கு சமர்ப்பிக்கப்பட்ட நேரத்தில், வெற்றிகரமாக நடத்தப்பட்ட பண்ணை தேசிய பால் உற்பத்தித் தொழிலுக்கு உயர் தரமான பாலை வழங்கியமை, இறக்குமதி செய்யப்பட்ட இந்த விலங்குகளில் இருந்து பிறந்த கன்றுகளை பால் பண்ணையாளர்களுக்கு வழங்கியதால், பால் உற்பத்தி அதிகரித்து, நாட்டின் மரபணு வளமும் மேம்பட்டுள்ளதாக கணக்காய்வில் தெரிவிக்கப்பட்டாலும், இந்த தகவலை எண்ணிக்கை ரீதியில் அல்லது உரிய ஆவணங்கள் மூலம் உறுதிப்படுத்த முடியவில்லை.

## 07. பரிந்துரைகள்

- 7.1 கட்டம் 03 இன் 1 ஆவது படியின் வெற்றியின் அடிப்படையில், 2 ஆவது படியை நடைமுறைப்படுத்துவது தொடங்கப்பட உள்ள போதிலும், 1 ஆம் பகுதிக்கான இறக்குமதி செய்யப்பட்ட கறவை மாடுகள் மற்றும் கால்நடைகளை இறக்குமதி செய்வதற்கு முன்னர் செய்ய வேண்டிய அடிப்படை பணிகளைச் செய்யாமல் 2வது படியின் கீழ் 15,000 கறவை மாடுகளைக் கொண்டுவருவதற்காக ரூபா 1,749,672,697 பயனற்ற முற்பணம் செலுத்தியமை தொடர்பாக அவதானிப்புகள் மற்றும் பரிந்துரைகள் மற்றும் அங்கீகாரம் வழங்கிய வழங்கிய தரப்பினருக்கு எதிராக சட்ட மற்றும்/அல்லது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் (தொடர்பு 6.18, 6.1)
- 7.2 வழங்குனர்களிடமிருந்து உண்மையில் செலுத்தப்பட்ட முன்பணத் தொகையை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகள் அல்லது இந்தத் தொகையைச் செலுத்துவதற்கு எல்லா வகையிலும் பங்களித்த தரப்பினரிடமிருந்து அதாவது மேலே உள்ள 7.1 இன் படி அவதானிப்புகள், பரிந்துரைகள் மற்றும் ஒப்புதல்களை வழங்கியவர்களிடமிருந்து மீளப் பெறுவதற்கு நடவடிக்கை எடுத்தல். (தொடர்பு 6.10)
- 7.3 2008 ஆம் ஆண்டில் அமுல்படுத்தப்பட்ட பெறுகையின் அடிப்படையில் 2017 ஆம் ஆண்டின் போது அதாவது 10 ஆண்டுகளுக்குப் பிறகு, உள்ளபடியான பெறுகைகளைக் காட்டிலும் அதிக விலைக்கு அதே வழங்குனருக்கு பெறுகை வழங்கப்படுவதற்கான காரணங்கள் மற்றும் பயனற்ற பரிவர்த்தனை மற்றும் பொறுப்பான தரப்பினரைக் கண்டறிந்து தேவையான நடவடிக்கைகளை எடுத்ததன் அடிப்படையில் முறையான விசாரணை நடத்துவதற்கு நடவடிக்கை எடுத்தல். (தொடர்பு 6.3)
- 7.4 கறவை மாடு இறக்குமதி திட்டத்தின் கீழ், 3 ஆம் கட்டத்தின் படி 1 இன் கீழ் 5,018 கறவை மாடுகள் இறக்குமதி செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட கறவை விவசாயிகளின் தற்போதைய நிலை குறித்து முறையான ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். (தொடர்பு 6.9)
- 7.5 இத்தகைய உயர் மதிப்புடைய திட்டங்களை எதிர்காலத்தில் செயல்படுத்துவதில் எழுந்துள்ள சிக்கல்களைத் தீர்த்து, திறம்பட செயல்படுத்தி, பொருளாதாரப் நலன்களை அதிகரிக்கக்கூடிய முறையான அமைப்பைத் தயாரித்தல். (தொடர்பு 6.8)
- 7.6 அத்தகைய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதற்கு முன்பும், திட்டங்களை செயல்படுத்தும் போதும், திட்டங்களின் வெற்றி குறித்து திறைசேரியின் நேரடி மேற்பார்வைக்கு உட்படுத்துதல். (தொடர்பு 6.8)

ஒப்பம்./டபிள்யூ. பி. சீ. விக்ரமரத்ன.  
கணக்காய்வாளர் தலைமை அபிபதி

டபிள்யூ.பி.சீ விக்ரமரத்ன

கணக்காய்வாளர் தலைமை அபிபதி

2025 ஏப்ரல் ஆந் திகதி



40

කලමණාකරණ ගාස්තු වශයෙන් ණය මුදලෙන් 0.25% ක මුදලක් ගිවිසුම අත්සන් කරන දින සිට දින 07 ක් ඇතුළත ගෙවිය යුතුවේ. මෙම ණය ගිවිසුම ක්‍රියාත්මක කිරීම වෙනුවෙන් දැරීමට සිදුවන නෛතික වියදම්, ගමන් වියදම් සහ අනිකුත් සෙසු වියදම් රජය විසින් දැරිය යුතුවේ.

(ඇ) ඇමෙරිකන් ඩොලර් 11,093,108.22 ක ණය මුදල වසර 2 සි මාස 6 ක සහන් කාලයක් සහිතව වසර 3 සි මාස 6 ක ආපසු ගෙවීමේ කාලයක් සමග වාර්ෂිකව සියයට 5 ක පොළී අනුපාතිකයක් යටතේ ලබා දෙනු ඇත. මෙම ණය ගිවිසුම ක්‍රියාත්මක කිරීම වෙනුවෙන් දැරීමට සිදුවන නෛතික වියදම්, ගමන් වියදම් සහ අනිකුත් සෙසු වියදම් රජය විසින් දැරිය යුතුවේ.


4. මෙම ණය පහසුකම් ලබා ගැනීමේදී සිදුවන මූල්‍යමය බලපෑම් සඳහා ශ්‍රී ලංකා මහ බැංකුවේ මූල්‍ය මණ්ඩලයේ අදහස් විමසා ඇත.

5. ඒ අනුව,

(අ) උක්ත 3 වන ඡේදයේ (අ) හි දැක්වෙන නියමයන් ප්‍රකාරව ඇමරිකන් ඩොලර් 62,860,946.61 ක මූල්‍ය පහසුකමක් ලබා ගැනීම සඳහා නෙදර්ලන්තයේ, කෝපරේටිව් සෙන්ට්‍රල් රේගිසත් බෝරෙන්ලින් බැංකුව හා ඕස්ට්‍රේලියාවේ අපනයන මූල්‍ය රක්ෂණ සමාගම සමග ගිවිසුමකට එළඹීමට සහ

(ආ) උක්ත 3 වන ඡේදයේ (ආ) හි දැක්වෙන නියමයන් ප්‍රකාරව ඇමරිකන් ඩොලර් 11,093,108.22 ක මූල්‍ය පහසුකම් ලබා ගැනීම සඳහා නෙදර්ලන්තයේ කෝපරේටිව් සෙන්ට්‍රල් රේගිසත් බෝරෙන්ලින් බැංකුව සමග ගිවිසුමකට එළඹීමට

අමාත්‍ය මණ්ඩල අනුමැතිය අපේක්ෂා කෙරේ.

  
මහින්ද රාජපක්ෂ  
මුදල් හා ක්‍රමසම්පාදන අමාත්‍ය





30 JAN 2014

අමාත්‍ය මණ්ඩල කාර්යාලය  
 அமைச்சரவை அலுவலகம்  
 OFFICE OF THE CABINET OF MINISTERS

CABINET DECISION

අමාත්‍ය මණ්ඩල තීරණය

அமைச்சரவைத் தீர்மானம்

පිටපත් : ජනාධිපති ලේකම්.  
 අග්‍රාමාත්‍ය ලේකම්.  
 පශු සම්පත් හා  
 ග්‍රා.ප්‍ර.සං./ලේ.  
 කෘෂිකර්ම/ලේ.  
 විගණකාධිපති.

මගේ අංකය: අමප/14/0047/504/010  
 2014 ජනවාරි මස 24 දින.

D/BW  
 M hollow up  
 03/02

ක්‍රියා කළ යුතු : මුදල් හා ක්‍රමසම්පාදන අමාත්‍යාංශයේ ලේකම්.

කිරි ගවයින් 20,000 ආනයනය කිරීම

(මුදල් හා ක්‍රමසම්පාදන ගරු ඇමතිතුමා ඉදිරිපත් කළ 2014-01-13 දිනැති සංදේශය)

2014 ජනවාරි මස 13 දින පැවැත්වුණු අමාත්‍ය මණ්ඩල රැස්වීමේදී එළඹී තීරණයක් අවශ්‍ය කටයුතු සඳහා මේ සමඟ එවා ඇත.

එල්.පී.ජයම්පති,  
 අතිරේක ලේකම්.

අ.කළේ/එස්.අබේසිංහ,  
 අමාත්‍ය මණ්ඩලයේ ලේකම්.

(අ) පරිපූරක න්‍යාය පත්‍රයේ විෂයයන්:

61. අමාත්‍ය මණ්ඩල පත්‍රිකා අංක 14/0047/504/010 වූ, “කිරි ගවයින් 20,000 ආනයනය කිරීම” යන මැයෙන් මුදල් හා ක්‍රමසම්පාදන ඇමතිතුමා ඉදිරිපත් කළ 2014-01-13 දිනැති සංදේශය - සංදේශයේ 5 වන ඡේදයේ සඳහන් (අ) සහ (ආ) යෝජනා සඳහා අනුමැතිය දෙන ලදී.

තවද, මෙම තීරණය සම්මත කරනු ලැබූ සේ සැලකීමටත්, ඒ අනුව එම තීරණය අවශ්‍ය කටයුතු සඳහා අදාළ බලධාරීන් වෙත දන්වා යැවීම සඳහා අමාත්‍ය මණ්ඩලයේ ලේකම්වරයාට බලය පැවරීමටත් තීරණය කරන ලදී.

ක්‍රියා කළ යුතු: මුදල් හා ක්‍රමසම්පාදන අමාත්‍යාංශය

පිටපත්: පශු සම්පත් හා ග්‍රාමීය ප්‍රජා සංවර්ධන අමාත්‍යාංශය - සංදේශයේ පිටපතක් යා කොට ඇත.  
 කෘෂිකර්ම අමාත්‍යාංශය - සංදේශයේ පිටපතක් යා කොට ඇත.

මෙම තීරණය සඳහන්වන්නේ වැඩිදුර පැහැදිලි කර ගැනීමට අවශ්‍ය වේ නම් කාරුණික 2325279 හෝ 2329621 දුරකථන අංක මගින් අතිරේක ලේකම් විමසීම මැනවි.



(C) **Supplementary Agenda Items:**

61. Cabinet Paper No.14/0047/504/010, a Memorandum dated 2014-01-13 by the Minister of Finance and Planning on **"Importation of 20,000 Dairy Animals"** - approval was granted to the proposals (a) and (b) in paragraph 5 of the Memorandum.

It was also decided to treat this decision as confirmed and to authorize the Secretary to the Cabinet of Ministers to convey same to the relevant authorities for necessary action accordingly.

Action by: **My/Finance and Planning**

Copied to: **My/Livestock and Rural Community Development** -  
copy of Memorandum annexed.  
**My/Agriculture** - copy of Memorandum annexed.



සූරිය  
Secretary

☎ +94-11-2676130

පැවැත්  
தொலைபேசி  
Fax

+94-11-2676720

සූරිය  
தொலைபேசி  
Office

☎ +94-11-2668088

පැවැත්  
தொலைபேசி  
Fax

+94-11-2687844

ආර්ථික සංවර්ධන අමාත්‍යාංශය  
பொருளாதார அபிவிருத்தி அமைச்சு  
MINISTRY OF ECONOMIC DEVELOPMENT

මගේ අංකය  
எனது இல.  
My No.

2014/04

ඔබේ අංකය  
உமது இல.  
Your No.

දිනය  
தேதி  
Date

2014.02.17

අමාත්‍ය මණ්ඩල සංදේශය

කිරි ගවයින් 20,000 ක් ආනයනය කිරීම

01 පසුබිම

ශ්‍රී ලංකාවේ ශ්‍රම බලකායෙන් 30 % සත්ව පාලනයෙහි තීරණ වුවද රු.මි. 300 00 ක් කිරිපිටි ආනයනය සඳහා වැයවේ. ජාතික කිරි අවශ්‍යතාවය ලීටර් මිලියන 900ක් වුවද දැනට නිෂ්පාදනය කෙරෙනුයේ ලීටර් මිලියන 300 ක් පමණි. එබැවින් මගින්ද චින්තන ඉදිරි දැක්මට අනුව ශ්‍රී ලංකාව කිරිවලින් ස්වයංපෝෂිත රටක කිරිම හා ස්ථාවර කිරි කර්මාන්තයක් රට තුළ පවත්වා ගැනීම සඳහා ආර්ථික සංවර්ධන අමාත්‍යාංශය පියවර ගෙන ඇත.

මෙම අමාත්‍යාංශය මගින් වාණිජ මට්ටමේ කිරි කර්මාන්තය දියුණු කිරීම සඳහා විශේෂිත ණය වැඩසටහනක් ශ්‍රී ලංකා මහ බැංකුව හරහා ආරම්භ කර ඇත. ඒ යටතේ සහන පොලියට ණය ලබාදීමෙන් කුඩා පරිමාණ කිරි ගොවීන් වාණිජ මට්ටමේ කිරි නිෂ්පාදනයෙන් බවට පත් කිරීමට අපේක්ෂිතය.

ඒ අනුව, පශු සම්පත් හා ග්‍රාමීය පුජා සංවර්ධන අමාත්‍යාංශය මගින් ආයතන 41 කින් මිල ගණන් කැඳවා පළමු හා දෙවන අදියරයන්හි කිරි ගවයින් ආනයනය කිරීම සඳහා මිස්ට්‍රිලියාවේ Wellard Rural Export ආයතනය තෝරා ගෙන ඇති අතර, ඒ සඳහා අංක 08/0933/352/009 හා 2008.07.03 දිනැති අමාත්‍ය මණ්ඩල සංදේශය මගින් සහ අංක 13/0985/511/005/RBR හා 2013.07.11 දිනැති අමාත්‍ය මණ්ඩල සංදේශය මගින් අනුමැතිය ලබා දී ඇත.

ආර්ථික සංවර්ධන අමාත්‍යාංශය මගින් කිරි ගවයින් 20,000 ක් ආනයනය කර ගොවීන් අතර බෙදා දීමට සැලසුම් කර ඇති අතර, මීට පෙර අවස්ථාවලදී ද ශ්‍රී ලංකාවට කිරි ගවයින් සපයා ඇති Wellard Rural Export ආයතනය මේ සඳහා ඇමෙරිකානු ඩොලර් 73,954,054.83 වටිනා කමකින් යුත් මිල ගණන් ඉදිරිපත් කර ඇත. මෙම මිල ගණන් පශු සම්පත් හා ග්‍රාමීය පුජා සංවර්ධන අමාත්‍යාංශය මගින් කිරි ගවයින් 2500 ක් ආනයනය කළ ව්‍යාපෘතියෙහි II අදියර හි ඇතුළත් මිල ගණන්වලට සමානවේ.

02 යෝජනාව

එබැවින් ඉහත සඳහන් කරුණු වලට අනුව

2.1 කිරි ගවයින් 20,000ක් වසර 2 ක් තුළ දී කණ්ඩායම් වශයෙන් ආනයනය කිරීම සඳහා වූ ඇමරිකානු ඩොලර් 73,954,054.83 ක වටිනා කමකින් යුත් කොන්ත්‍රාත්තුව ඕස්ට්‍රේලියාවේ Wellard Rural Export ආයතනයට ප්‍රදානය කිරීමට, සහ

2.2 ඒ සඳහා අදාළ වන ණය මුදල ලබා ගැනීමට විදේශ සම්පත් දෙපාර්තමේන්තුව මගින් ඕස්ට්‍රේලියාවේ Export Finance Insurance Corporation (EFIC) ආයතනය හා නෙදර්ලන්තයේ Rabobank (රැබෝබැංකුව) සමඟ ගිවිසුමකට එළඹීමට යෝජනා කරමි.

03 අනුමැතිය

ඒ අනුව, අමාත්‍ය මණ්ඩල සංදේශයේ සඳහන් යෝජනා අංක 2.1 සහ 2.2 සඳහා අමාත්‍ය මණ්ඩලයේ අනුමැතිය අපේක්ෂා කරමි.



බැසිල් රාජපක්ෂ (පා.ම.)  
ආර්ථික සංවර්ධන අමාත්‍ය



දුරකථන/ தொலைபேசி/Telephone

ලේකම්  
தெய்வாளர்  
Secretary

2441849

காப்பகம்  
அலுவலகம்  
Office

2541369

Fax

2431373

E-mail secretary@livestock.gov.lk



තැ.පෙ.අංක 562, අංක 45, ශාන්ත මයිකල් පාර, කොළඹ-3.  
த.பெ.இல.562, இல.45, சாந்த-மைக்கல் வீதி, கொழும்பு-3.  
P.O. Box No. 562, No. 45, St. Michael's Road, Colombo 3.

මගේ අංකය :  
MLRCD/03/15/2014 - 04  
எமது இல.

ඔබේ අංකය :  
உமது இல.  
Your No:

දිනය :  
திகதி  
Date: 06. 03.2014

පශු සම්පත් හා ග්‍රාමීය ප්‍රජා සංවර්ධන අමාත්‍යාංශය  
கால்நடை வள மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சு

Ministry of Livestock and Rural Community  
Development

### Observations by the Minister of Livestock and Rural Community Development

Cabinet Paper No. : 14/0241/519/004

Date : 17.02.2014

Ministry : Ministry of Economic Development

Title : Importation of 20,000 dairy animals

#### **Observations:**

The responsibility of creating a conducive environment for livestock development through implementation of *Animal Diseases Act No. 59 of 1992* (Import and export of animals, prevention and control of animal diseases), *Animals Act No 29 of 1958* (Movement of animals, breeds and breeding), *Animal Feed Act No 15 of 1986* (Regulate matters pertaining to animal feeds) is vested with the Ministry of Livestock and Rural Community Development.

The Ministry is also empowered to formulate and implement policies, programs and projects pertaining to livestock development in the country and, equipped with institutional structures and technically competent human resources to perform this function.

A program to import dairy cattle into Sri Lanka involves several components. These include:

- Selection of appropriate breeds to suite different agro climatic zones in the country in order to reap impact of this huge investment.
- Formulation/Review of import health requirements.
- Selection of pregnant dairy cattle at the country of origin/export.
- Selection of farms for quarantine and rearing of imported cattle.
- Development of improved pasture/fodder for imported animals.
- Pre-export quarantine management and health monitoring of cattle (21 to 30 days) at the country of origin/export.
- Safe transport of imported cattle from the port of entry up to quarantine premises.
- Post-import quarantine of imported animals for a period of 30 days and health management.
- Health care, performance monitoring, breeding and follow up of imported animals.

Accordingly, observations of the Ministry of Livestock and Rural Community Development on the cabinet paper submitted are as follows:

1. Imported animals should compulsorily be quarantined for a period of 30 days in an isolated location/farm under strict veterinary supervision. **It is not recommended to quarantine these animals in scattered locations/farms island-wide in small numbers.**
2. It is strongly emphasized that these high valued imported cattle should **not be issued directly to dairy farmers.** These animals should be maintained as 'foundation stock / nucleus herds' and reared in suitable state farms (i.e. NLDB) under proper management conditions and veterinary care. The first and subsequent generations (daughters) of these animals could be distributed to beneficiary farmers.
3. High yielding imported animals with European genetic make- up have to be provided with environment controlled housing/cooling cattle sheds combined with excellent management and feeding conditions, which would be a costly operation to average small to medium level dairy farmers in the country. Full production potential of these high yielding cattle would not be able to exploit, if these animals are not subjected to proper management and health care.
4. Furthermore, the imported animals should be fed with high quality mixed rations (i.e. TMR) that could be very well sourced through resources and expertise available with the NLDB.
5. However, as an alternative, issuance of imported animals directly could only be considered for selected well managed large-scale commercial level dairy farms/breeder farms located in appropriate agro-climatic regions under strong veterinary recommendations. The 'economies of scale (no of imported animals per farm)' would be high and, need to be worked out to obtain maximum profit margins.
6. Due to above facts and the technical nature of this operation, I strongly feel that the program on '**Importation of dairy cattle**' should be handled by the Ministry of Livestock and Rural Community Development.
7. It is proposed that overall policy guidance and technical support for this programme should be provided by a committee comprising representatives from the Ministry of Livestock and Rural Community Development, Department of Animal Production and Health and the National Livestock Development Board.
8. Furthermore, I wish to inform that value of a Dairy Cattle quoted in this cabinet paper (US \$ 73,954,054.83 for 20, 000 animals; *US \$ 3697.70 per animal*) is appeared to be US \$ 665.70 higher than the value given by the same company for importation of 2,500 Cattle in 2014 (US \$ 7,582,167.02 for 2,500 animals; *US \$ 3032 per animal*) under the Phase II of the cattle importation programme implemented by my Ministry.

  
Arumugan Thondaman  
Minister of Livestock and Rural Community Development  
06 March 2014





(5)

ඇමුණුම 05

# මුදල් හා ක්‍රමසම්පාදන අමාත්‍යාංශය

## நிதி, திட்டமிடல் அமைச்சு

## MINISTRY OF FINANCE AND PLANNING

මහලේකම් කාර්යාලය, කොළඹ 01.  
ශ්‍රී ලංකාව.

செயலகம், கொழும்பு 01.  
இலங்கை

The Secretariat, Colombo 01  
Sri Lanka

කාර්යාලය } 2484500  
அலுவலகம் } 2484600  
Office } 2484700

ගැස්ස }  
பெக்ஸ் } (94)-11-2449823  
Fax }

86/5 වෙබ් අඩවිය }  
වෙබ් අඩවිය }  
Website } www.treasury.gov.lk

මගේ අංකය }  
எனது இல. } PFD/PMD/CM/2014/55  
My No. }

මගේ අංකය }  
உமது இல. } 14/0241/519/004  
Your No. }

දිනය }  
திகதி } 2014.02.  
Date }

### අමාත්‍ය මණ්ඩල සංදේශය

### මුදල් හා ක්‍රමසම්පාදන අමාත්‍යවරයාගේ නිරීක්ෂණ

අමාත්‍යාංශය : ආර්ථික සංවර්ධන

ශීර්ෂය හා දිනය : කිරි ගවයින් 20,000 ක් ආනයනය කිරීම  
2014.02.17

යෝජනා/ඉල්ලීම් : පහත සඳහන් යෝජනා සඳහා අමාත්‍ය මණ්ඩල අනුමැතිය අපේක්ෂා කෙරේ.

- කිරි ගවයින් 20,000 ක් වසර 02 ක් තුළදී කණ්ඩායම් වශයෙන් ආනයනය කිරීම සඳහා වූ ඇමරිකානු ඩොලර් 73,954,054.83 ක වටිනාකමකින් යුත් කොන්ත්‍රාත්තුව ඕස්ට්‍රේලියාවේ Wellard Rural Export ආයතනයට ප්‍රදානය කිරීම
- ඒ සඳහා අදාළ වන ණය මුදල ලබා ගැනීමට විදේශ සම්පත් දෙපාර්තමේන්තුව මගින් ඕස්ට්‍රේලියාවේ Export Finance Insurance Corporation (EFIC) ආයතනය හා නෙදර්ලන්තයේ Rabobank (රැබෝ බැංකුව) සමඟ ගිවිසුමකට එළඹීම

නිරීක්ෂණ

- කිරි වලින් රට ස්වයංපෝෂිත කිරීමේ ජාතික ප්‍රතිපත්තිය, කිරිපිටි ආනයනය සඳහා වාර්ෂිකව වැය වන විදේශ විනිමය ප්‍රමාණය ඉතිරි කර ගැනීම මෙන්ම කිරිපිටි සම්බන්ධයෙන් වෙළඳපොළ වර්තමානයේ පවත්නා ඌණ සැපයුම සපුරාලීම සඳහා දේශීය කිරි නිෂ්පාදනය වැඩි කිරීමට කඩිනම් පියවර ගැනීම ජාතික අවශ්‍යතාවයකි. රට තුළ ස්ථාවර කිරි කර්මාන්තයක් ඇති කොට දෛනික කිරි නිෂ්පාදනය ප්‍රගස්වා මට්ටමකට

ගෙන ඒම සඳහා ඉහළ කිරි අස්වැන්නක් ලබාදෙන කිරි ගවගහනයක් පැවතිය යුතුය. මේ අරමුණ වෙනුවෙන් කිරි ගවයින් 20,000 ක් ආනයනය කිරීම සහ අදාළ කොන්ත්‍රාත්තුව මීට පෙර අවස්ථාවකදී පශු සම්පත් හා ග්‍රාමීය ප්‍රජා සංවර්ධන අමාත්‍යාංශය මගින් මිල ගණන් කැඳවීම තුළින් තෝරාගනු ලැබූ සැපයුම්කරු වූ ඕස්ට්‍රේලියාවේ Wellard Rural Export සමාගමට ප්‍රදානය කිරීමට කර ඇති යෝජනාවට එකඟවෙමි.

2. යෝජිත ණය මුදල ලබා ගැනීම සම්බන්ධයෙන් ගිවිසුම් වලට එළඹීමට අදාළ කටයුතු ඉටුකරමින් පවතී.

*මහින්ද රාජපක්ෂ*

මහින්ද රාජපක්ෂ  
මුදල් හා ක්‍රමසම්පාදන අමාත්‍ය



ඇමුණුම 06

ලේකම්  
செயலாளர்  
Secretary } +94-11-2676130  
  
ෆැක්ස්  
தொலைநகல்  
Fax } +94-11-2676720

කාර්යාලය  
அலுவலகம்  
Office } +94-11-2688088  
  
ෆැක්ස්  
தொலைநகல்  
Fax } +94-11-2687844

**ආර්ථික සංවර්ධන අමාත්‍යාංශය**  
**பொருளாதார அபிவிருத்தி அமைச்சு**  
**MINISTRY OF ECONOMIC DEVELOPMENT**

මගේ අංකය  
எனது இல.  
My No. } **MED/AD/E18/CPO**

ඔබේ අංකය  
உமது இல.  
Your No. }

දිනය  
திகதி  
Date. } **2014.06.03**

**අමාත්‍ය මණ්ඩල සංදේශය**  
**ආර්ථික සංවර්ධන අමාත්‍යාංශයේ ලේකම්වරයාගේ නිරීක්ෂණ**

|                   |                                    |
|-------------------|------------------------------------|
| අමාත්‍යාංශය       | ආර්ථික සංවර්ධන අමාත්‍යාංශය         |
| ශීර්ෂය            | කිරි ගවයින් 20,000 ක් ආනයනය කිරීම. |
| අ.ම.පත්‍රිකා අංකය | 14/0241/519/004                    |
| දිනය              | 2014.02.17                         |

**පසුබිම**

(i). ශ්‍රී ලංකාවේ කිරි නිෂ්පාදනය පුළුල් කිරීම සඳහා වැඩිදියුණු කළ කිරි ගවයින් ප්‍රමාණය වැඩි කිරීමේ අවශ්‍යතාවය හඳුනාගත් රජය ඒ පිළිබඳව ප්‍රමුඛ අවධානය යොමු කරන ලද අතර කිරි නිෂ්පාදන අංශය වැඩි දියුණු කිරීම ජාතික ආර්ථික සංවර්ධනයේ ලා අත්‍යාවශ්‍ය බැව් මෙම අමාත්‍යාංශය හඳුනා ගන්නා ලදී.

(ii). ඒ අනුව 2014.02.17 අමාත්‍ය මණ්ඩල පත්‍රිකාවක් ඉදිරිපත් කරන ලද අතර, මේ පිළිබඳව අංක 14/0241/519/004 සහ 2014.03.27 දිනැති අමාත්‍ය මණ්ඩල තීරණය පරිදි පල සම්පත් හා මූල්‍ය ප්‍රජා සංවර්ධන අමාත්‍යාංශයේ ලේකම්වරයා ගේ නිරීක්ෂණ ලබා ගැනීම ප්‍රමාද වීම නිසා මෙම ව්‍යාපෘතිය ක්‍රියාත්මක වීම තව දුරටත් ප්‍රමාද වී ඇත. එබැවින් ආර්ථික සංවර්ධන අමාත්‍යාංශයේ නිරීක්ෂණ පහත සඳහන් කරමි.

**නිරීක්ෂණ**

(i). අමාත්‍ය මණ්ඩලය විසින් නිරීක්ෂණය කරන ලද පල සම්පත් හා මූල්‍ය ප්‍රජා සංවර්ධන අමාත්‍යාංශය විසින් ආනයනය කරනු ලැබූ ගවයින් ගේ මිළ ගණන් හා සැකදීමේදී මෙම ගවයින්ද ආනයනය කරනු ලබන මිළ ගණන්වල වෙනසක් නැත.



(ii) පශු සම්පත් හා ග්‍රාමීය ප්‍රජා සංවර්ධන අමාත්‍යාංශයේ නිරීක්ෂණ ප්‍රමාදවීම මත අමාත්‍ය මණ්ඩල අනුමැතිය ප්‍රමාද වීම නිසා මෙම ව්‍යාපෘතිය ණය පහසුකම් ලබාගැනීමට ඕස්ට්‍රේලියාවේ Export Fiancé Insures Corporation (EFIC) ආයතනය හා නෙදර්ලන්තය Rabo bank (රැබෝ බැංකුව) සමඟ ණය පහසුකම් පිළිබඳව ක්‍රියාකිරීමට කාලයක් ගතවන බැවින් ව්‍යාපෘතිය ක්‍රියාත්මක කිරීම තවදුරටත් ප්‍රමාද වීම.

(iii) මෙකී සියළු ප්‍රමාදයන් කිරී ගවයින් රට තුලට ආනයනය කිරීම ප්‍රමාද කිරීමට හේතුවන අතර, නියමිත කාල සීමාව තුල ජාතික ආර්ථික ඉලක්ක සපුරා ගැනීම සඳහා බාධාවක් වනු ඇත.


(iv) විශේෂයෙන්ම මෙම අමාත්‍යාංශය මගින් ක්‍රියාත්මක කරනු ලබන දිවි නැතුම් ජාතික සංවර්ධන වැඩසටහනේ එක් ප්‍රධාන සංරචකක් වන දේශීය කිරිවලින් ස්වයංපෝෂිත කිරීමේ පරමාර්ථය අනුව දේශීය කිරි නිෂ්පාදනය නංවාලීමේ අරමුණ ඇතිව උසස් වර්ගයේ කිරි දෙනුන් 20,000 ක් ලබාදීමට මෙමගින් අපේක්ෂා කෙරේ. මෙවැනි ව්‍යාපෘති ක්‍රියාත්මක කිරීමේදී සැමවිටම ඊට අදාළ අමාත්‍යාංශ හා අනිකුත් ආයතන සමඟ මනා සම්බන්ධීකරණයක් පවත්වාගනිමින් කටයුතු කරනු ලබන අතර, මෙම ව්‍යාපෘතියේදී අපගේ දැඩි අවධානයට ලක්වන තාක්ෂණික කරුණු වන පහත දැක්වෙන කාරනා සම්බන්ධයෙන් පශු සම්පත් ග්‍රාමීය ප්‍රජා සංවර්ධන අමාත්‍යාංශය හා අනිකුත් අදාළ ආයතනවල තාක්ෂණික සහයෝගය අනිවාර්යයෙන් ලබාගනු ඇත.

- විවිධ දේශගුණික කළාපවලට ගැලපෙන සුදුසු සතුන් වර්ග තෝරාගැනීම.
- සතුන් ගෙන්වීමේ දී ආයතන සෞඛ්‍ය අවශ්‍යතා නිරීක්ෂණය කිරීම.
- මව් රටේදී හෝ ආනයනයේදී ගැබ්බර කිරි ගවයින් තෝරා ගැනීම.
- ආනයනය කරන ලද කිරි ගවයින් නිරෝධායනයට හා පාලනයට සුදුසු ගොවිපල තෝරා ගැනීම.
- ආනයනය කරන ලද සතුන් සඳහා වැඩි දියුණු කරන ලද තෘණ සහ රහිදු වර්ග සංවර්ධනය කිරීම.

- මව් රටේදී හෝ ආනයනයේදී අන්තරායයට පෙර අවශ්‍ය සෞඛ්‍ය තත්වයන් යටතේ ගවයින් සිටිදැයි නිරීක්ෂණය කිරීම.
- ආනයනය කරන ලද සතුන් වරායේ සිට නිරෝධායන පරිශ්‍රයන් දක්වා සුරක්ෂිතව ප්‍රවාහනය කිරීම.
- ආනයනය කරන ලද ගවයින් දින 30 ක කාලයක් සඳහා පශ්චාත් ආනයනික සෞඛ්‍ය පරීක්ෂණයන්ට ලක් කිරීම.

තවද, ආර්ථික සංවර්ධන අමාත්‍යාංශය මඟින් පිටතෝපාය සංවර්ධන ව්‍යාපෘතීන් ආරම්භ කර ක්‍රියාත්මක කිරීමේදී සැමවිටම එම ව්‍යාපෘතීන් ක්‍රියාත්මක කිරීමට අවශ්‍ය වන තාක්ෂණික සහයෝගය අදාළ අමාත්‍යාංශය සහ අදාළ ආයතනවලින් ලබාගනු ලැබේ. පිටතෝපාය සංවර්ධන ව්‍යාපෘතීන්වල ස්ථිරසාරභාවය සහ රට පුරා එකම අයුරින් ක්‍රියාත්මක කිරීම මේ ආකාරයේ වැඩපිළිවෙලක් මඟින් ඉටු කර ගනු ලැබේ.

(v) පශු සම්පත් හා හ්‍රාමිය පුරා සංවර්ධන අමාත්‍යාංශයේ ලේකම් වරයා විසින් දැනටමත් නම් කරනු ලැබූ නිලධාරීන්ගෙන් (ඇමුණුම 1 ) හෝ එකී ආයතන ද සම්බන්ධ කරගෙන අදාළ ව්‍යාපෘතිය ක්‍රියාත්මක කිරීමට අවශ්‍ය තාක්ෂණික සහය පශු සම්පත් හා හ්‍රාමිය පුරා සංවර්ධන අමාත්‍යාංශය හා ඒ යටතේ ඇති අදාළ ආයතනවලින් ලබා ගනිමින්, ආර්ථික සංවර්ධන අමාත්‍යාංශය විසින් පත් කරනු ලබන විශේෂඥ කමිටුවක නිර්දේශ ලබා ගනිමින් ඉතාමත් ඵලදායී ලෙස මෙම ව්‍යාපෘතිය ක්‍රියාත්මක කිරීමට ද කටයුතු කරන බැව් කාරුණිකව දන්වා සිටිමි. එමෙන්ම 2014.02.17 දින දරණ අමාත්‍ය මණ්ඩල පත්‍රිකාව හැකි ඉක්මනින් අමාත්‍ය මණ්ඩලයේ අවධානය සඳහා යොමු කරන ලෙස වැඩි දුරටත් කාරුණිකව ඉල්ලමි.



ජෛව විකල්ප පර්යේෂණ

ලේකම්

ආර්ථික සංවර්ධන අමාත්‍ය





ශ්‍රී ලංකා මහ බැංකුව

இலங்கை மத்திய வங்கி

CENTRAL BANK OF SRI LANKA

## Views on Cabinet Paper

අමුණු No. 19

අමුණු No. 20 March 2014

අයදුම් කළ මණ්ඩලය: Ministry of Economic Development

අමුණු No. 19: Importation of 20,000 Dairy Animals

As envisaged in the Mahinda Chintana policy framework, the Government has taken several steps to improve local milk and dairy production in the past few years. At present, the total annual milk requirement of the country is estimated at 900 million liters while the annual milk supply is around 320 million liters. The foreign exchange spent on milk and dairy product imports in 2013 amounted to US dollar 291 million, and therefore, achieving self-sufficiency in milk could result in substantial foreign exchange savings to the economy. Accordingly, the Budget 2014 proposed to import 20,000 quality cows to promote small and medium dairy farms.

In this regard, the Ministry of Livestock and Rural Community Development has selected Wellard Rural Export Pvt Limited, Australia following tender procedures as the most suitable company to supply dairy animals to Sri Lanka. National Livestock Development Board (NLDB) has already imported 1,500 high yielding cows in 2013 and another stock of 1,500 cows are to be imported in 2014 through the same company. The Ministry of Economic Development is now proposing to utilise this company to import 20,000 cows in line with the Budget 2014.

The Cabinet approval is sought to,

- Award the contract to supply 20,000 dairy animals to be distributed to selected farmers island wide over a period of 2 years to M/s Wellard Rural Exports Pvt Limited for a sum of US dollar 73,954,054.83
- Finalise the loan agreement by Department of External Resources with the Export Finance Insurance Corporation (EFIC) of the Government of Australia and Rabobank, Netherlands for the implementation of projects.

It is essential to increase the hybrid milk herd in the country to increase the raw milk supply in the medium term to meet the high domestic demand. In this respect, as Wellard Rural Exports Pvt Limited has established itself as a reliable supplier of high quality cattle to Sri Lanka, the proposal to award the contract to the company may be considered favourably. It is equally important to take measures to promote investment in the manufacture of animal feed on par with increasing hybrid cattle population while promoting pasture development programmes among dairy farmers. It is also recommended that the loan agreement is negotiated through the Department of External Resources based on acceptable terms and conditions for the implementation of the said project.



අමාත්‍ය මණ්ඩල කාර්යාලය  
 அமைச்சரவை அலுவலகம்  
 OFFICE OF THE CABINET OF MINISTERS

## CABINET DECISION

අමාත්‍ය මණ්ඩල තීරණය

அமைச்சரவைத் தீர்மானம்

පිටපත් : ජනාධිපති ලේකම්.  
අග්‍රාමාත්‍ය ලේකම්.  
මුදල් හා ක්‍ර./ලේ.  
කෘෂිකර්ම/ලේ.  
විගණකාධිපති.

මගේ අංකය: අමප/14/0241/519/004  
2014 ජුනි මස 20 දින.

**ක්‍රියා කළ යුතු :** පඳු සම්පත් හා ග්‍රාමීය ප්‍රජා සංවර්ධන අමාත්‍යාංශයේ ලේකම්, ආර්ථික සංවර්ධන අමාත්‍යාංශයේ ලේකම්.

කිරි ගවයින් 20,000ක් ආනයනය කිරීම

(ආර්ථික සංවර්ධන ගරු ඇමතිතුමා ඉදිරිපත් කළ 2014-02-17 දිනැති සංදේශය )

2014 ජුනි මස 05 දින පැවැත්වුණු අමාත්‍ය මණ්ඩල රැස්වීමේදී එළඹී තීරණයක් අවශ්‍ය කටයුතු සඳහා මේ සමඟ එවා ඇත.

එල්.පී.ජයම්පති,  
අතිරේක ලේකම්.

අ.කළේ/එස්.අබේසිංහ,  
අමාත්‍ය මණ්ඩලයේ ලේකම්.

(ඇ) පරිපූරක න්‍යාය පත්‍රයේ විෂයයන්:

63. අමාත්‍ය මණ්ඩල පත්‍රිකා අංක 14/0241/519/004 වූ, “කිරි ගවයින් 20,000ක් ආනයනය කිරීම” යන මැයෙන් ආර්ථික සංවර්ධන ඇමතිතුමා ඉදිරිපත් කළ 2014-02-17 දිනැති සංදේශය - (අමප අංක 14/0241/519/004 පිළිබඳව වූ 2014-03-20 දිනැති අමාත්‍ය මණ්ඩල තීරණයට අදාළ) ඉහත සංදේශය මුදල් හා ක්‍රමසම්පාදන ඇමතිතුමාගේ සහ පශු සම්පත් හා ග්‍රාමීය ප්‍රජා සංවර්ධන ඇමතිතුමාගේ 2014-03-06 දිනැති නිරීක්ෂණ සහ ආර්ථික සංවර්ධන අමාත්‍යාංශයේ ලේකම්වරයාගේ 2014-06-03 දිනැති ලිපිය මගින් ඔහු පළකළ අදහස් දැක්වීම් හා එකී ලිපියට යා කොට තිබූ, පශු සම්පත් හා ග්‍රාමීය ප්‍රජා සංවර්ධන අමාත්‍යාංශයේ අතිරේක ලේකම්වරයාගේ 2014-06-03 දිනැති ආර්ථික සංවර්ධන අමාත්‍යාංශයේ ලේකම්වරයා ඇමතු ලිපියේ අන්තර්ගත කරුණු සමඟ සලකා බලන ලදුව, අමාත්‍ය මණ්ඩලය විසින් පහත සඳහන් කරුණු නිරීක්ෂණය කරන ලදී:

407

- 2 -

- (I) රජය විසින් අපේක්ෂා කරන පරිදි, ඉතා ඉක්මනින් දේශීය කිරී නිෂ්පාදනයෙන් ස්වයංපෝෂිත බවට පත්වීමේ අරමුණ පෙරදැරිව මෙම ව්‍යාපෘතිය කඩිනමින් ක්‍රියාත්මක කිරීමේ අවශ්‍යතාව;
- (II) අපේක්ෂිත සැපයුම්කරු වෙත අදාළ කොන්ත්‍රාත්තුව පිරිනැමීම තවදුරටත් ප්‍රමාදවීම මගින්, පෙර අවස්ථාවන්හිදී සිදු කරන ලද පරිදි ආනයනය කිරීම සඳහා දැනටමත් හඳුනාගෙන ඇති, රටට වඩාත් ගැලපෙන කිරී ගවයින් ලබා ගැනීමේ අවස්ථාව ගිලිහියාමේ අවදානමක් ඇතිවිය හැකි බව; සහ
- (III) ණය මුදලට අදාළ නියමිත සාකච්ඡා කටයුතු පැවැත්වීමද ප්‍රමාද වියහැකි අතර, සංදේශයේ 2 වන ඡේදයේ 2.2 යටතේ සඳහන් අපනයන ණය වැඩසටහන් යටතේ අදාළ පහසුකම් ලබා ගැනීමේදී දුෂ්කරතා මතුවීමත්, එමගින් සමස්ත ව්‍යාපෘතියම ක්‍රියාත්මක කිරීම කෙරෙහි බාධා ඇතිවීමත් සිදුවිය හැකි බව.

මේ පිළිබඳව සාකච්ඡා කිරීමෙන් අනතුරුව, පහත සඳහන් පරිදි අනුමැතිය ලබාදීමට තීරණය කරන ලදී:

- (i) පහත සඳහන් කරුණුවලට යටත්ව, ආර්ථික සංවර්ධන ඇමතිතුමාගේ 2014-02-17 දිනැති සංදේශයේ 2 වන ඡේදයේ 2.1 යටතේ යෝජිත පරිදි, වසර දෙකක (02) කාලපරිච්ඡේදයක් තුළ කිරී ගවයින් 20,000ක් කණ්ඩායම් වශයෙන් ආනයනය කිරීමේ කොන්ත්‍රාත්තුව පිරිනැමීම:
  - (අ) පශු සම්පත් හා ග්‍රාමීය ප්‍රජා සංවර්ධන ඇමතිතුමාගේ 2014-03-06 දිනැති නිරීක්ෂණවල (අ) සිට (ඵ) දක්වා අවධාරණය කර ඇති සහ 2014-06-03 දිනැති ඉහත කී ලිපියේ දක්වා ඇති පරිදි ආර්ථික සංවර්ධන අමාත්‍යාංශය විසින් එකඟ වන ලද කිරී ගවයින් මෙරටට ආනයනය කිරීමේ ක්‍රියාවලියට අදාළ සංරචකයන් පශු සම්පත් හා ග්‍රාමීය ප්‍රජා සංවර්ධන අමාත්‍යාංශය සහ අදාළ සෙසු බලධාරීන් සෑහීමට පත්වන ආකාරයෙන් ඉටු කළ යුතුය;
  - (ආ) ඉහත (අ) හි සඳහන් කාර්යයන් ක්‍රියාත්මක කිරීම අධීක්ෂණය කිරීම සඳහා 2014-06-03 දිනැති ලිපිය මගින් පශු සම්පත් හා ග්‍රාමීය ප්‍රජා සංවර්ධන අමාත්‍යාංශය විසින් දැනටමත් නම් කර ඇති නිලධාරීන් තිදෙනා (03) සහ ආර්ථික සංවර්ධන අමාත්‍යාංශය විසින් නම් කිරීමට නියමිත නිලධාරීන්ගෙන් සමන්විත නිලධාරී කමිටුවක් පත් කළ යුතුය;



- (ii) ව්‍යාපෘතිය ක්‍රියාත්මක කිරීම පිණිස විදේශ සම්පත් දෙපාර්තමේන්තුව විසින් ඔස්ට්‍රේලියානු රජයේ අපනයන මූල්‍ය රක්ෂණ සංස්ථාව සහ නෙදර්ලන්තයේ රාබෝ බැංකුව සමඟ වන ණය ගිවිසුමට එළඹීමේ කටයුතු නිම කිරීම.

**ක්‍රියා කළ යුතු:** පශු සම්පත් හා ග්‍රාමීය ප්‍රජා සංවර්ධන අමාත්‍යාංශය - මුදල් හා ක්‍රමසම්පාදන ඇමතිතුමාගේ නිරීක්ෂණ සහ ආර්ථික සංවර්ධන අමාත්‍යාංශයේ ලේකම්වරයාගේ 2014-06-03 දිනැති අදහස් දැක්වීම් යා කොට ඇත.  
ආර්ථික සංවර්ධන අමාත්‍යාංශය - මුදල් හා ක්‍රමසම්පාදන ඇමතිතුමාගේ නිරීක්ෂණ සහ පශු සම්පත් හා ග්‍රාමීය ප්‍රජා සංවර්ධන ඇමතිතුමාගේ 2014-03-06 දිනැති නිරීක්ෂණ යා කොට ඇත.

**පිටපත්:** මුදල් හා ක්‍රමසම්පාදන අමාත්‍යාංශය - පශු සම්පත් හා ග්‍රාමීය ප්‍රජා සංවර්ධන ඇමතිතුමාගේ 2014-03-06 දිනැති නිරීක්ෂණ සහ ආර්ථික සංවර්ධන අමාත්‍යාංශයේ ලේකම්වරයාගේ 2014-06-03 දිනැති අදහස් දැක්වීම් යා කොට ඇත.  
කෘෂිකර්ම අමාත්‍යාංශය - සංදේශයේ පිටපතක් යා කොට ඇත.



ජාතික කෘෂිකර්ම මණ්ඩලය  
National Livestock Development Board

10.03.2014

මහල. අංක 362, කොට්ඨාස 45, මයිකල්ස් රෝඩ්, කොළඹ - 3.  
த.பெ.இல.562, இல.45, சாந்தி வீதியில் வீதி, கொழும்பு-3.  
P.O. Box No. 562, No. 45, St. Michael's Road, Colombo 3.



දුරකථන අංකය/Telephone

ලේකම්  
අමාත්‍යාංශ  
Secretary 2441849

සාමාන්‍ය  
அலுவலகம்  
Office 2541369

Fax 2431373

E-mail secretary@livestock.gov.lk

පශු සම්පත් හා ග්‍රාමික පුරා සංවර්ධන අමාත්‍යාංශය

கால்நடை வள மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சு

Ministry of Livestock and Rural Community  
Development

මගේ අංකය :  
MLRCDs/2/5/27-8  
ගණනා இல.

මගේ අංකය :  
Your NO:

දිනය  
Date: 03/06/2014

Secretary  
Ministry of Economic Development

Dairy Development Project for Small Scale Dairy Farmers – Importation of 20,000 Dairy

This refers to your letter dated on 30/05/2014 on the above subject.

This Ministry is in the opinion, three officers should be participated representing Ministry of Livestock and Rural Community Development, Department of Animal Production & Health and National Livestock Development Board as members of the appointed Committee.

As such, we nominate following officers.

- |                                                                                     |                        |
|-------------------------------------------------------------------------------------|------------------------|
| 01. Dr. R. P. M. Pathirathna<br>Additional Secretary (Livestock Development), MLRCD | - Cont.No. 077-6565467 |
| 02. Dr. D.R.T.G. Rathnayaka,<br>Additional Director General, DAPH                   | - Cont.No. 077-7387622 |
| 03. Mr. A.C.H. Munaweera,<br>General Manager, NLDB                                  | - Cont.No. 077-3782140 |

Mr. H.L. Thisera  
Additional Secretary (Admin & Finance)  
Ministry of Livestock and Rural Community Development

Copy:

1. Dr. R. P. M. Pathirathna, Add.Sec.(Livestock Development), Ministry of Livestock and Rural Community Development.
2. Dr. D.R.T.G. Rathnayaka, Additional Director General, Dept. of Animal Production & Health.
3. Mr. A.C.H. Munaweera, General Manager, National Livestock Development Board.



පාලන සභාපති  
Director General

+94 - 81 - 2388120

www.daph.gov.lk

# සත්ව නිෂ්පාදන හා සෞඛ්‍ය දෙපාර්තමේන්තුව

கால்நடை உற்பத்தி, சுகாதாரத் திணைக்களம்

DEPARTMENT OF ANIMAL PRODUCTION & HEALTH



+94 - 81 - 2388120  
194/189/337/412

web: www.daph.gov.lk

DAPH/DC/1/2/4-1

Through Addl. Secretary / Livestock Development  
Secretary  
Ministry of Rural Economy,  
492, R A de Mel Mwatha,  
Colombo 03.

22/02/2018

27 FEB 2018

## Post Import Quarantine Management Report on 3024 Heads of Pregnant Heifers Imported from Australia, Quarantined at different units - APP No/ Cattle/ 17/10/08 dated 17/10/2017

The 3030 heads of Pregnant Heifers arrived Sri Lanka on 21.12.2017 at China Bay Seaport Trincomalee. These animals were subjected to an on farm Quarantine inspection process for thirty days (30) initially, and with an extension of another fourteen (14) days up to 04/02/2018 subsequently.

Reviewing reports of Chief Animal Quarantine Officer and Director/Veterinary Research, I kindly invite your attention to see following.

Quarantine reports submitted by Chief Animal Quarantine Officer and Director/ Veterinary Research, it reveals that a threat of transmitting diseases to domestic cattle population and human population, namely; Bovine viral diarrhoea (BVD) and *Fasciola hepatica* infestation.

Therefore, following recommendations are made in order to mitigate potential economic losses with immediate effect.

3. Positive results for antibodies for Bovine viral diarrhoea (BVD); since BVD is a significant economic disease of cattle, following remedial measures has to be taken.
  - d. Immediately get down the past three (3) year vaccination history of all the animals imported.
  - e. Trace back the herd of origin of the imported animals and if there are any animal originated from BVD antigen positive heard identify those animals and needed to be ascertained. (Reference to the report of result animals indicated in IDEXX Laboratory BVD antigen test report dated 22/11/2017).
  - f. Screen all the imported animals for BVD antigen before moving them from the present farms. In case animals become positive, cull and destroy the positive animals and, the supplier to compensate the loss for the farmer.
4. Positive results for *Fasciola hepatica* found in Badulla District. Treat all imported animals in this consignment with broad spectrum anthelmintic effective against all stages of *Fasciola hepatica*. Re-examination of dung 2 months after treatment.

Therefore, your early response with remedial measures is very much appreciated, in order to mitigate the disease threat.

Dr. Nihal Wedasinghe  
Director General

Dr. Nihal Wedasingha  
Director General

Dept. of Animal Production & Health  
P. O. Box 13, Gatambe  
Peradeniya



**PROJECT ON IMPORTATION OF 20000 DAIRY ANIMALS  
(PREGNANT HEIFERS)**

**CONTRACT**

**Between**

**THE MINISTRY OF ECONOMIC DEVELOPMENT  
Of The Democratic Socialist Republic Of Sri Lanka**

**and**

**WELLARD RURAL EXPORTS PTY LTD  
AUSTRALIA**

**October 2014**



253

## CONTRACT

This AGREEMENT is made and entered into by and between the Secretary, Ministry of Economic Development of No 464, T.B. Jayah Mawatha, Colombo 10, Sri Lanka (hereinafter sometimes called and referred to as "the Purchaser", which expression shall mean and include the said **Dr. Y.D. Nihal Jayathilake** Secretary, Ministry of Economic Development, his successors and permitted assigns) acting for and on behalf of the GOVERNMENT OF THE DEMOCRATIC SOCIALIST REPUBLIC OF SRI LANKA ("GOSL") of the ONE PART

And

WELLARD RURAL EXPORTS PTY LTD (ABN 67 008 933 551) a company incorporated under Australian Corporations Act 2001 and having Company Registration No. 109 866 328) having its registered office at Level 3, 12 St Georges Terrace, Perth Western Australia 6000 Australia (hereinafter called and referred to as "the Supplier" which term or expression as herein used shall as and where the context so requires or admits mean and include the said Wellard Rural Exports Pty Ltd, its successors and permitted assigns) of the OTHER PART.

WHEREAS the Purchaser is desirous that certain works should be executed, in particular the designing of identified dairy farms, supply of pregnant dairy Cattle (Pregnant Heifers), and management on Importation of dairy animals Project as per the attached Scope of Works (Annex IV), and Delivery Schedule (Annex V), Warranties (Annex VII), and Import Documents (Annex VIII).

It is agreed as follows:

1. In this Contract words and expressions shall have the same meanings as are respectively assigned to them in the Conditions of Contract hereinafter referred to.
2. The following documents shall be deemed to form and be read and construed as part of this Contract via:


|            |                                   |
|------------|-----------------------------------|
| Annex I    | Conditions of Contract            |
| Annex II   | Estimated duties taxes etc        |
| Annex III  | Qualifying Certificate            |
| Annex IV   | Scope of Works                    |
| Annex V    | Delivery Schedule                 |
| Annex VI   | Safety and Security               |
| Annex VII  | Warranties                        |
| Annex VIII | Import Documents                  |
| Annex IX   | BOQ                               |
| Annex X    | Drawdown Schedules                |
| Annex XI   | Export Documents                  |
| Annex XII  | Required Government Documentation |
| Annex XIII | Specifications                    |

In the event of any ambiguity or conflict between the Contract and its Annexes and any referred documents, the following order of precedence shall apply: The Contract, Annex I Conditions of Contract, Annex III Qualifying Certificates, Annex IV Scope of Works, Annex V Delivery Schedule, Annex VI Safety and Security, Annex VII Warranties, Annex VIII Import Documents.

3. In consideration of the payments to be made by the Purchaser to the Supplier as hereinafter mentioned the Supplier hereby covenants with the Purchaser to execute the supply of pregnant dairy Cattle (Pregnant Heifers), and management of the Importation Of 20000 Dairy Animals Project
4. The Contract Sum computed on the basis of the Goods and Services as described in the Scope of Works is USD \$ 73,954,054.83 The Contract Sum comprises all Goods and Services as per the Scope of Works in Annex IV BOQ Annex IX, importation of 20000 pregnant dairy cattle (pregnant Heifers).
5. This Contract shall subject to the terms contained herein be valid for a period of two (2) years commencing from the effective date of Phase of the Contract.

IN WITNESS whereof this Contract is made on 14-10-2014

The Supplier  
For and on behalf of  
Wellard Rural Exports




Wellard Rural Exports Pty Ltd  
Australia


Witness:



Witness:




The Purchaser  
For and on behalf of the Government  
of the Democratic  
Socialist Republic of Sri Lanka




Ministry Of Economic Development  
Sri Lanka

Witness:

Dr. Nihal Jayathilaka  
Secretary  
Ministry of Economic Development  
No. 464/A, T.B. Jayah Mw,  
Colombo 10, Sri Lanka.



Witness:



250

## **Annex I**

### **Conditions of Contract**



## Index to conditions

|                                                           |    |
|-----------------------------------------------------------|----|
| ARTICLE 1 – DEFINITION OF TERMS .....                     | 6  |
| ARTICLE 2 – CONTRACT SUM .....                            | 9  |
| ARTICLE 3 – TERMS OF PAYMENT .....                        | 10 |
| ARTICLE 4 – INSURANCE.....                                | 10 |
| ARTICLE 5 – INSPECTION.....                               | 10 |
| ARTICLE 6 – WARRANTIES AND GUARANTEES.....                | 11 |
| ARTICLE 7 - FORCE MAJEURE / TERMINATING OF CONTRACT ..... | 11 |
| ARTICLE 8 – DISPUTES.....                                 | 14 |
| ARTICLE 9 – TAXES.....                                    | 15 |
| ARTICLE 10 – PACKING AND MARKING .....                    | 16 |
| ARTICLE 11 – SHIPMENT .....                               | 16 |
| ARTICLE 12 – OWNERSHIP AND RISK .....                     | 17 |
| ARTICLE 13 – OBLIGATIONS OF THE PURCHASER .....           | 17 |
| ARTICLE 14 – DELIVERY .....                               | 17 |
| ARTICLE 15 – COMING INTO FORCE .....                      | 18 |
| ARTICLE 16 – RETENTION .....                              | 18 |
| ARTICLE 17 – GENERAL PROVISIONS .....                     | 18 |
| ARTICLE 18 – PROJECT MANAGEMENT UNIT .....                | 19 |
| ARTICLE 19 – SURVEY AND DESIGN .....                      | 19 |
| ARTICLE 20 – THE SUPPLY OF SERVICES .....                 | 19 |
| ARTICLE 21 – CONFIDENTIALITY .....                        | 20 |

*SR*

248

## ARTICLE 1 – DEFINITION OF TERMS

1.01 As used in this Contract, the following expressions shall have the meanings hereinafter stipulated:

**‘Australian Government’** means the Government of the Commonwealth of Australia.

**‘Australian Loan Agreement’**

means, collectively, the Export Finance Facility Agreement between Export Finance and Insurance Corporation, the Export Credit Agency of the Government of the Commonwealth of Australia (EFIC) and the Government of Sri Lanka, whereby, the EFIC undertakes to make 85% of the contract Sum available to the Government of Sri Lanka and the Sri Lankan loan Agreement

**‘Authorised Signatory’**

means a person, who is an officer or a representative of the Supplier, the Purchaser or the Borrower (as the case may be), authorised in writing to sign documents in pursuance of the Contract.

**‘Borrower’**

means the Government of the Democratic Socialist Republic of Sri Lanka.

**‘Commissioning Certificate’**

means the handover and commissioning certificate to be issued by the Supplier or its authorized representative to the Ministry Of Economic Development after each of the Importation of 20000 Dairy Development Projects is completed.

**‘Contract’**

means this Contract entered into between the Ministry Of Economic Development of No.464, T.B. Jayah Mawatha, Colombo 10, Sri Lanka and Wellard Rural Exports Pty Ltd (ABN 67 008 933 551) a company incorporated under Australian Corporations Act 2001 and having Company Registration No. 109 866 328) having its registered office at Level 3, 12 St Georges Terrace, Perth Western Australia 6000, Australia

**‘Contract Period’**

means the period of two calendar years commencing from the Effective Date of Contract.

**‘Contract Sum’**

means the monetary sum as described in Article 2 herein.

|                                  |                                                                                                                                                                                                                    |
|----------------------------------|--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|
| <b>'Country of Origin'</b>       | means the place from which the Goods are produced or supplied.                                                                                                                                                     |
| <b>'Days'</b>                    | means calendar days.                                                                                                                                                                                               |
| <b>'Delivery Schedule'</b>       | means the delivery schedule for the delivery of Goods as outlined in Annex V.                                                                                                                                      |
| <b>'Effective Date Contract'</b> | means the date on which all the pre-conditions of of the Contract have been met in accordance with Article 16.                                                                                                     |
| <b>'Goods'</b>                   | means goods or any equipment provided by the Supplier to the Ministry Of Economic Development under this contract as listed in Annex IX                                                                            |
| <b>'End User'</b>                | means the Purchaser                                                                                                                                                                                                |
| <b>'Farm Site'</b>               | means the farms owned by the Purchaser where the Importation Of 20000 Dairy Animals to Farmers Location.                                                                                                           |
| <b>'Installation Order'</b>      | means a document issued by the Purchaser or its representative to the Supplier or its representative instructing the Supplier or its representative to commence the work at a farm site selected by the Purchaser. |
| <b>'Lender'</b>                  | means the Cooperatieve Centrale Raiffeissen-Boerenleenbank B.A of the Netherlands also known as Rabobank International                                                                                             |
| <b>'Manual'</b>                  | means any operating or instruction manual provided by the Supplier to the Purchaser in relation to the Importation Of 20000 Dairy Animals.                                                                         |
| <b>'Retention'</b>               | means 5% of total contract value to be held as guarantee and released as per Article 16.                                                                                                                           |
| <b>'Port of Destination'</b>     | means the Port of Colombo or Hambantota Sri Lanka.                                                                                                                                                                 |
| <b>'Project'</b>                 | means the Importation Of 20000 Dairy Animals Project for the supply of Pregnant DairyCattle (Pregnant Heifers), as listed in Annex IV.                                                                             |





245

|                                    |                                                                                                                                                                                                                                                                                                                                                                                     |
|------------------------------------|-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|
| <b>'Project Management Unit'</b>   | means the management team established in accordance with Article 18.                                                                                                                                                                                                                                                                                                                |
| <b>'Purchaser'</b>                 | Ministry of Economic Development No 464, T.B. Jayah Mawatha, Colombo 10, Sri Lanka, represented by The Secretary Dr. Y.D. Nihal Jayathilake his successors and permitted assigns                                                                                                                                                                                                    |
| <b>'Purchaser's Depot'</b>         | means the Purchaser's Depot situated at any Dairy farm sites in Sri Lanka unless otherwise agreed by the parties in writing.                                                                                                                                                                                                                                                        |
| <b>'Qualifying Certificates'</b>   | means a certificate in the form specified in Annex III (a) or (b) or (c) as appropriate to this Contract, or as such other form as may be agreed in writing between the Borrower, the Purchaser, the Supplier and the Lender, signed by an Authorised Signatory of each of the Borrower and the Supplier and presented to the Lender from time to time for payment to the Supplier. |
| <b>'Qualifying Events'</b>         | means the event as identified in Annex XI upon which a Qualifying Certificate may be issued.                                                                                                                                                                                                                                                                                        |
| <b>'Scope of Works'</b>            | means the extent and nature of the supply of Goods and the supply of Services as outlined in Annexes to this agreement                                                                                                                                                                                                                                                              |
| <b>'Services'</b>                  | means all the activities comprising Works to be undertaken by the Supplier including the supply of pregnant dairy Cattle (Pregnant Heifers), to the Farm Sites of the Purchaser from Australia and the transportation to farm sites with this contract as outlined in Annex IV as well as management of the Project.                                                                |
| <b>'SLDDP'</b>                     | means the Importation Of 20000 Dairy Animals.                                                                                                                                                                                                                                                                                                                                       |
| <b>'Sri Lankan Loan Agreement'</b> | means, collectively the Hatton National Bank of Sri Lanka (Lender) and the Government of Sri Lanka (Borrower) whereby the Lender undertakes to make 15% of the Contract Sum available to the Borrower to assist the financing of the Contract.                                                                                                                                      |
| <b>'Successful Completion'</b>     | means the infrastructure development according to the specifications and design diagrams within the agreed time schedule and supply of cattle as per specifications and delivery schedules.                                                                                                                                                                                         |
| <b>'Supplier'</b>                  | means Wellard Rural Exports Pty Ltd (ABN 67 008 933 551) a company incorporated under Australian Corporations Act 2001 and having Company Registration No. 109 866 328) having its registered office at Level 3, 12 St Georges Terrace, Perth Western Australia 6000 Australia                                                                                                      |

**'Works'**

means the Services, and includes the supply of Goods as described in Annex IV Phase 2

1.02

In this Contract, unless the context otherwise requires:

- a) words implying the singular include the plural and vice versa;
- b) words denoting one gender include any gender;
- c) if a word or phrase is defined, cognate words and phrases have corresponding meanings;
- d) a reference to a person includes not only a natural person but any company, partnership, joint venture, association, organisation, corporation or other body corporate and any Governmental Agency and that person's successors and permitted assigns;
- e) a reference to a statute, ordinance, code or other law includes regulations and other statutory instruments under it and consolidations, amendments, re-enactments or replacements or any of them;
- f) a reference to any document (including this Contract) shall include a reference to that document as amended, supplemented, novated or replaced from time to time;
- g) a reference to any agency or body, if that agency or body ceases to exist or is reconstituted, renamed and replaced or has its powers or functions removed (the "defunct body") means the agency or body which performs most closely the functions of the defunct body;
- h) a reference to writing means any manuscript whether typewritten or mechanically or electronically reproduced or printed statements under seal or hand and includes facsimile transmissions;
- i) wherever the word "include" or any form of that word is used it must be construed as if it were followed by "(without limitation)";
- j) unless otherwise indicated, reference to a specified Article or Annex of the Contract shall be construed as reference to that specified Article or Annex of this Contract only; and
- k) article and annex headings are for ease of reference only and do not form part of this Contract.

## **ARTICLE 2 – CONTRACT SUM**

2.01

The Contract Sum for carrying out the Works shall be USD \$73,954,054.83 (US Dollars Seventy Three Million NineHundred Fifty Four Thousand Fifty Four and Cents Eighty Three only) which is inclusive of a 5% contingency to be utilized for any unforeseen requirement approved in writing by the Purchaser. The contract sum excludes any import taxes and duties at the time of clearing of animals as listed in Annex II.

9  
JB



245

### ARTICLE 3 – TERMS OF PAYMENT

- 3.01 The Purchaser shall arrange for payments to be made to the Supplier as per drawdown schedule (Annex X) of the Contract Sum by irrevocable letter of credit from a State or Commercial Bank acceptable to the parties and the Supplier's Bank with draw down facilities as outlined in Article 3.02 in the same currency as the loan received under the Australian Loan Agreement and Sri Lankan Loan Agreement, or on terms as otherwise mutually agreed by the parties in writing.
- 3.02 Subject to receipt of funds by the <sup>SV</sup>(Borrower) under the Australian Loan Agreement, the Purchaser undertakes to pay the Supplier the Contract Sum as per drawdown schedules (Annex X).

### ARTICLE 4 – INSURANCE

- 4.01 The Supplier shall at its cost and expense insure for all insurance risks in respect of the animals and goods, from the point of shipment until the animals are delivered at the farm site, under this contract.

### ARTICLE 5 – INSPECTION

- 5.01 The Supplier shall provide pre-shipment inspection to the Purchaser (with one authorised officer of the Purchaser) at the cost of the Supplier. The supplier will provide the purchaser with a selection of pregnant dairy cattle 20% greater than the number to be selected. The Supplier will also provide history sheets, herd profiles, herd of origin, performance records and body score.
- 5.02 The Supplier shall give 30 days' written notice to the Purchaser that the goods/animals are ready for shipment. The parties shall then mutually agree on a date/dates for pre-shipment inspection.
- 5.03 Post-shipment inspection of each consignment of the animals shall be conducted jointly by the Purchaser and the Supplier or their nominated representatives at the Farm site. Unless caused by the Purchaser's or its representative's negligence or wrongdoing, if any animals are found injured, sick, lost or not as per specifications then a replacement shall be supplied to the Farm site by the Supplier at the Supplier's own cost within 90 (ninety) Days of the inspection date.
- 5.04 Nothing in this clause shall in any way release the Supplier from any warranty or other obligations under this Contract.

## ARTICLE 6 – WARRANTIES AND GUARANTEES

- 6.01 Pregnant Dairy Cattle (Pregnant Heifers) supplied will be subject to a guarantee upon arrival and inspection at farm site for 100% for mortality . Replacement under this guarantee will be done on a one to one basis for animals within 90 days of inspection date. In addition under technical assistance the Supplier will provide 75 – 100 Technical Officers with motor cycles to closely monitor the progress of the animals for a period of 180 days from the date of delivering to the farm site. The Supplier will also provide 06 veterinary surgeons foreign/local for overall supervision of the project for a period of 24 months.
- 6.02 Without prejudice to the guarantees/warranties set out in this Agreement except in the case of any negligent or wrongful act or omission by the Supplier, the Supplier will not be liable in damages to the Purchaser or any other person for any loss or damage caused, directly or indirectly, arising in connection with animals, or Services or the use thereof.
- 6.03 The Purchaser will indemnify and keep indemnified the Supplier against:
- (a) all and any demands, claims, actions and proceedings by third parties arising in Sri Lanka in connection with, or arising out of or in connection with the animals ,Goods or Services to the extent that such demands, claims, actions and proceedings arise out of any negligent act or omission or breach by the purchaser; and
  - (b) all and any losses, costs, expenses and damages incurred by the Supplier in connection with, or arising out of, a breach by the Purchaser of any provision of this Contract to the extent that such demands, claims, actions and proceedings arise out of any negligent act or omission or breach by the purchaser.
- 6.04 The Supplier will indemnify and keep indemnified the Purchaser against all and any losses, costs, expenses and damages incurred by the Purchaser in connection with, or arising out of, any negligent act or omission or breach by the Supplier of any provision of this Contract.

## ARTICLE 7 - FORCE MAJEURE / TERMINATING OF CONTRACT

- 7.01 In this Contract Force Majeure shall mean any occurrence beyond the control of the Supplier or Purchaser, that prevents or delays, whether directly or indirectly, their performance of this Contract including:
- a) natural disasters including earthquake, volcanic eruption, flood, fire, storm or typhoon;
  - b) riot or civil commotion or terrorist activity;
  - c) war or hostilities, whether declared or not;
  - d) obstruction of navigation to Port of Destination or transport to the Purchaser's Depot or Installation Site howsoever caused; and
  - e) industrial disturbance, lock-out or strike.



243

- 7.02 If either the Purchaser or the Supplier is prevented or delayed in performance of, any of its obligations under this Contract by an occurrence of Force Majeure then such party shall promptly give written notice thereof to the other party and the Lender specifying the occurrence constituting Force Majeure together with evidence showing how such occurrence affects the performance of its obligations under this Contract.
- 7.03 In the event of Force Majeure being established by the Purchaser, the Purchaser shall be excused from the performance of its obligations under this Contract from the date of such notice. If after a period of 90 Days from the said notice, the event of Force Majeure continues to delay the Purchaser's performance, either party may, at its option, elect to immediately terminate the Contract by giving notice in writing to the other party. In the event of such termination the Purchaser shall pay the Supplier or vice versa all amounts due and owing under this Contract, which shall be assessed in accordance with Article 7.06. The Purchaser's inability to access funds or pay any amount due under this Contract shall not constitute an event of Force Majeure.
- 7.04 Where delay in the performance of the Supplier's obligations under this Contract is caused by Force Majeure:
- a) The Supplier shall have the right to suspend or to delay completion of the delivery of Pregnant DairyCattle (Pregnant Heifers or Services whereupon within 14 Days of such delay or suspension, as above stated, the Supplier shall notify the Purchaser in writing setting out the reasons for the said delay or suspension.
  - b) If, after the expiry of 30 Days from the date of said notification the force majeure event causing delay or suspension continues, either party shall be entitled to give notice in writing of not less than 60 Days to the other party that if the delay or suspension continues beyond the expiry of such notice, the party giving the notice shall have the right to terminate the Contract. In the event of such termination the Purchaser shall pay the Supplier or vice versa all amounts due and owing under this Contract which shall be assessed in accordance with Article 7.06.
  - c) In the event of resumption of delivery, the delivery shall be extended by the period of any suspension or delay.
- 7.05 a) If the Purchaser commits a breach of any of its obligations under this Contract the Supplier may, upon written notice to the Purchaser, suspend performance of its obligations under this Contract until the breach has been remedied or may, if the breach shall have continued after such notice for a period in excess of 90 Days, upon written notice to the Purchaser, terminate the Contract and any sums due to the Supplier (or the Purchaser, as the case may be) shall be calculated in accordance with Article 7.06.



- b) If the Supplier commits a breach of any of its obligations under this Contract the Purchaser may, upon written notice to the Supplier, suspend performance of its obligations under this Contract until the breach has been remedied or may, if the breach shall have continued after such notice for a period in excess of 90 Days upon written notice to the Supplier, terminate the Contract and any sums due to the Supplier (or the Purchaser as the case may be) shall be calculated in accordance with Article 7.06.
- c) In the event that a breach of the Contract is remedied in a manner acceptable to both the Purchaser and the Supplier, the delivery of Goods in accordance with Article 14 and Services in accordance with this Agreement shall be extended by the period of any suspension or delays.
- d) If during the term of this Contract the Lender notifies the Supplier that its obligation to make advances under the this Agreement has ceased following default by the Borrower under the terms of the said agreement, the Supplier shall have the right to suspend performance of this Contract immediately and subsequently by written notice to the Purchaser to immediately terminate this Contract, in which event any sums payable to the Supplier by the Purchaser or vice versa shall be calculated in accordance with Article 7.06.

7.06

- a) If the Contract shall be terminated in accordance with the terms of Articles 7.03 or 7.04 the Purchaser agrees to pay forthwith, or procure to pay forthwith, to the Supplier by way of a termination settlement all outstanding sums due and payable to the Supplier for the performance of its obligations under this Contract up to and including the date of termination.
- b) Any sums due to the Supplier under the provisions of this Article in the respect of Pregnant DairyCattle (Pregnant Heifers), or Services shall be paid to the Supplier by the Lender on behalf of the Purchaser in accordance with the terms of the this Agreement to the extent funds are available.
- c) On termination of the contract, parties shall in good faith agree on the amounts due to either party. If parties are unable to agree on the amounts due to either party, both parties shall endeavour to negotiate a settlement on any outstanding amount, upon failure to resolve the matter by negotiation, it shall be referred to arbitration in accordance with Article 8. Any amounts not in dispute shall be payable in accordance with Article 7.06





- 241
- d) Upon final payment or invoking of the Force Majeure hereunder, the Purchaser shall return the Performance Guarantee to the Supplier within the time frame set out in Article 17.03.
  - e) The Purchaser shall be liable to pay only for the Goods that have been supplied by the Supplier to the satisfaction of the Purchaser at the time the Contract was terminated in accordance with Articles 7.03 or 7.04 for Services provided up to that time in accordance with the terms of this Contract. No other payments, including damages and loss of profit are payable.

7.07 The Purchaser may terminate this contract at any time with 30 days notice to the Supplier in writing. The Purchaser shall be liable to settle all unpaid dues at the time of such termination.

## **ARTICLE 8 – DISPUTES**

- 8.01 Parties shall in the first instance resolve by negotiation any dispute arising under, or in relation to this Contract. Any remaining or unresolved matter in dispute between the parties arising under, or in relation to this contract which cannot be settled by negotiation shall be settled by arbitration in accordance with the following procedure:
- a) No payment claimed under the Retention Guarantee may be paid until resolution of the subject of the dispute.
  - b) Any claim for payment under the Retention Guarantee must be notified to the Supplier at least 30 days before any such claim is made.
  - c) Any dispute arising out of or in connection with this Contract, which remains unresolved for a period of 60 (sixty) Days, including any question regarding its validity, interpretation or termination shall be referred to and finally resolved by arbitration in Colombo in terms of the Sri Lanka Arbitration Act No. 11 of 1995 and the UNCITRAL Rules.
  - d) The tribunal shall consist of one or three arbitrators. The parties shall jointly agree on a sole arbitrator or, where the parties are unable to agree, each party shall nominate one arbitrator who shall, in turn, nominate a third arbitrator who shall be Chairman of the tribunal. The Party who refers the matter for arbitration shall along with the Reference to Arbitration nominate its Arbitrator and the other Party shall within 30 (thirty) days from the date of receipt of such Reference for Arbitration either accept such nomination or nominate its Arbitrator. In the event of the failure of the other party to nominate its Arbitrator, the Arbitrator appointed by the party who referred the matter to Arbitration shall act as the sole Arbitrator.
  - e) The governing law of this Contract shall be Sri Lankan Law.



- f) The language of the arbitration shall be English.

## ARTICLE 9-TAXES

- 9.01 The taxes specified in Annex II shall be paid by the Purchaser  
All other taxes, duties, income taxes, corporation taxes, stamp fees or expenses whatsoever in connection with the execution of this Contract and all documents which will further be drawn in consequence of this Contract which must be paid to the Government of the Democratic Socialist Republic of Sri Lanka shall be paid by the Supplier.
- 9.02 All Import demurrage charges relating to delay in the Purchaser providing customs duties or tax approvals shall be borne by the Purchaser.
- 9.03 a) The Purchaser shall pay to the relevant Authorities, in the Republic of Sri Lanka all customs and import duties, including VAT, arising upon the importation of any part of the Contract works into the Republic of Sri Lanka.
- b) The Purchaser shall provide all necessary assistance to the Supplier to effect the delivery of the Goods to the Port of Destination, custom clearance, transport to the Purchaser's Depot and installation of the Works at the Farm Sites.
- 9.04 Any taxes, charges, duties, fees relating to transport, freight including port charges in the Country of Origin shall be the responsibility of the Supplier. Port and Clearing charges and transport to farm sites as per clause 14.02 at the Country of destination shall also be the responsibility of the Supplier as indicated in item 5 of Annex IX.

15  


239

## **ARTICLE 10 – PACKING AND MARKING**

- 10.01 The parties will ensure that each consignment of Pregnant Dairy Cattle (Pregnant Heifers) is labelled to enable proper identification of the animals/ at all times.
- 10.02 All packaging remains the property of the Supplier till animals is handed over to the purchaser. .

## **ARTICLE 11 – SHIPMENT**

- 11.01 All Animals shall be shipped and insured by the Supplier at its cost and expense up to inspection at farm sites.
- 11.02
- a) The Supplier shall provide all the necessary export documents (Annex XI).
  - b) The Purchaser will provide all necessary import documents. (A list of such import documents which the Purchaser will provide are set out in Annex VIII)
  - c) Prior to the arrival of Animals, within one week before unloading the Goods at the Port of Destination, the Supplier shall forward the following documents to the Purchaser: -
    - i) 1 (one) original and 2 (two) copies of each Bill of Lading.
    - ii) 1 (one) original and 2 (two) copies of a signed commercial invoice.
    - iii) 1 (one) original and 2 (two) copies of packing lists.
    - iv) 1 (one) copy of the signed Qualifying Certificate specified in Annex III(a).
  - d) The Supplier will be responsible for clearance of animals including customs formalities and SLPA formalities at the port of Discharge.
- 11.03 The Purchaser hereby agrees that where it is a joint signatory on the Qualifying Certificate it will promptly sign such certificate and return it to the Supplier. In the event that the Purchaser, without reasonable cause, fails to sign and return a Qualifying Certificate within 7 Days of receipt of that certificate from the Supplier, the Purchaser will be deemed to have accepted the Qualifying Certificate and consequently waives its right to be a joint signatory to the said certificate.

## **ARTICLE 12 – OWNERSHIP AND RISK**

- 12.01 The property of the Animals shall pass to the Purchaser upon payment as specified under Article 3.02.
- 12.02 The risk in the animals shall pass to the Purchaser when the animals reach the farm site or sites designated by the Purchaser, subject to the warranties and guarantees set out in this contract in respect of the said animals and goods.

## **ARTICLE 13 – OBLIGATIONS OF THE PURCHASER**

- 13.01 Subject to the Supplier's compliance with all applicable laws, the Purchaser shall be responsible for arranging in Sri Lanka all import permissions, import licences, consents and authorities, customs clearance, customs declarations and work and residence permits to carry out the Works as required for the purpose of this Contract and will provide evidence of such authorisations to the Supplier upon its reasonable request.
- 13.02 The Purchaser shall:
- a) use its best endeavours in the selection of Farm Sites;
  - b) immediately sign a Commissioning Certificate provided to it by the Supplier or its representative to attest to its satisfaction that the work specified in the said order is complete. Such Commissioning Certificate shall be signed by the Purchaser's authorised representative after the installation and commissioning has been carried out satisfactorily.

## **ARTICLE 14 – DELIVERY**

- 14.01 The Supplier shall deliver the animals CIF to the Port of Destination in the most cost effective manner, as per Annexure V and Annex IX.
- 14.02 After clearance of the animals by the Supplier from the Sri Lankan Customs the Supplier shall be responsible for delivery, to the Farm Sites as indicated in item 5 Annex IX.
- 14.03 In respect of any Animals to which property has not passed in accordance with Article 12.01, the Purchaser hereby authorises the Supplier, its representatives or agents to enter the Purchaser's Depot or other premises where the animals are stored to recover or dispose of the animals and the Purchaser will not make any claim against the Supplier in respect of such entry, recovery or disposal.

17





238

## ARTICLE 15 – COMING INTO FORCE

15.01 The parties hereby agree that the Effective Date of the Contract shall be the date by which all the following shall have been fulfilled.

- a) Execution of this Contract has been duly authorised and approved by the Board of Directors of the Purchaser.
- b) Execution of this Contract has been duly approved by the Board of Directors of the Supplier.
- c) Execution of the Australian Loan Agreement and evidence of that agreement and its execution is provided to the satisfaction of the Purchaser.
- d) Provision of the letter of credit in accordance with Article 3.01
- e) The issue by the Supplier of the Performance Guarantee in accordance with Article 16.

15.02 This Agreement shall be valid and be effective during the Contract Period.

## ARTICLE 16 – RETENTION

16.01 Retention shall constitute 5% (Five Percent) of the Contract value. The retention money shall be released on completion of the Warranty period.

73,954,055 x 2.5% = 1,848,851.38  
73,954,055 x 5% = 3,697,702.75

16.02 The Supplier shall issue a Performance Guarantee in favour of the Purchaser payable in US Dollars from a Licensed Commercial Bank acceptable to the purchaser in a sum representing 2.5% (Two and a half Percent) of the Contract sum for a period of two years from the date of contract. The Performance Guarantee shall remain valid up to 120 days after the delivery of the Commissioning Certificate.

## ARTICLE 17 – GENERAL PROVISIONS

17.01 A provision of this Contract may not be

- a) varied otherwise than by written agreement signed by a duly Authorised Signatory of the Purchaser and the Supplier; or
- b) waived except in writing signed by the party granting the waiver.

17.02 This Contract may consist of a number of counterparts and if so the counterparts taken together constitute one and the same instrument.

17.03 This Contract constitutes the entire agreement between the parties and supersedes any prior negotiations, understandings or agreements with respect to the subject matter of this Contract or any term of this Contract.

17.04 A party may not assign its rights under this Contract without the prior written consent of the other party.

17.05 This Contract and the transactions contemplated by it are governed by the laws in force in Sri Lanka.

17.06 Any notice or demand required to be given, made or served for any purpose hereof shall be given, made or served by sending the same by post (first class if inland, airmail if overseas), facsimile, telegram, cable or telex, or by delivering the same by hand in the following manner:

- a) In the case of any notice or demand to be given or served on the supplier by addressing the same and sending it as to Wellard Rural Exports Pty Ltd Level 3, 12 St Georges Terrace, Perth Western Australia 6000 Australia, fax +61 8 9432 2880, .
- b) In the case of any notice or demand to be given or served on the Purchaser by addressing the same and sending it as to the Ministry Of Economic Development No 464, T.B.JayahMawatha, Colombo 10, Sri Lanka Attn: Secretary
- c) Any notice sent by post as provided in this Article shall be deemed to have been made or served 72 (seventy-two) hours (in the case of inland post) or 10 Days (in the case of airmail) after despatch and any notice sent by telegram or cable or telex as provided in this Article shall be deemed to have been given, made or served at the time of despatch in the case of international service until the contrary is proved. A notice sent by facsimile is taken to be received on production of a transmission report by the machine from which the facsimile was sent which indicates that the facsimile was sent in its entirety to the facsimile number of the recipient.
- d) No neglect, delay or indulgence on the part of any party to this Contract in enforcing any of the provisions hereof shall constitute a waiver of any such provisions.

17.07 Within 14 (fourteen) Days of the Effective Date of the Contract, the Purchaser shall provide to the Supplier and the Supplier shall provide to the Purchaser a list of Authorised Signatories. Either list of Authorised Signatories may be changed from time to time by notice to the other party in writing.

#### **ARTICLE 18 – PROJECT MANAGEMENT UNIT**

18.01 The Purchaser shall set up a Project Management Unit within 14 (fourteen) Days of the Effective Date of the Contract. A representative of the Purchaser shall head the Project Management Unit and shall have full responsibility for all aspects of the operation of the Project. The Project Management Unit shall consist of members from the Purchaser, the Supplier and other representatives where necessary who shall cooperate in good faith to achieve the objectives of the Project and this Contract. Within 14 days of the effective date of this Contract, the Purchaser and the Supplier shall provide a list of persons to be members of the



219

Project Management Unit. The said list may be changed from time to time with notice to the other party in writing.

#### **ARTICLE 19 – SURVEY AND DESIGN**

- 19.01 The Project Management Unit together with the Supplier will be responsible for distribution of 20000 Dairy Animals.

#### **ARTICLE 20 – THE SUPPLY OF SERVICES**

- 20.01 If, after the arrival of the animals/equipment/facilities at a potential Farm Sites, the site is deemed unsuitable whether due to a contravention or likely contravention or by mutual agreement among the Project Management Unit members, then the Purchaser shall accept full responsibility for all further costs in transferring the animals/equipment/facilities to an alternative Farm Site. If no suitable alternative Farm Site is found within 30 Days then the installation will be deemed as completed, at which time and the Purchaser shall make payment in accordance with Article 3.02.
- 20.02 The Supplier will continue to support and provide training on installation of the Farm Sites to the Project Management Unit and local contractors throughout the Contract period.
- 20.03 The Supplier will continue to support and make available a team of experts who will train nominated farm managers, system managers, and support staff who will be directly involved in the implementation of the Project throughout the Contract period.
- 20.05 The Supplier will continue to support, at its cost, the training of up to 4 (Four) Project staff nominated by the Purchaser, which training shall involve the inspection of relevant sites in Australia to enhance their knowledge of relevant aspects of dairy farming to ensure that the Farm Sites installed in Sri Lanka are operating at the optimum level with maximum benefits to Sri Lanka's End Users. Travel to and from the place of training as well as day-to-day expenses shall be the responsibility of the Supplier. The Supplier shall also provide accommodation and reasonable meals for the 4 (Four) Project Coordinators while they are in Australia. Supplier will also provide the local farmer training as indicated in item 4 Annex IV.
- 20.06 The Purchaser shall be responsible for providing suitable premises for the Project Office. The Supplier will provide ongoing support as deemed suitable by the Supplier to supply the following;
- A) Furniture(2 filling cabinets,2 computer Tables,1 office table), 3 computers with printer, fax machine, photocopier and 1 digital camera for the Project Office.

## ARTICLE 21 – CONFIDENTIALITY

- 21.01 Save as required by law, each party shall not communicate information and documents relevant to the project to a 3<sup>rd</sup> party without the consent of the other party in writing, unless such information is required to be disclosed for the purpose of implementing the project.
- 21.02 The Recipient acknowledges that this document does not convey any interest of a proprietary or any other nature in the Confidential Information or any Intellectual Property Rights to the Recipient or to any other person to whom the Recipient is entitled to disclose the Confidential Information under this document.
- 21.03 The parties acknowledge and agree that all techniques and technical discoveries developed in pursuance of this Contract shall constitute the sole Intellectual Property Rights of the Supplier.
- 21.04 “Intellectual Property Rights” means all rights conferred under statute, common law and equity in relation to copyright, designs, circuit layouts, patents, patentable rights, trade marks, inventions, business and company names, brands, logos, Confidential Information and any other rights generally accepted as falling within the definition or concept of intellectual property, whether registered or unregistered, registrable or unregistrable and including any application for such rights.


Specifications  
Cattle, Equipment/Vehicles & Other Services

 47

## Importation of Cattle

### 1. Pregnant JerseyCrosses F1-20,000

- 2-6 months pregnant
- Average weight 350kg
- Average liter 15-20
- Sound in condition with no physical defects
- Vaccinated as per protocol requirements



h/B



ADDENDUM TO CONTRACT BETWEEN MINISTRY OF RURAL ECONOMIC AFFAIRS SRI LANKA AND WELLARD RURAL EXPORTS PTY LIMITED AUSTRALIA DATED 14<sup>TH</sup> OCTOBER 2014

This Addendum is entered between Ministry of Rural Economic Affairs Sri Lanka and Wellard Rural Exports PTY Limited Australia in November 2016 and shall form Part of the agreement dated 14<sup>th</sup> October 2014 between the aforesaid parties.

The Parties hereto have expressly agreed that no other additions/ deletions/ amendments in respect of the agreement are deemed to be implied herein other than amendments specifically stated hereunder.

The parties have agreed to affect the following amendment to the said agreement.

Article 3 - Terms of payment

3.01 The purchaser shall arrange for payments to be made to the Supplier as per attached (amended annex X Stage I and annex X stage II) drawdown schedule of the contract sum by irrevocable letter of credit from a state or commercial bank acceptable to the parties and the suppliers bank with draw down facilities as outlined in Article 3.02 in the same currency as the loan received under the Australian Loan Agreement and Sri Lankan Loan Agreement, or on term as otherwise mutually agreed by the parties in writing. The Stage II of 15000 cattle will be implemented on the success of the Stage I.

3.02 Subject to receipt of funds by the Borrower under the Australian Loan Agreement, the Purchaser undertakes to pay the supplier the Contract Sum as per the attached (amended annex X Stage I and annex X stage II) drawdown schedules.

IN WITNESS WHEREOF the parties hereto have placed their respective seals to be affixed on this day November 2016.

FOR AND ON BEHALF OF

MINISTRY OF RURAL ECONOMIC AFFAIRS SRI LANKA

D.K.R. Ekanayake  
Secretary,  
Ministry of Rural Economic Affairs,  
CWE Secretariat Building,  
No. 27, Vauxhall Street,  
Colombo 02.

FOR AND ON BEHALF OF

WELLARD RURAL EXPORTS PTY LIMITED AUSTRALIA



252

# ATTACHMENT - (Annex - X)

## IMPORTATION OF DAIRY DEVELOPMENT PROJECT

| Description                                            | Qty  | BOQ Value US\$ | Mobilization Advance Value US\$ | Month         |              |
|--------------------------------------------------------|------|----------------|---------------------------------|---------------|--------------|
|                                                        |      |                |                                 | 6             | 7            |
| STAGE 1                                                |      |                |                                 |               |              |
| 1 Pregnant Friesian-Jersey crosses F1                  | 5000 | 453,164,350.00 | 3,092,870.00                    | 9,098,610.00  | 2,274,652.50 |
| 2 Testing for Bovine Viral Diarrhoea (BVD)             | 5000 | 443,799.14     | 88,759.83                       | 266,279.48    | 66,569.87    |
| 3 Vaccination program for salmonella Dublin            | 5000 | 610,329.59     | 122,065.90                      | 366,197.71    | 91,549.43    |
| 4 Technical management & capacity building (6 months ) |      | 868,518.52     | 173,703.70                      | 521,111.11    | 130,277.78   |
| 5 Port clearing/transportation of cattle               | 5000 | 591,111.11     | 104,222.22                      | 312,666.67    | 78,166.67    |
| 6 Contingencies 5%                                     |      | 880,405.41     |                                 |               |              |
| TOTAL CIF US\$                                         |      | 18,488,518.70  | 3,521,621.66                    | 10,564,864.97 | 2,641,216.24 |

Note drawdown excluding 5% Retention

| Description                                           | Qty   | BOQ<br>Value US\$ | Mobilization<br>Advance<br>Value US\$ | Month        |               |              |            |
|-------------------------------------------------------|-------|-------------------|---------------------------------------|--------------|---------------|--------------|------------|
|                                                       |       |                   |                                       | 12           | 13            | 18           | 24         |
|                                                       |       |                   |                                       | Value US\$   | Value US\$    | Value US\$   | Value US\$ |
| 1 Pregnant Friesian-Jersey crosses F1                 | 15000 | 45,492,050.00     | 9,098,610.00                          | 2,274,652.50 | 9,098,610.00  | 2,274,652.50 |            |
| 2 Testing for Bovine Viral Diarrhoea (BVD)            | 15000 | 1,331,397.42      | 266,279.48                            | 66,569.87    | 266,279.48    | 66,569.87    |            |
| 3 Vaccination program for salmonella Dublin           | 15000 | 1,830,988.56      | 366,197.71                            | 91,549.43    | 366,197.71    | 91,549.43    |            |
| 4 Technical management & capacity building (6 months) |       | 2,608,556.57      | 521,111.11                            | 130,277.78   | 521,111.11    | 130,277.78   |            |
| 5 Port clearing/transportation of cattle              | 15000 | 1,563,332.33      | 312,666.67                            | 78,166.67    | 312,666.67    | 78,166.67    |            |
| 6 Contingencies 5%                                    |       | 2,641,216.24      |                                       |              |               |              |            |
| TOTAL CIF US\$                                        |       | 55,465,541.12     | 10,564,864.98                         | 2,641,216.24 | 10,564,864.98 | 2,641,216.24 |            |

Note drawdown excluding 5% Retention

84





කළමනාකරණ සේවා දෙපාර්තමේන්තුව  
(முகாமைத்துவ சேவைகள் திணைக்களம்)  
DEPARTMENT OF MANAGEMENT SERVICES

අමුණු 14

මුදල් අමාත්‍යාංශය  
நிதி அமைச்சு  
MINISTRY OF FINANCE

මගේ අංකය: කොළඹ 01.

පොது: තිහෙණේ, කොළඹ - 01.

General Treasury, Colombo 01.

මගේ අංකය  
எனது இல.  
My No.

DMS/7777/DASL

ඔබේ අංකය  
உமது இல.  
Your No.

MREA/04/02/01/45 -II

දිනය  
திகதி  
Date

23.02.2017

Secretary  
Ministry of Rural Economic Affairs

Addl sec (Mr. Pathic)  
SNA  
2/27

**Creation of Cadre Position for the Project of Importation of 20,000 Dairy Animals in Sri Lanka and the remuneration of the Project Staff**

This refers to your letter of even number dated 24.01.2017 on the above subject.

02. Having considered the information furnished by you, the approval is hereby granted to create the posts in **Annexure 01** for the above project.

03. Further, you are kindly informed that the recruitments and remunerations for the above posts should be in line with the provisions stipulated in the Management Services Circular No. 01/2016 and above posts are valid up to 2 years time period and which are subject to renew annually based on the performance.

Yours -faithfully

B.M.S. Bandara

Additional Director General

Sgd H. G. Sumanasinghe  
Director General

**Copies:**

1. Auditor General
2. Director General, Department of National Budget
3. Director General, Department of National Planning
4. Director General, Department of External Resources
5. Director General, Department of Project Management and Monitoring
6. General File

අග්නි 2019 / expenses - salaries  
- expenses.

Accounting.

# Annexure 01

| Serial No. | PMU Staff                                  | No. of Positions | MSD Cate. |
|------------|--------------------------------------------|------------------|-----------|
| 01.        | Project Director                           | 01               | PS 1      |
| 02.        | Deputy Project Director                    | 01               | PS 2      |
| 03.        | Project Accountant                         | 01               | PS 4      |
| 04.        | Veterinary Surgeon as an Extension Officer | 04               | PS 4      |
| 05.        | Development Officer                        | 02               | *         |
| 06.        | Management Assistants                      | 01               | *         |
| 07.        | Personal Assistant                         | 01               | *         |
| 08.        | Drivers                                    | 02               | *         |

The cadre mentioned from this mark \* should be recruited according to the provision stipulated under the para 3.2.3 of the Management Services Circular No. 01/2016.

*Approved* 23/02/2017

K.M.D.L. Thilini Peiris  
Assistant Director  
Department of Management Services  
General Services  
Colombo 01



# Report of the Committee on the Performance of Dairy Cows Imported Under Phase I of the Dairy Cattle Importation Programme and Suggestions for the Importation under Phase II

The following experts of different disciplines of dairy husbandry were appointed by the Secretary Ministry of Rural Economy to study the performance of the dairy cows imported under Phase I of the dairy cattle importation programme and to make recommendations for the initiation of Phase II of the programme.

|                             |                                                                                                                   |
|-----------------------------|-------------------------------------------------------------------------------------------------------------------|
| Prof. H W Cyril             | Chairman, NLDB                                                                                                    |
| Prof. J Rajapakse           | Head, Dept. of Para-Clinical Studies, Faculty of Veterinary Medicine and Animal Science, University of Peradeniya |
| Prof. Gamika Prathapasinghe | Head, Dept. of Livestock and Avian Sciences, Wayamba University of Sri Lanka                                      |
| DR W W Abeygunawardena      | Director, Animal Breeding, DAPH                                                                                   |
| Dr. M D N Jayaweera         | Director, Animal Health, DAPH                                                                                     |
| Mr. A C H Munaweera         | CEO, Ambewela Dairy Co. Ltd.                                                                                      |
| Mr. Shashika Karunadasa     | Dept. of External Resources                                                                                       |
| Mr. K A G Pathmasiri        | DGM, NLDB                                                                                                         |
| Mrs. B P Samanmala          | Dept. of Project Management and Monitoring                                                                        |

## 1. Approach adopted by the Committee

The committee adopted two approaches in performing the above study.

- Desk study for obtaining available information on the performance of the cattle distributed from Phase I
- Field visit to the dairy farms with imported cattle from Phase I of the importation for direct observation of performance, identification of issues, and to suggest possible remedial measures and solutions.

## 2. Observations by the committee on the dairy cow performance and positive effects to the dairy industry

From the desk study it was observed that 2,000 dairy animals were imported in May 2017 and another 3,000 dairy animals brought to the country in December 2017. These animals were issued to 68 private farmers from the Central Province, Badulla district and Kurunegala district. The observations made by the committee are based on field visits to the farms established with the May 2017 imports and on the data from farm records of both the cattle importations.

The production performance of dairy cows based on the data provided to the Committee was observed to be in line with the expected performance for such animals. However, feed being the most crucial factor

in daily milk production, the milk production data indicated variability of milk yields in individual animals, but the committee is satisfied with the milk production performance pattern of the imported animals.

On the visits made to the individual farms, the committee observed that the measures taken by farmers to reduce the climate effects and make a comfortable environment for cattle to have worked well and that the imported cattle show no difference in the new localities.

Although the performance levels of the imported cattle is found to be good, the maintenance of this level of performance demands continuous support from the agencies connected to the livestock sector. The committee therefore wishes to highlight the major issues which impact on the performance of the imported dairy cows and suggest measures to remedy the issues connected with imported cattle.

### 3. Problems identified and suggested solutions

Based on the analysis of the available data and information, and from the field visits, the following problems were identified. Solutions to remedy them are also made immediately after.

#### i. Availability of grass and fodder and the high price of concentrate feed

The Committee identified the feed availability and the high price of concentrate feed for dairy cows as the main problem limiting the performance of the imported dairy cows.

It is therefore suggested that the following is implemented early.

- a) Since the grass and fodder has to be planted and produced in the farm for the cattle, the farmers with the potential for grass and fodder production should be identified four months prior to the importation of cattle.
- b) It was observed that the forage production varies with the time of the year, and as such the farmers should always maintain a 3 month stock of silage sufficient to feed his cows. Therefore the identified farmers should be encouraged to undertake silage production accordingly.
- c) Some farmers will not be able to produce the entire forage requirements of their cattle, and as such encouragement of private companies to venture into silage and hay production for sale to others should be encouraged.
- d) In order to bring down the cost of concentrate feed for cattle, the tax on feed for dairy cows should be reduced as a policy.
- e) There are many promising grass and fodder varieties used in other countries for dairy cow feeding/silage making, and measures should be taken to introduce such grass and fodder varieties to the local dairy industry.
- f) At present complete cattle feed is not allowed to be imported to the country and only feed ingredients are allowed for the feed millers. Also, the proportion of concentrate feed for cattle produced by the feed milling industry represent only 5 % of their total feed production and the balance 95 % is poultry feed. Action should be taken soon to allow importing finished cattle feed to the country. In the first instance, a government agency may be mandated for such cattle feed import.



ii. Inadequate knowledge on dairy farm management by the farmers and lack of trained manpower

Farmer's knowledge on modern methods of dairy farm management, feed production and feeding, prevention of health problems etc. was observed to be far inadequate. The following measures are suggested to overcome this problem.

- a) A comprehensive programme on farmer education and training to meet the needs of a modern dairy industry should be implemented on a continuous basis using both local as well as foreign experts.
- b) Regular vaccinations against the contagious diseases of importance to Sri Lanka should be ensured and farmers should adopt a control programme for internal and external parasites based on the recommendations given by the local veterinarians.

iii. Low farm-gate price for milk and the inefficiencies and inadequacies of the milk collection network

The committee observed that the present price for milk received by the farmers to be not sufficient to meet the production costs of milk and maintain the farm properly. Also, the committee noted that there are many shortcomings in the milk collection network.

The following are suggested to remedy this situation.

- a) The milk purchasing companies can improve on the milk pick-up and transport systems and also on milk testing methods and composition analysis for individual farmers. Action should be taken to encourage the milk processing companies to adopt such practices so that the farmers will benefit from such improved services.
- b) At present the milk pricing is based on the total solids in milk and do not take the milk quality in the pricing equation. The government should encourage the milk purchasing companies to reward the farmers who produce milk of high quality that is milk with low somatic cell counts and low bacterial counts, since such quality milk can be used for production of high value products by the processing companies.
- c) Promoting Fresh Milk consumption will encourage regional level milk processing and thus improve milk marketing system. The government should therefore invest in promoting fresh milk consumption in the country and in generic advertising on the benefits of fresh fluid milk.

iv. Importance of cow-comfort and proper cattle housing for optimum dairy performance

There is enough scientific evidence to prove that there is a direct relationship between cow-comfort and dairy cow performance. Although the farmers who had obtained the imported cattle have followed the guidelines given by the Project Office

in cow shed construction, provision of artificial ventilation and other similar measures for maintaining cow-comfort and animal welfare standards, there is much room for improvement in this regard.

The following are suggested for improving the dairy farming environment.

- a) Provision of better housing as per the guidelines and installation of foggers/sprinklers and fans for reducing environmental temperatures within cow houses should be emphasized.
- b) Constructing cow sheds to meet the minimum space requirements for cows should be made mandatory.

v. Inadequacies in the AI Service delivery

Having a regular and reliable AI delivery service is a crucial factor in ensuring the dairy cow performance. Any delays in conception of cows mean a loss of milk days which is a serious factor impacting on the cow performance. The AI services are provided by the Provincial Veterinary service and the availability of trained AI technicians, the number of AI calls a AI Technician receives in a day and the mobility of the AI Technician all seem to influence the delivery of AI at the farm level.

It is therefore suggested that;

- a) The relationship between the dairy farmer and the government veterinarian of the area should be strengthened.
- b) Since performing AI services cannot be confined to working hours of a day, and since it requires that the AI Technicians as well as the supervising veterinarians work outside their working hours and on holidays, it is proposed that a suitable incentive scheme be devised for the staff engaged in AI work.
- c) Train more private AI Technicians so that they will be able to serve the newly established dairy farms. These technicians should also have the competency for minor interventions on dairy cows which do not require the visit of a qualified veterinarian.

vi. Disposal of male calves

Males constitute 50 percent of the calf crop in any dairy farm and these animals should be encouraged to be fattened separately either by the farmer himself or by another farmer.

vii. Monitoring of commercial farms

It was observed that the interaction between the Ministry responsible for livestock, DAPH and the commercial farms that were established under the dairy cattle importation programme is not adequate. Also, the present project



management staff engaged in the dialogue with the farmers under the project has other objectives of project management in such farmer interactions. Having a mechanism for regular monitoring of these farms in a holistic manner by a suitable entity will be beneficial and useful both to the farmer as well as to the Ministry.

It is therefore suggested that the Ministry constitute a monitoring body comprising both the public officials as well as the private sector to coordinate with the relevant authorities and regularly monitor the private commercial dairy farms.

viii. Optimum farm size

From the field visits it was observed that in general larger the farm the better is the performance. The larger farms are able to benefit from economies of scale and as such for the future distribution of cattle; emphasis should be made to attract farmers opting for 40 dairy cows or more, and with consideration for smaller number of purchases depending on the merit of such particular applicants.

ix. Effects on the environment

The committee did not encounter any negative impacts on the environment caused by the farms established under the Phase I of the cattle importation programme. However, the importance of the environmental issues as a result of dairying should not be underestimated.




It is therefore suggested to have continuous emphasis is given by the monitoring committee suggested earlier as well as by the technical staff and local veterinarian who visit the dairy farms to pay due attention on proper manure handling, use of manure for pasture fields, and siting the cow sheds away from residential units.

Apart from the above statements, the committee also put on record the externalities of the cattle importation project. In particular the following positive effects of the cattle importation project are noted.

- i. There is a growing integration of crop and livestock sector and it is observed that maize growing farmers from areas outside the areas where imported cattle are given are supplying maize as a raw material for silage making by other entrepreneurs for sale to dairy farmers.
- ii. Similarly, many craftsman and workers have acquired skills in the cattle housing construction, fabrication of fencing and paddock fittings to supply the requirements of the modern cattle farming and cattle housing.
- iii. Also, many firms supplying animal care products have expanded their activities and there are opportunities emerging for private veterinary service deliveries.

## Recommendations

The committee being satisfied with the current performance of the imported dairy cows, the positive developments in the dairy value chain and the growing interest by the private sector to venture into commercial dairying, recommends that the Ministry keeps the momentum of the change it made in the dairy industry and initiate action to implement the Second Phase of the Dairy Cattle Importation Programme. Since the supply of feed, especially the forages, and the use of appropriate dairy management practices are crucial for the success of the project, the farmers receiving dairy cows in the next phase should be selected six months prior to the importation of dairy cows.

| Name                        | Capacity | Decision (Yes/No) | Signature                                                                             |
|-----------------------------|----------|-------------------|---------------------------------------------------------------------------------------|
| Prof. H. W. Cyril           | Chairman | yes               |    |
| Prof. J. Rajapaksha         | Member   | yes               |    |
| Prof. Gamika Prathapasinghe | Member   | yes               |   |
| Dr. W. W. Abeygunawardhana  | Member   | yes               |                                                                                       |
| Dr. M. D. N. Jayaweera      | Member   |                   |                                                                                       |
| Mr. Shashika Karunadasa     | Member   | Yes               |  |
| Mr. K. A. G. Padmasiri      | Member   | yes               |  |
| Mr. A. C. H. Munaweera      | Member   | yes               |  |
| Mrs. B. P. Samanmala        | Member   | yes               |  |



16

ග්‍රාමීය ආර්ථිකය පිළිබඳ අමාත්‍යාංශය  
 கிராமிய பொருளாதாரம் பற்றிய அமைச்சு  
 Ministry of Rural Economy  
 නො.492, ආර්.ඒ. ද මෙල් මාවත, කොළඹ 03.  
 இல.492, ஆர்.ஏ.இ மெல் மாவத்தை, கொழும்பு 03.  
 No.492, R.A. De Mel Mawatha, Colombo 03.

ඇමුණුම 16

|                                      |     |                                             |                            |                         |             |                             |                  |
|--------------------------------------|-----|---------------------------------------------|----------------------------|-------------------------|-------------|-----------------------------|------------------|
| කැ.පෙ. අංකය<br>த.பெ.இல.<br>P. O. Box | 560 | දුරකථන අංකය<br>தொலைபேசி இல<br>Telephone No. | 011-2556724<br>011-2556537 | ෆැක්ස්<br>பெக்ஸ்<br>Fax | 011-2556486 | ඊ මේල්<br>இ-தபால்<br>E-mail | info@reco.gov.lk |
|--------------------------------------|-----|---------------------------------------------|----------------------------|-------------------------|-------------|-----------------------------|------------------|

|                               |            |                                  |  |                       |            |
|-------------------------------|------------|----------------------------------|--|-----------------------|------------|
| මගේ අංකය<br>எனது இல<br>My No. | MRE/SEC/52 | ඔබේ අංකය<br>உமது இல.<br>Your No. |  | දිනය<br>திகதி<br>Date | 2018.04.11 |
|-------------------------------|------------|----------------------------------|--|-----------------------|------------|

ලේකම්  
 මුදල් හා ජනමාධ්‍ය අමාත්‍යාංශය

කිරි ගවයින් ආනයනය කිරීමේ ව්‍යාපෘතිය - දෙවන අදියර  
ග්‍රාමීය ආර්ථිකය පිළිබඳ අමාත්‍යාංශය - ඇගයුම් කමිටු වාර්තාව

උක්ත කරුණ සම්බන්ධ මාගේ අංක MRE/SEC/01 සහ 2018.03.28 දිනැති ලිපියට අමතර වශයෙනි.

02. මේ සම්බන්ධයෙන් 2018.03.29 වන දින මුදල් අමාත්‍යාංශයේදී පැවති සාකච්ඡාවේදී මවිසින් කරුණු පැහැදිලි කළ පරිදි 2018.04.05 වන දින එම ව්‍යාපෘතියට සම්බන්ධ ගොවිපල මහතන් සහ අදාල ආයතන ප්‍රධානීන් සමඟ සාකච්ඡා කර අමාත්‍යාංශය විසින් ගතයුතු ඉදිරි පියවර සම්බන්ධයෙන් ව්‍යාපෘති අධ්‍යක්ෂ වෙත උපදෙස් ලබාදෙන ලදී.

03. ඔබ වෙත එවා ඇති ව්‍යාපෘතියට අදාල ඇගයුම් කමිටු වාර්තාව අනුව ව්‍යාපෘතියේ දෙවන අදියර සක්‍රීය කිරීම සඳහා එකඟ වන අතර, ඒ අනුව ඉදිරි කටයුතු කිරීමට විදේශ සම්පත් දෙපාර්තමේන්තුවේ අධ්‍යක්ෂ ජනරාල්වරයාට දන්වන්නේ නම් මැනවි.

රේණුකා ඒකනායක  
 ලේකම්  
 ග්‍රාමීය ආර්ථිකය පිළිබඳ අමාත්‍යාංශය

පිටපත් :

- |                                                 |                                   |
|-------------------------------------------------|-----------------------------------|
| 1. අධ්‍යක්ෂ ජනරාල්, විදේශ සම්පත් දෙපාර්තමේන්තුව | - අ.ක.ස.                          |
| 2. අතිරේක ලේකම් (පශු සම්පත් සංවර්ධන)            | - උපදෙස් දුන් පරිදි ක්‍රියාකිරීමට |
| 3. ව්‍යාපෘති අධ්‍යක්ෂ                           | - අ.ක.ස.                          |

ද අමාත්‍ය  
 ஈரவ அமைச்சர்  
 Hon.Minister  
 5 වන මාල, නො. 492, ආර්.ඒ. ද මෙල් මාවත, කොළඹ 03.  
 5 ஆம் மாடி, இல.492, ஆர்.ஏ.இ மெல் மாவத்தை, கொழும்பு 03.  
 5<sup>th</sup> Floor, No.492, R.A. De Mel Mawatha, Colombo 03.  
 Tel : 011-2556537, Fax : 011-2556591

සරු නියෝජ්‍ය අමාත්‍ය  
 கௌரவ பிரதி அமைச்சர்  
 Hon.Deputy Minister

4 වන මාල, නො. 492, ආර්.ඒ. ද මෙල් මාවත, කොළඹ 03.  
 4 ஆம் மாடி, இல.492, ஆர்.ஏ.இ மெல் மாவத்தை, கொழும்பு 03.  
 4<sup>th</sup> Floor, No.492, R.A. De Mel Mawatha, Colombo 03.  
 Tel : 011-2556719, Fax : 011-2556549



www.reco.gov



**DGER****Importation of 20,000 Dairy Animals Project  
- Borrower's Intention to Drawdown the Second Tranche**

An Export Credit Agreement with Export Finance Insurance Corporation of Australia worth of US\$ 62.86 million and a Commercial Agreement worth of US\$ 11.06 million with Cooperative Rabobank U.A. of the Netherlands signed on December 06, 2016 to finance the above project.

Before entering into loan agreements, considering the practical difficulties to import 20,000 animals as a single project, at a request of the Ministry of Rural Economy (MoRE) it was decided to phase out the whole project in to two different phases i.e. 5,000 animals will be imported in first phase and further importation to be undertaken on the success of first phase.

Accordingly, under the phase one, 2,000 animals were imported in May 2017 and another 3,000 were brought to the country in December 2017. These animals were issued to 68 private farmers from the Central Province, Badulla district and Kurunagala district.

Subsequently, a committee appointed by the MoRE evaluated the progress of phase one and recommended to implement the second phase of the project (**annexure 1**).

Based on such recommendations, Secretary, Ministry of Rural Economy has informed Buyer's consent to drawdown the second Tranche (**annexure 2**).

As per the provisions of the Loan Agreement, it is required to inform Rabobank U.A of the Netherlands (Lender) and EFIC, Borrower's intention to drawdown the Second Tranche.

A letter addressed to Lender and EFIC in this regard is submitted for your and signature subject to your approval please.

  
D/Indika  
12.04.2018





**විදේශ සම්පත් දෙපාර්තමේන්තුව**  
**வெளிநாட்டு வளங்கள் திணைக்களம்**  
**Department of External Resources**

අමුණු 17

ජාතික ප්‍රතිපත්ති හා ආර්ථික කටයුතු අමාත්‍යාංශය  
මහලේකම් කාර්යාලය (3 වැනි මහල), තැ.පෙ. 277, කොළඹ 00100, ශ්‍රී ලංකාව  
தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சு,  
செயலகம் (3 ஆம் மாடி), த. பெ. இல. 277, கொழும்பு 00100, இலங்கை  
Ministry of National Policies and Economic Affairs  
The Secretariat (3<sup>rd</sup> Floor), P.O. Box 277, Colombo 00100, Sri Lanka

Web Site: www.erd.gov.lk

e-mail: info@erd.gov.lk

මගේ අංකය  
எனது இல.  
My No

AE/AUS/LS:03

ඔබේ අංකය  
உமது இல  
Your No.

දිනය  
திகதி  
Date.

April 12, 2018

From: Government of the Democratic Socialist Republic of Sri Lanka ("**Borrower**")

To: Coöperatieve Rabobank U.A. ARBN 003 917 655 of Croeselaan 28, UC Z 2062, 3521  
CB Utrecht, Netherlands ("**Financier**")

Export Finance and Insurance Corporation ABN 96 874 024 697 of Level 10 Export  
House, 22 Pitt Street, Sydney NSW 2000 ("**EFIC**")

**Borrower's Intention to Drawdown the Second Tranche**

Reference is made to the Clause no 3.5 (b) of the Export Finance Facility Agreement between  
the Borrower, the Financier and EFIC dated December 06, 2016 (the "**Facility  
Agreement**").

Having reviewed the progress of the First Tranche of this project by a committee appointed  
by the Ministry of Rural Economy (**Buyer**), consent of the Buyer has been given to  
implement the Second Tranche by its letter dated April 11, 2018.

Accordingly, we hereby express our intention to drawdown Second Tranche.

We would be most grateful, if you could accept our request and confirm your acceptance  
on the same in the form of evidence in writing, enabling us to convey same to the relevant  
parties.

Date:

Signed for and on behalf of the Government of the Democratic Socialist Republic of Sri Lanka  
by

.....  
**R M P Ratnayake**  
Director General

අධ්‍යක්ෂ ජනරාල්  
பணிப்பாளர் நாயகம்  
Director General

94-11-2484693

කාර්යාලය  
அலுவலகம்  
Office 182

94-11-2484500  
94-11-2484600

ෆැක්ස් අංකය  
தொலை நகல்  
Fax

94-11-2447633  
94-11-2387153  
94-11-2434876



ශ්‍රී ලංකා ආර්ථිකය පිළිබඳ අමාත්‍යාංශය  
கிராமிய பொருளாதாரம் பற்றிய அமைச்சு

ඇමුණුම 18

A40

Ministry of Rural Economy

නො. 492, ආර්. ඒ. ද මෙල් මාවත, කොළඹ 03  
இல. 492, ஆர். ஏ. டி. மெல் மாவத்தை, கொழும்பு 03  
No. 492, R.A. De Mel Mawatha, Colombo 03.

කු.පෙ. අංකය }  
த.பெ.இல } 560  
P. O. Box }

දුරකථන අංකය }  
தொலைபேசி இல }  
Telephone No. }

0112-556534  
0112-556547

ෆැක්ස් }  
பக்ஸ் }  
Fax }

0112-556528  
0112-556594

වි-මෙල් }  
ச-மெயில் }  
E-mail }

info@reco.gov.lk

මගේ අංකය }  
எனது இல }  
My No. }

MRE/04/02/08/08- Vol-iii

ඔබේ අංකය }  
உமது இல. }  
Your No. }

දිනය }  
திகதி }  
Date }

2018.04. 17

Director General

Department of External Resources

Colombo - 01

**Project for the Importation of 20,000 Dairy Animals**

We wish to enclose herewith the duly perfected Annex III (a), Annex III (c) and drawdown notice with regards to the drawdown documents (16/04/2018) on the above project for your information and necessary action.

We look forward to your kind co-operation in this regard.

**Renuka Ekanayake**  
Secretary  
Ministry of Rural Economy

**D. K. R. Ekanayake**  
Secretary  
Ministry of Rural Economy  
No. 492, R. A. De. Mel Mawatha,  
Colombo - 03

ගරු අමාත්‍ය  
கௌரவ அமைச்சர்  
Hon. Minister

5 වන මහල, නො. 492, ආර්. ඒ. ද මෙල් මාවත, කොළඹ 03  
5<sup>th</sup> மாடி, இல 492, ஆர். ஏ. டி. மெல் மாவத்தை, கொழும்பு 03  
5<sup>th</sup> Floor, No. 492, R.A. De Mel Mawatha, Colombo 03.  
Tel - 011-25565485 Fax - 011-25565479

ගරු නියෝජ්‍ය අමාත්‍ය  
கௌரவ பிரதி அமைச்சர்  
Hon. Deputy Minister

4 වන මහල, නො. 492, ආර්. ඒ. ද මෙල් මාවත, කොළඹ 03  
4<sup>th</sup> மாடி, இல 492, ஆர். ஏ. டி. மெல் மாவத்தை, கொழும்பு 03  
4<sup>th</sup> Floor, No. 492, R.A. De Mel Mawatha, Colombo 03.  
Tel - 011-25565719 Fax - 011-2556543



www.reco.gov.lk

432

# **Annex III**

## **Qualifying Certificate**





437

66

Annex III (a)

SUPPORTING DOCUMENTATION FOR PAYMENT DUE ON SHIPMENT

To: Ministry of Rural Economy  
No 492 R.A De Mel Mawatha  
Colombo 3  
SRI LANKA

Date: 16<sup>th</sup> of April 2018

Serial No:

Issued pursuant to Article 11.02 of the Contract dated 14th day of October 2014 between the Purchaser and Wellard Rural Exports Pty Ltd Level 3, 12 St Georges Terrace, Perth Western Australia 6000, Australia, and the Australian Loan Agreement between the Government of the Democratic Socialist Republic of Sri Lanka, and the Cooperatieve Centrale Raiffeisen-Boerenleenbank B.A Netherlands and the Export Finance and Insurance Corporation of the Government of the Commonwealth of Australia.

WE HEREBY CERTIFY THAT:

|                                                                           |                 |
|---------------------------------------------------------------------------|-----------------|
| 1. a) The total value of Eligible Goods and Services supplied to date is: | \$ 2,773,277.06 |
|---------------------------------------------------------------------------|-----------------|

2. We hereby claim \$ 2,773,277.06 being 100% of the amount shown in 1 a) above which is now due to ourselves in accordance with the terms of the Contract.


3. WE HEREBY DECLARE THAT:

- a) The amount shown in paragraph 1. a) above does not include any amount which has already been claimed under any other Qualifying Certificates.
- b) The aggregate amount claimed in respect of Eligible animals/Goods and Eligible Services under this and any other supporting documentation does not exceed \$US.73,954,054.83
- c) The goods referred to in paragraph 1. a) above are Eligible animals/Goods and Eligible Services as defined in the above mentioned Australian Loan Agreement.
- d) The amount claimed does not include any amount currently the subject of arbitration nor to the best knowledge and belief will it be subject of such arbitration.




- e) The Contract has not been terminated and to the best of our knowledge and belief no action is proceeding which will lead to termination.
  - f) All necessary approvals (including export licences where appropriate) from the Government of Australia in respect of the animals/Goods have been obtained and have not been withdrawn.
4. We attach the following documents in respect of the above amount.
- a) Copy of Supplier's Commercial Invoice.
  - b) Copy of Packing List.
  - c) Non-negotiable Bill of Lading.
1. All terms and expressions used in this Qualifying Certificates shall have the same meaning as are assigned to them in the Australian Loan Agreement or the Contract.

For and on behalf of  
**WELLARD RURAL EXPORTS PTY LTD**

  
John Stevenson



Acknowledged for and on behalf of  
**MINISTRY OF RURAL ECONOMY**

  
2018.04.17

**D. K. R. Ekanayake**  
Secretary  
Ministry of Rural Economy  
No. 492, R. A. De. Mel Mawatha,  
Colombo - 03

**Copies: Team Leader, Project Management Unit**

435

66

Annex III (c)

QUALIFYING CERTIFICATES FOR PAYMENT DUE ON COMMISSIONING

To: Ministry of Rural Economy  
No 492 R.A De Mel Mawatha  
Colombo 3  
SRI LANKA

Date: 16<sup>th</sup> of April 2018

Serial No:

Issued pursuant to Article 13.02 of the Contract dated 14th day of October 2014 between the Purchaser and Wellard Rural Exports Pty Ltd Level 3, 12 St Georges Terrace, Perth Western Australia 6000, Australia, and the Australian Loan Agreement between the Government of the Democratic Socialist Republic of Sri Lanka, and the Cooperatieve Centrale Raiffeisen-Boerenleenbank B.A Netherlands and the Export Finance and Insurance Corporation of the Government of the Commonwealth of Australia.

WE HEREBY CERTIFY THAT:

|                                                                                                                                                              |                 |
|--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|-----------------|
| 1 a) The total value of Eligible Goods and Services supplied to date is:                                                                                     | \$ 2,773,277.06 |
| b) The value of Eligible Goods and Services as shown in Paragraph 1 (a) of the immediately preceeding supporting document in this series [serial number] is: | \$ _____        |
| c) The value of Eligible Goods and Services at 1. a) less the value of Eligible Services at 1 b) is:                                                         | \$ 2,773,277.06 |

2. We hereby claim \$ 2,773,277.06 being 100% of the amount shown in 1 c) above which is now due to ourselves in accordance with the terms of the Contract.

3. WE HEREBY DECLARE THAT:

- The amount shown in paragraph 1. c) above does not include any amount which has already been claimed under any other Qualifying Certificates.
- The aggregate amount claimed in respect of Eligible animals/Goods and Eligible Services under this and any other supporting documentation does not exceed \$2,773,277.06.


- c) The goods referred to in paragraph 1. a) above are Eligible animals/Goods and Eligible Services as defined in the above mentioned Australian loan Agreement or the Contract.
- d) The amount claimed does not include any amount currently the subject of arbitration nor to the best knowledge and belief will it be subject of such arbitration.
- e) The Contract has not been terminated and to the best of our knowledge and belief no action is proceeding which will lead to termination.
- f) All necessary approvals (including export licenses where appropriate) from the Government of Australia in respect of the Goods have been obtained and have not been withdrawn.

4. We attach the following documents in respect of the above amount.

- a) Copy of Summary Commissioning Certificates Document signed by the Purchaser's Authorised Signatory and issued by the Project Management Unit, Colombo, Sri Lanka.
- b) Copy of Supplier's commercial invoice.


2. All terms and expressions used in this Qualifying Certificates shall have the same meaning as are assigned to them in the Australian loan Agreement and the Contract.

For and on behalf of  
WELLARD RURAL EXPORTS

  
JOHN STEVENSON



Acknowledged for and on behalf of  
MINISTRY OF RURAL ECONOMY

  
2018.04.17

D. K. R. Ekanayake  
Secretary  
Ministry of Rural Economy  
No. 492, R. A. De. Mel Mawatha,  
Colombo - 03

Copies: Team Leader, Project Management Unit



**Drawdown Notice**

To: **Coöperatieve Rabobank U.A.**  
Croeselaan 18 UCO 414 3521 CB Utrecht  
NETHERLANDS

Attention: Han Bartelds

To: **Export Finance and Insurance Corporation**  
ABN 96 874 024 697  
Level 10  
Export House  
22 Pitt Street  
SYDNEY NSW 2000

Attention: Director - Portfolio Management

16<sup>th</sup> of April 2018

**Drawdown Notice - Export Finance Facility Agreement between Government of The Democratic Socialist Republic of Sri Lanka, Coöperatieve Rabobank U.A. and EFIC dated 6 December 2016 ("Facility Agreement").**

Under clause 3.3 ("Requesting a drawdown") of the Facility Agreement, the Borrower gives notice as follows.

1. The Borrower requests a Drawing under the Second Tranche of the Facility Agreement of US \$2,773,277.06.
2. Please pay this amount on: 25/04/2018 or such other date as the Borrower, the Financier and EFIC agree in writing.
3. In accordance with clause 2.3 ("Purpose") of the Facility Agreement, the Borrower confirms that the purpose of the drawing is to pay for goods and services which the Buyer is required to pay for under the Contract.
4. Please disburse the drawing as follows:
  - (a) US\$2,773,277.06 to Wellard Rural Exports Pty Ltd or as it may direct.
5. In support of the amounts requested under this notice, the Borrower attaches the following documentation:
  - a) Commercial Invoice SR3006B
  - b) Qualifying Certificate
6. The Borrower represents and warrants that the representations and warranties in the Facility Agreement are correct and not misleading on the date of this notice and that each will be correct and not misleading on the Drawdown Date. In particular:
  - the Borrower has no knowledge of any dispute in connection with the Contract of which the Borrower has not previously notified you in writing;
  - the Borrower has no knowledge of Corrupt Activity in relation to any Relevant Matter;
  - there has been no variation or any performance of the Contract which is inconsistent with its terms;



- the amount(s) requested under this Drawdown Notice is/are to be used for the purpose(s) set out in clause 2.3 ("Purpose") of the Facility Agreement.

7. After deducting anything that is payable by the Borrower to the Financier and EFIC please pay the amount to be disbursed to:

Account name: Wellard Rural Exports Pty Ltd

Account number: 066 000 1215 2676

Bank: Commonwealth Bank of Australia

SWIFT: CTBAAU2S

or into such other account as the payee may direct.

Unless already defined or unless the context otherwise requires, capitalised terms used in this Drawdown Notice have the same definitions given to them in the Facility Agreement. Clause 1.2 ("References to certain general terms") of the Facility Agreement applies to this notice as if set out in full.

The Exporter requests the Financier to make this Drawing:


  
David Stevenson



[Name of person signing for the Exporter] being an Authorised Officer of WELLARD RURAL EXPORTS PTY LTD ABN 31 109 866 328.

Date: 16/04/2018

Acknowledged for and on behalf of  
Ministry of Rural Economy, Democratic Socialist Republic of Sri Lanka

  
2018.04  
D. K. R. Ekanayake  
Secretary  
Ministry of Rural Economy  
No 492, R. A. De. Mel Mawatha,  
Colombo - 03

.....(name), THE SECRETARY TO THE MINISTRY OF RURAL ECONOMY of the Democratic Socialist Republic of Sri Lanka, No 492 R.A De Mel Mawatha, Colombo 3, Sri Lanka (the "Buyer"), which expression shall include his permitted successors and assigns, acting for and on behalf of THE GOVERNMENT OF THE DEMOCRATIC SOCIALIST REPUBLIC OF SRI LANKA.

  
[Name of person] being an Authorised Officer of  
THE GOVERNMENT OF THE DEMOCRATIC SOCIALIST REPUBLIC OF SRI LANKA

Date: 20/04/2018

Indika Premaratne  
Director  
Department of External Resources  
Ministry of National Policies and  
Economic Affairs  
The Secretariat  
Colombo 01 - Sri Lanka



Wellard Rural Exports Pty Ltd

1A Pakenham Street  
Fremantle Western Australia 6160  
Post Office Box 796  
Fremantle Western Australia 6959

TEL: +61 8 9432 2800  
FAX: +61 8 9432 2880  
EMAIL: info@wellard.com.au  
www.wellard.com.au

TO: Ministry of Rural Economy  
No 492 R.A De Mel Mawatha  
Colombo 3  
SRI LANKA

CC: Ministry of Finance  
The Secretariat  
Colombo 1  
SRI LANKA

Date: 16<sup>th</sup> of April 2018

TAX INVOICE No SR3006B

| Date       | Details           | Total          |
|------------|-------------------|----------------|
| 16/04/2018 | Development Costs | \$2,773,277.06 |
|            | As per attached   |                |
|            |                   |                |
|            |                   |                |
|            |                   |                |
|            |                   |                |
|            |                   |                |
|            |                   |                |
|            |                   |                |
|            |                   |                |
| Totals USD |                   | \$2,773,277.06 |

**BANK ACCOUNT DETAILS**

SWIFT: CTBAAU2S

ACC: 066 000 1215 2676

Reference, please quote- SR3006B

Account Name: Wellard Rural Exports Pty Ltd

Bank: Commonwealth Bank of Australia

**REMITTANCE ADVICE**

WELLARD RURAL EXPORTS

PO BOX 796, FREMANTLE WA 6959

Reference No:

SR3006B

Total: US Dollars

\$2,773,277.06

From: Ministry of Rural Economy

**PAYMENT TERMS STRICTLY 14 DAYS**



30

To:

**Customer:**  
Ministry of Rural Economy  
No 492 R.A De Mel Mawatha  
Colombo 3  
SRI LANKA

**Copy To:**  
Ministry of Finance  
The Secretariat  
Colombo 1  
SRI LANKA

**Project Title:** Importation of 20,000 Dairy Animals (Pregnant Heifers) Stage 2- 15,000 head

| Description                                                         | qty   | Total Cost US\$      | Claim for advance payment US\$ | Invoice# SR3006B    |
|---------------------------------------------------------------------|-------|----------------------|--------------------------------|---------------------|
| 1 IMPORTATION OF CATTLE                                             | 15000 | 45,493,050.00        | 2,274,652.50                   | 2,274,652.50        |
| Pregnant Friesian-Jersey crosses Aus                                |       |                      | -                              | -                   |
| 2 TESTING FOR BOVINE VIRAL DIARRHOEA (BVD)                          | 15000 | 1,331,397.42         | 66,569.87                      | 66,569.87           |
| 3 VACCINATION PROGRAM FOR SALMONELLA DUBLIN                         | 15000 | 1,830,988.56         | 91,549.43                      | 91,549.43           |
| 4 TECHNICAL MANAGEMENT AND CAPACITY BUILDING (6 months)             |       | 2,605,555.57         | 130,277.78                     | 130,277.78          |
| PORT CLEARING/TRANSPORTATION OF CATTLE TO THE RESPECTIVE FARM SITES |       | -                    | -                              | -                   |
| 5 Port clearing and transport                                       | 15000 | 1,563,333.33         | 78,166.67                      | 78,166.67           |
| CONTINGENCIES                                                       |       | -                    | -                              | -                   |
| 6 Contingencies 5%                                                  |       | 2,641,216.24         | 132,060.81                     | 132,060.81          |
| <b>TOTAL CIF US\$</b>                                               |       | <b>55,465,541.12</b> | <b>2,773,277.06</b>            | <b>2,773,277.06</b> |

#### Payment Terms

In terms of the contract between Wellard Rural Exports Pty Ltd and Ministry of Rural Economy of the Democratic Socialist Republic of Sri Lanka and per supplies agreement. Total Contract Value US\$73, 954,054.83 Stage 1- US\$18,488,513.70, Stage 2- US\$55,465,541.12 for the supply of pregnant cattle and management of the Importation of 20,000 Dairy Animals (Pregnant Heifers) with contract validity of 2 Years, and per loan agreement between the Government of Sri Lanka and Rabobank International.

AB





# ශ්‍රී ලංකා ආර්ථිකය පිළිබඳ අමාත්‍යාංශය

திராவிட பொருளாதாரப் பற்றிய அமைச்சு

Ministry of Rural Economy

නො. 492, ආර්. ඒ. ද මෙල් මාවත, කොළඹ 03

இல: 492, ஆர். ஏ. டி. மெல் மாவத்தை, கொழும்பு 03

No. 492, R.A. De Mel Mawatha, Colombo 03.

ඇමුණුම 19

පැවැත්. අංකය } 560  
ද. පෙ. ලිපි }  
P. O. Box

දුරකථන අංකය }  
දුරකථන පිටපත් ලිපි }  
Telephone No.

0112-556534  
0112-556537

ෆැක්ස් } 0112-556486  
පණ }  
Fax

විද්‍යුත් තැපෑල }  
E-mail } info@reco.gov.lk

මගේ අංකය }  
අංකය }  
My No. } MRE/04/02/08/08/vol.111

ඔබේ අංකය }  
අංකය }  
Your No

දිනය }  
Date } 2018/05/16

Director General

Department of Budget

Ministry of Finance and Media

Budget Allocation for year 2018

Project of 20,000 cattle Importation

This refers to the letter No. AE/AUS/LS/03 dated 9<sup>th</sup> May 2018 by the Director General of the External Resources Department on the above subject.

Accordingly he has noted that the budgetary provision from the loan has not been allocated to the above project for the fiscal year 2018.

Therefore I kindly inform you to take necessary actions to allocate required amount for the year 2018 in order to function the second phase of the project. Expected budget for the year 2018 is attached herewith.

Renuka Ekanayake

Secretary

Ministry of Rural Economy

Copy: Director General (ERD)- f.n.a.

නාමය  
Hon. Minister

5 වන මහල, නො. 492, ආර්. ඒ. ද මෙල් මාවත, කොළඹ 03  
5th Floor, No. 492, R.A. De Mel Mawatha, Colombo 03.  
Tel: 011-2556485 Fax: 011-2556579

අග්‍රාමාත්‍ය ආමාත්‍ය  
Hon. Deputy Minister

4 වන මහල, නො. 492, ආර්. ඒ. ද මෙල් මාවත, කොළඹ 03  
4th Floor, No. 492, R.A. De Mel Mawatha, Colombo 03.  
Tel: 011-2556719 Fax: 011-2556543



www.reco.gov.lk



012

|                           |     | 2017             | 2018             | 2019             | 2020             | TOTAL            |
|---------------------------|-----|------------------|------------------|------------------|------------------|------------------|
| Phase 1                   |     |                  |                  |                  |                  |                  |
| 20% for 5000 cattle       |     | 3,697,702.74     |                  |                  |                  |                  |
| 5000 cattle               |     | 13,323,743.38    |                  |                  |                  |                  |
| 5% for 3000 cattle        |     |                  | 586,662.17       |                  |                  | 18,481,513.70    |
| Contingencies             |     |                  | 880,405.41       |                  |                  |                  |
| Phase 2                   |     |                  |                  |                  |                  |                  |
| 20% cattle - 15000 cattle |     |                  | 11,093,108.22    |                  |                  |                  |
| shipment 2500 cattle      |     |                  | 8,099,729.81     |                  |                  |                  |
| shipment 7500 cattle      |     |                  |                  | 22,186,216.64    |                  |                  |
| shipment 5000 cattle      |     |                  |                  |                  | 14,086,486.45    |                  |
| total                     | usd | 17,021,446.12    | 20,659,905.61    | 22,186,216.64    | 14,086,486.45    | 73,94,054.82     |
| total Rs.                 | 155 | 2,638,324,148.60 | 3,202,288,369.55 | 3,438,863,579.20 | 9,279,473,097.35 | 18,558,94,194.70 |



# EXPERIMENTATION OF DAIRY DEVELOPMENT PROJECT

| IMPORTATION OF DAIRY DEVELOPMENT PROJECT              |              |              |              |              |              |              |              |
|-------------------------------------------------------|--------------|--------------|--------------|--------------|--------------|--------------|--------------|
| ANNEX X - DRAWDOWN                                    |              |              |              |              |              |              |              |
| Description                                           | 6            | Mendi<br>7   | 12           | 13           | 18           | 23           | 24           |
| 1 Pregnant Friesian Jersey crosses FI                 | 9,098,610.00 | 2,274,652.50 | 9,098,610.00 | 2,274,652.50 | 9,098,610.00 | 2,274,652.50 | 2,274,652.50 |
| 2 Testing for Bovine Viral Diarrhoea (BVD)            | 266,279.48   | 66,569.87    | 266,279.48   | 66,569.87    | 266,279.48   | 66,569.87    | 66,569.87    |
| 3 Vaccination program for salmonella dublin           | 366,197.71   | 91,549.43    | 366,197.71   | 91,549.43    | 366,197.71   | 91,549.43    | 91,549.43    |
| 4 Technical management & capacity building (6 months) | 321,111.11   | 130,277.78   | 321,111.11   | 130,277.78   | 321,111.11   | 130,277.78   | 130,277.78   |
| 5 Port clearing/transportation of cattle              | 312,666.67   | 78,166.67    | 312,666.67   | 78,166.67    | 312,666.67   | 78,166.67    | 78,166.67    |
| 6 Contingencies 5%                                    |              |              |              |              |              |              |              |
| TOTAL COSTS                                           |              |              |              |              |              |              |              |
| Note: Drawdown excluding 5% Retention                 |              |              |              |              |              |              |              |
|                                                       |              |              |              |              |              |              | 42           |





Wellard Rural Exports Pty Ltd

1A Pakenham Street  
Fremantle Western Australia 6160  
Post Office Box 796  
Fremantle Western Australia 6959

Wellard Rural Exports Pty Ltd

TEL: +61 8 9432 2800  
FAX: +61 8 9432 2880  
EMAIL: info@wellard.com.au  
WWW.WELLARD.COM.AU

අමුණු 20

11<sup>th</sup> July 2018

Ms. D K R Ekanayake

Secretary

Ministry of Fisheries & Aquatic Resources Development and Rural Economy

No. 492

RA De Mel Mawatha

Colombo 3.

Dear Madam,

**Importation of 20,000 Dairy Cattle**

We wish to advise the Ministry that we are planning on importing 2,558 head of dairy cows to commence Tranche 2 of the 20,000 head dairy project. The cattle will arrive in Sri Lanka in December 2018.

We would appreciate if you could issue an Import Permit for Wellard Rural Exports to progress with this project.

We look forward to your kind cooperation in this regard.

Thanking you.

Regards

Pia Humphry

Wellard Rural Exports



Wellard Rural Exports Pty Ltd

1A Pakenham Street  
Fremantle Western Australia 6150  
Post Office Box 796  
Fremantle Western Australia 6959

Wellard Rural Exports Pty Ltd

TEL: +61 8 9432 2800  
FAX: +61 8 9432 2880  
EMAIL: info@wellard.com.au  
WWW: www.wellard.com.au

328

11th July 2018

To:

Ministry of Fisheries & Aquatic Resources Development and Rural Economy

No. 492

R.A De Mel Mawatha,

Colombo 3

Sri Lanka.

Commercial Invoice

6000

|                                          |                    |
|------------------------------------------|--------------------|
| Port of loading/airport of departure     | Portland, Victoria |
| Port of discharge/airport of destination | Any port Sri Lanka |

| Description of goods and/or services                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                              |       |            |                     |
|-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|-------|------------|---------------------|
| Description                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                       | QTY   | Unit Price | Total Price USD     |
| Importation of Cattle                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                             | 2,558 | \$2,498.14 | 6,390,242.12        |
| Insurance                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                         |       |            | 217,286.10          |
| Freight                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                           |       |            | 1,150,553.24        |
| <b>Total CIF Amount (USD)</b>                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                     |       |            | <b>7,758,081.46</b> |
| <b>Payment Terms</b>                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                              |       |            |                     |
| In terms of the contract between Wellard Rural Exports Pty Ltd and Ministry of Fisheries & Aquatic Resources Development and Rural Economy of the Democratic Socialist Republic of Sri Lanka and per supplies agreement. Total Contract Value US\$73,954,054.83 Stage 1- US\$18,488,513.70 , Stage 2- US\$55,465,541.12 for the supply of pregnant cattle and management of the Importation of 20,000 Dairy Animals (Pregnant Heifers) with contract validity of 2 years , and per loan agreement between the Government of Sri Lanka and Rabobank International. |       |            |                     |

Pia Humphry

Wellard Rural Exports



හාණ්ඩාගාර මෙහෙයුම් දෙපාර්තමේන්තුව  
 திறைசேரி செயற்பாடுகள் திணைக்களம்  
 Department of Treasury Operations

පිළිගැනීම, 1559, පොදු හාණිගාරය, පුද්ගල අමුණාස්ස, කොළඹ 01, ශ්‍රී ලංකාව  
 தபு 1559 பொது திறைசேரி, நிதி அமைச்சு கொடியடி 01, இலங்கை  
 P.O. Box, 1559, General Treasury, Ministry of Finance, Colombo 01, Sri Lanka

දුරකථන / தொலைபேசி / Telephone +94 11 2484729  
 ෆැක්ස් / தொலைபேசி / Fax +94 11 2431498  
 විද්‍යුත් තැපෑල / மின்னஞ்சல் / E-mail depto@treasury.gov.lk

TO/PDM/PD/10/123  
 ඔබේ අංකය / உமது இல / Your Number  
 දිනය / திகதி / Date 14.07.2018

Chief Accountant  
 Ministry of Rural Economic Affairs

Project Director  
 Implementation of Importation of 20,000 Dairy Animals Project

Direct Payments made by the Financing Agencies for the Month of May - 2018  
Loan No: 2016040 /SL

Implementation of Importation of 20,000 Dairy Animals Project( 62.86 USD )

Department of External Resources in their Monthly Bulletin on Foreign Aid disbursements have been reported following expenditure in respect of your project.


Amount in Rs

437,418,174.89

Amount in USD

2,773,277.06


Please certify this expenditure as incurred in respect of your project and allocate budgetary provision to enable me to account the same. Please send the following certificate immediately.


  
 J. R. Balasubramanian  
 Director (Public Debt Management)  
 Director General of Treasury Operations

Director General  
 Department of Treasury Operations.

I hereby certify that the following expenditure has been incurred in respect of this project and provisions have been allocated as given below to enable you to bring this expenditure into accounts.

| Provision Under 2018 Budget       | Total Expenditure upto previous disbursement | Amount Disbursed in Rs | Amount Disbursed in foreign currency (USD) |
|-----------------------------------|----------------------------------------------|------------------------|--------------------------------------------|
| Head - 11 - 17 - 39 - 2506 (12) 2 | 73,954,054.92                                | 437,418,174.89         | 2,773,277.06                               |

  
 G. S. Suman  
 Project Director (Cattle Import)  
 Ministry of Rural Economic  
 BVSC, MSc (Food and Nutrition)

  
 Chief Accountant  
 Ministry of

දුරකථන / தொலைபேசி / Telephone +94 11 2484729  
 ෆැක්ස් / தொலைபேசி / Fax +94 11 2431498

විද්‍යුත් තැපෑල / மின்னஞ்சல் / E-mail +94 11 2484729  
 විද්‍යුත් තැපෑල / மின்னஞ்சல் / E-mail +94 11 2431498

වෙබ් අඩවිය / இணையத்தளம் / Website www.treasury.gov.lk



ශ්‍රී ලංකා මහ බැංකුව (SMB)

TELEPHONE FAX 2696183

CEN Division

අංකය 22

37

මහ බැංකුවේ මධ්‍යම මණ්ඩලයේ  
තිරිතර්ණයෙන්  
Department of Treasury Operations

පි. 155, මහ බැංකුවේ මධ්‍යම මණ්ඩලය, කොළඹ 01, ශ්‍රී ලංකාව  
පි. 155, මහ බැංකුවේ මධ්‍යම මණ්ඩලය, කොළඹ 01, ශ්‍රී ලංකාව  
P.O. Box 155, General Treasury, Ministry of Finance, Colombo 01, Sri Lanka

දුරකථන  
Telephone +91 11 2484729  
ෆැක්ස්  
Fax +91 11 2431408  
වෙබ් අඩවිය  
Your Number  
TO/PDM/PI/10/129

Chief Accountant  
Ministry of Rural Economic Affairs

Project Director  
Implementation of Importation of 20,000 Dairy Animals Project

Direct Payments made by the Financing Agencies for the Month of May- 2018  
Loan No: 2016041 /SL

Implementation of Importation of 20,000 Dairy Animals Project ( 11.09 USD )

Department of External Resources in their Monthly Bulletin on Foreign Aid disbursements have been reported following expenditure in respect of your project.

| Amount in Rs     | Amount in USD |
|------------------|---------------|
| 1,312,254,523.10 | 8,319,831.17  |

Please certify this expenditure as incurred in respect of your project and allocate budgetary provision to enable me to account the same. Please send the following certificate immediately.

B.K.R. Balasubramanian  
Director (Public Debt Management)  
for Director General of Treasury Operations

Director General  
Department of Treasury Operations

I hereby certify that the following expenditure has been incurred in respect of this project and provisions have been allocated as given below to enable you to bring this expenditure into accounts.

| Provision Under                                    | Total Expenditure upto previous disbursement | Amount Disbursed in Rs | Amount Disbursed in foreign currency |
|----------------------------------------------------|----------------------------------------------|------------------------|--------------------------------------|
| Head - Prog - Pro - Sub-Pro - Obj - (12) Provision |                                              |                        |                                      |
| 112 - 02 - 17 - 03 - 2506 (2)                      | 13,924,523.10                                | 8,319,831.17           | 8,319,831.17                         |
| Co...                                              |                                              |                        |                                      |
| Project Director (Cattle Importation Project)      |                                              |                        |                                      |
| Ministry of Rural Economic Affairs                 |                                              |                        |                                      |
| BVSC, MSc (Food and Nutrition)                     |                                              |                        |                                      |

Chief Accountant  
Ministry of Rural Economic Affairs  
BVSC, MSc (Food and Nutrition)

දුරකථන  
Telephone +91 11 2484729  
ෆැක්ස්  
Fax +91 11 2431408  
වෙබ් අඩවිය  
Your Number  
www.bkml.gov.lk

My No. : MRE/04/02/08/08- (vii)

Your No. : MREA/03/03/21/2018

Date : 2018.08. 05

Chief Accountant

Ministry of Fisheries & Aquatic Resources Development and Rural Economy

**Direct Payments made by the Financing Agencies for the Month of May -2018**

**Loan No : 2016040/SL, 2016041/SL**

**Project on Importation of 20,000 Dairy Animals**

This refers the letters No: MREA/03/03/21/2018 and 2018.07.25 dated on the above subject.

I herewith recommend the following expenditures in respect of the above project. Further I forward the relevant documents for the certification of these payments for necessary action please.

| Month      | Expenditures  |                  | Payment Details                            |
|------------|---------------|------------------|--------------------------------------------|
|            | Value in USD  | Value in LKR     |                                            |
| 2018 - May | 2,773,277.06  | 437,418,174.89   | 20% advance payment for the 15,000 animals |
| 2018- May  | 8,319,831.17  | 1,312,254,523.10 |                                            |
|            | 11,093,108.23 | 1,749,672,697.99 |                                            |

*o/c.*  
Dr. G. S. Sumanasekara

Project Director (Cattle Importation Project)





කෘෂිකර්ම, පශු සම්පත්, ඉඩම් සහ වාරිමාර්ග අමාත්‍යාංශය  
 கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சு  
**Ministry of Agriculture, Livestock, Lands & Irrigation**  
 පශු සම්පත් අංශය / கால்நடை பிரிவு / Livestock Division

80/5, "ගොවිජන මන්දිරය", රජමල්වත්ත පවුමග, බත්තරමුල්ල, ශ්‍රී ලංකාව.

80/5, "கொவிஜன மந்திரய", ரஜமல்வத்தை ஒழுங்கை, பத்தரமுல்லை, இலங்கை.

80/5, "Govijana Mandiraya", Rajamalwatta Lane, Battaramulla, Sri Lanka.

මගේ අංකය.  
எனது இல.  
My No.

Livestock/03/09/03-Audit

ඔබේ අංකය.  
உமது இல.  
Your No.

FLS/C/2025/03

දිනය.  
திகதி.  
Date.

2025.01.27

ජ්‍යෙෂ්ඨ සහකාර විගණකාධිපති  
 ජාතික විගණන කාර්යාලය  
 බත්තරමුල්ල

විගණන කටයුතු සඳහා තොරතුරු ලබාගැනීම - විශේෂ විගණනය

උක්ත කරුණ සම්බන්ධයෙන් වූ ඔබේ සමාංක හා 2025.01.09 දිනැති ලිපිය හා බැඳේ.

02. ඒ අනුව ඔබ විසින් විමසීම සිදු කර ඇති කිරි ගවයින් ආනයනය කිරීමේ ව්‍යාපෘතියට අදාළව රු. 1,749,672,697.00ක අත්තිකාරම් මුදලක් පශු සම්පත් අංශය මගින් ගෙවූ බවට ගිණුම් පොත්වල සඳහන් වී නොමැත.

03. නමුත් 2019 වර්ෂයේ දී මෙම ව්‍යාපෘතියට අදාළව වැය විෂය 118-2-17-33-2506/12 යටතේ භාණ්ඩාගාර මුද්‍රිත සටහන් මගින් රු. 3,022,493,463.10ක වියදමක් ගිණුම් ගත වී ඇති අතර, ඒ සම්බන්ධයෙන් වන භාණ්ඩාගාර මුද්‍රිත සටහන් වල සහතික කරන ලද පිටපත් (ඇමුණුම් 01 - 04) මේ සමඟ අවශ්‍ය කටයුතු සඳහා ඉදිරිපත් කරමි.

  
 පී.පී. අබේවික්‍රම

ප්‍රධාන ගණකාධිකාරී

පශු සම්පත් අංශය

කෘෂිකර්ම, පශු සම්පත්, ඉඩම් සහ වාරිමාර්ග අමාත්‍යාංශය

පී.පී. අබේවික්‍රම

ප්‍රධාන ගණකාධිකාරී

පශු සම්පත් අංශය

කෘෂිකර්ම, පශු සම්පත්, ඉඩම් සහ

වාරිමාර්ග අමාත්‍යාංශය

අංක. 80/5, බිම් මගල, "ගොවිජන මන්දිරය"


රජමල්වත්ත පවුමග, බත්තරමුල්ල.

|           |         |            |           |   |              |          |           |          |           |   |               |                                |                       |
|-----------|---------|------------|-----------|---|--------------|----------|-----------|----------|-----------|---|---------------|--------------------------------|-----------------------|
| ලේකම්     | දුරකථන  | தொலைபேசி   | Telephone | - | 011 2034340  | කණිෂ්ඨ   | දුරකථන    | தொலைபேசி | Telephone | - | 011 2 883 779 | ෆැක්ස්                         | 011 2 883 985 (Admin) |
| செயலாளர்  | වි-චෙල් | மின்னஞ்சல் | e-mail    | - |              | அலுவலகம் | தொலைபேசி  | பெக்ஸ்   |           | - | 011 2 883 791 | 011 2 883 970 (Livestock Dev.) |                       |
| Secretary | ෆැක්ස්  | தொலைநகல்   | Fax       | - | 011 2 863497 | Office   | Telephone | Fax      |           | - | 011 2 883 789 | Email: info@livestock.gov.lk   |                       |

පිළිතුරු ලිපි යොමු කිරීමේදී මගේ අංකය, ලිපි කවරයේ වම්පස ඉහළ කෙලවරෙහි සඳහන් කර එවීමට කාරුණික වන්න

| Vote                | Provision        | Net Exp Last upto Month | Exp For Month    | Surcharge    | Net_for_Month    | Tot_Exp          | Saving or Excess |
|---------------------|------------------|-------------------------|------------------|--------------|------------------|------------------|------------------|
| 118-2-17-0-2401/11  | 500,000.00       | 388,400.00              | 0.00             | 53,000.00    | -53,000.00       | 335,400.00       | 164,600.00       |
| 118-2-17-14-2506/11 | 20,000,000.00    | 10,358,321.50           | 0.00             | 0.00         | 0.00             | 10,358,321.50    | 9,641,678.50     |
| 118-2-17-19-2506/11 | 5,000,000.00     | 2,852,279.70            | 706,589.00       | 0.00         | 706,589.00       | 3,558,868.70     | 1,441,131.30     |
| 118-2-17-23-2506/11 | 3,000,000.00     | 1,851,439.48            | 406,718.00       | 0.00         | 406,718.00       | 2,258,157.48     | 741,842.52       |
| 118-2-17-29-2104/12 | 0.00             | 0.00                    | 0.00             | 0.00         | 0.00             | 0.00             | 0.00             |
| 118-2-17-29-2507/12 | 500,000,000.00   | 413,429,363.59          | 0.00             | 0.00         | 0.00             | 413,429,363.59   | 86,570,636.41    |
| 118-2-17-29-2507/17 | 300,000,000.00   | 206,569,706.90          | 0.00             | 0.00         | 0.00             | 206,569,706.90   | 93,430,293.10    |
| 118-2-17-3-2506/11  | 55,000,000.00    | 13,773,982.91           | 314,960.00       | 0.00         | 314,960.00       | 14,088,942.91    | 40,911,057.09    |
| 118-2-17-31-2509/11 | 120,000,000.00   | 68,180,615.73           | 9,424,864.52     | 0.00         | 9,424,864.52     | 77,605,480.25    | 42,394,519.75    |
| 118-2-17-33-2506/12 | 3,040,000,000.00 | 1,710,238,940.00        | 1,312,254,523.10 | 0.00         | 1,312,254,523.10 | 3,022,493,463.10 | 17,506,536.90    |
| 118-2-17-33-2506/17 | 100,000,000.00   | 8,414,476.79            | 2,334,551.96     | 0.00         | 2,334,551.96     | 10,749,028.75    | 89,250,971.25    |
| 118-2-17-34-2506/12 | 2,000,000,000.00 | 0.00                    | 0.00             | 0.00         | 0.00             | 0.00             | 2,000,000,000.00 |
| 118-2-17-34-2506/17 | 65,000,000.00    | 10,165.00               | 5,215.00         | 0.00         | 5,215.00         | 15,380.00        | 64,984,620.00    |
| 118-2-17-4-2507/11  | 20,000,000.00    | 18,331,529.00           | 308,367.50       | 0.00         | 308,367.50       | 18,639,896.50    | 1,360,103.50     |
| 118-2-3-0-1001/11   | 411,000,000.00   | 356,106,347.79          | 32,669,077.86    | 245,857.78   | 32,423,220.08    | 388,529,567.87   | 22,470,432.13    |
| 118-2-3-0-1002/11   | 2,800,000.00     | 1,740,314.03            | 335,527.98       | 0.00         | 335,527.98       | 2,075,842.01     | 724,157.99       |
| 118-2-3-0-1003/11   | 131,200,000.00   | 117,107,319.93          | 13,438,116.19    | 1,653,732.51 | 11,784,383.68    | 128,891,703.61   | 2,308,296.39     |
| 118-2-3-0-1101/11   | 4,000,000.00     | 1,925,019.14            | 933,093.05       | 53.40        | 933,039.65       | 2,858,058.79     | 1,141,941.21     |
| 118-2-3-0-1102/11   | 2,000,000.00     | 1,986,075.57            | 7,000.00         | 0.00         | 7,000.00         | 1,993,075.57     | 6,924.43         |
| 118-2-3-0-1201/11   | 7,000,000.00     | 3,074,089.61            | 2,493,301.94     | 0.00         | 2,493,301.94     | 5,567,391.55     | 1,432,608.45     |

TRUE COPY



පි.එස්. අමරසිංහ  
ප්‍රධාන ගණකාධිකාරී  
පබ්ලික් සේවා දෙපාර්තමේන්තුව  
කොළඹ 03  
දිනය: 80/5. බිම් මහල.  
දුරකථන: 2247043213

220 220

| Head | AcctCode            | Accounted_By | DRCR | Amount         |
|------|---------------------|--------------|------|----------------|
| 118  | 118-2-17-14-2506/11 | 118          | DR   | 2,331,464.76   |
| 118  | 118-2-17-19-2506/11 | 118          | DR   | 1,101,903.70   |
| 118  | 118-2-17-29-2507/17 | 118          | DR   | 18,455,571.00  |
| 118  | 118-2-17-31-2509/11 | 118          | DR   | 1,660,000.00   |
| 118  | 118-2-17-31-2509/11 | 118          | CR   | 1,800.00       |
| 118  | 118-2-17-33-2506/12 | 996          | DR   | 527,915,449.24 |
| 118  | 118-2-17-33-2506/17 | 118          | DR   | 1,529,505.26   |

Export to Excel

New CIGAS. All Rights Reserved. Powered by S. Tharshan- Deputy. Director-System Development & Training

- Home
- About Us
- Faq
- Contact Us

TRUE COPY



පි.එස්. අංකිවික්‍රම  
ප්‍රධාන ගණකාධිකාරී  
පාලන සම්පත් අංශය  
කාමර්ම, පාලන සම්පත්, දැඩිම සහ  
වාරිමාර්ග අමාත්‍යාංශය  
අංක. 80/5, බිම් මහල, "නාම" වල  
රජමණිපාලන පද්ධතිය, F-1



| Head | AcctCode            | Accounted_By | DRCR | Amount           |
|------|---------------------|--------------|------|------------------|
| 118  | 118-2-16-9-2506/11  | 269          | DR   | 107,250.00       |
| 118  | 118-2-16-9-2506/11  | 278          | DR   | 1,364,209.54     |
| 118  | 118-2-17-0-1001/11  | 118          | DR   | 10,518,136.47    |
| 118  | 118-2-17-0-1001/11  | 118          | CR   | 134,059.32       |
| 118  | 118-2-17-0-1002/11  | 118          | DR   | 243,795.00       |
| 118  | 118-2-17-0-1003/11  | 118          | DR   | 2,938,654.64     |
| 118  | 118-2-17-0-1003/11  | 118          | CR   | 67,998.01        |
| 118  | 118-2-17-0-1003/11  | 306          | DR   | 310.00           |
| 118  | 118-2-17-0-1101/11  | 118          | DR   | 287,473.87       |
| 118  | 118-2-17-0-1202/11  | 118          | DR   | 33,040.00        |
| 118  | 118-2-17-0-1401/11  | 118          | DR   | 100,000.00       |
| 118  | 118-2-17-0-1402/11  | 118          | DR   | 60,764.74        |
| 118  | 118-2-17-0-1409/11  | 118          | DR   | 6,525.00         |
| 118  | 118-2-17-0-1409/11  | 118          | CR   | 38,900.42        |
| 118  | 118-2-17-0-1506/11  | 118          | DR   | 29,267.41        |
| 118  | 118-2-17-3-2506/11  | 118          | CR   | 6,785.78         |
| 118  | 118-2-17-3-2506/11  | 118          | DR   | 3,388,493.40     |
| 118  | 118-2-17-19-2506/11 | 118          | DR   | 658,000.00       |
| 118  | 118-2-17-23-2506/11 | 118          | DR   | 449,552.48       |
| 118  | 118-2-17-29-2104/12 | 996          | DR   | 89,196,277.52    |
| 118  | 118-2-17-29-2507/12 | 996          | DR   | 70,276,127.21    |
| 118  | 118-2-17-29-2507/17 | 118          | DR   | 9,701,041.00     |
| 118  | 118-2-17-31-2509/11 | 118          | DR   | 708,360.00       |
| 118  | 118-2-17-31-2509/11 | 118          | CR   | 3,503,603.40     |
| 118  | 118-2-17-33-2506/12 | 996          | DR   | 1,182,323,490.76 |
| 118  | 118-2-17-33-2506/17 | 118          | DR   | 484,672.95       |
| 118  | 118-2-17-34-2506/17 | 118          | DR   | 10,165.00        |

TRUE COPY



පී.එස්. අබේවික්‍රම

ප්‍රධාන-ගණකාධිකාරී

පතු සම්පත් අංශය

කෘෂිකර්ම, පතු සම්පත්, ඉඩම් සහ

වාරිමාර්ග අමාත්‍යාංශය

අංක. 80/5, බිම් මහල, "නොවිජිත මන්දිරය"

රජමල්වත්ත පවුර, කොළඹ 03

Export to Excel

| Head | AcctCode            | Accounted_By | DRCR | Amount           |
|------|---------------------|--------------|------|------------------|
| 118  | 118-2-17-0-1002/11  | 118          | DR   | 133,579.00       |
| 118  | 118-2-17-0-1003/11  | 118          | DR   | 2,049,874.94     |
| 118  | 118-2-17-0-1003/11  | 118          | CR   | 54,998.65        |
| 118  | 118-2-17-0-1003/11  | 306          | DR   | 23,150.00        |
| 118  | 118-2-17-0-1101/11  | 118          | DR   | 340,513.51       |
| 118  | 118-2-17-0-1201/11  | 118          | DR   | 47,797.00        |
| 118  | 118-2-17-0-1201/11  | 118          | CR   | 1,200.00         |
| 118  | 118-2-17-0-1202/11  | 118          | DR   | 182,106.13       |
| 118  | 118-2-17-0-1301/11  | 118          | DR   | 11,310.00        |
| 118  | 118-2-17-0-1401/11  | 118          | DR   | 26,666.67        |
| 118  | 118-2-17-0-1401/11  | 118          | DR   | 510,000.00       |
| 118  | 118-2-17-0-1402/11  | 118          | DR   | 73,990.83        |
| 118  | 118-2-17-0-1403/11  | 118          | DR   | 43,757.90        |
| 118  | 118-2-17-0-1409/11  | 118          | DR   | 431,539.54       |
| 118  | 118-2-17-0-1409/11  | 118          | CR   | 4,075.00         |
| 118  | 118-2-17-0-1506/11  | 118          | DR   | 154,357.31       |
| 118  | 118-2-17-0-2401/11  | 118          | CR   | 53,000.00        |
| 118  | 118-2-17-3-2506/11  | 118          | DR   | 314,960.00       |
| 118  | 118-2-17-4-2507/11  | 118          | DR   | 308,367.50       |
| 118  | 118-2-17-19-2506/11 | 118          | DR   | 706,589.00       |
| 118  | 118-2-17-23-2506/11 | 118          | DR   | 402,643.00       |
| 118  | 118-2-17-23-2506/11 | 118          | DR   | 4,075.00         |
| 118  | 118-2-17-31-2509/11 | 118          | DR   | 9,424,864.52     |
| 118  | 118-2-17-33-2506/12 | 996          | DR   | 1,312,254,523.10 |
| 118  | 118-2-17-33-2506/17 | 118          | DR   | 2,334,551.96     |
| 118  | 118-2-17-34-2506/17 | 118          | DR   | 5,215.00         |

TRUE COPY  
*[Signature]*

Export to Excel

පී.එස්. අබේවික්‍රම  
ප්‍රධාන ගණකාධිකාරී  
පල සම්පත් අංශය  
කුලීන්ගේ, පල සම්පත්, ඉඩම් සහ  
වාර්ගික අමාත්‍යාංශය  
අංක. 80/5, 3 වන මහල, "ගොවිජන මන්දිරය"  
රාජකීය පාර, බත්තරමුල්ල.



09/05/19



හාණ්ඩාගාර මෙහෙයුම් දෙපාර්තමේන්තුව

தினறசேரி செயற்பாடுகள் திணைக்களம்

Department of Treasury Operations

නැ.පෙ.1559, මහා හාණ්ඩාගාරය, මුදල් අමාත්‍යාංශය, කොළඹ 01, ශ්‍රී ලංකාව  
தபெ. 1559, பொது திணறசேரி, நிதி அமைச்சு, கொழும்பு 01, இலங்கை  
P.O.Box: 1559, General Treasury, Ministry of Finance, Colombo 01, Sri Lanka

ඇමුණුම 25

අධ්‍යක්ෂ ජනරාල්  
பணிப்பாளர் நாயகம்  
Director General

දුරකථන  
தொலைபேசி  
Telephone

+94 11 2484729

ෆැක්ස්  
பெக்ஸ்  
Fax

+94 11 2431498-06

විද්‍යුත්  
மின்-அஞ்சல்  
E-mail

dgto@tod.treasury.gov.lk

මගේ අංකය  
எனது இல  
My Number

TO/FD1/05/09/001

මගේ අංකය  
எனது இல  
our Number

දිනය  
திகதி  
Date

2019.04.29

ප්‍රධාන ගණකාධිකාරී,

කෘෂිකර්ම, ග්‍රාමීය ආර්ථික කටයුතු, පශු සම්පත් සංවර්ධන, වාරිමාර්ග සහ ධීවර හා ජලජ සම්පත්  
සංවර්ධන අමාත්‍යාංශය

සෘජු විදේශ ණය ගිණුම් තැබීම

2016040 /SL

කිරි ගවයින් 20,000 ක් ආනයනය කිරීමේ ව්‍යාපෘතිය

මාගේ සමාංක හා 2018.04.23 හා 2018.07.14 දිනැති ලිපි අනුව මබ විසින් සනාථ කර ඇති විදේශ  
ණය USD 3,359,939.23 මුදලට සමාන ශ්‍රී ලංකා රුපියල් 527,915,449.24 ක මුදල හාණ්ඩාගාරය  
විසින් පහත සඳහන් වැය ශීර්ෂයන්ට 2019 අප්‍රේල් මස ගිණුම් සාරාංශය 996 මගින් හර කර ඇත.

118-02-17-33 -2506 (12) = රු. 90,497,274.35 - පෙබරවාරි - 2018

118-02-17-33 -2506 (12) = රු.437,418,174.89 - මැයි - 2018

එකතුව = රු.527,915,449.24

ඉහත හර කිරීම් වල යම් දෝෂයක් ඇති නම් එම දෝෂ නිවැරදි කිරීම සඳහා අවශ්‍ය විස්තර නොපමාව  
අප වෙත දන්වා එවන මෙන් කාරුණිකව ඉල්ලා සිටිමි.

කේ.ප්‍රදීපන්,

සහකාර අධ්‍යක්ෂ (රාජ්‍ය ණය කළමනාකරණ)

අධ්‍යක්ෂ ජනරාල් වෙනුවට.

✓

පිටපත - ව්‍යාපෘති අධ්‍යක්ෂ

කිරි ගවයින් 20,000 ක් ආනයනය කිරීමේ ව්‍යාපෘතිය

කාර්යාලය  
அலுவலகம்  
Office

දුරකථන  
தொலைபேசி  
Telephone

+94 11 2484600  
+94 11 2484700

ෆැක්ස්  
பெக்ஸ்  
Fax

+94 11 2484970  
+94 11 2320342

වෙබ් අඩවිය  
இணையதளம்  
Website

www.treasury.gov.lk



DAPH/VRA/13

2018.10.01

ලේකම්,

ධවර හා පලප සම්පත් සංවර්ධන හා ග්‍රාමීය ආර්ථිකය පිළිබඳ අමාත්‍යාංශය,

අංක 492, ආර්. ඒ ද මෙල් මාවත, කොළඹ 03.

මහාපරිමාන කිරිගව ශෝව්පල් සඳහා ඔස්ට්‍රේලියාවෙන් ගැබ්ගත් නෑම්බියන් 2558ක් ආනයනය කිරීම සඳහා සෞඛ්‍ය අවශ්‍යතා (Veterinary Health Requirements)

ලක්ෂ කලාපීය අදාලව පහත සඳහන් කරුණු ඔබවෙත ඉදිරිපත් කරමි.

ඔස්ට්‍රේලියාවෙන් ගැබ්ගත් කිරි ගව නෑම්බියන් (pregnant Heifers) ආනයනයේදී එක් සෞඛ්‍ය අවදානමක් වනුයේ එමගින් බිහිවන ගව වෛරසය Bovine Viral Diarrhoea (BVD) රෝග කාරක රෝගීන්ගේ ආසාදිත අවස්ථා (Persistence Infected Calves) විය හැකි බවයි.

ලෝක සත්ත්ව සෞඛ්‍ය සංවිධානය (OIE) මගින් සපයා ඇති මගපෙන්වීම වලට අනුව BVD රෝගය පවතින රටකින් කිරි ගවයින් ආනයනය කිරීමේදී ඒවායේ පිරිසිදු කර ඇත්තේ එම රෝගය සඳහා ප්‍රතිරෝධී සහිත වෛරස් රෝග කාරකය නොමැති ගැබ් නොගත් බවට ගවයින් (Serologically Positive, non-viraemic, non Pregnant Cattle) ලබාගැනීම ආවේණික සහිත බවයි.

මා විසින් 2018.08.08 දින ඔබ වෙත ලියුමන් සෞඛ්‍ය අවශ්‍යතාවයන්හි 3.5(a) වගන්තියට අදාළ සපුරාලිය යුතු සෞඛ්‍ය අවශ්‍යතා දක්වා ඇති අතර, මවද පිටපතක් සහිතව 2018.08.10 දින ටෙලිෆෝනිකව ආයතනයේ සාමාන්‍යාධිකාරී කොලින් වෙරි මාතා විසින් ඔබ වෙත එවනු ලැබූ පිළිතුරු ලිපියෙන් එයට එකඟ වී ඇත.

ගැබ්ගොගත් බවට වග බලා ගැනීම සඳහා දින 30 ක් පිටුපස අඩු බරින් ගැබ් ගැබ්ගත් නෑම්බියන් ආනයනය කර ගැනීමේදී මුදල් ප්‍රතිපත්ති සහතිකයක් සහිතව ලබාදීම සුදුසු බව සඳහන් කර ඇත.

මෙම ටකවානුවේ ගවයින් ආනයනය පිළිබඳ මහජන අවධානයද දැඩිලෙස යොමු වී ඇති බැවින් රෝග අවදානමක් සහිත සතුන් දි ලංකාවට ආනයනය කිරීම ප්‍රශ්නකාරී විය හැක.

තවද ඔස්ට්‍රේලියානු කෘෂිකර්ම හා පලප සම්පත් දෙපාර්තමේන්තුවේ නිලධාරීන් සමඟ පැවැත්වූ රෝගීන්ගේ කර ඇති වීඩියෝ සාකච්ඡාව (Video Conference) සඳහා අප දෙපාර්තමේන්තුව විසින් සාකච්ඡා කිරීමට බලාපොරොත්තු වීම දැ පිළිබඳව එම දෙපාර්තමේන්තුවට 2018.09.10 දින දන්වා ඇති අතර ඔබගේ ඒකච්ඡා පිළිතුරු ලැබී යාම මානව බවද කාරුණිකව සඳහන් කරමි.

  
වෛද්‍ය නිහාල් වෙදසිංහ

අධ්‍යක්ෂ ජනරාල්



දිවයිනේ සරපාල  
සාමාන්‍ය සහකාර  
Director General

E-mail : dg@daph@sltnet.lk

DAPII/VRA/13

අවුලුම 27

සත්ව නිෂ්පාදන හා සෞඛ්‍ය දෙපාර්තමේන්තුව  
கால்நடை உற்பத்தி, சுகாதாரத் திணைக்களம்  
DEPARTMENT OF ANIMAL PRODUCTION & HEALTH



තාප්තලය  
- 94 - 81 - 2388120  
- 94 - 81 - 2388120  
On: 15-4/153/337/462

web : www.daph.gov.lk  
08/08/2018

Secretary,  
Ministry of Fisheries & Aquatic Resources Development and Rural Economy,  
Colombo 10.

**HEALTH REQUIREMENTS TO IMPORT 2558 PREGNANT HEIFERS FROM AUSTRALIA**

This refers to your Application dated 18/08/2018 to import 2558 pregnant heifers from Australia.

Please find the attachment on updated health requirements for cattle import from Australia.

  
Dr. Nihal Wedasinhe  
Director General



අධ්‍යක්ෂ ජනරාල්  
පශ්චාත් ජායාරූප  
Director General

+94 - 81 - 2389195

E-mail : dgaph@stnet.lk

# සත්ව නිෂ්පාදන හා සෞඛ්‍ය දෙපාර්තමේන්තුව கால்நடை உற்பத்தி, சுகாதாரத் திணைக்களம் DEPARTMENT OF ANIMAL PRODUCTION & HEALTH



කාර්යාල  
அலுவலகம்  
Office

+94 - 81 - 2389195  
184/160/337/94

web : www.daph.gov.lk

## Veterinary Health Requirements for Importation of Dairy Cattle from Australia

1. Australia to declare that it is free from Foot and Mouth Disease (all serotypes) , Vesicular Stomatitis, Contagious Pleuro-Pneumonia, Lumpy Skin Disease, Rift Valley Fever, Rabies, Screw Worm infestation, Brucellosis, Tuberculosis, Malignant Catarrhal Fever (AHV-1 wildebeest associated/sheep associated), Theileriosis (*T. Parva*) , Infectious Bovine Rhinotracheitis/ IPV ( BHV1.2a), and Bovine spongiform Encephalopathy (BSE) and vaccination against these afore mentioned diseases is not practiced in the country.
2. **Herd of Origin**
  - 2.1 The herd of origin should be free of Enzootic Bovine Leukosis and Haemorrhagic septicaemia for the last twenty four (24) months.
  - 2.2 The herd of origin should be free of Anthrax, Johnes Disease (Paratuberculosis), Bovine Viral Diarrhoea (BVD), Bluetongue, Black Quarter, Malignant Catarrhal Fever, Bovine Babesiosis, Bovine Anaplasmosis, Trypanosomiasis, and Salmonellosis caused by *Salmonella Dublin* for the last twelve (12) months.
  - 2.3 No animals in the herd should have shown any clinical signs of any of the following diseases for at least three (3) months immediately prior to export : Q Fever, Bovine Dermatophilosis, Genital Campylobacteriosis and Trichomoniasis.
3. **Details of the Animals**
  - 3.1 The animals to be identified by a visible ear tag with clear identification system to trace back to the origin of the farm.
  - 3.2 The animals to be kept since birth in Australia.
  - 3.3 The animals should have never been fed ruminant protein except milk protein.
  - 3.4 The animals to be phenotypically satisfactory without any deformity or deviated appearance including super numerary teats.
  - 3.5 (a) The animals to be non-pregnant heifers tested for BVD antibody within 3 months immediately prior to export and having protective level of antibody and also tested within 30 days immediately prior to shipment and found BVD antigen to be negative.  
or  
(b) The animals to be non-pregnant at the time of selection for importation and to be subjected strictly to following conditions:
    - (i) Tested for BVD antigen and found to be negative and thereafter immediately transferred to an isolation facility approved and monitored by the AQIS of the country.
    - (ii) Vaccinated against BVD using an inactivated pestivirus Vaccine with 02 inoculations (02 doses of the vaccine) and the second inoculation being 4-6 weeks after the first inoculation.
    - (iii) Animals to be tested for the level of BVD antibody one months after the second dose of Vaccine and to be with protective level of antibody.
    - (iv) Animals to be impregnated by Artificial Insemination within one month after the testing for BVD Antibody.
    - (v) The calves born in Sri Lanka to be tested for BVD antigen within 48 hours after birth and any positive calf to be removed and destroyed.





අධ්‍යක්ෂ ජනරාල්  
පශ්චාත්-රෝග නායක  
Director General

+94 - 81 - 2388195

E-mail : dg@daph.gov.lk

## Vaccination

- 4.1 The animals to be vaccinated against Babesiosis and not against Anaplasmosis, not less than days and not more than 3 months prior to embarkation.
- 4.2 The animals to be vaccinated against IBR /IPV during the pre-export isolation period not less than twenty one (21) days and not more than three (3) months to embarkation.
- 4.3 Serologically Leptospirosis negative animals to be vaccinated against Leptospirosis (Pomona and hardjo) not less than twenty one (21) days and not more than three (3) months prior to embarkation.
- 4.4 The animals to be vaccinated against *Salmonella dublin* not less than twenty one (21) days and not more than three (3) months prior to embarkation.
- 4.5 The animals to be vaccinated against Clostridial diseases; *C. perfringens*, *C. chauvoei*, *C. septicum*, *C. novyi* and *C. tetani* not less than twenty one (21) days and not more than 3 months prior to embarkation.

## 5 Treatment

- 5.1 The animals to be treated for Cestodes and Nematodes twice with a broad spectrum anthelmintic with an interval of 7-10 days during pre-export quarantine period.
- 5.2 The animals to be treated twice at 10-14 days interval for Trematodes, with a Flukicide effective against all stages of liver Flukes during the pre-export quarantine period.
- 5.3 The animals to be treated for external parasites within seven (7) days before loading to the vessel

## 6 Testing

- 6.1 The animals to be tested with an appropriate test to identify flukes 14 days after the treatment, while in pre-export isolation and found to be negative
- 6.2 The animals to be tested for Leptospirosis, and found serologically negative, prior to vaccination.

## 7 General Conditions

- 7.1 The animals should have been held in an isolation facility approved by Animal Quarantine Inspection Service at least for six (06) months immediately before export.
- 7.2 The Animals to be examined within 72 hours prior to loading into the vessel and showed no clinical signs of any infectious or contagious disease and external parasites and are found to be fit to travel.
- 7.3 All the test results, vaccination and treatment records (Name of the vaccine/ drug and the date of administration) with all the relevant information with the recommendation/ approval of Competent Veterinary Authority, Australia to be intimated to the Director General/ Department of Animal Production and Health, Sri Lanka two (2) weeks before loading the animals for embarkation.

Health protocol may vary from time to time according to the disease status and updated OIE guidelines.

Dr. Nisha Wedasinhe  
Director General  
08/08/2018



තාක්ෂණික අංශය  
Office  
+94 - 81 - 23881  
182/182/37/46  
web : www.daph.gov.lk

# **Minutes of the Steering Committee Meeting on the Project on Importation of 20,000 Dairy Cattle**

|                                                                                                                                                                                                 |                                                                 |                              |
|-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|-----------------------------------------------------------------|------------------------------|
| <b><u>Name of the Meeting</u></b>                                                                                                                                                               |                                                                 | <b><u>Meeting Number</u></b> |
| Steering committee meeting on the Project on Importation of Dairy Cattle                                                                                                                        |                                                                 | 07                           |
| <b><u>Venue</u></b>                                                                                                                                                                             |                                                                 | <b><u>Date</u></b>           |
| Secretary's office, Ministry of Agriculture, Rural Economic Affairs, Livestock Development, Irrigation and Fisheries & Aquatic Resource Development<br>No. 492, R.A. de Mel Mawatha, Colombo-03 |                                                                 | 11/04/2019                   |
|                                                                                                                                                                                                 |                                                                 | <b><u>Time</u></b>           |
|                                                                                                                                                                                                 |                                                                 | 9.30 a.m                     |
| <b><u>Participants</u></b>                                                                                                                                                                      |                                                                 | <b><u>Capacity</u></b>       |
| Mr. K.D.S. Ruwanchandra                                                                                                                                                                         | - Secretary/ Ministry of Agriculture, Rural Economic Affairs... | Chairperson                  |
| Dr. K.D. Ariyapala                                                                                                                                                                              | - Additional Secretary (Livestock Development)                  | Member                       |
| Ms. Suwineetha Manike                                                                                                                                                                           | - Chief Finance Officer                                         | Member                       |
| Mrs. M.K.D.N. Madampe                                                                                                                                                                           | - Director/ Department of Development Finance                   | Member                       |
| Ms. S.F. Abdul Hassan                                                                                                                                                                           | - Director/ Project Management and Monitoring                   | Member                       |
| Mr. A.R. Wickramaratne                                                                                                                                                                          | - Director (Agri)/ Department of National Planning              | Member                       |
| Mr. Indika Premarathne                                                                                                                                                                          | - Director (Advance Economics) / ERD                            | Member                       |
| Dr. C.N.S. Gamage                                                                                                                                                                               | - Director (Livestock Planning)                                 | Member                       |
| Dr. S.K. Weerasundara                                                                                                                                                                           | - Provincial Director / Uva Province                            | Member                       |
| Dr. W.A.J. Subasingha                                                                                                                                                                           | - Provincial Director/ North Western Province                   | Member                       |
|                                                                                                                                                                                                 |                                                                 | Member                       |
|                                                                                                                                                                                                 |                                                                 | Member                       |
|                                                                                                                                                                                                 |                                                                 | Member                       |
| <b><u>On Invitation</u></b>                                                                                                                                                                     |                                                                 |                              |
| Dr. G.S. Sumanasekara - Project Director/ PMU                                                                                                                                                   |                                                                 |                              |
| Mr. Thusitha Marasingha - Assistant Director, ERD                                                                                                                                               |                                                                 |                              |
|                                                                                                                                                                                                 |                                                                 |                              |
| Dr. Nihal Wedasingha - Director General/DAPH                                                                                                                                                    |                                                                 |                              |
| Dr. R.M.K.P. Rajanayake - Provincial Director/ Central Province                                                                                                                                 |                                                                 |                              |



| Matters Discussed                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                     | Decisions Taken                                                                                                                                                                                                 |
|-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|
| <b>1.0 Progress of the decision taken at the previous steering committee</b>                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                          |                                                                                                                                                                                                                 |
| 1.1 Establishment of provincial level monitoring committee.                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                           | Central Province has already appointed a committee and have already requested funds                                                                                                                             |
| 1.2 Change the scope of the project                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                   | Department of External Resources informed to the Committee, that the ministry should discuss with the contractor regarding the scope change and if they agreed, ERD can discuss with Effic bank                 |
| 1.3 Establishment of Breeder farms at NLDB                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                            | ERD informed to the committee, since the NLDB has failed to pay the loan taken to import cattle, the matter should be discussed further.                                                                        |
| <b>2.0 Issues faced by farmers of the 1<sup>st</sup> stage</b>                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                        |                                                                                                                                                                                                                 |
| <p>Minutes of the meeting held by the Secretary with farmers were distributed among members and the issues raised by the farmers were discussed.</p> <p>Three teams have already completed farm inspections and they expected to submit a detailed report to the Secretary as soon as possible.</p> <p>Based on the issues raised by farmers and the observations of one member of the above team committee agreed on taking immediate actions for the following issues</p> <ul style="list-style-type: none"> <li>• Breeding issues (Lactation length increased and milk production has dropped, therefore farmers do not get expected income)</li> <li>• With the less income, feeding cost has become the burden to the farmers.</li> <li>• Farmers has to struggle with loan repayment</li> </ul> | <p>Submit a cabinet papers by the ministry to pay Rs. 200,000.00 per living animal from the contingencies.</p> <p>Reschedule the loan.</p> <p>Check the possibility to recover the advance paid to Wellard.</p> |
| <b>3.0 Possibilities to terminate the Project</b>                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                     |                                                                                                                                                                                                                 |
| Steering Committee decided to find the possibilities of terminating the project and possibilities to recover get the advance paid by the GoSL in legal aspects.                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                       |                                                                                                                                                                                                                 |
| <b>4.0 Advance paid by the selected farmers for Stage II</b>                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                          |                                                                                                                                                                                                                 |
| 10 farmers have already paid advance for the 300 animals, under the second stage of this project.                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                     | Committee advised to Project Accountant to take necessary action to pay back the advance taken from the selected farmers                                                                                        |

  
Dr. K.D. Ariyapala

Additional Secretary (Livestock Development)

Ministry of Agriculture, Rural Economic Affairs, Livestock Development, Irrigation and Fisheries & Aquatic Resources



## Minutes of the Steering Committee Meeting on the Project on Importation of 20,000 Dairy Cattle

|                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                   |                                                                                                                                           |
|---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|-------------------------------------------------------------------------------------------------------------------------------------------|
| <b><u>Name of the Meeting</u></b><br><br>Steering committee meeting on the Project on Importation of Dairy Cattle                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                 | <b><u>Meeting Number</u></b><br><br>06                                                                                                    |
| <b><u>Venue</u></b><br><br>Secretary's office, Ministry of Agriculture, Rural Economic Affairs, Livestock Development, Irrigation and Fisheries & Aquatic Resource Development<br>No. 492, R.A. de Mel Mawatha, Colombo-03                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                        | <b><u>Date</u></b><br>22/02/2019<br><br><b><u>Time</u></b><br>9.30 a.m                                                                    |
| <b><u>Participants</u></b><br>Mr. K.D.S. Ruwanchandra - Secretary/ Ministry of Agriculture, Rural Economic Affairs...<br>Dr. K.D. Ariyapala - Additional Secretary (Livestock Development)<br>Dr. Nihal Wedasingha - Director General/DAPH<br>Ms. Suwineetha Manike - Chief Finance Officer<br>Mrs. M.K.D.N. Madampe - Director/ Department of Development Finance<br>Ms. S.F. Abdul Hassan - Director/ Project Management and Monitoring<br>Mr. A.R. Wickramaratne - Director (Agri)/ Department of National Planning<br>Mr. Indika Premaratne - Director (Advance Economics) / ERD<br>Dr. C.N.S. Gamage - Director (Livestock Planning)<br>Dr. R.M.K.P. Rajanayake - Provincial Director/ Central Province<br>Dr. S.K. Weerasundara - Provincial Director / Uva Province<br>Dr. W.A.J. Subasingha - Provincial Director/ North Western Province | <b><u>Capacity</u></b><br>Chairperson<br>Member<br>Member<br>Member<br>Member<br>Member<br>Member<br>Member<br>Member<br>Member<br>Member |
| <b><u>On Invitation</u></b><br>Prof. H.W. Cyril - Chairman, NLDB<br>Dr. G.S. Sumanasekara - Project Director/ PMU<br>Ms. N. Hettiarachchi - Assistant Director, Department of National Planning<br>Mr. Thusitha Marasingha - Assistant Director, ERD<br>Mr. K.A.G. Pathmasiri - General Manager, NLDB<br>Mr. Iranga Cooray - Project Director/ Wellard Rural Exports Pty Ltd.<br>Dr. W.W. Abeywardhana - Wellard Rural Exports Pty Ltd.<br>Mr. P. Kumara - Project Manager / Wellard Rural Exports Pty Ltd.                                                                                                                                                                                                                                                                                                                                       |                                                                                                                                           |
|                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                   |                                                                                                                                           |

129

| Matters Discussed                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                       | Decisions Taken                                                                                                                                                                                  |
|---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|
| <b>1.0 Monitoring of farms (1<sup>st</sup> Phase)</b>                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                   |                                                                                                                                                                                                  |
| <b>1.1</b> Requirement of a provincial level monitoring system.                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                         | Committee agreed to assign the provincial level officers for the supervision of farms. Funds for this monitoring will be provided by the project's local component to the Provincial Directors   |
| <b>2.0 Change the scope of the project</b>                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                              |                                                                                                                                                                                                  |
| 2.1 Reduce the no. of dairy heifers for the second phase to 7500, instead of 15000.<br>2.2 Establish breeder farms in selected National Livestock Development Board farms and utilize the balance portion of the loan to build infrastructure facilities in breeder farms.<br>2.3 Introduce long term plan for the breeder farms to produce heifers for the local dairy farmers.<br>2.4 The Ministry, NLDB and DAPH will jointly implement the project.<br>2.5 Provide 2264 cattle to selected farmers (67) (Not finalized yet). Some farmers already paid advance payment of Rs.10, 000.00 per animal. | Committee informed ERD to discuss with the Effic bank on capability of changing the scope. Committee further informed to get the cabinet approval to establish breeder farms in NLDB farms.      |
| <b>3.0 Management of PI calves in established farms</b>                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                 |                                                                                                                                                                                                  |
| <b>3.1</b> Destroy the PI calves in farms of 1 <sup>st</sup> phase.                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                     | Committee decided to destroy the PI calves according to the technical instructions. The compensation of Rs. 20,000.00 per calf should be made to the calf owner from the contingency allocation. |

  
**Dr. K.D. Ariyapala**

Additional Secretary (Livestock Development)

Ministry of Agriculture, Rural Economic Affairs, Livestock Development, Irrigation and Fisheries & Aquatic Resources



කෘෂිකර්ම, ග්‍රාමීය ආර්ථික කටයුතු, පශු සම්පත් සංවර්ධන, වාරිමාර්ග සහ  
 ධීවර හා ජලජ සම්පත් සංවර්ධන අමාත්‍යාංශය

අමාත්‍ය මණ්ඩල සංදේශය

සංදේශ අංකය : Ru/55/2019

ලිපිගොනු අංකය : MFARE/04/02/08/08

රහසිගතයි

කිරි දෙනුන් 20,000 ක් ආනයනය කිරීමේ ව්‍යාපෘතිය යටතේ කිරි දෙනුන් මිලදී ගත්  
කිරි ගොවීන්ට සහන සැලසීම

01. පසුබිම :

දේශීය කිරි නිෂ්පාදනය ජාතික අවශ්‍යතාවයෙන් 40% වන අතර ඉතිරිය ආනයනය කිරීම සඳහා රජය විසින් රුපියල් බිලියන 40 ක වියදමක් වාර්ෂිකව දරනු ලබයි.

එබැවින්, කිරි පිටි ආනයනය සඳහා වැයවන විදේශ විනිමය අවම කිරීම සහ දේශීය කිරි නිෂ්පාදනය ප්‍රවර්ධනය සඳහා ව්‍යාපාරික මට්ටමේ කිරි ගොවිපල පිහිටුවීම සඳහා පෞද්ගලික ව්‍යවසායකයන් හට ඕස්ට්‍රේලියාවෙන් සහ නවසීලන්තයෙන් ආනයනය කරන ලද උසස් ආරයේ කිරි ගවයන් ලබා දීම පිණිස 2017 වසරේදී සිට කිරි ගවයින් 20,000 ක් ආනයනය කිරීමේ ව්‍යාපෘතිය එවකට ග්‍රාමීය ආර්ථිකය පිළිබඳ අමාත්‍යාංශය විසින් ආරම්භ කෙරිණ. එම ව්‍යාපෘතිය අදියර 2 කින් ක්‍රියාත්මක කිරීමට තීරණය කරන ලද අතර ඒ අනුව පළමු අදියර යටතේ 2017 වසරේ මැයි මසදී නවසීලන්තයෙන් කිරි දෙනුන් 2,000 ක් ද, 2017 දෙසැම්බර් මසදී ඕස්ට්‍රේලියාවෙන් කිරි දෙනුන් 3,000 ක් ද ලෙස කිරි ගවයන් 5,000 ක් මෙරටට ආනයනය කර මධ්‍යම පළාත, ඌව පළාත, උතුරු පළාත සහ වයඹ පළාත් වල කිරි ගොවිපල ස්ථාපනය කිරීම සඳහා ලබා දෙන ලදී.

මෙම කිරි ගවයින් මිලට ගැනීම සඳහා එක් කිරි ගවයෙකු වෙනුවෙන් රු. 200,000.00 ක මුදලක් ප්‍රතිලාභීන් විසින් රජයට ගෙවන ලද අතර අතර ඉතිරි මුදල වන රු. 267,000.00 මුදල ශ්‍රී ලංකා රජය විසින් දරන ලදී.

02. වර්තමාන තත්ත්වය :

1.0 උක්ත කිරි ගොවිපල සඳහා මුල් මාස 06 ක කාලය තුළ ආසන්න අධීක්ෂණයක් යටතේ උපදෙස් ලබා දීම හා තාක්ෂණික සහය ලබා දීම ව්‍යාපෘතිය මඟින් සිදු කරන ලදී. ඉන් අනතුරුවද වසර දෙකක් වන ව්‍යාපෘති කාල සීමාව තුළ කිරි ගොවිපල සම්බන්ධයෙන් අවශ්‍ය විශේෂඥ සේවාවන් හා වෙනත් සේවාවන් ව්‍යාපෘති කළමනාකරන ඒකකය මඟින් සම්බන්ධීකරණය කරනු ලබයි.

2.0 එසේ වුවද, ආනයනික කිරි ගවයින් යොදා ගනිමින් පෞද්ගලික අංශය හරහා වාණිජ මට්ටමේ කිරි ගොවිපළ ස්ථාපනය කිරීම සඳහා ආරම්භ කරන ලද මෙම ව්‍යාපෘතිය ලංකාවේ ප්‍රථම වරට ක්‍රියාත්මක කළ නියමු ව්‍යාපෘතියක් වන අතර එය ක්‍රියාත්මක කර ගෙන යාමේදී පහත සඳහන් ගැටළුකාරී තත්ත්වයන්ට ඇතැම් කිරි ගොවීන් හට මුහුණ දීමට සිදු විය.

2.1 ව්‍යාපෘතිය මඟින් අවශ්‍ය උපදෙස් මග පෙන්වීම් ලබා දුන්නද ඒ අනුව අපේක්ෂිත ගොවිපල කළමනාකරනය ගොවීන් විසින් සිදු නොකිරීම.

2.2 සාන්ද්‍ර ආහාර වල මිළ අධික වීම නිසා සතුන්ට ප්‍රමාණවත් ආහාර සැපයීමට නොහැකි වීම.

2.3 වියලි දේශගුණය හේතුවෙන් අවශ්‍ය ප්‍රමාණයට තෘණ වර්ග නොතිබීම සහ මුල් කාලයේදී ලබාදුන් උපදෙස් මත ආහාර කල් තබා ගන්නා ක්‍රම අනුගමනය කළද පසුව එම ආහාර සැකසීම සඳහා අපහසු තත්ත්වයක් ඇතිවීම.



2.4 කිරි විකිණීමේදී ගොවියාට අයවිය යුතු මුදල් නිසි වේලාවට නොලැබීම හේතුවෙන් ණය වාරික ගෙවීම අපහසු වීම.

2.5 ආහාර මදකම නිසා සතුන්ගේ පෝෂණය අඩු වීමෙන් ශරීර ස්වස්ථතා දර්ශකය (BCS) පහළ යාම නිසා කිරි නිෂ්පාදනය පහළ බැසීම. එමෙන්ම මත්ද්‍රව්‍ය පෝෂණය සහිත සතුන්ගේ ශරීර ප්‍රතිශක්තිය අඩු වීමෙන් පහසුවෙන් ලෙඩ රෝග වලට ගොදුරු වීම.

2.6 පෝෂණය අඩු වීමෙන් ශරීරය දුර්වල වූ කිරි ගවයින්ගේ අභිජනන කටයුතු සාර්ථක නොවීම නිසා ගොවිපළ ආර්ථිකමය වශයෙන් ගැටළුකාරී තත්ත්වයකට මුහුණ දීම.

2.7 සමහර ගොවිපළ සතුන්ගේ ආහාර සැපයීම ඉතා අඩු මට්ටමක පැවතීමෙන් සතුන්ගේ සුඛ සාධනය පිළිබඳ ගැටළු ඇතිවීම.

2.8 මීට අමතරව සීමිත ගොවිපළ සංඛ්‍යාවක් අප විසින් ලබා දෙන උපදෙස් නොතකා හරිමින්, පුහුණුව ලබා දෙන ලද නිලධාරීන්ගේ සේවය ප්‍රතික්ෂේප කරමින් සහ ව්‍යාපෘතිය මඟින් පුහුණු කරන ලද සේවකයන් ඉවත් කරමින් කටයුතු කිරීම.

2.9 ඉහත කාරණා හේතුවෙන් මෙම ව්‍යාපෘතියකින් හට මූල්‍ය අපහසුතා ඇති වීම.

ඉහත සියළු කරුණු සැලකිල්ලට ගනිමින් ගරු අමාත්‍යතුමා විසින් යෝජනා කරන ලද විශේෂඥ කණ්ඩායමක් මඟින් මෙම ගොවිපළවල වර්ථමාන තත්ත්වය ඇගයීමක් කර වාර්තාවක් ලබා ගන්නා ලද අතර එහිදී,

- ගොවිපළ කළමණාකරණය
- අභිජනනය
- කිරි නිෂ්පාදනය
- ආහාර කළමණාකරණය
- සත්ත්ව සෞඛ්‍යය

යන කරුණු පහ (05) පිළිබඳව සැලකිල්ලට ගෙන පහත පරිදි සියළුම ගොවිපළ A, B, C, D ලෙස වර්ගීකරණය කරනු ලැබේ.

A - දැනට සාර්ථකව කළමණාකරණය කරගෙන යනු ලබන ගොවිපළ

B - දැනට සාර්ථකව කළමණාකරණය කරගෙන යනු ලබන නමුත් තවදුරටත් තාක්ෂණික සහ මූල්‍ය සහය ලබාදීම මඟින් අදාළම වියදම් සමායනය වන සමතුලිත තාවයට පත් කළ හැකි ගොවිපළ.

C - ගොවිපළ කළමණාකරණය අපේක්ෂිත මට්ටමේ නොවූවත් අවශ්‍ය යෙදවුම් හා තාක්ෂණික සහය ලබා දීමෙන් වැඩිදියුණු කර ගත හැකි ගොවිපළ.

D - ගොවිපළවල වර්තමාන තත්ත්වය දුර්වල පවතින නමුත් ඉදිරියට පවත්වාගෙන යාමට අදහස් කරන්නේ නම් කඩිනමින් යෙදවුම් හා තාක්ෂණික සහය ලබා දිය යුතු ගොවිපළ හෝ ඉදිරියට පවත්වාගෙන යාමට නොහැකි නම් කඩිනමින් වෙනත් ස්ථානයකට සතුන් ලබා දීමට නිර්දේශ කරනු ලබන ගොවිපළ.

### 03. යෝජනා

01. ඉහත සඳහන් වර්ගීකරණයට අනුව කිරි ගවයින්ගේ පෝෂණය සඳහා ආහාර සැපයීමටත්, සත්ත්ව සුඛ සාධනය සහ ගොවිපළ කළමණාකරණය සඳහා කඩිනමින් සපුරාලිය යුතු අවශ්‍යතා සඳහාත් යොදා ගැනීමට ව්‍යාපෘතියේ හදිසි අවස්ථාවල භාවිතා කිරීමට ඇති හදිසි අවස්ථා අරමුදල් (Contingency) මඟින් කිරි ගොවීන් හට EFIC හරහා මූල්‍ය සහනයන් පහත පරිදි ලබා දීම.

1.1 A කාණ්ඩයේ ගොවිපළ සාර්ථකව පවත්වාගෙන යන බැවින් අවශ්‍ය තාක්ෂණික උපදෙස් සහ වෙනත් සේවාවන් සත්ත්ව නිෂ්පාදන හා සෞඛ්‍ය දෙපාර්තමේන්තුව හා පළාත් දෙපාර්තමේන්තු සම්බන්ධීකරණය කර දීම.

1.2 B කාණ්ඩයේ ගොවිපල ආහාර හැපයීම හා අනෙකුත් කළමනාකරන කටයුතු සඳහා යොදාගැනීම පිණිස දැනට ගොවිපල සතු ආනයනික දෙපොත්ගෙන් එක් ගවයෙකුට රු. 40,000.00 බැගින් ලබා දීම.

1.3 C කාණ්ඩයේ ගොවිපල වල ඇතිවූ මූල්‍යමය ගැටළු හේතුවෙන් පසුබෑමට ලක්වුවද යථා තත්වයට ගෙන සාර්ථක කර ගැනීමට හැකියාව ඇති බැවින් දැනට ගොවිපල සතු ආනයනික දෙපොත්ගෙන් එක් කිරී ගවයෙකුට රු. 80,000.00 බැගින් මූල්‍ය ආධාර ලබා දීමට.

1.4 D කාණ්ඩයේ ගොවිපල ඉතාම දුර්වල කාණ්ඩයේ පවතින බැවින් ද සත්ත්ව සුබසාධනය පිළිබඳ ගැටළු පවතින බැවින්ද, දැනට ගොවිපල සතු ආනයනික දෙපොත්ගෙන් එක් කිරී ගවයෙකුට රු. 120,000.00 බැගින් ලබා දීම.

02. අභිජනන ගැටළු පවතින ගොවීන්හට, ඒ සඳහා දෙපාර්තමේන්තුව හෝ විශ්වවිද්‍යාලය මැදිහත් වීමෙන් සතුන් ගැබ්ගැන්වීමට අවශ්‍ය හෝර්මෝන ප්‍රතිකර්ම සහ අනෙකුත් යෙදවුම් සඳහා වැය වන මුදල් අදාළ ව්‍යාපෘතිය මගින් එක් වරක් පමණක් දැරීම.

03. ගොවිපල නිසි ලෙස නඩත්තු කරන ගත නොහැකි ගොවීන්ට එම සතුන් වෙනත් සුදුසු පාර්ශවයකට විකිණීමට අවසර දීම.

**04. අපේක්ෂිත අනුමැතීන්**

- i. දේශීය කිරී කර්මාන්තයේ උත්තතිය ගැන සලකා මෙම ගොවිපල අකර්මණ්‍ය වීම වලක්වා ගැනීම සඳහා ඉහත 01, 02, සහ 03 දරණ යෝජනා වහාම ක්‍රියාත්මක කිරීම සඳහා ද,
- ii. මෙම යෝජනා ක්‍රියාත්මක කිරීම සඳහා හදිසි අවස්ථා අරමුදලින් (Contingency) රුපියල් මිලියන 300 ක් ලබා ගැනීම සඳහා ද,

ගරු අමාත්‍ය මණ්ඩලයේ අනුමැතිය අපේක්ෂා කරමි.

පී. හැරිසන් (ආ.ම.)  
කෘෂිකර්ම, ග්‍රාමීය ආර්ථික කටයුතු, පශු සම්පත් සංවර්ධන,  
වාරිමාර්ග සහ ධීවර හා ජලජ සම්පත් සංවර්ධන අමාත්‍ය  
අංක. 288, ශ්‍රී ජයවර්ධනපුර මාවත,  
රාජගිරිය.

පී. හැරිසන් (ආ.ම.)  
කෘෂිකර්ම, ග්‍රාමීය ආර්ථික කටයුතු, පශු සම්පත්  
සංවර්ධන, වාරිමාර්ග සහ ධීවර හා ජලජ සම්පත්  
සංවර්ධන අමාත්‍ය

2019 මැයි මස ...3... දින  
අංක: 288, ශ්‍රී ජයවර්ධනපුර මාවත,  
රාජගිරිය  
කෘෂිකර්ම, ග්‍රාමීය ආර්ථික කටයුතු, පශු සම්පත්  
සංවර්ධන, වාරිමාර්ග සහ ධීවර හා ජලජ සම්පත් සංවර්ධන අමාත්‍යාංශයේදී





**මුදල් අමාත්‍යාංශය**  
**நிதி அமைச்சு**  
**MINISTRY OF FINANCE**

ඇමුණුම 31

මුදල් අමාත්‍යාංශය, කොළඹ 01.  
ශ්‍රී ලංකාව

செயலகம், கொழும்பு 01.  
இலங்கை

The Secretariat, Colombo 01.  
Sri Lanka

தலைப்பு அலுவலகம் } (94)-11-2484500  
அலுவலகம் } (94)-11-2484500  
Office } (94)-11-2484700

தலைப்பு பெக்ஸ் } (94)-11-2449823  
பெக்ஸ் }  
Fax }

වෙබ් අඩවිය }  
වෙබ් සයිට් } www.treasury.gov.lk  
Website }

මගේ අංකය } MF5/NP/CP/19/116  
எனது இல. }  
My No. }

ඔබේ අංකය } CP19/1684/118/079  
உமது இல. }  
Your No. }

දිනය } 24.06.2019  
திகதி }  
Date }

**Cabinet Memorandum**

**Observations of the Minister of Finance**

**For Office Use Only**

**Ministry** : Agriculture, Rural Economic Affairs, Livestock Development, Irrigation and Fisheries and Aquatic Resources Development

**Subject and Date** : Provision of Assistance to Dairy Farmers who Purchased Dairy Cows under the Project of Importing 20,000 Dairy Cows

30.05.2019

**Proposals/ Requests** : Approval of the Cabinet of Ministers is sought for the following proposals.

i. Implement the proposals No. 01, 02 and 03 in the section 03 of the Cabinet Memorandum in order to circumvent the immobilization of these farms in consideration of the aspect of progression of the local milk production.

ii. Draw a sum amounting to Rs. 300 million from the contingency fund for the implementation of these proposals.

**Observations** : The project of "Importation of 20,000 Dairy Animals" was initiated with the objective of increasing the milk production while enhancing the genetic diversity of domestic herd. However, it is now observed that, several key issues have affected the productivity of imported animals.




357

Therefore, I suggest that, the Ministry of Agriculture, Livestock Development, Irrigation and Fisheries and Aquatic Resources Development should take action to appoint an independent team of experts to investigate into issues faced by above project, to include;

- (a) Initial assessment conducted on the suitability of animals before the importation.
- (b) Distribution of animals and the criteria used for the selection of farmers/ farms.
- (c) Specific procedures used for monitoring the performance of animals after the distribution.
- (d) Remedial actions proposed to address the identified issues.

Accordingly, the investigation report should be submitted to the Cabinet of Ministers for consideration , before financial concessions to the farmers are considered.

  
Mangala Samaraweera M.P.  
Minister of Finance

Mangala  
Samaraweera  
Minister of Finance



**මුදල් අමාත්‍යාංශය**  
**நிதி அமைச்சு**  
**MINISTRY OF FINANCE**

මහලේකම් කාර්යාලය, කොළඹ 01.  
 ශ්‍රී ලංකාව

කාර්යාලය } (94)-11-2484500  
 அலுவலகம் } (94)-11-2484600  
 Office } (94)-11-2484700

මගේ අංකය }  
 எனது இல. }  
 My No. } MF5/NP/CP/19/116

සේ‍යාලකම, කොළඹ 01.  
 இலங்கை

ෆැක්ස් }  
 பெக்ஸ் } (94)-11-2449823  
 Fax }

ඔබේ අංකය }  
 உமது இல. }  
 Your No. } CP 19/1684/118/077

The Secretariat, Colombo 01.  
 Sri Lanka

වෙබ් අඩවිය }  
 வெப் சைட் }  
 Website } www.treasury.gov.lk

දිනය }  
 திகதி }  
 Date } 2019.06.24

**අමාත්‍ය මණ්ඩල සංදේශය**  
**මුදල් අමාත්‍යාංශයෙන් නිරීක්ෂණ**

**අමාත්‍යාංශය :** කෘෂිකර්ම, ග්‍රාමීය ආර්ථික කටයුතු, පශු සම්පත් සංවර්ධන, වාරිමාර්ග සහ ධීවර හා ජලජ සම්පත් සංවර්ධන

**ශීර්ෂය සහ දිනය :** කිරි දෙනුන් 20,000 ක් ආනයනය කිරීමේ ව්‍යාපෘතිය යටතේ කිරි දෙනුන් මිලදී ගත් කිරි ගොවීන්ට සහන සැලසීම

2019.05.30

**යෝජනා/ඉල්ලීම :** පහත සඳහන් යෝජනා සඳහා අමාත්‍ය මණ්ඩල අනුමැතිය අපේක්ෂා කෙරේ.

i. දේශීය කිරි කර්මාන්තයේ උත්තතිය ගැන සලකා බැලීමේදී අකර්මයා වීම වළක්වා ගැනීම සඳහා අමාත්‍ය මණ්ඩල සංදේශයේ 03 වන වගන්තියේ සඳහන් අංක 01, 02 සහ 03 යන යෝජනා වහාම ක්‍රියාත්මක කිරීම.

ii. මෙම යෝජනා ක්‍රියාත්මක කිරීම සඳහා හදිසි අවස්ථා අරමුදලින් (Contingency) රුපියල් මිලියන 300 ක් ලබා ගැනීම.

**නිරීක්ෂණ :** කිරි නිෂ්පාදනය ඉහළ නැංවීම සහ දේශීය සත්ත්ව ගහනය නංවාලීම අරමුණු කරගනිමින් කිරි දෙනුන් 20,000 ක් ආනයනය කිරීමේ ව්‍යාපෘතිය ආරම්භ කරන ලදී. කෙසේ වුවද, ආනයනික සතුන්ගේ ඵලදායිතාවය කෙරෙහි ප්‍රධාන ගැටළු කිහිපයක් බලපා ඇති බව දැනට නිරීක්ෂණය වී ඇත.

එබැවින්, පහත කරුණු ද ඇතුළත්ව, ඉහත ව්‍යාපෘතිය මුහුණදී ඇති ගැටළු පිළිබඳව විමර්ශනය කිරීම සඳහා කෘෂිකර්ම, පශු සම්පත් සංවර්ධන, වාරිමාර්ග සහ ධීවර හා ජලජ සම්පත් සංවර්ධන අමාත්‍යාංශය විසින් ස්ථාපිත විශේෂඥ කණ්ඩායමක් පත් කිරීමට පියවර ගත යුතු බවට යෝජනා කරමි.

- (අ) ආනයනයට පෙර සතුන්ගේ යෝග්‍යතාවය පිළිබඳ මූලික තක්සේරුව
- (ආ) සතුන් බෙදා හැරීම සහ ගොවීන්/ගොවිපලවල් තෝරා ගැනීම සඳහා භාවිතා කරන ලද නිර්ණායකයන්
- (ඇ) සතුන් බෙදා හැරීමෙන් පසු එම සතුන්ගේ ක්‍රියාකාරීත්වය අධීක්ෂණය කිරීම සඳහා යොදා ගන්නා ලද විශේෂිත ක්‍රියාමාර්ගයන්
- (ඈ) හඳුනාගත් ගැටළු විසඳීම සඳහා යෝජිත පිළියම්

ඒ අනුව, මෙම විමර්ශන වාර්තාව ගොවීන්ට මූල්‍ය සහන ලබා දීමට පළමුව අමාත්‍ය මණ්ඩලය වෙත ඉදිරිපත් කිරීමට පියවර ගත යුතු වේ.

අත්. කළේ:  
මංගල සමරවීර, පා.ම.  
මුදල් අමාත්‍ය





ශ්‍රී ලංකා ප්‍රජාතාන්ත්‍රික

සමාජවාදී ජනරජය

President of Sri Lanka

කිරි ක්ෂණ

අමාත්‍ය මණ්ඩල සංදේශ අංක : 19/1684/118/077

**කිරි දෙනුන් 20,000ක් ආනයනය කිරීමේ ව්‍යාපෘතිය යටතේ කිරි දෙනුන් මිලදී ගත් කිරි ගොවීන්ට සහන සැලසීම**

ගරු කෘෂිකර්ම, ග්‍රාමීය ආර්ථික කටයුතු, පශු සම්පත් සංවර්ධන, වාරිමාර්ග සහ ධීවර හා ජලජ සම්පත් සංවර්ධන අමාත්‍යතුමා විසින් ඉදිරිපත් කර ඇති උක්ත සංදේශය මගින්, දැනට ඉතා දුර්වල තත්ත්වයක පසුවන ආනයනික කිරි ගවයන් ඇති කරනු ලබන ගොවිපළවල් යළි පණ ගන්වීම සඳහා ඉදිරිපත් කර ඇති යෝජනා සම්බන්ධයෙන් මාගේ විරුද්ධත්වයක් නොමැත.

මාහට ලැබී ඇති වාර්තා අනුව, මෙම ගොවිපළවල් දුර්වල වීමට බලපා ඇති ප්‍රධානතම හේතුව වන්නේ ආනයනික කිරි ගවයන්ට අවශ්‍ය පෝෂණය ලබාදීමට අපොහොසත් වීමයි. මේ නිසා ගරු අමාත්‍යතුමා විසින් යෝජනා කර ඇති පරිදි මූල්‍යමය ප්‍රදාන මගින්ම මෙම කිරි ගොවිපළවල් යළි ගොඩනැංවීම සිදුකළ නොහැක. එබැවින් එම ගවයන්ට අවශ්‍ය පෝෂණය ලබාදීම සඳහා අවශ්‍ය සාන්ද්‍ර ආහාර, තෘණ හා අධි පෝෂ්‍ය තෘණ (silage) ලබාදීමට යෝග්‍ය පියවර ගැනීමට වගබලා ගත යුතුය.

2019 ජූනි මස 24 වන දින

  
මෙහිපාල සිරිසේන

343



ශ්‍රී ලංකා ජනාධිපති  
இலங்கை சனாதிபதி  
President of Sri Lanka

**OBSERVATIONS**

Cabinet Memorandum No: 19/1684/118/077

**PROVISION OF ASSISTANCE TO DAIRY FARMERS WHO PURCHASED DAIRY  
COWS UNDER THE PROJECT OF IMPORTING 20,000 DAIRY COWS**

I have no objection to the proposals submitted by the Hon. Agriculture, Rural Economic Affairs, Livestock Development, Irrigation and Fisheries and Aquatic Resources Development to improve the performance of dairy farms managing imported cows that are now in poor shape.

It has been reported to me that the main reason for the very poor performance of the farms is the failure to ensure proper nutrition for imported cattle. It is clear that it would be difficult to bring these farms up to optimum production by grant of monetary assistance alone as proposed by the Hon. Minister. In the circumstances, it is necessary to ensure proper nutrition for imported cattle by making necessary arrangements to supply the required quantities of concentrate feed, grass and silage.

June 24, 2019

Sgd/-Maithripala Sirisena



ශ්‍රී ලංකා ජනාධිපතිවරයාගේ කාර්යාලය  
223  
136




 අමාත්‍ය මණ්ඩල කාර්යාලය  
 அமைச்சரவை அலுவலகம்

OFFICE OF THE CABINET OF MINISTERS

අමුණුම 33

CABINET DECISION

අමාත්‍ය මණ්ඩල තීරණය

அமைச்சரவைத் தீர்மானம்

මගේ අංකය: අමප/19/1684/118/077

2019 ජූලි මස 03 දින.

පිටපත්:

ජනාධිපති ලේකම්.

අග්‍රාමාත්‍ය ලේකම්.

ජාතික ප්‍රතිපත්ති, ආර්ථික කටයුතු, නැවත පදිංචි කිරීම හා

පුනරුත්ථාපන, උතුරු පළාත් සංවර්ධන සහ

යොවන කටයුතු අමාත්‍යාංශයේ ලේකම්.

මුදල් අමාත්‍යාංශයේ ලේකම්.

විගණකාධිපති.

ක්‍රියා කළ යුතු :

කෘෂිකර්ම, පඳු සම්පත් සංවර්ධන, වාරිමාර්ග සහ

ධීවර හා ජලජ සම්පත් සංවර්ධන අමාත්‍යාංශයේ ලේකම්.

කිරි දෙනුන් 20,000ක් ආනයනය කිරීමේ ව්‍යාපෘතිය යටතේ

කිරි දෙනුන් මිල දී ගත් කිරි ගොවීන්ට සහන සැලසීම
 (කෘෂිකර්ම, පඳු සම්පත් සංවර්ධන, වාරිමාර්ග සහ ධීවර හා ජලජ සම්පත්  
 සංවර්ධන ගරු ඇමතිතුමා ඉදිරිපත් කළ 2019-05-30 දිනැති සංදේශය)

 2019 ජුනි මස 25 දින පැවැත්වුණු අමාත්‍ය මණ්ඩල රැස්වීමේදී එළඹී  
 තීරණයක් අවශ්‍ය කටයුතු අදහා මේ සමඟ එවා ඇත.

 ඩබ්ලිව්.එම්.ඩී.පී.ප්‍රනාන්දු  
 ජ්‍යෙෂ්ඨ අතිරේක ලේකම්.

 අ.කළේ/එස්.අබේසිංහ  
 අමාත්‍ය මණ්ඩලයේ ලේකම්.

(අ) න්‍යාය පත්‍රයේ විෂයයන්:

(I) අමාත්‍ය මණ්ඩල පත්‍රිකා - සාමාන්‍ය:

 53. අමාත්‍ය මණ්ඩල පත්‍රිකා අංක 19/1684/118/077 වූ, “කිරි දෙනුන්  
 20,000ක් ආනයනය කිරීමේ ව්‍යාපෘතිය යටතේ කිරි දෙනුන් මිල දී  
 ගත් කිරි ගොවීන්ට සහන සැලසීම” යන මෑයෙන් කෘෂිකර්ම, පඳු  
 සම්පත් සංවර්ධන, වාරිමාර්ග සහ ධීවර හා ජලජ සම්පත් සංවර්ධන  
 ඇමතිතුමා ඉදිරිපත් කළ 2019-05-30 දිනැති සංදේශය - ඉහත  
 සඳහන් සංදේශය, අතිගරු ජනාධිපතිතුමාගේ සහ මුදල් → 2



ඇමතිතුමාගේ නිරීක්ෂණ සමඟ සලකා බලන ලදී. මේ පිළිබඳව සාකච්ඡා කිරීමෙන් අනතුරුව, පහත සඳහන් පරිදි පියවර ගන්නා ලෙස කෘෂිකර්ම, පශු සම්පත් සංවර්ධන, වාරිමාර්ග සහ ධීවර හා ජලජ සම්පත් සංවර්ධන අමාත්‍යාංශයේ ලේකම්ව නියම කිරීමට තීරණය කරන ලදී:

- (i) අතිගරු ජනාධිපතිතුමා විසින් ඉදිරිපත් කරනු ලැබ ඇති නිරීක්ෂණවල අවසන් ඡේදයෙහි අවධාරණය කර ඇති කරුණු පිළිබඳව නිසි සැලකිල්ලක් දක්වමින්, මුදල් ඇමතිතුමාගේ නිරීක්ෂණවල දෙවන ඡේදයේ (අ) සිට (ඇ) යටතේ දක්වා ඇති ගැටලු විමර්ශනය කර වාර්තාවක් පිළියෙල කිරීම සඳහා ස්වාධීන විශේෂඥ කණ්ඩායමක් පත් කිරීම; සහ
- (ii) ඉහත (i) හි පරිදි පිළියෙල කරනු ලබන විමර්ශන වාර්තාව සලකා බැලීම පිණිස, ඇමතිතුමා මගින් අමාත්‍ය මණ්ඩලය වෙත ඉදිරිපත් කිරීම.

ක්‍රියා කළ යුතු: කෘෂිකර්ම, ග්‍රාමීය ආර්ථික කටයුතු, පශු සම්පත් සංවර්ධන, වාරිමාර්ග සහ ධීවර හා ජලජ සම්පත් සංවර්ධන අමාත්‍යාංශය - ඉහත නිරීක්ෂණ යා කොට ඇත.

පිටපත්: ජනාධිපති ලේකම් - මුදල් ඇමතිතුමාගේ නිරීක්ෂණ යා කොට ඇත.  
 අග්‍රාමාත්‍ය ලේකම් - සංදේශයේ පිටපතක් හා ඉහත නිරීක්ෂණ යා කොට ඇත.  
 ජාතික ප්‍රතිපත්ති, ආර්ථික කටයුතු, නැවත පදිංචි කිරීම් හා පුනරුත්ථාපන, උතුරු පළාත් සංවර්ධන සහ යෙහවන කටයුතු අමාත්‍යාංශය - සංදේශයේ පිටපතක් හා ඉහත නිරීක්ෂණ යා කොට ඇත.  
 මුදල් අමාත්‍යාංශය - අතිගරු ජනාධිපතිතුමාගේ නිරීක්ෂණ යා කොට ඇත.

(14)

226





අධ්‍යක්ෂ ජනරාල්  
පශුපාලන හා සෞඛ්‍ය දෙපාර්තමේන්තුව  
Director General  
+94 - 81 - 2388196  
E-mail : dgdaph@slinet.lk

සත්ත්ව නිෂ්පාදන හා සෞඛ්‍ය දෙපාර්තමේන්තුව  
கால்நடை உற்பத்தி, சுகாதாரத் திணைக்களம்  
DEPARTMENT OF ANIMAL PRODUCTION & HEALTH

කාර්යාල  
அலுவலகம்  
Office  
+94 - 81 - 2388120  
184/189/337/462  
web : www.dgdaph.gov.lk



DAPH/DG/1/2/4-1

ලේකම්

වාරිමාර්ග හා ග්‍රාම සංවර්ධන රාජ්‍ය අමාත්‍යාංශය

කිරිගවයින් ආනයන ව්‍යාපෘතිය

උක්ත නිසිත් යුතුව ඔබ විසින් එවන ලද අංක MRE/04/02/08/08 vol.lv දරන 2020/02/20 දිනැති ලිපිය සමබන්ධවයි.

ඉදිරියේදී විදේශ රටකින් කිරි ගවයින් ආනයනය කරන්නේ නම්, පසුගිය වසාවල් වල සතුන් ආනයනය කිරීමේ දී සිදුවූ අඩුපාඩු මගහරවා ගෙන සතුන් ආනයනය කිරීම සිදු කිරීම වඩාත් යෝග්‍ය වන අතර, පහත සඳහන් යෝජනා ඒ සඳහා ඉදිරිපත් කරමි.

01. සුදුසු සතුන් අදාල ගොවිපල් වලින් තෝරාගැනීම සඳහා දෙපාර්තමේන්තු නිලධාරීන් සහභාගී විය යුතුය. මෙම සතුන් එක් ගොවිපලක නිරෝධායන කටයුතු සිදුකළ යුතු අතර, අවසන් තෝරාගැනීමට ද දෙපාර්තමේන්තු නිලධාරීන් සහභාගී විය යුතුය. මින් පෙර ආනයනය කරන රට විසින් තෝරා දෙන සතුන් අපහව තෝරා ගැනීමට සිදුවිය.මේ මගින් විශාල ලෙස අක්‍රමිකතා සිදුවී ඇත.
02. ආනයනය කරන සියළුම සතුන් හා ඔවුන්ගෙන් ඉපදෙන පළමු පරම්පරාවේ සැටවුන් අත්‍යවශ්‍යයෙන්ම BVD (Bovine Viral Diarrhea) රෝගයෙන් තොර විය යුතුය.
03. සත්ව නිෂ්පාදන හා සෞඛ්‍ය දෙපාර්තමේන්තුවේ සෞඛ්‍ය ක්‍රියා පටිපාටියට (Animal Health Protocol) ආනයනය කරන රටේ පශු වෛද්‍ය බලාධිකාරීය එකඟ විය යුතුය. මින් පෙර අපනයනය කරන ලද සමාගම් පමණක් මේ සඳහා මැදිහත් වී ඇත.
04. සතුන්ගේ ප්‍රවේනි වාර්තා (Pedigree records) නිෂ්පාදන වාර්තා (Production Records) හා සායනික වාර්තා (Health and Vaccination Records) සත්ව නිෂ්පාදන හා සෞඛ්‍ය දෙපාර්තමේන්තුව වෙත ඉදිරිපත් කළ යුතුය.
05. අභිජනනය සඳහා සුදුසු තුඩුහුන් සතුන් ආනයනය වඩාත් යෝග්‍ය වේ.
06. ශ්‍රී ලංකාව තුළද ආනයනය කරන ලද සතුන් නිරෝධායන කිරීම සඳහා සියලු පහසුකම් සහිත, රජයට වගකිව හැකි එකම ගොවිපලක නිරෝධායන කටයුතු සිදු කිරීම.

මීට අමතරව නිලධාරීන් විසින් ඉදිරිපත් කළ යෝජනා ද මීට අමුණා ඇත.

වෛද්‍ය ජේ.ඩී. ආරියපාල  
සත්ව නිෂ්පාදන හා සෞඛ්‍ය අධ්‍යක්ෂ ජනරාල්

Dr. K.D. ARIYAPALA  
Director General  
Dept. of Animal Production & Health  
P.O. Box 13, Getambp  
Peradeniya

පිටපත - ගරු අමාත්‍යතුමාගේ පෞද්ගලික ලේකම්- මහවැලි, - ගරු අමාත්‍යතුමාගේ අවධානයට  
කෘෂිකර්ම, වාරිමාර්ග හා ග්‍රාම සංවර්ධන අමාත්‍යාංශය යොමු කිරීම සඳහා





මහවැලි, කෘෂිකර්ම, වාරිමාර්ග හා ග්‍රාමීය සංවර්ධන අමාත්‍යාංශය

අමාත්‍ය මණ්ඩල සංදේශය

කිසිදේම අංකය : Ru/65/2020

ලිපිගොනු අංකය : MREA/04/02/08/08

රැකියාපිටිය

**“සෞභාග්‍යා” සත්ත්ව නිෂ්පාදන වැඩසටහනට සමගාමීව දේශීය කිරි කර්මාන්තය සංවර්ධනය කිරීමේ වැඩසටහන.**

#### 01. පසුබිම

ශ්‍රී ලංකාවේ දේශීය කිරි නිෂ්පාදනය ජාතික අවශ්‍යතාවයෙන් 40% පමණ වන අතර ඉතිරිය රුපියල් බිලියන 50 කට අධික මුදල් ප්‍රමාණයක් වැය කරමින් ආනයනය කෙරේ. දේශීය ජනතාව වැඩි වශයෙන් පරිභෝජනය කරන ආනයනික කිරි පිටි වර්ග වල ඉණාත්මක භාවය පිළිබඳව ද ගැටළු පවතී. එබැවින් 2025 දී දියර කිරි වලින් රට ස්වයංපෝෂිත කිරීම සඳහා කෙටි කාලීන, මධ්‍ය කාලීන හා දීර්ඝ කාලීන වැඩසටහන් ක්‍රියාත්මක කිරීම අත්‍යවශ්‍ය වේ. එමෙන්ම ඊට සමගාමීව ජනතාව අතර දියර කිරි පරිභෝජනය ප්‍රවලීන කිරීම සඳහා රාජ්‍ය ආයතන, පාසැල් සහ පෞද්ගලික අංශ ද සම්බන්ධ කරගනිමින් ප්‍රචාරණය කිරීම වැදගත්ය. එමෙන්ම, කිරි කර්මාන්තය හරහා ග්‍රාමීය ආර්ථිකය වැඩි දියුණු කිරීම සඳහාද, ඒ ආශ්‍රීත පුහුණු ශ්‍රමිකයින් බිහි කිරීම සඳහා මෙන්ම නව රැකියා අවස්ථා බිහි කිරීමටද දායකත්වය ලැබේ. “සෞභාග්‍යයේ දැක්ම” ජාතික ප්‍රතිපත්ති ප්‍රකාශයේද කිරි කර්මාන්තය සංවර්ධනය කිරීමේ හිලා මූලිකත්වය දී ඇත. කෙසේ වුවද මේ කාලය තුළ රටේ උද්ගත වී ඇති “COVID-19” වසංගත උවදුර හේතු කොටගෙන දේශීය කිරි ගොවියා ගැටළු රාශියකට මුහුණපා ඇත. එබැවින් ඔවුන් නැවත නගාසිටුවීම සම්බන්ධයෙන්ද මෙම වැඩසටහන තුළින් අවධානය යොමු කළ යුතු ය.

#### 02. විස්තරය

ඉහත දැක්මට අනුව ජාතික කිරි කර්මාන්තය සංවර්ධනය උදෙසා හඳුනාගන්නා ලද ප්‍රධාන කාර්යයන් පහත පරිදි වේ.

- 2.1 කුඩා හා මධ්‍ය පරිමාණ කිරි ගොවීන් ශක්තිමත් කිරීම සඳහා ගොවිපල කළමනාකරණය වැඩිදියුණු කිරීම තුළින් දෛනික කිරි නිෂ්පාදනය ඉහළ නැංවීම. මේ යටතේ කිරි ගවයින්හට පෝෂ්‍යදායී ආහාර සැපයීම, සෞඛ්‍ය හා සනීපාරක්ෂාව ඉහළ නැංවීම.
- 2.2 වාණිජ මට්ටමේ කිරි හා ඒ ආශ්‍රීත කර්මාන්තවල නියැලෙන්නන්ට හා අළුතින් ක්ෂේත්‍රයට එක්වීමට කැමති ව්‍යවසායකයන් හට අවශ්‍ය සම්බන්ධීකරණය, සේවාවන් හා පහසුකම් සපයා දීම. තරුණ ප්‍රජාව මේ සම්බන්ධව දිරි ගැන්වීම.
- 2.3 වාණිජ මට්ටමේ ගොවිපල ආරම්භ කිරීමේදී ඇතිවන ගැටළුවක් වන සම වයස් සහ විවිධ දේශගුණික කලාප වලට ගැළපෙන කිරි ගවයින් හිඟ බවට පිළියමක් ලෙස විධිමත් අභිජනන ගොවිපල ඇති කිරීම. දැනට ක්‍රියාත්මක කෙරෙන කෘත්‍රීම සිංවන වැඩසටහන සහ වැස්සි පැටවුන් ඇති දැඩි කිරීමේ වැඩසටහන තවදුරටත් ව්‍යාප්ත කිරීම. එමෙන්ම අභිජනනය සම්බන්ධ ප්‍රායෝගිකව ගැළපෙන නව තාක්ෂණික ක්‍රම හඳුන්වා දීම.
- 2.4 කිරි කර්මාන්තයට බලපාන ප්‍රධානතම ගැටළුවක් වන පෝෂ්‍යදායී තෘණ සහ සත්ත්ව ආහාර හිඟයට කඩිනම් පිළියමක් යෙදීම සඳහා උසස් වර්ගයේ තෘණ, බඩඉරිතු, සෝගම් වගාව ව්‍යාප්ත කිරීමත්, කල් තබා ගත හැකි සයිලේජ් වැනි සත්ත්ව ආහාර නිෂ්පාදනයන් සඳහා කිරි ගොවීන්, ජාතික පශු සම්පත් සංවර්ධන මණ්ඩලය (NLDB), මහවැලි අධිකාරිය, මිල්කෝ ආයතනය සහ පෞද්ගලික අංශයේ ව්‍යවසායකයින් දිරි ගැන්වීම.



- 2.5 නිසි කලට තාක්ෂණික සහ අනෙකුත් සේවාවන් සැපයීම සඳහා පශු වෛද්‍ය සේවාව හා ඒ ආශ්‍රිත සේවාවන් ශක්තිමත් කිරීම සහ නව තාක්ෂණික දැනුම පිළිබඳ පුහුණු කිරීම. උචිත පර්යේෂණ හා සංවර්ධන (R & D) වැඩසටහන් තුළින් ක්ෂේත්‍රයේ කාලීන අවශ්‍යතාවයන් සඳහා පර්යේෂණ සිදු කර ගොවීන් වෙත ප්‍රායෝගිකව එම දැනුම ලබා දී ක්ෂේත්‍රයේ ක්‍රියාත්මක කිරීම.
- 2.6 කිරි කර්මාන්තය සම්බන්ධයෙන් ජාතික ප්‍රතිපත්තියක් සැකසීම සහ රාජ්‍ය, රාජ්‍ය නොවන සහ පෞද්ගලික අංශ හරහා ක්‍රියාත්මක වන සියළු වැඩසටහන් සහ ව්‍යාපෘති අමාත්‍යාංශයේ පූර්ණ අධීක්ෂණය යටතේ නියාමනය කිරීම මගින් කර්මාන්තයේ නියැලෙන්නන් හට විදිමත් පරිදි සේවාවන් සැපයීම. මේ යටතේ බෙහෙත් ද්‍රව්‍ය, උපකරණ, සත්ත්ව ආහාර සහ සේවාවන් සපයන්නන් නියාමනයක් සහිතව දිරි ගැන්වීම.
- 2.7 රාජ්‍ය හා පෞද්ගලික ආයතන හරහා කිරි මිළදී ගැනීමේ යාන්ත්‍රණය ශක්තිමත් කිරීම සහ සැලසුම් සහගතව කිරි මිළදී ගැනීම තුළින් කිරි ගොවීන්ට නිසි මිලක් නියමිත වෙලාවට ලබා දීම.
- 2.8 ආනයනික කිරි පිටි සඳහා වන බදු මුදල් සංශෝධනය කිරීම හා දේශීය කිරි පිටි නිෂ්පාදකයන් හට අවශ්‍ය බදු හා ණය සහන සලසාදීම තුළින් ඔවුන් දිරි ගැන්වීම. සත්ත්ව ආහාර නිෂ්පාදකයින් සඳහාද අදාළ උපකරණ සහ යෙදවුම් සඳහා බදු සහන සහ ණය සහන ලබා දීම. සත්ත්ව ලෙඩ රෝග වළක්වා ගැනීම සහ පාලනය කිරීම සඳහා වන පවතින වැඩසටහන් තවදුරටත් ව්‍යාප්ත කිරීම සහ ශක්තිමත් කිරීම. ඒ සඳහා අවශ්‍ය යටිතල පහසුකම් හා යෙදවුම් ප්‍රමාණවත් පරිදි ලබා දීම.

### 03. යෝජනා

COVID -19 උවදුර හේතුවෙන් පසුබෑමට ලක් වූ දේශීය කිරි කර්මාන්තය යථා තත්වයට පත් කිරීමත් එම කර්මාන්තය ස්වයංපෝෂිත තත්වයට ගෙන ඒමත් උදෙසා පහත යෝජනා ඉදිරිපත් කරමි.

- 3.1 කුඩා හා මධ්‍ය පරිමාණ කිරි ගොවීන් සඳහා ගොවිපල කළමනාකරණය හා විධිමත් ලෙස ආහාර සැපයීම මගින් දෛනික කිරි නිෂ්පාදනය ඉහළ නැංවීම සඳහා වැඩසටහනක් පළාත් සත්ත්ව නිෂ්පාදන හා සෞඛ්‍ය දෙපාර්තමේන්තු, NLDB ආයතනය, මිලකෝ ආයතනය සහ පේරාදෙණිය හා සබරගමුව විශ්ව විද්‍යාල සම්බන්ධ කර ගනිමින් පළාත් මට්ටමින් ක්‍රියාත්මක කිරීම සහ ඒ සඳහා අවශ්‍ය යෙදවුම්, යටිතල පහසුකම් හා පරිපාලන වියදම් අමාත්‍යාංශය මගින් ලබා දීම.
- 3.2 “සෞභාග්‍යා” සත්ත්ව නිෂ්පාදන වැඩසටහන යටතේ දේශීය කිරි නිෂ්පාදනය ඉහළ නැංවීම සඳහා ප්‍රධාන ගැටළු ලෙස කිරි ගවයින් සඳහා අවශ්‍ය ප්‍රමාණයට පෝෂ්‍යදායී තෘණ, බඩඉරිඟු සහ සැකසූ සත්ත්ව ආහාර හිඟය සහ ප්‍රමාණවත් පරිදි උසස් ආරයේ සතුන් නොමැති කමත් හඳුනාගෙන ඇත. ඊට පිළියමක් ලෙස කෙටි කාලීන, මධ්‍ය කාලීන හා දිගු කාලීන වශයෙන් සත්ත්ව ආහාර නිෂ්පාදනය සහ අභිජනනය සඳහා වැඩසටහනක් ක්‍රියාත්මක කිරීම යෝග්‍ය වේ. ඒ අනුව ඕස්ට්‍රේලියානු ණය ආධාර යටතේ ක්‍රියාත්මක කරන ලද කිරි ගවයින් ආනයනය කිරීමේ ව්‍යාපෘතියේ II අදියරෙහි විෂය පථය කාලීන අවශ්‍යතාවය මත වෙනස් කරමින් ජාතික පශු සම්පත් සංවර්ධන මණ්ඩලයට අයත් ගොවිපල සතු ඉඩම්වල පෝෂ්‍යදායී තෘණ, බඩඉරිඟු සහ සෝගම් වගා කිරීමත් එමගින් සයිලේජ් සැකසීමත්, එම මණ්ඩලයට අයත් ගොවිපල වන රිදියගම සහ නිකවැරටිය ගොවිපල යටිතල පහසුකම් සංවර්ධනය කර අභිජනනය සඳහා උසස් ආරයේ කිරි ගවයින් 2,500 ක් ආනයනය කර අභිජනනා ගොවිපල දෙකක් පිහිටුවීමත් එම සතුන් සඳහා ගොවිපල තුළ මෙම වැඩසටහන යටතේම සකසන ලද ආහාර ලබා දීම.


මෙම අභිජනන ගොවිපල මගින් එක් එක් දේශගුණික කලාප වලට ගැළපෙන කිරි ගවයින් අභිජනනය කිරීමට දීර්ඝ කාලීන වැඩසටහනක් ලෙස අමාත්‍යාංශය, ජාතික පශු සම්පත් සංවර්ධන මණ්ඩලය (NLDB), සත්ත්ව නිෂ්පාදන හා සෞඛ්‍ය දෙපාර්තමේන්තු, පළාත් සත්ත්ව නිෂ්පාදන හා සෞඛ්‍ය දෙපාර්තමේන්තු, ක්ෂේත්‍රයට අදාළව සේවා සපයන පේරාදෙණිය, සබරගමුව, වයඹ සහ යාපනය යන විශ්ව විද්‍යාල සම්බන්ධ කර ගනිමින් ක්‍රියාත්මක කිරීම.



- 3.3 යෝජනා කරන ලද ව්‍යාපෘති වෙනස්කම් සඳහා ඕස්ට්‍රේලියාවේ EFA (Export Finance Australia) ආයතනය සමඟ සාකච්ඡා කර ව්‍යාපෘතියට අදාළ කාලය දීර්ඝ කර ගැනීම සහ දැනට ගිවිසුම් ගත වී ඇති මූල්‍ය වටිනාකම් තුළ ව්‍යාපෘතියේ විෂය පථය වෙනස් කිරීම සඳහා විදේශ සම්පත් දෙපාර්තමේන්තුවට දැන්වීම.
- 3.4 කිරි නිෂ්පාදනයට අදාළව නවීන තාක්ෂණික දැනුම ගොවීන්ට සහ නිලධාරීන්ට ලබා දීම සඳහා දැනට අමාත්‍යාංශ ආධාරද සහිතව ස්ථාපනය කර ඇති පේරාදෙණිය විශ්ව විද්‍යාලයේ පශු වෛද්‍ය පීඨයේ ගොවිපල සංවර්ධනය කිරීම. ඕස්ට්‍රේලියාවේ Agriculture Victoria ආයතනය, මෙල්බර්න් විශ්ව විද්‍යාලය, පේරාදෙණිය, සබරගමුව, යාපනය යන විශ්ව විද්‍යාලද සම්බන්ධ කර ගනිමින් වැඩමුළු හා පාඨමාලා ක්‍රියාත්මක කිරීම හා ඒ සඳහා කිරි ගව ආනයන ව්‍යාපෘතියේ අරමුදල්ද යොදා ගැනීම.
- 3.5 ශ්‍රී ලංකාවේ කිරි කර්මාන්තය දියුණු කිරීම සඳහා ඕස්ට්‍රේලියානු රජය මගින් සපයන ණය මුදලට යමඟාම්ව එම කර්මාන්තය සඳහා භාවිතා වන තාක්ෂණික දැනුම ලබා ගැනීමට වැඩපිළිවෙලක් සැකසීම සම්බන්ධයෙන් ඕස්ට්‍රේලියානු රජය දැනුවත් කිරීම.
- 3.6 කුඩා හා මධ්‍ය පරිමාණ කිරි ගොවිපල සඳහා සැකසූ පෝෂ්‍යදායී ආහාර සැපයීම මගින් කෙටි කාලීනව කිරි නිෂ්පාදනය වැඩි කිරීම සම්බන්ධව ව්‍යාපෘතියක් පේරාදෙණිය විශ්ව විද්‍යාලයේ පශු වෛද්‍ය පීඨය මගින් යෝජනා කර ඇති අතර එහි නියමු ව්‍යාපෘතියක් ක්‍රියාත්මක කිරීමට රුපියල් මිලියන 01 ක මුදලක් ලබා දීම සහ එම වැඩසටහනෙහි සාර්ථකත්වය මත පදනම්ව මුළු දිවයිනම ආවරණය වන පරිදි මිල්කෝ කිරි එකතු කිරීමේ ජාලය හරහා අවම මිලට එම ආහාර සැපයීම. (මෙමගින් දෛනික කිරි නිෂ්පාදනය අවම වශයෙන් ලීටර 100,000 දක්වා ඉහළ නැංවීම)
- 3.7 මිල්කෝ ආයතනය රටේ ප්‍රධානතම කිරි එකතු කිරීමේ ජාලය වන බැටින් එම ආයතනය හරහා සාර්ථක හා උපරිම සේවාවක් ලබා ගැනීම සඳහා රජය මගින් දායකත්වයක් ලබා දීම. දේශීය කිරි නිෂ්පාදකයින් දිරි ගැන්වීම සඳහා අවශ්‍ය ණය පහසුකම්, බදු සහන සහ වෙනත් අවශ්‍ය සේවාවන් ලබා දීම.
- 3.8 කිරි ගව ආනයන ව්‍යාපෘතිය යටතේ ගොවිපල පිහිටුවා පවත්වාගෙන යන ගොවීන්හට ලබා ගත් ණය සඳහා සහන ලබා දීමත්, ගොවිපල සංවර්ධනයට උපරිමයකට යටත්ව ආධාර කිරීම හා සේවා සැපයීම.
- 3.9 ජාතික පශු සම්පත් සංවර්ධන මණ්ඩලය, මහවැලි අධිකාරිය සහ වතු අංශය සතු වගා නොකළ ඉඩම් මෙන්ම යුධ හමුදාවට අයත් කන්දකඩුව ගොවිපල සතු ඉඩම්ද යොදාගෙන බඩඉරිඟු සහ සෝගම් වැනි වගාවන් සත්ත්ව ආහාර නිෂ්පාදනය සඳහා වගා කිරීම.

#### 04. අපේක්ෂිත අනුමැතිය

ඉහත අංක: 3.1 සිට 3.9 දක්වා යෝජනා ක්‍රියාත්මක කිරීම සඳහා ගරු අමාත්‍ය මණ්ඩලයේ අනුමැතිය අපේක්ෂා කරමි.



වමල් රාජපක්ෂ (පා.ම.)

මහවැලි, කෘෂිකර්ම, වාරිමාර්ග හා ග්‍රාමීය සංවර්ධන අමාත්‍ය

2020 මැයි මස .....04..... දින

අංක: 80/5,

ගොවිජන මන්දිරය,

රජමල්වත්ත පටුමහ,

බත්තරමුල්ල,

මහවැලි, කෘෂිකර්ම, වාරිමාර්ග හා ග්‍රාමීය සංවර්ධන අමාත්‍යාංශයේදී

වමල් රාජපක්ෂ (පා.ම.)  
මහවැලි, කෘෂිකර්ම, වාරිමාර්ග සහ  
ග්‍රාමීය සංවර්ධන අමාත්‍ය





මුදල්, ආර්ථික සහ ප්‍රතිපත්ති සංවර්ධන අමාත්‍යාංශය  
 நிதி, பொருளாதாரம் மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சு  
 MINISTRY OF FINANCE, ECONOMY AND POLICY DEVELOPMENT

මහලේකම් කාර්යාලය, කොළඹ 01,  
 ශ්‍රී ලංකාව.

செயலகம், கொழும்பு 01,  
 இலங்கை.

The Secretariat, Colombo 01,  
 Sri Lanka.

කාර්යාලය } 011 2484500  
 அலுவலகம் } 011 2484500  
 Office } 011 2484700

ෆැක්ස් }  
 தொலைபேசி } 011 2449823  
 Fax }

වෙබ් අඩවිය }  
 இணைய தளம் } www.treasury.gov.lk  
 Website }

මගේ අංකය }  
 எனது இல } NP/CM/AGC/LIV/2020/02  
 My No }

ඔබේ අංකය }  
 உமது இல } CP 20/0789/217/044  
 Your No }

දිනය }  
 திகதி } 04.05.2020  
 Date }

### Cabinet Memorandum

#### Observations of the Minister of Finance, Economy and Policy Development

**Ministry** : Mahaweli, Agriculture, Irrigation and Rural Development

**Subject and Date** : Programme to develop local dairy industry in line with the "Saubhagya" Animal Production Programme

04.05.2020

**Proposals/ Requests** : Approval of the Cabinet of Ministers is sought for the following proposals;

1. Implement provincial level programme to increase the day to day dairy production by way of the management of farms for small and medium scale dairy farmers and provision of animal feed in a streamlined manner in liaison with the Provincial Departments of Animal Production and Health (PDAPH), the National Livestock Development Board (NLDB), the MILCO company and the Universities of Peradeniya and Sabaragamuwa and to make available inputs, infrastructure facilities and administrative expenditure required for the purpose from the Ministry.
2. Implement a programme for manufacturing animal feed and for breeding animals under a short term, mid-term and long term plan. Accordingly, making the needed adjustments periodically to the scope of the Phase II of the Project of importing dairy cows under the

Australian funding, it is expected to cultivate nutritional grass, maize and sorghum in the lands owned by the farms of the NLDB and to process silage by the use of such cultivation and to develop the infrastructure facilities at the farms belonging to the said Board in Ridiyagama and Nikaweratiya and set up two breeding farms there after having imported 2,500 high quality dairy cows for the purpose of breeding and provide those cattle with the feed processed under the same programme. The ministry to undertake this exercise through these farms as a long term programme for breeding dairy cows suitable to different climatic conditions in association with the NLDB, the Department of Animal Production and Health (DAPH), the PDAPH and the universities of Peradeniya, Sabaragamuwa, Wayamba and Jaffna who are the service providers of the related field.

3. Extend the Project Period after discussing the said proposed project changes with Export Finance Australia (EFA) based in Australia and to advise the Department of External Resources to make changes to the scope of the project concerned within the currently agreed upon monetary value.
4. Develop the farm at the Veterinary Faculty of the Peradeniya University with assistance from the Ministry and also to provide modern technological knowledge regarding dairy production to farmers and officials and implement workshops and training courses in collaboration with Agriculture Victoria, the Melbourne University and the universities of Peradeniya, Sabaragamuwa and Jaffna and make use of the funds of the dairy cattle importation project for that purpose.
5. Inform the Australian Government about the formulation of a programme to derive the technological knowhow being used in the dairy industry in parallel to the Australian funding provided by the Government of Australia in



order to develop the dairy industry in Sri Lanka.

6. Make available a sum amounting to Rs.1 million to undertake a pilot project to the Veterinary Faculty of the Peradeniya University who has proposed a project to increase the milk production in the short term by way of providing processed nutritional fodder to small and medium scale dairy farms. Based on the success of this pilot project, to expand the project to cover the entire island and provide such fodder at a minimum price through the collection network of MILCO.; (Through this exercise, it is expected to increase the daily dairy production up to at least 100,000 liters).
7. Provide government support to MILCO, which operates the principal milk collection network in the country, so as to derive a successful and optimum service to the sector and provide the local dairy farmers with necessary loan facilities, tax relief and other requisite services in order to encourage the local dairy producers.
8. Offer concessions on loans obtained by the farmers who have set up dairy farms under the cattle importation project and to extend assistance and services to such farmers to develop their farms subject to a maximum limit.
9. Cultivate crops such as maize and sorghum for cattle fodder by making use of the lands owned by the NLDB, Mahaweli Authority and the idle lands belonging to the state together with the lands owned by the Sri Lanka Army at its Kandakaduwa Farm.



**Observations :** The Government of Sri Lanka has entered into two loan agreements with the Rabobank of Netherlands/ Export Finance and Insurance Corporation of Australia (EFIC), amounting to USD 73.95 million for importation of 20,000 cattle in two phases. Accordingly, 5000 cattle were imported under phase one spending USD 18.4 million of the above facility. An advance of USD 11 million out of the second phase (USD 55.55 million) has been paid to the supplier for the importation of remaining cattle. However, this phase was suspended due to the issues came up at the implementation of the phase one of the project. These issues have been highlighted at the Committee on Public Accounts and also raised by different parties including the Auditor General, media and the farmers.

Further, the Cabinet Decision No: 19/1684/118/077 dated 03.07.2019 has decided to appoint an independent team of experts to investigate the issues faced by the phase one of the project.

Under these circumstances, it is proposed to have a detailed cost-benefit analysis of this project, including the proposed scope change by the same team of experts and submit the report to the Cabinet of Ministers for the consideration. The team should consider in the analysis the present debt management strategy of the government and also possible alternatives to improve the dairy industry with domestic resources. In addition, a comprehensive report to develop the local dairy industry could be developed by the ministry to be incorporated in the budget.



**Mahinda Rajapaksa M.P.**  
**Minister of Finance, Economy and Policy Development**

රහස්‍යයි



අමාත්‍ය මණ්ඩල කාර්යාලය  
අமைச்சරාශ්‍යව අලුතුවලකම

OFFICE OF THE CABINET OF MINISTERS

CABINET DECISION

අමාත්‍ය මණ්ඩල තීරණය

අமைச்சරාශ්‍යව තීරණය

මගේ අංකය: අමප/20/0789/217/044

2020 ජුනි මස 04 දින.

පිටපත්:

ජනාධිපති ලේකම්.

අග්‍රාමාත්‍ය ලේකම්.

මුදල්, ආර්ථික සහ ප්‍රතිපත්ති සංවර්ධන අමාත්‍යාංශයේ ලේකම්.  
විගණකාධිපති.

ක්‍රියා කළ යුතු:

මහවැලි, කෘෂිකර්ම, වාරිමාර්ග සහ  
ග්‍රාමීය සංවර්ධන අමාත්‍යාංශයේ ලේකම්.

'සෞභාග්‍යා' සත්ත්ව නිෂ්පාදන වැඩසටහනට  
සමගාමීව දේශීය කිරි කර්මාන්තය සංවර්ධනය  
කිරීමේ වැඩසටහන

(මහවැලි, කෘෂිකර්ම, වාරිමාර්ග සහ ග්‍රාමීය සංවර්ධන ගරු ඇමතිතුමා  
ඉදිරිපත් කළ 2020-05-04 දිනැති සංදේශය)

2020 මැයි මස 27 දින පැවැත්වුණු අමාත්‍ය මණ්ඩල රැස්වීමේදී එළඹී  
තීරණයක් අවශ්‍ය කටයුතු සඳහා මේ සමඟ එවා ඇත.

ඩබ්ලිව්.එම්.ඒ.පේ.ප්‍රනාන්දු  
ජ්‍යෙෂ්ඨ අතිරේක ලේකම්.

අ.කළේ/එස්.අමරසේකර  
අමාත්‍ය මණ්ඩලයේ ලේකම්.

(අ) අමාත්‍ය මණ්ඩල පත්‍රිකා:

18. අමාත්‍ය මණ්ඩල පත්‍රිකා අංක 20/0789/217/044 වූ, "සෞභාග්‍යා" සත්ත්ව නිෂ්පාදන වැඩසටහනට සමගාමීව දේශීය කිරි කර්මාන්තය සංවර්ධනය කිරීමේ වැඩසටහන" යන මැයෙන් මහවැලි, කෘෂිකර්ම, වාරිමාර්ග සහ ග්‍රාමීය සංවර්ධන ඇමතිතුමා ඉදිරිපත් කළ 2020-05-04 දිනැති සංදේශය - (අමප අංක 19/1684/118/077 පිළිබඳව වූ 2019-06-25 දිනැති අමාත්‍ය මණ්ඩල තීරණයට අදාළව)



ඉහත සඳහන් සංදේශය මුදල්, ආර්ථික සහ ප්‍රතිපත්ති සංවර්ධන ඇමතිතුමාගේ නිරීක්ෂණ සමඟ සලකා බලන ලදුව, කිරි දෙනුන් 20,000ක් ආනයනය කිරීමේ ව්‍යාපෘතියේ අදියර I සම්බන්ධයෙන් මතු වී ඇති ගැටලු සම්බන්ධව විමර්ශනය කර වාර්තාවක් සකස් කිරීම සඳහා අමප අංක 19/1684/118/077 හා 2019-06-25 දිනැති අමාත්‍ය මණ්ඩල තීරණය මගින් ස්වාධීන විශේෂඥ කණ්ඩායමක් පත් කරනු ලැබ ඇති බව අමාත්‍ය මණ්ඩලය විසින් සැලකිල්ලට ගන්නා ලදී. මේ පිළිබඳව සාකච්ඡා කිරීමෙන් අනතුරුව, කිරිවලින් ස්වයංපෝෂිත රටක් බවට පත් කිරීමේ අරමුණින් රට තුළ දේශීය කිරි කර්මාන්තය සංවර්ධනය කිරීම සඳහා කඩිනම් පියවර ගැනීමේ අවශ්‍යතාව අවධාරණය කරමින් මහවැලි, කෘෂිකර්ම, වාරිමාර්ග සහ ග්‍රාමීය සංවර්ධන ඇමතිතුමා විසින් මෙම රැස්වීමේදී සිදු කරන ලද වැඩිදුර කරුණු පැහැදිලි කිරීම් අමාත්‍ය මණ්ඩලය විසින් සැලකිල්ලට ගන්නා ලදුව, පහත සඳහන් පරිදි පියවර ගන්නා ලෙස මහවැලි, කෘෂිකර්ම, වාරිමාර්ග සහ ග්‍රාමීය සංවර්ධන අමාත්‍යාංශයේ ලේකම්ට නියම කිරීමට තීරණය කරන ලදී:

(i) පහත සඳහන් කරුණු කෙරෙහි නිසි සැලකිල්ලක් දක්වමින්, 2019-06-25 දිනැති ඉහත සඳහන් අමාත්‍ය මණ්ඩල තීරණය පරිදි පත් කරන ලද ස්වාධීන විශේෂඥ කණ්ඩායම මගින් ඉහත සඳහන් ව්‍යාපෘතිය සම්බන්ධව සවිස්තරාත්මක පිරිවැය - ප්‍රතිලාභ විශ්ලේෂණයක් සිදු කිරීම:

(අ) කිරි දෙනුන් 20,000ක් ආනයනය කිරීමේ ව්‍යාපෘතියේ විෂය පථයට යෝජිත සංශෝධන;

(ආ) ඉහත (අ)හි සඳහන් ව්‍යාපෘතිය දේශීය කිරි කර්මාන්තය සංවර්ධනය කිරීමේ සමස්ත උපායමාර්ගයට අදාළ වන අන්දම;

(ඇ) සංදේශයේ 03 ඡේදයෙහි සඳහන් යෝජනා;



- 03 -

(ඇ) රජයේ වත්මන් ණය කළමනාකරණ  
උපායමාර්ගය;

(ඉ) දේශීය සම්පත් යොදා ගනිමින් රටෙහි  
කිරි කර්මාන්තය සංවර්ධනය කිරීම  
සඳහා අනුගමනය කළ හැකි  
විකල්පයන්; සහ

(ii) ඉහත (i)හි පරිදි සිදු කරනු ලබන පිරිවැය -  
ප්‍රතිලාභ විශ්ලේෂණය සම්බන්ධයෙන් වන  
වාර්තාව, සලකා බැලීම පිණිස, ඇමතිතුමා මගින්  
එක් (01) මාසයක් තුළ අමාත්‍ය මණ්ඩලය වෙත  
ඉදිරිපත් කිරීම.

ක්‍රියා කළ යුතු: මහවැලි, කෘෂිකර්ම, වාරිමාර්ග සහ ග්‍රාමීය  
සංවර්ධන අමාත්‍යාංශය - ඉහත නිරීක්ෂණ යා  
කොට ඇත.

පිටපත්: ජනාධිපති ලේකම් - සංදේශයේ පිටපතක් හා  
ඉහත නිරීක්ෂණ යා කොට ඇත.

අග්‍රාමාත්‍ය ලේකම් - සංදේශයේ පිටපතක් හා  
ඉහත නිරීක්ෂණ යා කොට ඇත.

මුදල්, ආර්ථික සහ ප්‍රතිපත්ති සංවර්ධන  
අමාත්‍යාංශය

(B) Cabinet Papers :

18. Cabinet Paper No.20/0789/217/044, a Memorandum dated 2020-05-04 by the Minister of Mahaweli, Agriculture, Irrigation and Rural Development on "Programme to develop local dairy industry in line with the 'Saubhagya' Animal Production Programme" - (Cabinet decision dated 2019-06-25 on CP No.19/1684/118/077 refers) the above Memorandum was considered along with the observations of the Minister of Finance, Economy and Policy Development and the Cabinet noted that an independent team of Experts has been appointed by the Cabinet decision dated 2019-06-25 on CP No.19/1684/118/077, to investigate and prepare a Report on the issues arisen pertaining to Phase I of the project of importation of 20,000 cattle. After discussion, Cabinet having taken into consideration the further clarifications made by the Minister of Mahaweli, Agriculture, Irrigation and Rural Development at this meeting, stressing the need to take expeditious action to develop the local dairy industry, with a view to achieving self sufficiency in milk in the country, decided to direct the Secretary, Ministry of Mahaweli, Agriculture, Irrigation and Rural Development to take action -

- (i) to have a detailed cost-benefit analysis of the above project prepared by the same team of Experts appointed as per the above Cabinet decision dated 2019-06-25, giving due consideration to the following matters:
  - (a) the proposed change of scope of the project of importation of 20,000 cattle;
  - (b) the relevance of the project referred to at (a) above to the overall strategy of developing the local dairy industry;
  - (c) the proposals in paragraph 03 of the Memorandum;
  - (d) the present debt management strategy of the Government;
  - (e) the possible alternatives to improve the dairy industry in the country with local resources; and
- (ii) to submit the Report prepared as per (i) above within one (01) month, to the Cabinet through the Minister for consideration.

- 02 -

Action by: **My/Mahaweli, Agriculture, Irrigation and Rural Development** - above observations annexed.

Copied to: **Secretary to the President** - copy of Memorandum and above observations annexed.

**Secretary to the Prime Minister** - copy of Memorandum and above observations annexed.

**My/Finance, Economy and Policy Development**



# Dairy Cattle Importation Project

## Observations and Recommendations by the Independent Expert Committee to Evaluate Dairy Cattle Importation Project

Dr. D. M. S. Munasinghe (Chairperson)  
Dean, Faculty of Veterinary Medicine and Animal Science, University of Peradeniya.

Dr. R. A. C. Rabel (Secretary)  
Senior Lecturer, Faculty of Veterinary Medicine and Animal Science, University of Peradeniya.

Prof. Ajith Jayaweera  
Dean, Faculty of Livestock, Fisheries and Nutrition, Wayamba University of Sri Lanka.

Prof. S. P. Gunarathne  
Retired Professor, Faculty of Veterinary Medicine and Animal Science,  
University of Peradeniya.

Dr. M. Hanifa  
Retired Livestock Consultant, Department of Animal Production and Health.

Dr. R. Mahendra  
Senior Manager, Milk Procurement and Development, Cargills Ceylon PLC.

Dr. W. A. D. V. Weerathilake  
Senior Lecturer, Faculty of Livestock, Fisheries and Nutrition,  
Wayamba University of Sri Lanka.

Submitted on 24<sup>th</sup> September 2020

## Table of Contents

|                                                                                  |    |
|----------------------------------------------------------------------------------|----|
| Phase I of the Project .....                                                     | 4  |
| Major Deficiencies .....                                                         | 5  |
| Potential Solutions .....                                                        | 6  |
| Conclusion: .....                                                                | 9  |
| Executive Summary .....                                                          | 10 |
| Phase II of the Project .....                                                    | 10 |
| Background .....                                                                 | 11 |
| The 770 ML/ year or 2.1 ML/ day Deficit .....                                    | 11 |
| Becoming self-sufficient in dairy products .....                                 | 12 |
| Objectives .....                                                                 | 12 |
| Concerns on previous importations .....                                          | 13 |
| Most suitable breeding strategy to multiply the imported heifers to 50,000 ..... | 14 |
| Comparison of Multiplication Capacity of the Three Breeding Strategies .....     | 14 |
| Pros and Cons of Artificial Insemination and MOET .....                          | 17 |
| Selection of Animals .....                                                       | 20 |
| Housing .....                                                                    | 20 |
| Feeding .....                                                                    | 21 |
| Donor Animals .....                                                              | 23 |
| Surrogate Animals .....                                                          | 24 |
| Extension Services .....                                                         | 25 |
| Calf Management .....                                                            | 25 |
| Dry cow / transition cow management practices .....                              | 26 |
| Embryo transfer facilities and technical expertise .....                         | 26 |
| Alternative strategy – Importing Embryos .....                                   | 26 |
| Summary and Conclusion .....                                                     | 30 |
| Annexures .....                                                                  | 33 |

## Tables

|                                                                                                              |    |
|--------------------------------------------------------------------------------------------------------------|----|
| Table 1: Some vital statistics on privately owned farms that received imported dairy cattle in 2017 .....    | 4  |
| Table 2: Some vital dairy industry-related statistics of Sri Lanka .....                                     | 11 |
| Table 3: Comparison of Number of Imported Animals and Present-Day Milking Herds in Selected NLDB Farms ..... | 13 |
| Table 4: Comparison of the three breeding strategies using mathematical simulation .....                     | 14 |
| Table 5: Detailed comparison of the three breeding strategies .....                                          | 17 |
| Table 6: Estimated Feed Consumption and Land Area Needed for Pasture Cultivation .....                       | 22 |
| Table 7: Key Performance Indicators to achieve in calves (source) .....                                      | 25 |
| Table 8: Detailed Comparison of the Pros and Cons of Importing Cattle Embryos vs Heifers .....               | 28 |

## Figures

|                                                                                                                                                                                                    |    |
|----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|----|
| Figure 1: The Vicious Cycle between Poor Nutrition, Poor Management and Poor Fertility .....                                                                                                       | 6  |
| Figure 2: Bar Charts Illustrating the Herd Multiplication Capacity of MOET compared to AI .....                                                                                                    | 15 |
| Figure 3: Pictorial comparison of conventional breeding vs MOET/ OPU .....                                                                                                                         | 16 |
| Figure 4: Sanchez et. al. 2019 showing the rising trend and that over 900,000 bovine embryos were produced in 2017 in the North American and South American continents alone. ....                 | 16 |
| Figure 5: Chart showing the role played by quality of feed in expressing maximum genetic potential of dairy animals (source: <a href="https://datagene.com.au">https://datagene.com.au</a> ) ..... | 21 |
| Figure 6: Illustration summarizing the main breeding values used in Australia for selection of dairy animals .....                                                                                 | 24 |



## Observations and Recommendations of the Committee for Evaluation of the Cattle Importation Project

### Phase I of the Project

Given the travel restrictions and constraints the committee had to face as a result of the circumstances surrounding the COVID-19 pandemic, the committee could not visit a large enough number of farms to draw comprehensive conclusions with regards to the existing deficiencies and the most suitable solutions to overcome them. Therefore, the recommendations given under Part I of this report are based on the following five farm visits made by committee members in the Central and North Western provinces.

1. Camelia Dairy Farm, Hatharaliyedda
2. Watawala Dairy Farm
3. Rothes Dairy Farm, Hatton
4. Farm 360, Andigama
5. Hillside Agro, Mawathagama

According to the records provided to us by the farm management, some of the vital statistics from these farms were as follows:

*Table 1: Some vital statistics on privately owned farms that received imported dairy cattle in 2017*

| Farm ID | Cows Received in | # Cows Received | Current size of milking herd | Daily Farm Production (liters of milk) | Average Daily Cow Production (liters of milk) |
|---------|------------------|-----------------|------------------------------|----------------------------------------|-----------------------------------------------|
| A       | 2017             | 100             | 64                           | 620                                    | 9.8                                           |
| B       | 2017             | 1147            | 760                          | 17000                                  | 22.4                                          |
| C       | 2017             | 150             | 130                          | 2500                                   | 19.2                                          |
| D       | 2017             | 24              | 22                           | 250                                    | 10.4                                          |
| E       | 2017             | 150             | 77                           | 350                                    | 4.5                                           |

## Major Deficiencies

The main observations of the committee as per above data and other observations as well as interviewing the farm managers are as follows:

1. Poor production in some farms: While some farms averaged as little as 4.5 liters/cow/day, others were able to average as high as 22.4 liters/day/cow suggesting that the imported animals have the genetic potential to produce upwards of 20 liters/ cow/ day. Assuming that heifers distributed among different farms had similar genetic makeup in terms of milk production, the committee attributes poor production levels observed in a sub-group of dairy enterprises to sub-standard dairy management practices. The major deficiencies of under-performing farms, based on the committee's observations were the following:
  - a. Limited pasture availability – related to shortcomings in land availability for pasture cultivation and or water availability during the dry months of the year. Lack of knowledge/ motivation on pasture cultivation was also observed on certain farms
  - b. Limited/non-existent pasture conservation practices – non-practice of on-farm conservation methods or non-availability of conserved roughages (e.g. silage) for purchase
  - c. Inconsistent availability and expensive pricing of concentrate feeds
  - d. Sub-optimal usage of Total Mixed Ration (TMR) – some farms did not feed their cows with TMR while others used manual mixing which does not lead to uniform mixing of ingredients
  - e. Deficiencies in the knowhow of modern best dairy management practices – some of the investors had no background in dairy farming and had unrealistic expectations on the dairy industry as a business. Even today, three years after venturing into dairy farming, the owner and/or farm workers had not adopted some of the basic best practices followed by the modern dairy industry.
  - f. Sub-standard dairy management practices related to calf management, feeding, breeding, heat detection, management of heat stress, milking management were observed
2. Infertility and poor pregnancy rates – one of the major observations was poor fertility existing among the dairy cows. After three years and two rounds of calving, none of the farms had been able to multiply or maintain their milking cow numbers. On the contrary, the size of the milking herd had decreased by as much as 50% in certain farms. According to our observations, poor fertility rates may be the core of the problem which has led to the following vicious cycle.




Figure 1: The Vicious Cycle between Poor Nutrition, Poor Management and Poor Fertility

3. Health issues were not a huge problem among the farms we visited. Mastitis and lameness were the main issues we encountered; however, they were not at an alarmingly high level. Although we did not witness, some farms stated that calf morbidity and mortality was extremely high during certain periods of time.

#### Potential Solutions

Having observed the abovementioned deficiencies, the committee proposes the following solutions to rectify them and/or to prevent them in future:

1. Feeding – pastureland preparation and cultivation is a time-consuming process that can take many months to materialize. In cases where body condition is poor and the farmer is unable to meet the cows' nutritional requirements, the recommends the following:
  - a. Culling should be practiced if the animals are older than five years and a veterinary examination reveals poor chances of regaining fertility



- (10)
- b. If animals are younger than five years and a veterinary examination reveals high chances of regaining fertility, and the farmer is willing, the animals may be (i) sold to another farmer willing to purchase them in the current condition or (ii) temporarily moved to another farm that follows good dairy management practices so that the animals' body condition together with fertility can be restored and returned to the original farm. The committee recommends to utilize willing private farms and/or the Veterinary Teaching Farm of the University of Peradeniya which has already successfully completed such an undertaking.
  - c. The farmer should be given the choice to continue or discontinue his farm as per his preference. Forcing anybody into dairy farming will have no positive consequences to the farmer himself or the national dairy industry as a whole. Therefore, the committee recommends the government to (i) provide reasonable concessions (e.g. on interest rates on loans) or (ii) where possible to facilitate their exit from the project by taking measures to release such farmers of any financial-bonds that are preventing them from doing so.
  - d. Where farmers are willing to 'start fresh' after the conditioned cows are returned to them, they should be educated and guided on establishing pastureland and/or establish a mechanism to source a balanced ration (e.g. TMR, silage) produced and distributed by an independent entity. The committee proposes to 'outsource/sub-contract' the specialist jobs from pasture cultivation to preparation of a nutritionally balanced Complete Ration (CR) to one or more independent, third-party entities. This third-party will develop the infrastructure, expertise and manpower on the following aspects.
    - i. Negotiate and lease arable land from the government and/or the private sector for pasture cultivation
    - ii. Develop expertise in pasture cultivation, pasture conservation and formulation of a complete ration (CR; preferably a Densified Block (CR-DB) with at least 1-week shelf-life)
    - iii. Develop the necessary infrastructure and manpower for pasture cultivation, management, harvesting, conservation and formulation of CR
    - iv. Cultivate high-yielding fodder varieties (introduce new varieties of fodder maize, fodder sorghum, fodder sugar cane and other suitable varieties to Sri Lanka if necessary)
    - v. Maintain the quality of feed (mainly in terms of dry matter, energy and crude protein) throughout the year
    - vi. Develop a network for delivering conserved fodder (e.g. silage) or formulated CR to the farmer's doorstep
    - vii. Coordinate with the milk collection agencies on payments for feed – the farmer will be paid the balance between cost of silage/CR and milk sales, similar to the buyback operation of the broiler industry of Sri Lanka.
2. Breeding – infertility is likely a combined result of poor nutrition and heat stress.
- a. Nutrition can be rectified by following the recommendations given on above 1. (d).

- b. To rectify the problem of heat stress, where applicable: (i) misting/fogging or spraying systems with fans and (ii) insulation material on roofs (e.g. similar to MacFoil) may need to be installed for which the government may need to extend financial and technical support.
  - c. If the conditions are still unfavourable after taking the corrective measures outlined on 2.b., breedable animals may be moved to a farm located in a climate where it is conducive for conception and returned to the original farm after 2-3 months of conception. Again, the government may have to intervene in mediating this process in terms of both finances and logistics.
  - d. Additionally, arrangements should be made to make high-quality breeding bulls available for natural service of repeat breeder cows. Using a bull for natural service in repeat breeder cows is acceptable practice in the dairy industry.
  - e. Make sex-sorted semen available at a concessionary price so that the milking herds will expand. If not, maintaining replacement stock can be extremely challenging given the problems encountered with fertility.
3. Better milk price – even though the farm-gate milk price in Sri Lanka is one of the highest in the whole world, farmers keep complaining about low prices. A potential solution maybe to establish village-level sales centers for fresh and/or value-added products which minimizes the commission/fees of the middleman. However, ensuring quality control of such products may be difficult. Therefore, the committee emphasizes the need to improve milk quality, especially of farms receiving a low farm-gate price, so that the milk collectors are able to pay a higher price.
  4. Extension services/ technical assistance – the government, through the Department of Animal Production and Health (DAPH), implement a routine monitoring mechanism of these dairy farms combined with an effective extension service to uplift the management practices. The committee recommends the DAPH to collaborate with the dairy experts at the Faculty of Veterinary Medicine and Animal Science of the University of Peradeniya and other suitable Universities including but not limited to Wayamba, and Sabaragamuwa, to achieve this task.
  5. Farmer selection – the committee observed that some of the investors/farmers had no prior exposure or understanding about dairy farming/industry. As such, they had unrealistic expectations and were quickly frustrated and discouraged. Therefore, in the future, if the government decides to distribute dairy cattle to small and medium-scale farmers, the committee strongly urges the relevant authorities to carry out a strict and transparent farmer selection process to identify experienced and motivated dairy farmers who have a proven track record in the industry. The committee recommends obtaining recommendations from the government Veterinary surgeon's office to uncover dedicated farmers in their respective ranges.
  6. Breed and climate compatibility – the committee is of the opinion that in future programs, especially where heifers are distributed in non-hill country locations, breeds other than Friesian crosses should be considered. While *Bos taurus* breeds are suitable to the hill country, *Bos*



*indicus* breeds may be more suitable to the majority of the country. Therefore, the committee requests the breeding committee and/or suitable expert committee to revisit and revise the national breeding policy for dairy cattle and to consider introducing zebu breeds such as Gir, synthetic breeds such as Girolando and other suitable crossbreds.

#### Conclusion:

In Sri Lanka successive governments made serious and vigorous efforts to promote and amplify dairy production for transformation of the dairy sector. Accordingly, numerous strategies were developed and many projects implemented with foreign as well as local funding to achieve enhanced productivity, production and growth in numbers of milking cows.

However, the efforts were largely stymied due to lack of superior breeding materials needed to stimulate tangible expansion. The state farms, the predominant provider of appropriate breeding materials made constant attempts to meet the demand bolstered by a few limited imports of temperate breeds of dairy animals but the gaps remained conspicuous and persistent.

This innovative project is another bold and dynamic initiative to overcome the deficit through direct distribution of substantial numbers of temperate animals to dairy oriented private organizations and entrepreneurs for rapid and significant milk production in the country. However, it has fallen short of its expectations due to multitude of factors highlighted above.

Despite this setback it is urgent and imperative to take measures to augment milk production owing to ever increasing imported milk powder cost and growing consumer demand for fresh milk. **Ideally, the way forward in this initiative is to focus on provision of locally grown dairy animals off imported stock.** Obviously, through this approach the passionate farmers and others including new entrants are likely to benefit from locally acclimatized and resistant dairy animals. Moreover, it is envisaged to help mitigate the current issues and drive the ongoing dairy development program.

We identified (1) poor nutrition and (2) heat stress as possible root causes culminating in (3) low fertility which activates a vicious cycle where low fertility leads to a low calving rate → poor milk production → poor farm finances → aggravated sub-standard feeding and management practices → aggravated infertility. Therefore, it is important to not only break this cycle in the existing farms, but also to prevent it in future dairy projects.

Taking all of above observations into consideration, for Phase II, it is prudent and desirable to convert suitable state farms (e.g. managed by the National Livestock Development Board; NLDB) into state-managed dairy cattle breeding stations and to re-stock them with high genetic merit, elite breeding stock. If successful, the dairy offspring emanating from these state farms can be made available to serve as the foundation genetic pool for eligible and interested dairy entrepreneurs. Besides, the new imported stock in the breeding stations would serve as the springboard to ramp up future distribution of dairy stock in the country.



## Phase II of the Project

### Executive Summary

---

*Committee's recommendations, in decreasing order of preference, are as follows:*

1. The objective of this project is NOT to import 'commercial' animals that will produce milk, but to import animals that can be used to breed and issue heifers to small and medium-scale dairy farmers. In this regard, the committee has demonstrated, with a mathematical simulation, that Artificial Insemination is an inefficient strategy to multiply animals (Table 4, Figure 2). Therefore, the committee recommends importing no more than 700 animals with 'Elite Genetics' to be used as donor animals for MOET and/or OPU-IVEP to NLDB farms. Example numbers recommended by the committee for different farms are as follows:

- \* Bopaththalawa or Menikpalama NLDB farm – 300 heifers for MOET
- \* Ridiyagama NLDB farm – 300 heifers for MOET (provided environmentally controlled Tunnel Barns will be constructed)

These animals should be bred with sex-sorted female semen to obtain as many female embryos as possible. However, animals not responding to sexed semen may be bred with conventional semen after 1-2 rounds of sexed semen. From a breeding perspective, the committee is confident that this is the most sustainable and fastest way of increasing milking cow numbers in Sri Lanka. This approach can produce ~2500 - 3000 F1 heifers every year for issuing with a starting herd size of 500 animals.

The committee also recommends getting intensively managed private farms such as Ambewela, New Zealand and Watawala farms who are currently Sri Lanka's highest producing dairy farms (from a per cow/ per day production basis) engaged in this process by using their animals as surrogate mothers to receive elite embryos from imported donor animals.

Further, the committee strongly recommends that only genomic-tested heifers with high breeding values/indices (BPI, HWI, TWI etc.; see Figure 6) are imported because it is the genetics of these heifers that will be distributed throughout Sri Lanka for the next decade or so.

2. Import 1000 'commercial' dairy animals to be bred by Artificial Insemination using sex-sorted semen. Have a separate pool of ~100 elite animals subjected to MOET whose F1 offspring will be used to replenish/grow the 1000 cow breeding pool.

3. Considering the data obtained from the mathematical simulations and historical data from previous imports, committee DOES NOT recommend importing animals to be bred by artificial insemination with conventional semen.

---

## Background

Sri Lankans consume various dairy products equivalent to ~1270 million liters (ML) annually, of which an approximate breakdown is given below.

Table 2: Some vital dairy industry-related statistics of Sri Lanka

|                     |              | Annual Figures<br>(Million Liters) | Daily Figures<br>(Million Liters) | Milking Cow<br>Populations | Production/<br>Cow/ Day |
|---------------------|--------------|------------------------------------|-----------------------------------|----------------------------|-------------------------|
| Local<br>Production | Dairy Cattle | ~415 ML                            | 1.1 ML                            | ~400,000                   | 2.75 L                  |
|                     | Buffalo      | ~80 ML                             | 0.2 ML                            | ~125,000                   | 1.65 L                  |
| Imports             |              | ~770 ML                            | 2.1 ML                            | N/A                        | N/A                     |
| Totals              |              | ~1270 ML                           | 3.5 ML                            | N/A                        | N/A                     |

Source: Dairy Bulletin 2019

([http://www.daph.gov.lk/web/images/content\\_image/publications/other\\_publications/2019/dairy\\_bull2019.pdf](http://www.daph.gov.lk/web/images/content_image/publications/other_publications/2019/dairy_bull2019.pdf))

The import bill of dairy products reached Rs. 54 billion in 2018.

### The 770 ML/ year or 2.1 ML/ day Deficit

The annual imports of 770 ML/year translates to approximately 2.1 ML/ day demand. In other words, if SL is to become self-sufficient in dairy products, local farmers will need to produce an additional 2.1 ML/day on top of the currently produced 1.3 ML/day (assuming that Sri Lanka's annual milk consumption remains at the current 1270 ML).

### Overcoming the 2.1 ML/ day Deficit

In theory, 2.1 ML/ day can be produced using any of the following three strategies:

#### 1. Improve the production levels of the existing population

- 1.1. Improve the production of the existing milking herd of 400,000 cows by 5 liters/day:  
 $400,000 \times 5 \text{ L} = 2 \text{ ML}$

Even though this seems like a relatively simple task, improving the national average to nearly 8 liters/cow/day from the current depressing figure of 2.75 liters/cow/day would be a near-impossible task. On the one hand, not all cows have the genetic potential to give this level of production; and on the other hand, the majority of the >300,000 farmers will be unable to provide the intensive levels of management required to produce such high levels of milk. In fact, we have failed to achieve this goal over many decades of in-depth strategizing.

- 1.2. Identify a sub-population from the existing milking herd of 400,000 with (i) an above average genetic potential (ii) managed by dedicated farmers and increase their daily milk production e.g.



- 1.2.1. Improve the daily production of a selected 100,000 cow sub-population by 20 liters/cow/day:  $100,000 \times 20 \text{ L} = 2 \text{ ML}$
- 1.2.2. Improve the daily production of a selected 200,000 cow sub-population by 10 liters/cow/day:  $200,000 \times 10 \text{ L} = 2 \text{ ML}$

## 2. Expand the existing milking cow population

by means of (i) importing pregnant heifers or (ii) importing cryopreserved embryos that will be transferred to suitable locally adapted surrogate cows

- 2.1. 50,000 cows with 40 liters/cow/day capacity:  $50,000 \times 40 \text{ L} = 2 \text{ ML}$
- 2.2. 100,000 cows with 20 liters/cow/day capacity:  $100,000 \times 20 \text{ L} = 2 \text{ ML}$
- 2.3. 200,000 cows with 10 liters/cow/day capacity:  $200,000 \times 10 \text{ L} = 2 \text{ ML}$

## 3. Select a suitable and feasible combination of the above two options

for example:

- 3.1. Improve the national average to 4 liters/cow/day → **additional 0.5 ML/day**
- 3.2. Select a 50,000 cow sub-population with high-genetic potential and improve their production by 10 liters/cow/day → **additional 0.5 ML/day**
- 3.3. Add 50,000 animals to the population with a 20 liters/cow/day production capacity, over 5-7 years → **additional 1 ML/day**
  - Since importing 50,000 high-producers is neither practical nor cost effective, the only feasible option is to import a limited number of high genetic-potential heifers and/or female embryos to be bred to gradually multiply the milking herd to 50,000 cows over the next 7-10 years

The committee views above No. 3 option, highlighted inside the shaded box as the most feasible and best long-term strategy to drive Sri Lanka towards self-sufficiency in dairy products. As such, the committee perceives the proposed project as an excellent fit for this option and commends the Ministry of Rural Economy for devising such an effective strategy.

## Becoming self-sufficient in dairy products

### Objectives

Taking all above observations together, the committee proposes the following objectives to be achieved over the next 10 years if Sri Lanka is to achieve self-sufficiency in dairy products.

1. Add 50,000 high genetic-merit animals to the population with a 20 liters/cow/day production capacity, over the next 10 years → **additional 1 ML/day**
  - 1.3. Importing such a large number is NOT practical, therefore, the only option is to multiply a small, but imported Elite stock



2. Select a 50,000 cow sub-population with high-genetic potential and dedicated farmers to improve current production levels by 10 liters/cow/day → additional 0.5 ML/ day
3. Improve the national average to 4 liters/cow/day → additional 0.5 ML/day

#### Concerns on previous importations

However, the committee is concerned that previous importations of Jersey-Friesian crossbred pregnant heifers from Australia and New Zealand during 2012-2017 (500, 1500, 2500 and 5000 cattle in 2012, 2013, 2015 and 2017, respectively) have not made notable contributions towards multiplying the dairy cattle population of Sri Lanka, possibly a combination of the following

- a. Poor nutrition of dairy cattle
- b. Heat stress (as a result of sub-optimal management practices)
- c. Lack of an effective breeding program to multiply the imported stock

Based on our observations from the Phase I of the project, we conclude that poor nutrition and heat stress would have been primary causes of infertility and together with deficiencies in the breeding strategy, the farmers were unable to multiply the imported cattle populations.

The following Table 3 is proof of this notion.

Table 3: Comparison of Number of Imported Animals and Present-Day Milking Herds in Selected NLDB Farms

| NLDB Farm | Number of Imported Heifers Received | Number of Cows as of July 2020 (including Lactating + Dry cows from imported survivors and their progeny) |
|-----------|-------------------------------------|-----------------------------------------------------------------------------------------------------------|
| A         | 392 (2012)                          | 278 (shrunk to 70% over 8 years)                                                                          |
| B         | 997 (2012 and 2013)                 | 375 (shrunk to 37% over 8 years)                                                                          |
| C         | 611 (2013)                          | 326 (shrunk to 53% over 8 years)                                                                          |
| D         | 2496 (2015)                         | 2080 (shrunk to 83% over 5 years)                                                                         |

Numbers presented on Table 3 (for NLDB farms) and Table 1 (for private farms) speaks volumes about the failure of the design or the implementation of the breeding strategy that was in place. It must be noted that farms A, B, and C that received 2000 heifers in total were only able to issue 936 heifers to outside farmers and that in spite of recruiting F1 heifers (and possibly F2, F3 etc. as well), the adult herd of 2000 has shrunk to 979 (<50% of the original size) over 8 years. As such, suitable strategies should be implemented to avoid a repeat of the same scenario in future projects.

This is why this committee is particularly impressed with the proposed scope change where the government has decided to setup 'breeding farms' at select NLDB farms. However, if an

effective breeding strategy is not devised and implemented, the chances are that we will find ourselves in the same situation 3-4 years after this batch of imports arrive in Sri Lanka.

The committee emphasizes that Sri Lanka CANNOT keep importing dairy cattle, be it commercial animals, breeding animals or replacement stock. We should set up an unfaltering breeding strategy with the next round of imports so that this batch can be multiplied to expand the high genetic merit milking herd by another 50,000 animals within the next 7- 10 years. This would be CRITICAL if Sri Lanka is to become self-sufficient in dairy products.

#### Most suitable breeding strategy to multiply the imported heifers to 50,000

In devising a suitable breeding strategy, the committee did a mathematical simulation to predict the number of offspring that can be produced in 7 years for the following three breeding scenarios (Table 4 and Figure 2).

1. Artificial Insemination (AI) with conventional semen
2. Artificial Insemination with 50% sex-sorted semen and 50% conventional semen (first couple of inseminations from sexed semen and non-responders inseminated with conventional semen)
3. Multiple Ovulation Embryo Transfer (MOET) or Ovum Pick-up + *In Vitro* Embryo Production (OPU-IVEP) with 50% sex-sorted semen and 50% conventional semen

**Assumptions made:** (i) annual culling rate = 15% and (ii) Inter-calving interval = 16 months

#### Comparison of Multiplication Capacity of the Three Breeding Strategies

A mathematical simulation was carried out to compare the herd multiplication potential of the three breeding strategies.

Table 4: Comparison of the three breeding strategies using mathematical simulation

| Breeding Strategy                       | Starting Number of Heifers (imports) | Number of F1 heifers that can be issued to farmers over 10 years* | Total expansion of Sri Lanka's dairy cattle effected by the imported stock (including F2, F3 and F4 bred within outside farms) |
|-----------------------------------------|--------------------------------------|-------------------------------------------------------------------|--------------------------------------------------------------------------------------------------------------------------------|
| #1. AI with conventional semen          | 2500                                 | ~3000 <sup>s</sup>                                                | ~4500                                                                                                                          |
| #2. AI with 50% sex-sorted semen        |                                      | ~7000                                                             | ~12,000                                                                                                                        |
| #3. MOET/ OPU with 50% sex-sorted semen | 500                                  | ~28,000**                                                         | ~47,000                                                                                                                        |

Refer to Table 5 for a detailed comparison of the Pros and Cons of the 3 breeding strategies



\* This is after recruiting a proportion of F1 births to maintain the breeding herd at the original number

<sup>s</sup> This number is much higher than the actual figures obtained by certain NLDB farms in previous occasions. For example, the trio of Bopaththalawa, Menikpalama and Dayagama farms received 2000 heifers in 2012/13. Not only have their breeding stocks declined to less than 50% of the starting numbers, but they only issued ~930 animals over the last 8 years from this stock of 2000 imported animals. Therefore, the above number of just 3000 heifers being issued over 10 years is NOT an under-estimate by any means.

\*\* This is assuming four flushes per year, each resulting in two pregnancies. Eight pregnancies from a donor cow/year which is a gross underestimate. Therefore, if suitable surrogate cows are not a limitation, the pregnancies that can be produced per donor/year will likely be more than eight.

AI: Artificial Insemination, MOET: Multiple Ovulation Embryo Transfer, OPU: Ovum Pick-Up

Refer to Annexures 1, 2, and 3 for detailed calculations (Pages 33 – 35).




Figure 2: Bar Charts Illustrating the Herd Multiplication Capacity of MOET compared to AI

The above simulation clearly shows why cattle importations have failed to-date. This is exactly why neither the NLDB farms (Table 3) nor any of the private farms (Table 1), were UNABLE to multiply their herds. As such, the committee strongly recommends that the government adopts a breeding strategy that utilizes the multiplication capacity of option #3 i.e. MOET (Figure 3).



As such, the committee recommends (i) importing an elite group of ~500-700 genomic-tested heifers and (ii) adopting a breeding strategy comprising MOET and/or OPU together with (iii) sex-sorted semen if this project is to be successful.

MOET is used extensively worldwide (Figure 4) and it is high time Sri Lanka adopts this technology.




Figure 3: Pictorial comparison of conventional breeding vs MOET/OPU

#### GLOBAL TRENDS IN IVP BY CONTINENT FROM 2013-17




Figure 4: Sanchez et. al. 2019 showing the rising trend and that over 900,000 bovine embryos were produced in 2017 in the North American and South American continents alone.

Ref: Sanches BV, Zangirolamo AF, Seneda MM. Intensive use of IVF by large-scale dairy programs. *Anim Reprod.* 2019;16(3):394-401. Published 2019 Oct 23. doi:10.21451/1984-3143-AR2019-0058

## Pros and Cons of Artificial Insemination and MOET

Table 5: Detailed comparison of the three breeding strategies

|                                              | AI with non-sexed semen                                    | AI with sex-sorted semen | MOET and/or OPU with sex-sorted semen                                                                                                                                                                                                                                                                             |
|----------------------------------------------|------------------------------------------------------------|--------------------------|-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|
| Number of Animals to Import                  | 2500                                                       |                          | 700<br>(~500 animals will be 'in-flush' at any given time point, others will be pregnant)                                                                                                                                                                                                                         |
| Cost of Animal Imports                       | USD 3000 X 2500 = USD 7.5 million = ~LKR 1.4 billion       |                          | USD 4000 X 700 = USD 3 Million = LKR 0.6 billion                                                                                                                                                                                                                                                                  |
| Construction cost of housing                 | LKR 500 million = LKR 0.5 billion                          |                          | LKR 0.15 billion                                                                                                                                                                                                                                                                                                  |
| Forage consumed                              | 14,000 MT/annum                                            |                          | 4,000 MT/annum                                                                                                                                                                                                                                                                                                    |
| Land required for pasture cultivation        | 1,400 acres of Maize or CO3                                |                          | 400 acres of Maize or CO3                                                                                                                                                                                                                                                                                         |
| Cost of pasture cultivation                  | LKR 60,000/acre → ~LKR 84 million                          |                          | ~LKR 24 million                                                                                                                                                                                                                                                                                                   |
| Hormones, reagents and laboratory facilities | Optional;<br>only required if heat synchronization is done |                          | Compulsory:<br>MOET - need hormones to induce multiple ovulation as well as for synchronization of recipients<br><br>OPU – hormones not required for OPU; but laboratory facilities, specialized equipment, hormones and/or reagents required for <i>in vitro</i> embryo production and recipient synchronization |



| Labour force                              | Large labour force required                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                       | 40% compared to other                                                                                                                                                                                                                                                                                       |
|-------------------------------------------|-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|
| <b>Genetic potential of imported cows</b> | Likely NOT tested. Cows will be selected based on Phenotypic traits. UNACCEPTABLE in modern day and age given the importance of the project towards the future of the SL dairy                                                                                                                                                                                                                                                                                                                                    | Elite heifers where Sire, Dam and/or heifer have been subjected for genomic testing. Must meet accepted minimum standards for BPI, HWI or TWI (Annexure 4)                                                                                                                                                  |
| <b>Health management</b>                  | Difficult and high risk of disease introduction to SL, susceptibility to local diseases, disease spread within the group                                                                                                                                                                                                                                                                                                                                                                                          | Monitoring health certificates etc. are easier in a smaller group; easier management in SL, relatively small health risks                                                                                                                                                                                   |
| <b>Calf health</b>                        | Dams have no immunity for local diseases. Therefore, high calf morbidity and mortality can be expected. Similar scenario observed with previous batches of imports.                                                                                                                                                                                                                                                                                                                                               | The elite group is recommended to be used as donor animals. Calves are given birth to by locally adapted surrogate mothers. Therefore, high levels of transfer of passive immunity expected.                                                                                                                |
| <b>Calf Genetics</b>                      | No guarantee on the genetic potential or the breed of the calf <i>in utero</i> . With previous batches, even calves resembling beef breeds were born. Further, if local semen is used with successive inseminations, calves will be of low genetic potential and thus low milk production capacity because the semen comes from locally available non-progeny tested bulls. Thus, we highly recommend to opt for the imported, sexed-semen option in case the government prefers the conventional breeding option | Calf/embryo genetics can be guaranteed because embryo production will be done in SL using imported semen from proven bulls.                                                                                                                                                                                 |
| <b>Fertility</b>                          | No mechanism to predict fertility in genomically non-tested heifers. Practically impossible to carry out detailed reproductive examinations on each of the 2500 animals prior to importations. Further, once the animals are in SL, they will be used for milk production; so obviously, their fertility will get affected and will face                                                                                                                                                                          | The objective is not to get these animals to carry calves in their uteri. However, because the embryo output can decrease after about 3-4 flushes, the usual practice is to breed/impregnate them to 'rest' their ovaries and to allow them to come back to normal during the gestation. Three months after |



|                                       |                                                                                                                                                                            |                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                            |
|---------------------------------------|----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|
|                                       | all the problems faced by the other cows at NLDB farms.                                                                                                                    | calving, they can be flushed again 3-4 times to yield a minimum of 10 pregnancies.                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                         |
| <b>Overall management</b>             | Overall management is more difficult because of the large number of animals including feeding, heat stress management, milking management etc. etc.                        | Much easier to manage overall given the smaller size of the group. Even tunnel barns can be built to maintain overall superior animal welfare to ensure optimal fertility                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                  |
| <b>Challenges related to breeding</b> | Breeding using AI is relatively simple and pose no challenge per se as long as health, nutrition, body condition, cow fertility, heat stress can be maintained favourably. | <p>The Faculty of Veterinary Medicine and Animal Science of the University of Peradeniya has successfully demonstrated all steps of MOET: (i) multiple ovulation of donor cows, (ii) embryo collection, (iii) synchronization and preparation of surrogate cows to receive embryos, and (iv) transfer of cryopreserved embryos resulting in live births. Therefore, Sri Lanka possesses expertise to carry out MOET successfully, however, we need to train at least two dozen individuals on this technique in order to be able to continuously do this in 500 cows.</p> <p>However, this process of MOET requires additional hormones for donor superovulation and recipient synchronization which will incur an additional cost and require expert labour. It is high time that Sri Lanka invested time and money on improving this aspect of dairy cattle breeding for the long-term betterment of the industry rather than opting for temporary and short-lasting solutions such as repeatedly importing animals.</p> |

### Selection of Animals

Because the emphasis is on breeding, the committee recommends importing 'Elite Animals' of proven high genetic potential. Considering the long-term benefits, *committee emphasizes that a group of 500 elite animals is a much better option than a group of 2500 'ordinary' heifers.*

Committee recognizes that genomic-tested animals can be more expensive than average heifers; however, given the relatively small number we recommend, (e.g. 500 genomically tested elite heifers), importing such animals within the originally agreed budget should not be a problem. These animals should meet the following criteria

- a. Heifers and/or their dam and sire should have been subjected to genomic-testing. Breeding value indices such as Balanced Performance Index (BPI) should be available for the imported animals. This committee recommends to import non-pregnant heifers with a BPI of at least 50 for the purpose of MOET. However, a Technical Evaluation Committee (TEC) should be appointed, including members from this committee, to decide the exact figures and a decision taken based on the cost of animals at the time of importation and the number of animals to be imported. The committee strongly recommends to ensure that animals in the bottom 30% of the population (as measured by breeding values) are NOT imported to Sri Lanka.
- b. If importing pregnant heifers, they should be inseminated with female sex-sorted semen from sires with BPI > 100 and proof of the same should be produced.
- c. Any more than 1% mortality and abortion will be covered by the exporter for up to 100% of purchase price
- d. Heifers/semen should be from breeds suitable to different Agro-Ecological Zones and production systems of Sri Lanka. Because calves produced at the breeder farms will be distributed throughout Sri Lanka, especially where heifers are distributed through non-hill country locations, breeds other than Friesian crosses should be considered. While *Bos taurus* breeds are suitable to the hill country, *Bos indicus* breeds and their crosses maybe more suitable to the rest of the country. Therefore, the committee requests the government to consider importing zebu breeds such as Gir as well as *Bos indicus* X *Bos taurus* crossbreeds such as Girolando and other suitable mixed/crossbreeds.
- e. Imported stock (heifers, semen or embryos) should be free from Q-fever, Enzootic Bovine Leucosis (EBL), Bovine Tuberculosis (TB), Brucellosis, Bovine Viral Diarrhoea (BVD), John's disease, IBR, liver flukes, Salmonella Dublin and other relevant infectious diseases (health certificates guaranteeing disease-free status should be presented).

### Housing


- a. These 'elite animals' should be housed and managed separately from other 'commercial' animals. Considering the conducive climate, the committee recommends Bopaththalawa and Menikpalama NLDB farms as the most suitable location to house breeding animals. If they are kept at the Ridiyagama NLDB farm (anywhere other than



Bopaththalawa and Menikpalama), **environmentally controlled state-of-the-art housing such as Tunnel Barns should be constructed** so as to minimize heat and humidity stress which will ensure optimal fertility, health, and longevity. The committee requests the government to consider using renewable energy sources such as wind and/or solar energy to power these and also to design backup generators in case of power failures. The design and construction of these tunnel barns should be carried out under consultation of international experts. We request the government to consider constructing 'Lose Barns' in order to provide optimal animal welfare after weighing in the pros and cons against free stalls.

- b. Cattle holding facilities for conducting reproductive procedures should also be built adjacent to their housing
- c. Adjacent laboratory facilities also should be constructed with equipment necessary for Ovum Pick-Up, In Vitro Embryo Production, Embryo Cryopreservation etc. as necessary
- d. All these constructions should be completed prior to animals landing in SL.

#### Feeding



#### ▲ Feeding the Genes: In every feeding system, the daughters of high BPI sires produced more milk solids (305d)

Figure 5: Chart showing the role played by quality of feed in expressing maximum genetic potential of dairy animals (source: <https://datagene.com.au>)

- a. In order to get the maximum benefit out of the high genetics, it is critical that a balanced ration such as TMR is fed to these animals (Figure 5). While the 'concentrate' ingredients are usually purchased from outside, the forage base need to be cultivated within the farm premises. As such every effort must be made to allocate provisions for pasture cultivation within farm premises. The following table shows the estimated



quantities of forages these high-producing dairy cows will likely consume and the approximate land area required for pasture cultivation. However, it must be noted that the land area will be highly variable depending on the pasture variety. For example, fodder varieties such as Maize will have a high dry matter (DM) yield as high as 10-15 MTDM/acre whereas varieties like Ryegrass will have low yields like 3 MTDM/acre (highly dependent on climate, soil, irrigation, region of Sri Lanka, rainfall etc.)

*Table 6: Estimated Feed Consumption and Land Area Needed for Pasture Cultivation*

|                      | Expected Daily Forage-based Dry Matter (DM) Consumption | Expected Annual Forage-based DM Consumption/ animal | Land area needed to cultivate a crop yielding 10 MTDM/acre (e.g Maize, CO3) |
|----------------------|---------------------------------------------------------|-----------------------------------------------------|-----------------------------------------------------------------------------|
| A single milking cow | 15 kg                                                   | ~5.5 MT                                             | ~0.6 acres                                                                  |
| 700 milking cows     | 10 MT                                                   | ~4,000 MT                                           | 400 acres                                                                   |
| 2500 milking cows    | 38 MT                                                   | ~14,000 MT                                          | ~1,400 acres                                                                |

- b. One of our key observations during visits made to NLDB farms was the lack/ deficiency of pasture conservation and storage practices. The committee emphasizes the need to adopt pasture conservation (e.g. hay baling and/or silage) practices and to have a minimum 3 months-worth of feed stores. Thus the committee recommends to provide financial assistance to these farms to purchase/construct equipment and buildings necessary for (i) pasture cultivation, (ii) pasture conservation and (iii) feeding. These equipment includes but not limited to equipment required for land preparation, ploughing, seeding, irrigation, harvesting of pasture, equipment required for preparation of Total Mixed Ration (TMR) and Silage such as chaff cutters, TMR Wagons and baling machines. Additionally, environment (temperature and moisture) controlled state-of-the-art storage facilities for feed, both raw ingredients as well as conserved feed, should be constructed with storage capacities to hold at least 3 months-worth of feed. Further, the committee recommends the barns housing these elite animals to have dedicated TMR Wagons and feed stores as necessary.
- c. Pastureland should be developed and cultivated with high quality forages such as Rye grass or maize (rather than CO3) PRIOR to animals landing in SL. The committee also recommends to import seeds of suitable fodder varieties such as fodder maize and fodder sorghum which have a much higher DM yield per acre. Currently Sri Lanka does not have such fodder varieties that have been specifically engineered for animal feeding.
- d. The committee also recommends to ensure an uninterrupted supply of clean water to animals. Clean water is required not only for animal consumption, but also cleaning

and maintenance of milking machines. Allocation of sufficient finances for this as per the requirements of the farm is absolutely critical for the success of this project

- e. The committee also observed that the NLDB farms did not have financial independence when purchasing monthly/annual animal feed supplies. A golden rule of ruminant feeding is 'Uninterrupted Feeding in terms of both Quantity and Quality'. Should either the quality or quantity of feed change abruptly, animal performance gets adversely affected in terms of production, health and reproduction which take weeks or months to recover incurring significant financial losses. Therefore, the committee recommends the responsible authorities to devise mechanisms to provide 'financial independence' to these farms at least in terms of feed supplies and running routine maintenance of barns, equipment, milking machines etc. Especially with regards to procurement of commercial/concentrate feed, the committee noted that these farms have to abide by the national procurement guidelines which may mean complying with the lowest bid even if the quality has to be compromised. Thus, the committee recommends accurate compiling of technical specifications when calling for bids and to award the NLDB directorship (or relevant offices) special permission/authority to make purchasing decisions so that the quality of the feed shall not be compromised.
- f. The committee observed that certain farms may not have sufficient land area to expand forage cultivations. If that is the case, the committee urges the government to establish mechanisms to (i) cultivate pasture in suitable extra-farm locations (e.g. Polonnaruwa NLDB farm) and to deliver conserved feed to the farm (inexpensive and quick transport maybe arranged from Polonnaruwa to Bopaththalawa/Agarapathana via train) and/or (ii) to outsource the process of pasture cultivation, harvesting and conservation to interested third party entities and to ensure uninterrupted, year-round feed supply to the animals. This should be done with immediate effect not only for the newly imported animals but also for the existing animals as the committee observed 'room for improvement' in both the quality and quantity of feed/ feeding practices at the visited NLDB farms.

#### Donor Animals

The goal of the project, as per the committee recommendations, is to issue 3000 heifer calves per year which will no doubt be a daunting task. However, the committee is confident that this should be the way forward for long-term dairy success in Sri Lanka.

The Faculty of Veterinary Medicine and Animal Science of the University of Peradeniya has successfully demonstrated all steps of MOET: (i) multiple ovulation of donor cows, (ii) embryo collection, (iii) cryopreservation of collected day-7 bovine embryos, (iv) synchronization and preparation of surrogate cows to receive embryos, and (v) transfer of cryopreserved embryos resulting in live births. Therefore, Sri Lanka possesses expertise to carry out MOET successfully, however, MOET has not been carried out in Sri Lanka at such a large-scale. Therefore, the committee recommends to get expert advice and training from an internationally recognized team of experts on bovine MOET regarding the specifics of execution.



Mathematically, 500 donor animals should be more than sufficient to produce the above 3000 heifers. However, not all animals flush well and that's why the committee recommends importing 700 heifers out of which at least 500 animals could be used in the flushing programme.

Committee recommends importing non-pregnant high BPI heifers (Figure 6) which can be subjected to multiple ovulation in Sri Lanka. The committee strongly emphasizes the need to import genomic tested elite animals in the top 50-66% of the Australian population as per breeding values (e.g. Balanced Performance Index – BPI -, Health Weighted Index – HWI -, Type Weighted Index – TWI -)

Australia's three indices all account for the traits that affect profit and longevity in the herd. The difference is in the emphasis given to specific traits.

**The Balanced Performance Index** is an economic index that blends production, type and health traits for maximum profit. It reflects most farmers' preferences.

**The Health Weighted Index** allows farmers to fast track traits such as fertility, mastitis resistance and feed efficiency.

**The Type Weighted Index** allows farmers to fine tune type traits to make a good herd even better.




Figure 6: Illustration summarizing the main breeding values used in Australia for selection of dairy animals

### Surrogate Animals

The biggest challenge of the MOET or OPU procedure Sri Lanka is likely to face would be finding suitable surrogate animals. For the first phase, the existing populations of dairy cows and heifers in Bopaththalawa, Menikpalama and Ridiyagama farms should suffice. According to the records we obtained, these three farms house no less than 2000 suitable candidates.

As the long-term objective of the project is to provide calves to farmers all over Sri Lanka, surrogate animals can be prepared on the recipient farm sites as well.

Further, it would be important to get large-scale commercial dairies like Watawala Farm, Ambewela Farm, New Zealand Farm as well as the numerous medium-scale farms in both



upcountry (e.g. Rothes Farm, Hatton) and rest of the country involved in this project. It will be a win-win to both parties: the private farm gets a high-genetic merit calf that will go on to produce a lot of milk and profit for them; the government gets a private farm to bear all the costs of maintaining a pregnant animal and bringing up a heifer which will eventually contribute to the national milk production and help drive Sri Lanka towards self-sufficiency in dairy products.

### Extension Services

No matter how good the genetics is, if the farmer does not execute best practices recommended for dairy cow management, he will not be able to extract the maximum benefits of the high genetics, the cow possesses. Therefore, part of the funds should be aimed at developing a suitable extension program to uplift the dairy management practices of small and medium-scale farmers that receive these calves.

Further, management practices currently adopted by NLDB farms, should also be revised and rectified where deficiencies exist.

The committee recommends getting expert advice from the universities of Peradeniya, Sabaragamuwa, Wayamba and Jaffna involved in this process.

### Calf Management

Phase I of the project was characterized by high morbidity and mortality of calves. This was likely due to (i) poor calf management practices (lack of knowledge, housing) and (ii) poor passive immunity transferred *via* colostrum because 'imported' mothers were not exposed to local conditions, and as such, had poor immunity themselves against local diseases.

Therefore, with this batch of imports, every effort must be made to provide optimum calf management facilities including but not limited to hygienic housing and proper calf nutrition. Farm management should be made aware of and asked to achieve relevant KPIs such as detailed on Table 7 below. These figures can vary depending on the breed etc., therefore, the committee requests NLDB farms to obtain guidelines for these using dairy experts available locally.

Table 7: Key Performance Indicators to achieve in calves (*source*)

| KPI                                  | Target        |
|--------------------------------------|---------------|
| Growth rate to weaning (kg/day)      | 0.8 kg/d      |
| Mortality rate (24 hours to weaning) | <2.5%         |
| Pneumonia rate                       | <5%           |
| Scour rate                           | <5%           |
| Total proteins (% TP over 5.5g/L)    | >90% over 5.5 |

### **Dry cow / transition cow management practices**

One of the key observations of the committee was the lack of best practices with regards to dry cow and transition cow management. These are two vital periods that determine the health and wellbeing of both the mother and the calf. The committee noted many lapses (e.g. feeding management, deficiencies in use of Dry Cow Therapy which leads to post-calving mastitis) and strongly recommend the NLDB management to attend to and fix these. Again, the committee recommends getting expert advice from the universities of Peradeniya, Sabaragamuwa, Wayamba and Jaffna involved in this process.

### **Embryo transfer facilities and technical expertise**

As mentioned previously, the Faculty of Veterinary Medicine and Animal Science of the University of Peradeniya has successfully demonstrated all steps of MOET: (i) multiple ovulation of donor cows, (ii) embryo collection, (iii) cryopreservation of collected day-7 bovine embryos, (iv) synchronization and preparation of surrogate cows to receive embryos, and (v) transfer of cryopreserved embryos resulting in live births. Therefore, Sri Lanka possesses expertise to carry out MOET successfully, however, MOET has not been carried out in Sri Lanka at such a large-scale. Therefore, the committee recommends getting expert advice and technical training from an internationally recognized team of experts on bovine MOET regarding the specifics of execution.

Emphasis should be on building infrastructure and training the trainers in terms of technical expertise.

Laboratory facilities as well as embryo transport and transfer facilities need to be strategized for delivery of embryos to farms where recipient cows will be prepared and for on-site embryo transfer.

Improving the current skills of Artificial Inseminators, especially with regards to ipsi-lateral AI (in case of sexed-semen inseminations), should also be made a priority as it will play a vital role not only in AI, but also in MOET.

### **Alternative strategy – Importing Embryos**

Instead of producing embryos in Sri Lanka, high genetic-merit female bovine embryos may be imported and transferred to surrogate cows. This will eliminate the challenges associated with raising donor cows, subjecting them to multiple ovulation, embryo flushing and cryopreservation of embryos. Transferring of imported embryos to surrogate cows in various parts of the country has been successfully carried out by the Faculty of Veterinary Medicine and Animal Science of the University of Peradeniya. As such the committee recommends initiating a training programme to train personnel on the above technique under the mediation of the Faculty of Veterinary Medicine and Animal Science of the University of Peradeniya, if this approach is to be adopted. However, producing embryos within Sri Lanka will be a lot cheaper than importing them.



Table 8 below provides a detailed comparison of the Pros and Cons of embryo transfer vs importation of heifers for multiplication of dairy animals.

If female embryos of high genetic potential are to be imported, they should meet the following criteria.

- a. Embryos should be Grade 1 or Grade 2
- b. The embryos have been confirmed to have an intact zona pellucida and to be free of adherent material.
- c. Embryos should be imported from different breeds suitable for different Agro-Ecological Zones and production systems of Sri Lanka
- d. Should accompany health certificates guaranteeing negative testing for Q-fever, Enzootic Bovine Leucosis (EBL), Tuberculosis (TB; TB testing between 30 days pre-collection or 90 days post collection), Brucellosis, Bovine Viral Diarrhoea (BVD), IBR, Johne's disease etc.
- e. Embryos must be eligible to be exported to USA or EU
- f. The embryos have been washed with antibiotics recommended by the IETS as effective against leptospirosis.
- g. The embryos should have a BPI > 100 and should come from genomically tested parents



Table 8: Detailed Comparison of the Pros and Cons of Importing Cattle Embryos vs Heifers

| Imported specimen/<br>germplasm | Estimated Cost (Rs)                      | Pros and Cons                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                              |
|---------------------------------|------------------------------------------|----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|
| Heifers                         | Rs. 500,000 X 2500<br>= Rs. 1.25 Billion | <ul style="list-style-type: none"> <li>• High heifer cost</li> <li>• High shipping costs</li> <li>• Complex transportation logistics</li> <li>• Imported heifers are susceptible to heat stress and local diseases → high morbidity, mortality and financial losses</li> <li>• Their calves won't get passive immunity specific to local diseases from their mothers → high morbidity and mortality of the calves</li> <li>• 50% of offspring will be male calves</li> <li>• Taking the above two points together, no more than 1000 female calves could be distributed out of the first parity from 2500 calf births. Even out of this 1000, there is no guarantee that the calves will have high genetic merit. During the previous batches of importations, we saw crossbred calves suspected of non-dairy breeds (no guarantee on sire breed or genetics)</li> <li>• Health concerns – high probability of disease transmission</li> <li>• Sub-optimal quarantine</li> <li>• Can genetic potential be guaranteed?</li> <li>• Can the genetics/breed of the calf in-utero be guaranteed?</li> <li>• Have to get 2000 acres cultivated before animals land in SL</li> <li>• Have to get infrastructure facilities to hold 2500 animals and to handle 2500 calf births within a 2-3 months of importation. This can lead to high morbidity and mortality of calves</li> <li>• Also need to improve milk chilling/ processing facilities for an additional ~50,000 liters/day</li> <li>• Only benefit: Animals start lactating within months of importation; can distribute calves to farmers within months. However, farmers won't get a lactation until these calves mature and calve in another 2-2.5 years.</li> </ul> |

|                |                                                                          |                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                    |
|----------------|--------------------------------------------------------------------------|----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|
| Female embryos | Rs. 120,000 with cost of hormones<br>120,000 X 2500 =<br>Rs. 300 million | <ul style="list-style-type: none"> <li>• Low embryo and shipping costs</li> <li>• Minimal concerns on disease transmission, quarantine, storage etc.</li> <li>• Have time to prepare pasturelands</li> <li>• No need to prepare infrastructure for adult animals or to expand milk chilling facilities at the NLDB farms because the objective is to distribute the newborn calves to farmers at an age of around 3-6 months</li> <li>• Guaranteed genetic potential of embryo/ sire</li> <li>• Calves will get passive immunity to locally prevailing diseases through their native surrogate mothers</li> <li>• Main drawback: it will take 3 years for these animals to lactate from the point of AI/embryo transfer. However, since the objective of this project is to provide calves to farmers, even if pregnant heifers are imported and their calves distributed to the farmers, by the time these calves mature and start lactating in another two years, the actual time-frames of when the farmers will get milk is not too different between importing heifers vs embryos/ semen</li> <li>• Additional work is required for synchronizing surrogate cows, transferring embryos and artificial insemination. Although this involves a few challenges, all these have been successfully demonstrated in Sri Lanka in the past. It paves way for more specializations, creation of new job opportunities in the livestock sector and even creation of a completely new industry in the private sector of Sri Lanka.</li> <li>• Can import embryos/sexed-semen in stages and organize to produce calves in an year-around fashion rather than getting 2500 calf births at once</li> </ul> |
|----------------|--------------------------------------------------------------------------|----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|



## Summary and Conclusion

1. The committee concludes that a conventional breeding strategy with Artificial Insemination and conventional semen CANNOT multiply imported herds given that only 50% of the offspring will be female and the prolonged Inter-calving intervals prevailing in Sri Lanka. Table 1 and Table 3 show that none of the private farms or the NLDB farms visited by this committee could multiply their imported stocks to expand their milking herds, likely due to the abovementioned reasons.
2. Therefore, the committee views MOET and/or OPU-IVEP as the ONLY feasible mechanism to multiply imported stocks in an effective manner. Establishing MOET will encompass a few challenges, but the committee is confident that conventional breeding methods will not be able to multiply the imported stock.
3. The committee also concludes that **poor nutrition and heat stress** were the most probable underlying causes of infertility that would have led to prolongation of inter-calving intervals and poor fertility rates during Phase I of the project. Therefore, for Phase II, the committee strongly emphasizes the need to establish sustainable mechanisms for ensuring uninterrupted supply of high-quality feeds to the breeding stock. Fodder/pasture cultivation and conservation maybe outsourced to an independent party to ensure sustainability. Further, as per management of heat stress, either animals should be raised in conducive climates like the hill country (e.g. Bopaththalawa and Menikpalama) or if raised in other areas such as Ridiyagama, environmentally controlled housing such as Tunnel Barns should be constructed. Pastureland, housing and other necessary infrastructure should be completed before animals land in Sri Lanka.
4. The committee reiterates that the main role of the NLDB should be to breed and distribute high quality calves throughout Sri Lanka. In that sense, it should not necessarily be a profit-oriented organization. As such, mechanisms should be established to obtain government funding for uninterrupted operation of the breeding program independent of the in-house generated profits.
5. An independent steering committee comprising of nominated members from the Department of Animal Production and Health (DAPH), National Livestock Development Board (NLDB), Faculty of Veterinary Medicine and Animal Science of the University of Peradeniya, and the relevant Line-Ministry should oversee the management and critical decisions including but not limited to feeding, breeding, housing, translocation of these animals housed at the NLDB farms.
6. While the committee recommends obtaining foreign consultancies for training the trainers with regards to MOET, OPU/IVEP and designing of tunnel barns, the committee is confident that Sri Lanka already possesses local dairy experts for routine, long-term management of the NLDB farms. If Sri Lanka is to go towards self-sufficiency in dairy products, it is necessary to nurture and further improve the skills of local experts and encourage them to build the 'downline'.
7. One of the serious issues that has hampered adoption of modern breeding technologies like MOET and OPU-IVEP is high import taxes for both equipment and consumables. Therefore,





(13)

this committee emphasizes the need for making tax-exemptions and allowing tax-free importation of not only MOET and OPU-IVEP related reagents, consumables and equipment, but also for all agricultural equipment that will be required for the development of these NLDB farms.

8. Making use of intensively managed large-scale privately owned dairy farms – the committee visited dairy farms such as the Watawala farm in relation to this project and committee members have previously visited Ambewela and New Zealand dairy farms multiple times. Considering the conducive climates they're located in, the level of intensive management practices embraced by them and importantly, the very high levels of performance (both milk production and reproduction) they have achieved, the committee strongly recommends to utilize at least the above named three farms in this project. Their milk production (Watawala ~22 liters/cow/day and Ambewela and New Zealand ~28 liters/cow/day vs 12-13 liters/cow/day of NLDB farms) as well as fertility data are superior to those of NLDB farms and making them partners in this journey towards self-sufficiency in milk. Because establishing multiple facilities (both infrastructure and technical expertise) at different locations is both expensive and cumbersome, the committee recommends to use these three farms as sources of recipients/ surrogate cows. The government may agree on a suitable contract that benefits both parties e.g. these farms keep 40% of the bred calves and issue the other 60% to local farmers.
9. The committee also views the lack of high-quality breeding bulls as a major obstacle for the advancement of the dairy industry. Therefore, the committee recommends importing high-quality dairy bull calves with high breeding values (e.g. BPI > 200) to the Central Artificial Insemination Center located in Kundasale as well as other AI Centers and NLDB farms where these bulls could be used for semen collection as well as natural service of repeat breeder cows. Mechanisms should also be made to use these bulls for natural service of locally available cows of small and medium-scale farmers. Bull calves should be imported from different breeds to suit different regions of the country. If funds cannot be allocated for importing bull calves, the committee urges the relevant authorities to consider importing male embryos with BPI > 200 to be transferred to surrogate cows of Sri Lanka.
10. Taking all of these into consideration, the committee recommends **reallocation of the originally agreed upon sum of funds** to the following components.
  - a. Importation of an elite group of genomic-tested, high-genetic merit heifers
  - b. Establishment of MOET / OPU-IVEP infrastructure facilities
  - c. Technical consultation and training on MOET / OPU-IVEP
  - d. Establishment of pastureland cultivation and pasture conservation mechanisms
  - e. Construction of Environmentally controlled housing
  - f. To import high BPI breeding bull calves from suitable breeds to the Artificial Insemination Centers of Sri Lanka
  - g. Establishment of trainers and a training center for MOET/ OPU at a suitable University so that Veterinarians and relevant personnel can be provided the necessary training in the future

Observations and Recommendations of the Independent Expert  
Committee to evaluate Dairy Cattle Importation Project

| Committee Member                                                                                                                     | Signature                                                                             |
|--------------------------------------------------------------------------------------------------------------------------------------|---------------------------------------------------------------------------------------|
| Dr. D. M. S. Munasinghe<br>Chairperson,<br>Dean, Faculty of Veterinary Medicine and Animal Science,<br>University of Peradeniya.     |    |
| Dr. R. A. C. Rabel<br>Secretary,<br>Senior Lecturer, Faculty of Veterinary Medicine and Animal Science,<br>University of Peradeniya. |   |
| Prof. Ajith Jayaweera<br>Dean, Faculty of Livestock, Fisheries and Nutrition,<br>Wayamba University of Sri Lanka.                    |  |
| Prof. S. P. Gunarathne<br>Retired Professor, Faculty of Veterinary Medicine and Animal Science,<br>University of Peradeniya.         |  |
| Dr. M. Hanifa<br>Retired Livestock Consultant,<br>Department of Animal Production and Health                                         |  |
| Dr. R. Mahendra<br>Senior Manager, Milk Procurement and Development,<br>Cargills Ceylon PLC                                          |  |
| Dr. W. A. D. V. Weerathilake<br>Senior Lecturer, Faculty of Livestock, Fisheries and Nutrition,<br>Wayamba University of Sri Lanka.  |  |



Annexures

**AI with conventional semen (Assuming 15% culling rate and 16-month inter-calving interval)**

| Year           | Originally Imported Breeder Animals (15% annual culling rate) | Male and Female Live Births (F1) | F1 Heifer Births | F1 Heifers needed to maintain 2500 | Total breedable animals after recruitment of F1 heifers | F1 Heifers distributed out of NLDB | Offspring bred within outside farms |            |            |  |
|----------------|---------------------------------------------------------------|----------------------------------|------------------|------------------------------------|---------------------------------------------------------|------------------------------------|-------------------------------------|------------|------------|--|
|                |                                                               |                                  |                  |                                    |                                                         |                                    | F2 Heifers                          | F3 Heifers | F4 Heifers |  |
| 2021           | 2500                                                          | 2500                             | 1250             | 0                                  | 2500                                                    |                                    | 0                                   | 0          | 0          |  |
| 2022           | 2250                                                          | 1688                             | 844              | 250                                | 2250                                                    | 0                                  | 0                                   | 0          | 0          |  |
| 2023           | 1913                                                          | 1434                             | 717              | 588                                | 2500                                                    | 663                                | 0                                   | 0          | 0          |  |
| 2024           | 1626                                                          | 1594                             | 797              | 375                                | 2500                                                    | 469                                | 0                                   | 0          | 0          |  |
| 2025           | 1382                                                          | 1594                             | 797              | 375                                | 2500                                                    | 342                                | 248                                 | 0          | 0          |  |
| 2026           | 1175                                                          | 1594                             | 797              | 375                                | 2500                                                    | 422                                | 176                                 | 0          | 0          |  |
| 2027           | 998                                                           | 1594                             | 797              | 375                                | 2500                                                    | 422                                | 128                                 | 93         | 0          |  |
| 2028           | 849                                                           | 1594                             | 797              | 375                                | 2500                                                    | 422                                | 158                                 | 66         | 0          |  |
| 2029           | 0                                                             | 1053                             | 526              | 750                                | 2154                                                    | 47                                 | 158                                 | 48         | 35         |  |
| 2030           | 0                                                             | 1373                             | 686              | 669                                | 2500                                                    | 128                                | 158                                 | 59         | 25         |  |
| 2031           | 0                                                             | 1594                             | 797              | 375                                | 2500                                                    | 151                                | 18                                  | 59         | 18         |  |
| F1 - F4 Totals |                                                               |                                  |                  |                                    |                                                         | 3065                               | 1045                                | 326        | 78         |  |
| Grand Total    |                                                               |                                  |                  |                                    |                                                         | 4513                               |                                     |            |            |  |

Annexure 1: Artificial Insemination with Conventional Semen: Simulation showing the dairy herd multiplication effected by a breeder pool of 2500 animals subjected to AI with conventional semen. 50% offspring are considered females and 75% of them are assumed to get pregnant within a 12-month period after 1<sup>st</sup> parity because of the expected 16 month inter-calving interval. With this scenario, only 3065 F1 heifers can be distributed out of the NLDB while the total expansion of the dairy herd of Sri Lanka, effected by these 2500 animals is only ~4500 females over 10 years.



AI with 50% sexed semen and 50% conventional semen (Assuming 15% culling rate and 16 month inter-calving interval)

| Year           | Originally Imported Breeder Animals (15% annual culling rate) | Male and Female Live Births (F1) | F1 Heifer Births | F1 Heifers needed to maintain 2500 | Total breedable animals after recruitment of F1 heifers | F1 Heifers distributed out of NLDB | Offspring bred within outside farms |            |            |  |
|----------------|---------------------------------------------------------------|----------------------------------|------------------|------------------------------------|---------------------------------------------------------|------------------------------------|-------------------------------------|------------|------------|--|
|                |                                                               |                                  |                  |                                    |                                                         |                                    | F2 Heifers                          | F3 Heifers | F4 Heifers |  |
| 2021           | 2500                                                          | 1594                             | 1875             | 0                                  | 2500                                                    | 0                                  | 0                                   | 0          | 0          |  |
| 2022           | 2250                                                          | 1688                             | 1266             | 250                                | 2250                                                    | 0                                  | 0                                   | 0          | 0          |  |
| 2023           | 1913                                                          | 1434                             | 1076             | 588                                | 2500                                                    | 1288                               | 0                                   | 0          | 0          |  |
| 2024           | 1626                                                          | 1594                             | 1195             | 375                                | 2500                                                    | 891                                | 0                                   | 0          | 0          |  |
| 2025           | 1382                                                          | 1594                             | 1195             | 375                                | 2500                                                    | 701                                | 724                                 | 0          | 0          |  |
| 2026           | 1175                                                          | 1594                             | 1195             | 375                                | 2500                                                    | 820                                | 501                                 | 0          | 0          |  |
| 2027           | 998                                                           | 1594                             | 1195             | 375                                | 2500                                                    | 820                                | 394                                 | 407        | 0          |  |
| 2028           | 849                                                           | 1594                             | 1195             | 375                                | 2500                                                    | 820                                | 461                                 | 282        | 0          |  |
| 2029           | 0                                                             | 1053                             | 790              | 750                                | 2154                                                    | 445                                | 461                                 | 222        | 229        |  |
| 2030           | 0                                                             | 1373                             | 1030             | 669                                | 2500                                                    | 526                                | 461                                 | 260        | 159        |  |
| 2031           | 0                                                             | 1594                             | 1195             | 375                                | 2500                                                    | 415                                | 250                                 | 260        | 125        |  |
| F1 - F4 Totals |                                                               |                                  |                  |                                    |                                                         | 6726                               | 3254                                | 1430       | 512        |  |
| Grand Total    |                                                               |                                  |                  |                                    |                                                         | 11922                              |                                     |            |            |  |

Annexure 2: Artificial Insemination with Sex-Sorted Semen: Simulation showing the dairy herd multiplication effected by a breeder pool of 2500 animals subjected to AI with Sex-Sorted semen. First two AIs will be carried out using Sex-Sorted semen which is expected to make about 50% of the animals pregnant with >95% female embryos. Animals failing to conceive with two sexed-semen AIs will be bred using conventional semen resulting in 50% of female offspring. Together, they will result in 73% births being female calves (vs the 50% females shown in Annexure 1). As with Annexure 1, the simulation assumes that 75% of the animals will become pregnant within a 12-month period after 1<sup>st</sup> parity because of the expected 16-month inter-calving interval. With this scenario, ~6700 F1 heifers can be distributed out of the NLDB while the total expansion of the dairy herd of Sri Lanka, effected by these 2500 animals will be ~12000 females over 10 years if sexed-semen AI is used. These figures are about ~150% higher than the conventional semen scenarios, nevertheless, falls short of the 50,000 target within 10 years.



ඇමුණුම 40

61

කෘෂිකර්ම අමාත්‍යාංශය  
கமத்தொழில் அமைச்சு  
Ministry of Agriculture

80/5, "ගොවිජන මන්දිරය", රජමල්වත්ත පවුමග, බත්තරමුල්ල, ශ්‍රී ලංකාව.  
80/5, "கொவிஜன மந்திராய", ரஜமல்வத்தை ஒழுங்கை, பத்தாமுல்லை, இலங்கை.  
80/5, "Govijana Mandiraya", Rajamalwatta Lanc, Battaramulla, Sri Lanka.

මගේ අංකය.  
எனது இல.  
My No. } SML/04/02/08/08-iv

ඔබේ අංකය.  
உமது இல.  
Your No. }

දිනය.  
திகதி.  
Date. } 2020.10.12

සංදේශ අංකය : Li/02/2020

රහසිගතයි

අමාත්‍ය මණ්ඩල සටහන

“සෞභාග්‍යා” සත්ත්ව නිෂ්පාදන වැඩසටහනට සමගාමීව දේශීය කිරි කර්මාන්තය  
සංවර්ධනය කිරීමේ වැඩසටහන.

මහවැලි, කෘෂිකර්ම, වාරිමාර්ග සහ ග්‍රාමීය සංවර්ධන අමාත්‍යවරයා විසින් 2020.05.04 දින ඉදිරිපත් කරන ලද ඉහත ශීර්ෂයෙන් යුතු අමාත්‍ය මණ්ඩල සංදේශය සඳහා ලද අංක: අමප/20/0789/217/044 දරණ 2020.05.27 දිනැති අමාත්‍ය මණ්ඩල තීරණයට අනුව කිරි දෙනුන් 20,000 ආනයනය කිරීමේ ව්‍යාපෘතියේ දෙවන අදියරෙහි විෂය පථය වෙතත් කිරිම සම්බන්ධව ස්වාධීන විශේෂඥ කමිටු වාර්තාවක් අමාත්‍ය මණ්ඩලය වෙත ඉදිරිපත් කරන ලෙස අමාත්‍යතුමා වෙත දැනුම් දී ඇත.

ඒ අනුව පත් කරන ලද ස්වාධීන විශේෂඥ කමිටුව විසින් ඉදිරිපත් කරන ලද වාර්තාව මේ සමඟ අමාත්‍ය මණ්ඩලය වෙත ඉදිරිපත් කරමි.

එමෙන්ම, ව්‍යාපෘතියේ දෙවන අදියර ක්‍රියාත්මක කිරීම සඳහා පහත සඳහන් ක්‍රමවේදය සැලසුම් කර ඇත.

01. ජාතික පශු සම්පත් සංවර්ධන මණ්ඩලයට අයත් රිදියගම හා බෝපත්තලාව ගොවිපලවල් ගව අභිජනන ගොවිපලවල් ලෙස යටිතල පහසුකම් සහිතව සංවර්ධනය කිරීම.
02. ඕස්ට්‍රේලියානු මහකොමසාරිස් කාර්යාලයේ සම්බන්ධීකරණය යටතේ එම ගොවිපල වෙත අභිජනනය සඳහා වන කිරි ගවයින් මෙම ව්‍යාපෘතිය යටතේ ආනයනය කිරීම.
03. මෙම දෙනුන් සඳහා වන සත්ත්ව ආහාර හා සයිලේජ් සැකසීම සඳහා අවශ්‍ය පෝෂ්‍ය තෘණ, බඩඉරිඟු, ජිස්ටිලි ආදිය ජාතික පශු සම්පත් සංවර්ධන මණ්ඩලයට අයත් රිදියගම සහ පොළොන්නරුව ගොවිපලවල ජල සම්පාදනය සහිතව වගා කිරීම.
04. සත්ත්ව අභිජනන කටයුතු හා අනෙකුත් පර්යේෂණ කටයුතු සඳහා උපකාරීවන කුඩා පරිමාණයේ පර්යේෂණාගාරයක් සහ නව තාක්ෂණය හා කිරි ගව පාලනය සඳහා දැනුම ලබා දීම සඳහා ප්‍රායෝගිකව පුහුණුව ලබා ගැනීමට හැකිවන පරිදි නේවාසික පහසුකම් සහිත පුහුණු මධ්‍යස්ථානයක් රිදියගම ගොවිපලෙහි ඉදි කිරීම.

1

ලේකම් දුරකථන தொலைபேசி Telephone - 011-2879048  
සෞභාග්‍ය රි-මේල් மின்னஞ்சல் e-mail - secretary@agrmin.gov.lk  
Secretary ෆැක්ස් தொலைநகல் Fax - 011-2863497


කාර්යාලය දුරකථන தொலைபேசி Telephone - 011-2872093, 011-2872097  
அலுவலகம் ரி-மேல் மின்னஞ்சல் e-mail - info@agrmin.gov.lk  
Office ෆැක්ස් தொலைநகல் Fax - 011-2868910



05. ව්‍යාපෘතිය මගින් ඔස්ට්‍රේලියානු මහකොමසාරිස් කාර්යාලය සමඟ සම්බන්ධවී සුදුසු දේශීය සහ විදේශීය පුහුණු වැඩමුළු, පර්යේෂණ හා සංවර්ධන වැඩසටහන් විශ්ව විද්‍යාල, අමාත්‍යාංශය, සත්ත්ව නිෂ්පාදන හා සෞඛ්‍ය දෙපාර්තමේන්තුව, පළාත් සත්ත්ව නිෂ්පාදන හා සෞඛ්‍ය දෙපාර්තමේන්තු, මිලිකො ආයතනය, ජාතික පශු සම්පත් සංවර්ධන මණ්ඩලය හා මේ සම්බන්ධයෙන් උනන්දුවක් දක්වන කිරි ගොවීන් හා ආයතන සම්බන්ධකරණනීතින් ක්‍රියාත්මක කිරීම.

06. මෙම ව්‍යාපෘතියෙහි විෂය පථය වෙනස් කිරීම හා කාල සීමාව 2022.12.31 දක්වා දීර්ඝ කර ගැනීමට ඔස්ට්‍රේලියානු රජය සමඟ සාකච්ඡා කර අනුමැතිය ලබා ගැනීමට විදේශ සම්පත් දෙපාර්තමේන්තුවට දැන්වීම.

ඉහත කරුණු ගරු අමාත්‍ය මණ්ඩලයේ අවධානය සඳහා යොමු කරමි.



මහින්දානන්ද අලුත්ගමගේ (පා.ම.)

කෘෂිකර්ම අමාත්‍ය

2020 ඔක්තෝබර් මස 12... දින

අංක:80/5,  
ගොවිජන මන්දිරය, රජමල්වත්ත පටුමග,  
බත්තරමුල්ල.  
කෘෂිකර්ම අමාත්‍යාංශයේදී

මහින්දානන්ද අලුත්ගමගේ (පා.ම.)

කෘෂිකර්ම අමාත්‍ය

කෘෂිකර්ම අමාත්‍යාංශය

80/5, "ගොවිජන මන්දිරය"

රජමල්වත්ත පටුමග, බත්තරමුල්ල.





Wellard Rural Exports Pty Ltd

Menning Buildings, Suite 20, Level 1  
135 High Street  
Fremantle, WA 6160

PO Box 796  
Fremantle, WA 6959

ABN 31 409 866 328

Tel: +61 8 9432 2800  
Fax: +61 8 9432 2880  
Email: info@wellard.com.au

www.wellard.com.au

12 July 2021

Additional Secretary  
Livestock Development  
State Ministry of Livestock, Farm Production and Dairy and Egg Related Industries  
No 80/5, Ground Floor  
Govijana Mandiraya  
Rajamalwatta Avenue,  
Battaramulla,  
SRI LANKA.

ATTENTION: Dr. C. N. S. Gamage

Dear Sir

**20,000 DAIRY CATTLE IMPORTATION PROJECT – IMPLEMENTATION OF PHASE II**

This refers to your letter dated 23.6.2021 on the above. Wellard Rural Exports Pty Ltd (WRE) wishes to clarify matters.

WRE's position is that the contract of October 2014 between WRE and Ministry of Economic Development of the Democratic Socialist Republic of Sri Lanka (Contract) has ended, and that WRE's obligations under that Contract are completed.

The Contract reflected an underlying Sri Lankan government project in relation to the promotion of its dairy industry. You have advised that the Sri Lankan Government has decided in November 2020, to continue to implement the underlying project, and that it will be subject to a change in scope.

Since our Contract has ended, any new goods or services supplied to the Government of Sri Lanka must necessarily be documented under new contractual terms, made between new parties.

Whether you refer to the 2014 arrangements as a "contract" or a "project", it must be clearly understood that these arrangements have been finalised; the 2014 Contract is finished and WRE has no further obligations.

WRE may have a claim in respect of the unfulfilled portion of that 2014 Contract. That is an issue which we have not formally raised until now.





Wellard Rural Exports Pty Ltd

ABN 31 109 866 328

Manning Buildings, Suite 20, Level 1  
135 High Street  
Fremantle, WA 6160

Tel +61 8 9432 2800  
Fax +61 8 9432 2880  
Email info@wellard.com.au

PO Box 796  
Fremantle, WA 6959

www.wellard.com.au

### HISTORY OF THE CONTRACT

Phase II of the Contract was approved after the success of Phase I and accordingly WRE commenced preparation for the first shipment of 2500 animals. It was necessary for us to commence a number of activities before shipping animals to Sri Lanka. These included:

- The quarantine farms were prepared before the purchase of animals;
- Irrevocable purchase contracts for animals were signed with outside farmers;
- Animals were selected from these farmers as per the given specifications;
- The purchased animals were transported to our quarantine farms for export preparations;
- Veterinary and animal health inspections and associated procedures were carried out, in preparation for export;
- Pasture development was done at our farms and animal feed purchased;
- Vaccination of animals was arranged;
- Breeding of animals commenced;
- Vessel pre booked for 2500 animals.

After completing all the above, we faced many delays from the Sri Lankan Government side to obtain import approvals for the animals.

As stated in our previous correspondence to your department, there was not (and to our knowledge there still is not) an approved import health protocol in place which would have allowed cattle to be exported from New Zealand or Australia to Sri Lanka, notwithstanding that this had been consistently promised by the Government, and which was an essential condition to proceed.

Along with Sri Lanka's failure to proceed with further orders under the contract, all these matters caused many implementation difficulties which resulted in financial losses. Due to these delays all selected animals were eventually sold or disposed incurring additional loss.

Further the finance cost had to be paid upfront to EFIC for the Phase II project value.

During the time of delay caused by the failure of the Sri Lankan government to fulfil its contractual obligations, the underlying financing arrangements between the Government, EFIC and Rabobank expired. This financing was not extended, notwithstanding the effort of WRE and Foresight Engineering, our contract partners in Sri Lanka.

Along with our foreign expert, who was relocated to Sri Lanka at considerable cost, approximately 100 Sri Lankan staff members were also fully engaged in Sri Lanka and at least 20 staff members of Wellard in Australia and New Zealand for the phase II of the Contract during this time. As stated in our previous letters, we continued to support the Contract and pay our staff and subcontractors for an extensive period - much longer than was required.





Wellard Rural Exports Pty Ltd

ABN 31 109 866 328

Manning Buildings, Suite 20, Level 1  
135 High Street  
Fremantle, WA 6160

Tel: +61 8 9432 2800  
Fax: +61 8 9432 2880  
Email: info@wellard.com.au

PO Box 796  
Fremantle, WA 6959

www.wellard.com.au

You will understand that this was all at a significant cost to us, and that the longer the Contract orders were delayed, the greater that cost became. The services rendered by those staff were required to be carried out in supporting the previous deliveries in Sri Lanka. Ongoing training and support services were rendered to local Sri Lankan dairy farmers for an extended period, even after it became clear that the Contract finance had lapsed, that the import health protocol was not in place, and therefore the further orders under the Contract were unable to proceed. In due course, the 24 month fixed term of the Contract expired, without any of these issues being fixed.

#### SRI LANKA MAY CHOOSE TO CONTINUE ITS DAIRY PROGRAMME WITH OTHER PARTIES

WRE has no objection to Australian Rural Exports Pty Ltd (or any other supplier) (Supplier) providing goods or services to the Government to continue with its dairy support programme. It is free to do so on a scope agreed between the contracting parties.

In making this statement, WRE wishes the following to be clear:

- The October 2014 Contract between the Ministry and WRE has ended;
- Should a future Supplier wish to provide services to the Sri Lankan government, it will require new contractual arrangements between the appropriate parties, and new financing arrangements;
- WRE will bear absolutely no legal liability or responsibility for a future supplier in any manner whatsoever;
- WRE will not be responsible to the Ministry or to any future Supplier for any claim in relation to the Contract or the initial project, or any related matter;
- This letter does not constitute an assignment to Austrex or any other Supplier, or other legal agreement of any kind.

In your 23.6.2021 letter you characterize payments made to WRE as "mobilization" payments. WRE notes that payments made were strictly according to the timetable laid out in the contract, and were not deposits or advance payments. The payments were properly made according to your obligations in the Contract.

WRE supports the mutually beneficial continuation of trade between our countries. In that regard, we confirm that we have no objection to you giving your fullest assistance to continue with a nominated new Supplier company. Wellard now maintains a fleet of 3 specialty livestock vessels, and these would be available for charter by a future Supplier under normal commercial terms.





Wellard Rural Exports Pty Ltd

ABN 31 109 866 328

Manning Buildings, Suite 20, Level 1  
135 High Street  
Fremantle, WA 6160


Tel: +61 8 9432 2800  
Fax: +61 8 9432 2880  
Email: [info@wellard.com.au](mailto:info@wellard.com.au)

PO Box 796  
Fremantle, WA 6952

[www.wellard.com.au](http://www.wellard.com.au)

We remain proud of the work that we have done in Sri Lanka, and we believe that in the Sri Lankan dairy industry will obtain benefits from ours and similar future programmes.

Yours faithfully

  
Tim O'Donnell  
General Manager - Business Development  
Wellard Rural Exports Pty Ltd.



CC: H.E. High Commissioner of Australia - Sri Lanka, Mr David Holley  
Finance Director - Export Finance Australia  
Director General - External Resources Department

# LOAN AGREEMENT

made between

**The Democratic Socialist Republic of Sri Lanka**

as Borrower

and

**COÖPERATIEVE RABOBANK U.A.**

as Lender

for the amount of USD 11,093,108.22

DATED 6 DECEMBER, 2016



## TABLE OF CONTENTS

| Article     | Description                           |
|-------------|---------------------------------------|
| Article 1.  | Definitions                           |
| Article 2.  | Disbursement and conditions precedent |
| Article 3.  | Loan Amount and Utilization           |
| Article 4.  | Independence of Loan Agreement        |
| Article 5.  | Repayment                             |
| Article 6.  | Prepayment                            |
| Article 7.  | Payments                              |
| Article 8.  | Interest                              |
| Article 9.  | Delay interest                        |
| Article 10. | Taxes, levies, fees and costs         |
| Article 11. | For reference purposes only           |
| Article 12. | Change of circumstances               |
| Article 13. | Representations and warranties        |
| Article 14. | Undertakings                          |
| Article 15. | Events of default                     |
| Article 16. | Pari Passu                            |
| Article 17. | Notices                               |
| Article 18. | Assignment                            |
| Article 19. | Set off                               |
| Article 20. | Indemnities                           |
| Article 21. | Miscellaneous                         |
| Article 22. | Suspension of Lender's Obligations    |
| Article 23. | Law and Jurisdiction                  |

## LIST OF EXHIBITS

|             |                                                  |
|-------------|--------------------------------------------------|
| Exhibit I   | Legal Opinion (Borrower)                         |
| Exhibit II  | Certificate of Incumbency and Authority Borrower |
| Exhibit III | Drawdown request                                 |



(13)

This Agreement is dated ~~6 DECEMBER~~ 2016 and made by and between:

**THE GOVERNMENT OF THE DEMOCRATIC SOCIALIST REPUBLIC OF SRI LANKA** acting through the Secretary to the Ministry of Finance, Colombo 1 (hereinafter called and referred to as '**THE BORROWER**')

## OF THE FIRST PART

AND

**COÖPERATIEVE RABOBANK U.A.**, a cooperative with exclusion of liability incorporated under the laws of The Netherlands, established at Amsterdam, The Netherlands, having its registered office at Croeselaan 18, 3521 CB Utrecht, The Netherlands (hereinafter referred to as '**THE LENDER**' which terms and expressions shall where the context so require or admit mean and include the said **COÖPERATIEVE RABOBANK U.A.** and its permitted successors or assigns in accordance with the terms of this Agreement).

## OF THE SECOND PART

### WHEREAS

- (A) The Ministry of Rural Economic Affairs of Sri Lanka (hereinafter referred to as "the Buyer") and Wellard Rural Exports Pty Ltd., having its registered office at 12 – 14 St. Georges Terrace, Perth WA 6000, Australia, (hereinafter referred to as the '**Supplier**') have entered into a purchase contract with regard to the design of identified dairy farms, the supply of pregnant dairy cattle, equipment, vehicles and management of the Sri Lankan Dairy Development Project – Phase 3 (such purchase contract together with any amendments thereto hereinafter referred to as the '**Purchase Contract**');
- (B) The total price payable by the Buyer to the Supplier in respect of the delivery by the Supplier of the goods and services under the Purchase Contract amounts to USD 73,954,054.83 (in words: seventy-three million nine hundred fifty-four thousand fifty-four Dollar and eighty-three cent) (the '**Contract Price**');
- (C) This Agreement sets out the terms and conditions upon which the Lender is prepared to finance the down payment of 15% (fifteen per cent) of the Contract Price resulting in a total maximum Loan Amount of USD 11,093,108.22 (in words: eleven million ninety-three thousand one hundred and eight Dollar and twenty-two cent).

Now therefore, the parties hereto agree as follows:

### Article 1. Definitions

#### 1.1. In this Agreement:

'**Agreement**' means this loan agreement including Exhibits I, II; and III;

'**Authority**' means any public, taxing or supranational agency, institution, central bank, organisation, corporation, government, province, municipality of, or other person or entity exercising any kind of public control, whether de facto or de jure, over the Lender, the Borrower or the Loan under this Agreement or any document in connection herewith;

**'Availability Period'** means the period commencing on the Effective Date and ending on the earlier of:

- (i) the date on which the aggregate of the Partial Loan Amounts will be equal to the Loan Amount; and
- (ii) 12 (twelve) months after the Effective Date of Tranche 1 and Tranche 2 respectively.

**'Business Day'** means (a) in relation to a payment or a rate fixing, any Target Day and (b) (other than in relation to a payment or a rate fixing) any day on which banks are open for normal business in Colombo;

**'Certificate of Incumbency and Authority'** means the certificate substantially in the form set out in Exhibit II;

**'Drawdown request'** means the request substantially in the form set out in Exhibit III;

**'Effective Date'** means the date on which all conditions precedent have been fulfilled to the satisfaction of the Lender for each respective Tranche;

**'Event of Default'** means any of the events listed in Article 15;

**'Final Repayment Date'** means the date falling 42 (forty-two) months after the Effective Date of each respective Tranche;

**'First Repayment Date'** means 36 (thirty-six) months after the Effective Date for each respective Tranche;

**'Indebtedness'** means any obligation in respect of third parties for the repayment of external debt, whether present or future, actual or contingent (including contingent obligations by reason of any guarantee or other assumption of liability for obligations of third parties), where the amount is not less than USD 50 million (in words: fifty million Dollar) or its equivalent in another currency;

**'Interest Payment Date'** means the last day of each Interest Period;

**'Interest Period'** means, save as otherwise provide herein, any of the periods mentioned in Article 8.2;

**'Governmental Approval'** means any permits, consents, decisions, licences, approvals, certificates, confirmations or exemptions obtained from any Governmental Agency;

**'Legal Opinion'** means a legal opinion issued by the Attorney General of Sri Lanka substantially in the form set out in Exhibit I;

**'Loan'** means the aggregate principal amount of all amounts borrowed by the Borrower or, as the context may require, the amounts thereof for the time being outstanding under this Agreement;

**'Loan Amount'** a maximum Loan Amount of USD 11,093,108.22 (in words: eleven million ninety-three thousand one hundred and eight Dollar and twenty-two cent) being 15% (fifteen per cent) of the Purchase Contract.

**'Outstanding Amount'** means any amount advanced or drawn and not yet repaid under this Agreement;

**'Reimbursement Obligation'** means the obligation of the Borrower to the Lender to reimburse the Lender with every amount the Lender has paid to the Supplier in accordance with this Agreement;



**'Repayment Date'** means each date on which a repayment is required for each Tranche to be made in accordance with Article 5;

**'Sri Lanka'** means the Democratic Socialist Republic of Sri Lanka;

**'Target'** means Trans-European Automated Real-time Gross Settlement Express Transfer payment system;

**'Target Day'** means any day on which Target is open for the settlement of payments in Dollars;

**'Tranche 1'** means the first (and subsequent) drawdown(s) of the Facility for an aggregate amount not exceeding USD 2,773,277.06 (in words: two million seven hundred seventy-three thousand two hundred seventy-seven Dollar and six cent);

**'Tranche 2'** means the first (and subsequent) drawdown(s) of the Facility for an aggregate amount not exceeding USD 8,319,831.17 (in words: eight million three hundred nineteen thousand eight hundred thirty-one Dollar and seventeen cent);

**'Tranches'** means Tranche 1 and Tranche 2;

**'Unutilised Loan Amount'** means the Loan Amount minus the Outstanding Amount; and

**'USD'** (or: **'Dollars'**) means the single currency unit of the United States of America.

- 1.2. Article headings in this Agreement are for convenience only and shall be ignored in construing this Agreement. Unless otherwise specified, all references to Articles, Exhibits and Schedules are to Articles, Exhibits and Schedules to this Agreement. Unless specified otherwise all reference to time of the day are references to the prevailing time in Colombo, Sri Lanka.
- 1.3. Except where the contents otherwise require, words denoting the singular number shall include the plural and vice versa. References to any document are to be construed as references to such documents as from time to time amended except to the extent that the context requires otherwise.

## **Article 2. Disbursement and Conditions Precedent**

- 2.1. The Borrower will irrevocably instruct and authorise the Lender by Drawdown Request for the exclusive purpose of financing 15% (fifteen per cent) of the Contract Price being USD 11,093,108.22 (in words: eleven million ninety-three thousand one hundred and eight Dollar and twenty-two cent) to disburse whole or part of the Loan Amount.
- 2.2. Subject to clause 2.3, the following shall be conditions precedent to the performance of this AGREEMENT and/or disbursement of the Loan hereunder and THE BORROWER expressly and absolutely guarantees and assures without any reservation that the following conditions shall be satisfied before and during the continuance of this AGREEMENT:
- (a) a copy of the duly executed Purchase Contract (including copies of any exhibits, annexes, amendments and supplements thereto, if any) together with a duly executed written statement of the Supplier that the Purchase Contract is in full force and effect;
  - (b) duly executed original copy of the Legal Opinion (Exhibit I);
  - (c) duly executed original copies of the Certificates of Incumbency and Authority (Exhibit II);
  - (d) all requirements pursuant to the Act for Prevention of Money-laundering and Financing of Terrorism (*Wet ter voorkoming van witwassen en financiering van terrorisme*) and other



similar laws, regulations and internal policies for the purpose of identifying Borrower have been met satisfactory to the Lender; and

- (f) evidence that the Supplier is in compliance with all conditions set out in the letters of undertaking referred to in Article 2.3 below.

The Lender shall make the relevant Tranche ultimately available on the [5<sup>th</sup> (fifth)] Business Day after it has received the conditions precedents as referred to under this Article 2.2 and a Drawdown Request and, in relation to Tranche 2 only, within 12 (twelve) months after the Effective Date of Tranche 1 a confirmation from the Borrower in writing to proceed with Tranche 2, provided that that date does not fall any later than the last day of the relevant Availability Period and provided that on that date (i) no Event of Default or an event which may, with the giving of notice or the lapse of time, would constitute an Event of Default has occurred, (ii) all representations and warranties in Article 13 and Article 16 are true as of such date, and (iii) no circumstances as referred to in Article 12.1 and/or Article 12.3 has occurred in respect of the Lender.

If the relevant Tranche has not been effected before or on the last day of the relevant Availability Period, the Lender may -at its own discretion- terminate this Agreement by written notice to the Borrower unless the Lender and the Borrower mutually agree on a subsequent date by which the conditions precedents as referred to under this Article 2.2 shall be fulfilled which subsequent date shall not in any event exceed a further 120 (one hundred and twenty) days. A termination will not affect any payment obligation of the Borrower that has already become due and payable before the termination. For the avoidance of doubt the Lender agrees that a termination of the agreement under this clause shall not be an event of default as set out in Article 15.1.

2.3. The Lender shall ensure that duly executed original copies of the letter of undertaking relating to each Tranche and/or documents will be in place before the Loan Amount may be drawn by the Borrower.

2.4. The Borrower will irrevocably instruct in writing and will authorise the Lender by Drawdown Request to make one or more payments to the Supplier insofar as the total amount of these payments does not exceed the total Loan Amount and in as far the request by the Supplier-for such (a) payment(s) is done during the Availability Period under this Agreement.

2.5. If, by close of business on the last day of the Availability Period, the total amount of the payments made is lower than the total Loan Amount, the remaining and not utilised part of the Loan Amount will be cancelled and shall not thereafter be available for disbursement, unless otherwise agreed in writing by the Lender and the Borrower.

2.6. If the Lender has paid any amount to the Supplier in accordance with the provisions of Article 2.2 hereof, the Borrower shall have a Reimbursement Obligation according to which he must fully and unconditionally reimburse the Lender for such amount paid. The Reimbursement Obligation is unconditional, independent and completely separate from the Purchase Contract.

### **Article 3. Loan Amount and Utilization**

3.1. The Lender agree to lend to the Borrower and the Borrower agrees to borrow from the Lender a loan in an amount of up to the Loan Amount on and subject to the terms and conditions as set forth in this Agreement.

3.2. The Loan Amount shall exclusively be used for the financing of the payments due under the Purchase Contract.



- 3.3. The Lender will only make the Loan Amount available to the Borrower and the Loan Amount can only be drawn by the Borrower if and when to the exclusive judgement of the Lender a Reimbursement Obligation originates, in which case a loan amount equal to the amount of this Reimbursement Obligation becomes due and payable by the Lender.

Each of the loan amounts mentioned under 3.3 will herein be called '*Partial Loan Amount*'.

- 3.4. Parties hereby agree that a Partial Loan Amount will automatically be set off against the Reimbursement Obligation, thereby ending the Reimbursement Obligation.

#### **Article 4. Independence of Loan Agreement**

- 4.1. The Borrower expressly acknowledges that this Agreement constitutes obligations of the Borrower, which are independent and completely separate from the Purchase Contract. The Borrower hereby agrees that it has no right to raise against the Lender any objections or defences under the Purchase Contract including but not limited to objections based on insufficient performance under any guarantees or warranties whatsoever. The Borrower also agrees that it is not entitled to refuse the orderly, punctual and complete fulfilment of its obligations under this Agreement by maintaining that the Buyer/Borrower (as the case may be) had any claim, right or title under the Purchase Contract.
- 4.2. Should, without the Lender giving its prior consent in writing (which will not be unreasonably withheld), the Purchase Contract be amended after the date of this Agreement as to the price of the payment thereof or any other material matter which may adversely impact the payment obligations of the Borrower under this Agreement, the Lender may disregard such amendment, and will not in any way be obliged to advance further monies other than those to which the Lender expressly committed themselves under the terms of this Agreement.

#### **Article 5. Repayment**

- 5.1. The Loan shall be repaid by the Borrower to the Lender in 2 (two) consecutive, semi-annual instalments for Tranche 1 of USD 1,386,638.53 (in words: one million three hundred eighty-six thousand six hundred thirty-eight Dollar and fifty-three cent) each and in 2 (two) consecutive, semi-annual instalments for Tranche 2 of USD 4,159,915.58 (in words: four million one hundred and fifty-nine thousand nine hundred and fifteen Dollar and fifty-eight cent) first and subsequently USD 4,159,915.59 (in words four million one hundred and fifty-nine thousand nine hundred and fifteen Dollar and fifty-nine cent) commencing on the First Repayment Date being 36 (thirty-six) months after the Effective Date of each respective Tranche. On the Final Repayment Date of each respective Tranche being 42 (forty-two) months after the Effective Date, the Borrower shall pay all Outstanding Amounts for each respective Tranche.
- 5.2. If the Loan has not been utilised in full within the Availability Period, each of the repayment instalments shall be reduced by an amount pro rata.

#### **Article 6. Prepayment**

- 6.1. The Borrower may only prepay on a Repayment Date all or any part of the Loan in accordance with the provisions of this Article 6 and subject to the prior written consent of the Lender. Any prepayment shall amongst others be subject to payment by the Borrower of such amounts as the Lender shall certify to be payable on demand in accordance with Article 19.1.



- 6.2. Not later than 30 (thirty) calendar days before the date of such intended prepayment the Borrower shall give written notice thereof to the Lender (such notice to be irrevocable and binding on the Borrower), specifying the amount to be prepaid.
- 6.3. Each amount to be prepaid by the Borrower shall be equal to the amount of one repayment instalment or a multiple thereof and any amount prepaid shall be set off against repayment instalments in reverse order of maturity. Upon the prepayment in accordance with Article 6.1, the Borrower shall pay also all other amounts payable in relation to the prepayment under this Agreement. Amounts prepaid may not be borrowed thereafter.

## Article 7. Payments

- 7.1. All payments to be made by the Borrower hereunder to the Lender, as the case may be, shall be made without set off or counterclaim and in freely transferable and convertible Dollars by not later than 11:00 a.m. (GMT time) on the relevant date to account number NL17 RABO 03000 025 13 USD of the Lender or to such other account as may from time to time be notified by the Lender to the Borrower with 15 (fifteen) days prior written notice with the following reference: H. Rizzelli.  
If any withholding is required, the Borrower shall gross up all relevant payments accordingly.
- 7.2. All payments to be made by the Borrower hereunder shall be made on a Business Day; whenever any payment hereunder is due on a day which is not a Business Day such payment shall be made on the next succeeding Business Day unless such succeeding Business Day falls in the next calendar month in which case such payment shall be effected on the immediately preceding Business Day.
- 7.3. Payments received from the Borrower shall be applied to discharge the indebtedness of the Borrower to the Lender under this Agreement in the following order:
  - (1) unpaid costs and expenses of the Lender to be reimbursed by the Borrower;
  - (2) unpaid fees; if any
  - (3) interest for late payment as referred to in Article 9;
  - (4) interest amounts;
  - (5) any other amounts due under this Agreement with the exception of principal;
  - (6) principal to be repaid or prepaid.
- 7.4. Any certificate or determination of the Lender (including a fax copy) as to any rate of interest or any other amount pursuant to this Agreement shall, in the absence of manifest error, be conclusive and binding on the Borrower and the Lender.

## Article 8. Interest Rate

- 8.1 The Borrower shall pay to the Lender the interest on each advanced Partial Loan Amount or, as the case may be, the Loan, payable on each Interest Payment Date in accordance with the provisions of Article 8.2. The interest for the Tranches shall be calculated at a rate of 5% (five per cent) per annum.
- 8.2 Each Interest Period will have a duration of 3 (three) months provided that:
  - (a) the first Interest Period shall commence on the date on which the first Partial Loan Amount is advanced hereunder;



- (b) in the case of each Partial Loan Amount other than the first, the Interest Period shall commence on the date such Partial Loan Amount is advanced hereunder and will end on the date of the expiry of the then current Interest Period in relation to the Loan outstanding on the date such Partial Loan Amount is made;
- (c) each subsequent Interest Period shall commence on the date of the expiry of the immediately preceding Interest Period;
- (d) if any Interest Period would otherwise end on a day which is not a Business Day that Interest Period shall be extended to the next succeeding day which is a Business Day, unless such next succeeding Business Day falls in another calendar month in which event the Interest Period shall end upon the immediately preceding Business Day;
- (e) subject to proviso (b) of this Clause 8.2 any Interest Period which commences on the last day of a calendar month and any Interest Period which commences on a day:
  - aa) for which there is no numerically corresponding day in the calendar month 3 (three) months after the commencement of such Interest Period during the Availability Period, or
  - bb) for which there is no numerically corresponding day in the calendar month 6 (six) months after the commencement of such Interest Period during the repayment period,
 and shall end on the last Business Day of the calendar month:
  - 3 (three) months after the commencement of such Interest Period during the Availability Period,
  - or:
  - 6 (six) months after the commencement of such Interest Period during the repayment period;
- (f) any Interest Period which, but for this proviso (f), would overrun a Repayment Date shall be shortened to end on such Repayment Date.

(a) 8.3. Interest shall be calculated on the Loan on the basis of actual days elapsed and a year of 360 (three hundred and sixty) days and shall accrue from day to day

(b) 8.4. At the end of each Interest Period and upon each disbursement of an Partial Loan Amount hereunder the Lender shall inform the Borrower by facsimile or by pdf-file of the amount of interest payable to the Lender in respect of the next Interest Period for the Partial Loan Amount, or, as the case may be, the Loan.

## Article 9. Delay Interest

9.1. In the event of failure by the Borrower to pay any sum on its due date, and without prejudice to any other right of the Lender under this Agreement, the Borrower shall pay to the Lender, and the Lender shall be entitled to receive interest for late payment on each amount payable under this Agreement which has not been paid on the agreed due date thereof and calculated on a daily basis and a year of 360 (three hundred and sixty) days at a rate of 1% (one per cent) per annum above the rate specified in Article 8.1.

9.2. Such interest for late payment shall be due from the agreed due date until (but not including) the actual date of payment and shall be paid forthwith upon demand made from time to time by the Lender. Failure of the Lender to give any notice or demand shall in no way relieve the Borrower from its obligations under this Agreement.

9.3. As from the due date for repayment thereof, any part of the Outstanding Amount which remains unpaid after such date shall cease to bear interest at the rate applicable in accordance with Article 8 and interest shall become payable thereon at the rate specified in this Article 9.



#### Article 10. Taxes, levies, fees and costs

- 10.1. All existing or future income taxes in relation to this Agreement levied or charged by any Authority in The Netherlands and/or Sri Lanka shall be borne by the Lender.
- 10.2. All existing or future taxes (other than those mentioned in Article 10.1), levies, imports, duties, services, charges, fees, deductions and withholdings, stamp or registration fees, whatsoever in relation to this Agreement, and levied or charged by any Authority in Sri Lanka, shall be borne by the Borrower. For the avoidance of doubt, this clause applies to this Agreement only and does not apply to the Purchase Contract.
- 10.3. All payments to be made by the Borrower under this Agreement (whether in respect of principal, interest, fees or otherwise) shall be made in full free and clear of and without deduction or withholding for or on account of any present or future income or other taxes, levies, imports, duties, charges or withholdings of any nature whatsoever levied by any Sri Lanka Authority. However, if the Borrower shall be required by Sri Lanka law or regulation to make any deduction or withholding from any payment for the account of the Lender, then:
  - 10.3.1. the Borrower will ensure that such deductions or withholdings will not be lower than the respective minimum legal liabilities therefore and will forthwith pay to the Lender such additional amounts as will result in the net receipt by the Lender (free and clear of any such deductions and withholdings) of the full amount which they otherwise should have received had no such deductions or withholdings been made; and
  - 10.3.2. the Borrower will upon demand from the Lender furnish to it an official receipt or receipts of the relevant taxation or Sri Lanka Authorities involved for all amounts deducted or withheld with respect to the Lender as aforesaid.

#### Article 11. For reference purposes only

#### Article 12. Change of Circumstances

- 12.1. In the event of a change of the various law or regulations applicable to the Lender by any Authority in charge of their enforcement, in particular as regards to reserve requirements or any levies or deductions (with the exception of income tax levied on the Lender's aggregate income) or other provisions with a comparable effect, where such change actually affects the net compensation obtained by the Lender in relation to this Agreement, the Lender shall promptly notify the Borrower
- 12.2. The Borrower and the Lender shall in such case consult each other with a view to reaching a mutually acceptable solution. If the parties do not reach an agreement within 30 (thirty) Business Days following the notification given by the Lender to the Borrower, the Borrower may elect either (a) to pay to the Lender such amounts as the Lender may duly certify as compensation for such increased cost with a reasonable upper limit or (b) to forthwith repay the Loan Amount together with accrued interest thereon and subject to the terms of Article 19.1.
- 12.3. If, at any time, it becomes unlawful for the Lender to comply with any of its obligations under this Agreement, the obligations in question shall be suspended (and all corresponding rights shall cease to accrue) until such time as it may again become lawful for the Lender to comply with them, and the Lender shall not be liable for any losses which the Borrower may incur as a result.



Notwithstanding this Article 12.3 or its effect, the Borrower shall remain liable under this Agreement and shall perform its obligations under this Agreement in accordance with its terms.

- 12.4. As long as the circumstances giving rise to the events specified in this Article 12 continue, the Lender shall use all its reasonable efforts to assign its commitment in the Loan to any other bank or financial institution acceptable to the Borrower with a view to avoid the above circumstances.

### Article 13. Representations and warranties

13.1. The Borrower hereby represents and warrants to the Lender that:

- (a) it has full power, authority and legal right to incur the indebtedness and other obligations provided for in this Agreement, to execute and deliver this Agreement, and to perform and observe the terms and provisions thereof;
- (b) the execution, performance and fulfilment of this Agreement have been duly and validly authorised under applicable laws and regulations;
- (c) to the extent required, all permits and authorisations for the Borrower to enter into this Agreement and to allow the Partial Loan Amount to be made under this Agreement have been obtained and no further permits or authorisations (including but not limited to foreign exchange permits) are necessary for the payment of all sums due under this Agreement;
- (d) this Agreement constitutes valid and binding obligations of the Borrower enforceable against it in Sri Lanka in accordance with its terms subject to the provisions of Article 462 of the Civil Procedure Code of Sri Lanka;
- (e) the execution and the performance of the provisions of this Agreement by the Borrower do not contravene any existing law or regulation to which the Borrower is subject, or any provision of the Constitution or the laws and regulations of Sri Lanka or any treaty to which Sri Lanka is a party;
- (f) the person(s) having executed and delivered this Agreement and whose names and functions are specified on the execution pages of this Agreement are fully authorised to execute the same for and on behalf of the Borrower and any one of the officers of the Borrower specified in the Certificate of Incumbency and Authority is authorised (i) to sign all notices, certificates and communications to be given by the Borrower, as the case may be, pursuant to this Agreement, and (ii) to take all actions required or permitted to be taken or done on behalf of the Borrower, as the case may be, under this Agreement;
- (g) there is no withholding, income or other tax or charge of Sri Lanka or any political subdivision or taxing authority thereof or of any taxing authority, federation or association of which Sri Lanka is a member, applicable to any payment to be made by the Borrower pursuant to the terms of this Agreement or to be imposed on or by virtue of the execution, delivery, performance or enforcement of this Agreement, except as provided in Article 10;
- (h) there is no stamp or registration duties or other taxes or fees with respect to the preparation, execution, delivery, filing, recording, registration or performance by the Borrower of this Agreement, required by Sri Lanka or any taxing or fiscal authority thereof;
- (i) the Lender is nor shall be deemed, for taxation or other purposes, to be resident or domiciled, to have established a place of business or to be carrying on any business in Sri Lanka by reason only of the execution, delivery, performance or enforcement of this Agreement;



- (j) the submission by the Borrower to arbitration in accordance with the provisions of Clause 23.2 of this Agreement and its agreement pursuant to Clause 23.2 of this Agreement that this Agreement shall be governed by and construed and interpreted in accordance with the laws of England, are legal, valid and binding;
- (k) no event has occurred or is pending which constitutes a default under or in respect of any agreement or document to which the Borrower is a party or by which the Borrower or any of its assets may be bound and no event has occurred which, with the giving of notice, lapse or time, determinations of materiality or other conditions might constitute a default under or in respect of any such agreement or document; and
- (l) the conditions, amounts, documents and evidence as mentioned in Article 2.2 are (still) fulfilled, true and/or in place.

13.2. All representations and warranties made in this Article 13 as well as the representation and warranty in Article 16 are deemed to be repeated by the Borrower, (a) on each date on which the Loan will be made available under this Agreement, and (b) on each Repayment Date.

#### Article 14. Undertakings

1.4. The Borrower undertakes with the Lender:

- 14.1. to comply with present and future law of Sri Lanka and to obtain all consents and approvals which may at any time be required or applicable to it or its property, such compliance to include, without limitation, that the Borrower shall continue to meet all requirements in order to facilitate any payments under this Agreement in freely convertible currency (being the same currency as the obligations of the Borrower are denominated);
- 14.2. not to amend or novate or agree to amend or novate the Purchase Contract relating to the price of the Purchase Contract or the payment thereof without the prior consent of the Lender, which consent will not unreasonably be withheld, except for amendments which are not material and not detrimental to the Borrower, the Lender. The Borrower shall provide the Lender with a copy of any such amendments to the Purchase Contract;
- 14.3. to furnish or cause to be furnished to the Lender all such information as the Lender shall reasonably request, including but not limited to the expenditure in connection with this Agreement and/or the Purchase Contract, on the basis of the assurance given by the Lender such information furnished by the Borrower shall not be divulged to any third party other than any insurer or to other parties unless with the prior consent of the Borrower.
- 14.4. to furnish to the Lender specimen signatures of a person or persons authorised to sign in a legally binding way notices to be given to the Lender for distribution to the Lender under this Agreement on behalf of the Borrower, if such a person (or such persons) is (are) newly appointed;
- 14.5. to inform the Lender as soon as possible (a) if any of the representations and warranties contained in Article 13 or 16 are not true and/or correct any more and (b) of the occurrence of an Event of Default or an event which may (with the giving of notice or the lapse of time) become an Event of Default;
- 14.6. to provide the Lender, at the Lender's first request, with all information requested by it to enable the Lender to perform its contractual obligations or any other obligations towards the tax authority of any country and do all things that are deemed necessary by the Lender in relation thereto. Changes to the information provided need to be notified by the Borrower to the Financier as soon as possible. To the extent deemed necessary by the Lender, the Lender may submit all information in relation to the



Borrower that they already possesses or may receive, to the tax authority of any country to perform its contractual obligations or any other obligations it may have towards the tax authority of such country.

## Article 15. Events of Default

15.1. The occurrence of any of the following events shall constitute an Event of Default:

- 15.1.1. The Borrower does not duly pay to the Lender any amount (whether of principal, interest fees, or any other amount) owed by it under this Agreement when due unless the Borrower is prevented from making such payment for reasons not within its control whereby due to a remittance becoming (i) illegal or (ii) unlawful;
- 15.1.2. The Borrower fails to perform any other obligation under this Agreement or is in breach of any other terms, undertakings, covenants or conditions contained herein and such failure – if capable of being remedied - is not remedied within 10 (ten) Business Days after the Lender have requested the Borrower to do so;
- 15.1.3. A competent court makes any judgement or decree to is enacted, the effect of which this Agreement or any material provision hereof or thereof will be invalid, illegal or unenforceable or it becomes unlawful for the Borrower to perform any obligation hereunder
- 15.1.4 Any representation or warranty of the Borrower contained in Article 13 or 16, or any certificate from the Borrower issued in terms of this agreement is incorrect;
- 15.1.5. Any law, ordinance, decree or regulation is enacted, implemented or in effect in the Netherlands, Sri Lanka or England, the effect of which is to render this Agreement or any material provision hereof or thereof invalid, illegal or unenforceable;
- 15.1.6. Sri Lanka declares a general moratorium, or the Borrower becomes unable or otherwise admits its inability to pay any of its Indebtedness as the same falls due;
- 15.1.7. Any circumstance occurs that is within the control of the borrower pursuant to clause 15.1.1 which adversely affects the validity or enforceability of this Agreement or the Purchase Agreement;
- 15.1.8 Amendments (unless with the prior written consent of the Lender and Borrower, which will not be unreasonably withheld, and except for amendments which are not material and not detrimental to the Borrower and the Lender), cancellation (unless with the prior written consent of the Borrower and Lender, which will not be unreasonably withheld, or due to a breach by the Supplier), repudiation, invalidation, or any other event which causes the Purchase Contract not to be in full force and effect;
- 15.1.9 Any Governmental Approval granted or required in connection with this Agreement expires, fails to be issued or is terminated or revoked or modified in any manner unacceptable to the Lender and the same is not remediable or, if remediable shall not have been cured or remedied to the satisfaction of the Lender within ten (10) Business Days after written notice from the Lender to the Borrower with respect thereto; and
- 15.1.10 The Borrower defaults in complying with any repayment obligation arising from any other loan, facility or credit agreement, of whatever nature, concluded with Lender or any of such obligation is declared to be or otherwise becomes due and payable prior to its maturity (*cross default*).
- 15.2. In any of the events as referred to in Article 15.1.1 to Article 15.1.10 and at any time thereafter if such event continues, the Lender may, after written notice of such event to the Borrower (a) cancel the Loan whereupon such Loan will be cancelled forthwith, and (b) declare the entire principal of the Loan and all other amounts payable under this Agreement to be due and payable forthwith



except where an event of default is directly caused by an event dealt with in Article 22, whereupon the aggregate principal of the Loan together with accrued interest thereon and any fees and any other amounts payable by the Borrower under this Agreement shall immediately become due and payable without further demand or other notice of any kind, all of which are hereby expressly waived by the Borrower.

- 15.3. Without prejudice to the provisions of Article 9, the Borrower shall indemnify the Lender against any loss or expenses with a maximum amount of USD 200,000 (in words: two hundred thousand Dollar) in relation to Tranche 1 and a maximum amount of USD 800,000 (in words: eight hundred thousand Dollar) in relation to Tranche 2, which the Lender may sustain or incur as a direct consequence of any Event of Default by the Borrower in payment of any amount due under this Agreement.
- 15.4. The Borrower shall inform the Lender promptly of the occurrence of any fact or circumstance, which might threaten its ability to perform any of its obligations under this Agreement.

#### **Article 16. Pari passu**

- 16.1. The Borrower hereby represents and warrants to the Lender that its payment obligations under this Agreement rank and will at all times rank pari passu with all its other present and future unsecured and unsubordinated payment obligations on account of Indebtedness.
- 16.2. The claims of the Lender pursuant to this Agreement will at all times rank pari passu with the claims of any other of the Borrower's creditors with respect to all terms and conditions of prepayment or cancellation other than normal maturity schedules which the Borrower may have agreed with such other creditors, with the exception of claims granted priority by mandatory operation of laws of Sri Lanka. Such terms and conditions shall not result in prepayments that would adversely affect the position of the Lender under this Agreement.

#### **Article 17. Notices**

- 17.1. Unless otherwise specified herein, all notices, requests and other communications shall be made in the English language and shall be given or made (unless provided otherwise in this Agreement) by registered mail or (but then to be confirmed by mail) by telefax and shall be addressed as follows:

In case of the Borrower:

The Democratic Socialist Republic of Sri Lanka

Department of External Resources

The Ministry of National Policies and Economic Affairs

The Secretariat

Colombo 01

Attn: Director General

Telephone: +94 11 2484693

Telefax: +94 11 2447633

In case of the Lender:



Coöperatieve Rabobank U.A. Structured Trade & Export Finance  
Croeselaan 18  
3521 CB Utrecht  
The Netherlands  
attn. H. Rizzelli  
Location: Export Finance Department  
Telephone: +31 30 7122527  
Telefax: +31 30 7122591

or to such other address as may from time to time be notified in writing by one party to the others, provided that any such variation shall take effect as from the 7<sup>th</sup> (seventh) Business Day after the day of receipt of the respective notice by the other parties (unless a later date should have been notified therein).

- 17.2. Any such notice shall be deemed to have been duly given on the 14<sup>th</sup> (fourteenth) day after posting (if given by registered airmail) or on the Business Day after dispatch (if given by telex or telefax), provided that in case of any telex or telefax transmission a correct answer back or transmission okay message has been received and the relevant message has been sent by registered airmail simultaneously.

#### Article 18. Assignment

- 18.1. The Lender may assign any of its rights or transfer any of its rights and obligation under the Agreement to a third party bank licensed in Sri Lanka with the prior written consent (which will not unreasonably be withheld) of the Borrower, provided however that the Lender shall not require the Borrower's prior written consent when an Event of Default has occurred and is continuing.
- 18.2. The Borrower shall not assign or transfer in full or in part any or all of its rights, title and interest under the Agreement.

#### Article 19. Set off

- 19.1. In case of the occurrence of an Event of Default under this Agreement, the Lender shall be entitled to set-off payable claims it has against the Borrower against any payable counterclaims of the Borrower against the Lender regardless of the currency in which such claims are denominated. Claims not denominated in USD shall be set off at the rate of exchange for USD on the day of set-off pursuant to Clause 19.2.
- 19.2. The Borrower hereby waives any and all rights of set-off or counterclaim which it may have with regard to any amount due to the Lender under this Agreement and agrees that it shall not withhold payment for any reason whatsoever of any amounts due for payment. In particular, the Borrower shall not set-off or refuse to make any payment owing to the Lender under this Agreement by virtue of any claims, rights of action, entitlements or demands which the Buyer may have against the Supplier in relation to the Purchase Contract. The Borrower shall have the right to set off in case a court or competent jurisdiction makes a specific judgement or order in relation hereto to the benefit of the Borrower.

7

123

## Article 20. Indemnities

20.1. The Borrower shall on demand indemnify the Lender, without prejudice to any of the other rights of the Lender under this Agreement against any loss or expense which it shall certify as sustained or incurred by it as a consequence of:

- (a) any default in payment by the Borrower of any sum under this Agreement when due;
- (b) the occurrence of any other Event of Default, subject to Article 15.3;
- (c) in case the Borrower pays interest at the rate mentioned in Article 8.1 or as subsequently agreed between the Borrower and the Lender after the date of this Agreement, any prepayment of the Loan or part thereof is made on another date than an Interest Payment Date;
- (d) a Partial Loan Amount not being made available on the scheduled date of disbursement for any reason (excluding any default by the Lender);

including, in any such case, but not limited to, any loss or expense sustained or incurred by the Lender in maintaining or funding any Partial Loan Amount, or, as the case may be, the Loan, or any part thereof or in liquidating or re-employing deposits from third parties acquired to effect or maintain any Partial Loan Amount, or as the case may be the Loan, or any part thereof or any other sums owing to the Lender. The Lender shall provide the Borrower with a detailed description of the expenses and losses as mentioned in the previous sentence

20.2. If any sum due from the Borrower under this Agreement or any order or judgment given or made in relation thereto has to be converted from the currency (the "first currency") in which the same is payable under this Agreement or under such order or judgment into another currency (the "second currency") for the purpose of (a) making or filing a claim or proof against the Borrower, (b) obtaining an order or judgment in any court or other tribunal or (c) enforcing any order or judgment given or made in relation to this Agreement, the Borrower shall indemnify and hold harmless the Lender from and against any loss suffered as a result of any difference between (i) the rate of exchange used for such purpose to convert the sum in question from the first currency to the second currency and (ii) the rate or rates of exchange at which the Lender may in the ordinary course of business purchase the first currency with the second currency upon receipt of a sum paid to it in satisfaction, in whole or in part, of any such order, judgment, claim or proof. Any amount due from the Borrower under this Article shall be due as a separate debt and shall not be affected by judgment being obtained for any other sums due under or in respect of this Agreement and the term "rate of exchange" includes any premium and costs of exchange payable in connection with the purchase of the first currency with the second currency.

## Article 21. Miscellaneous

- 21.1. The language of this Agreement and all subsequent correspondence is English. In the event of translation of other languages, the English version shall prevail.
- 21.2. The Lender reserve the rights to publish this transaction for promotional purposes, in newspapers and financial publications with the Borrower's consent in writing, which shall not unreasonably be withheld.
- 21.3. This Agreement may be executed in any number of counterparts, and by the different parties hereto on separate counterparts, each of which when so executed and delivered shall be an original, but all the counterparts shall together constitute one and the same instrument.



- 21.4. No failure or delay by the Lender in exercising any right, power or privilege hereunder or conferred by law shall operate as a waiver thereof nor shall any single or partial exercise of any right, power or privilege preclude any further exercise thereof or the exercise of any other right, power or privilege. The rights and remedies herein provided are cumulative and not exclusive of any rights and remedies provided by law.
- 21.5. Each of the provisions in this Agreement are severable and distinct from the others, and if at any time one or more such provisions is or becomes invalid, illegal or unenforceable, the validity, legality and enforceability of the remaining provisions of this Agreement shall not in any way be affected or impaired thereby.
- 21.6. No modification or waiver of any provision of this Agreement and no consent to any departure therefrom shall be effective unless such modification or waiver shall be in writing and signed on behalf of all parties to the Agreement.

#### **Article 22. Suspension of Lender's obligations**

- 22.1 The Borrower agrees that the Lender may delay, block or refuse to process any transaction without incurring any liability if the Lender suspects that:
- a) the transaction may breach any laws or regulations in Australia or any other country, including any anti money laundering or counter terrorism laws;
  - b) the transaction involves any person (natural, corporate or governmental) that is itself sanctioned or is connected, directly or indirectly, to any person that is sanctioned under economic and trade sanctions imposed by the United States of America, the European Union or any other jurisdiction; or
  - c) the transaction may directly or indirectly involve the proceeds of, or be applied for the purposes of, conduct which is unlawful in the Netherlands or any other country.

#### **Article 23. Law and jurisdiction**

- 23.1. This Agreement and its performance shall be governed by and construed and interpreted in accordance with English law.
- 23.2. Any dispute, controversy or claim arising out of or relating to this contract, or the breach, termination or invalidity thereof, shall be settled by arbitration in accordance with the UNCITRAL Arbitration Rules as at present in force. The arbitration shall be administered by Singapore International Arbitration Centre ("SIAC") in accordance with its Practice Note on UNCITRAL cases. The number of arbitrators shall be three. Each party shall appoint one Arbitrator and the Arbitrators so appointed shall agree on the Chairman of the Arbitral Tribunal. The place of arbitration shall be Singapore. The language to be used in the arbitral proceedings shall be English.
- 23.3. The Borrower irrevocably consents to service of process or any other documents in connection with arbitration proceedings in any court by personal service, delivery at any address specified in this Agreement or any other usual address, mail or in any other manner permitted by English law, the law of the place of service or the law of the jurisdiction where proceedings are instituted.




121

This Agreement is executed and signed in three original copies on 6 DECEMBER 2016

**The Borrower:**

On behalf of The Democratic Socialist Republic of Sri Lanka,  
represented by the Secretary of the Ministry of Finance



DR. R. H. S. SAMARATUNGA  
Secretary  
Ministry of Finance  
Colombo 01  
Sri Lanka.

**The Lender:**

On behalf of  
Coöperatieve Rabobank U.A.  
Mr. H. Bartelds, Vice President



**Exhibit I**

**Legal Opinion by <<.....>>**

Legal Opinion – Financing of the the design of identified dairy farms, the supply of pregnant dairy cattle, equipment, vehicles and management of the Sri Lankan Dairy Development Project

[...]  
PRESIDENTS COUNSEL  
ATTORNEY GENERAL OF THE  
DEMOCRATIC SOCIALIST REPUBLIC OF SRI LANKA

**Exhibit II**

**Certificate of Incumbency and Authority Borrower**

From: .....

.....

.....

To: **the Lender**

Dear Sirs,

With reference to the Loan Agreement signed between us, for USD 11,093,108.22 and dated ..... 2016 (the "Agreement"), I, the undersigned, (authorised person), hereby certify that the following are the names, offices and true specimen signatures of the persons each of whom will separately and shall continue to be (until you receive authorised written notice from us that they, or any of them, no longer continue to be) authorised (a) to sign on behalf of the Borrower all notices, certificates and communications to be given by the Borrower pursuant the Agreement and (b) to take all actions required or permitted to be taken or done on behalf of the Borrower under the Agreement;

| Name  | Office | Specimen Signature |
|-------|--------|--------------------|
| ..... | .....  | .....              |
| ..... | .....  | .....              |
| ..... | .....  | .....              |
| ..... | .....  | .....              |



Exhibit III

Drawdown Request

From: [Borrower]

To: [Lender]

Dated:

Dear Sirs

[The Democratic Socialist Republic of Sri Lanka] – [Loan Agreement dated [●] (the Agreement)]

We refer to the Agreement. This is a Drawdown Request. Terms defined in the Agreement have the same meaning in this Drawdown Request unless given a different meaning in this Drawdown Request.

We wish to wish to draw down the following borrow a Loan on the following terms:

Proposed Drawdown Date: [●] (or, if that is not a Business Day, the next Business Day)

Tranche to be drawn: [Tranche 1]/[Tranche 2] \*

Currency of Loan: USD

Amount: [●]

Interest Period: [●]

We confirm that each condition specified in clause 2.2 (*disbursements and conditions precedent*) is satisfied on the date of this Drawdown Request.

This Drawdown Request is irrevocable.

## POWER OF ATTORNEY

### The undersigned:

Coöperatieve Rabobank U.A., having its corporate seat in Amsterdam, the Netherlands, having its address at Croeselaan 18, 3521 CB, Utrecht, the Netherlands ("Rabobank"), in accordance with its Articles of Association and the resolution based thereon and the power granted thereunder represented by:

1. Marc Dominique Anthon Schmitz
2. Heinrich Johannes Bernardus Weinands

hereby appoint Han Bartelds or any other duly authorised officer of Rabobank, as its attorney to execute and deliver on its behalf:

1. a USD 11,093,108.22 loan agreement between The Democratic Socialist Republic of Sri Lanka as borrower and Rabobank, and a USD 62,860,946.61 export finance facility agreement between The Democratic Socialist Republic of Sri Lanka as borrower, Export Finance and Insurance Corporation (EFIC) and Rabobank (the "Agreements"), with such amendments to the Agreement as the attorney may approve prior to signing; and
2. any other documents in connection with the Agreements in such form and on such terms as such attorney may approve.


This power of attorney is governed by the laws of the Netherlands and valid until and including the date falling 30 days after the date of this power of attorney following which date it will cease to have effect.

IN WITNESS WHEREOF, this power of attorney has been duly executed, this 1st December 2016 in Utrecht.

1.

  
M. Schmitz

2.

  
H. Weinands

AD/SIC  
12/01

## POWER OF ATTORNEY

### The undersigned:

Coöperatieve Rabobank U.A., having its corporate seat in Amsterdam, the Netherlands, having its address at Croeselaan 18, 3521 CB, Utrecht, the Netherlands ("**Rabobank**"), in accordance with its Articles of Association and the resolution based thereon and the power granted thereunder represented by:

1. Marc Dominique Anthon Schmitz
2. Taco Stephan Breukel


hereby appoint Han Bartelds or any other duly authorised officer of Rabobank, as its attorney to execute and deliver on its behalf :

1. a USD 11,093,108.22 loan agreement between The Democratic Socialist Republic of Sri Lanka as borrower and Rabobank, and a USD 62,860,946.61 export finance facility agreement between The Democratic Socialist Republic of Sri Lanka as borrower, Export Finance and Insurance Corporation (EFIC) and Rabobank (the "**Agreements**"), with such amendments to the Agreement as the attorney may approve prior to signing; and
2. any other documents in connection with the Agreements in such form and on such terms as such attorney may approve.

This power of attorney is governed by the laws of the Netherlands and valid until and including the date falling 30 days after the date of this power of attorney following which date it will cease to have effect.

IN WITNESS WHEREOF, this power of attorney has been duly executed, this 3rd November 2016 in Utrecht.

1.   
M. Schmitz

2.   
T. Breukel

 Rabobank  
Export Finance  
Croeselaan 28, UC24030  
P.O. Box 171000  
3500 HG Utrecht  
The Netherlands



## Transactions

C-DRMS Report 814-1 (V2)

For the period from 1899/12/30 to 2023/02/23

Page 1 of 1

| Value Date                                     | In Disbursed Currency | In Loan Currency   | In Rupees               | In USD               | Exchange Rates<br>(Amount In Disbursed Currency / Amount In Local Currency) |
|------------------------------------------------|-----------------------|--------------------|-------------------------|----------------------|-----------------------------------------------------------------------------|
| <b>Co-op Centrale Raiffeisen (Netherlands)</b> |                       |                    |                         |                      |                                                                             |
| <b>2016041 /SL</b>                             |                       |                    |                         |                      |                                                                             |
| Principal Actual                               |                       |                    |                         |                      |                                                                             |
| 2020/02/06                                     | USD 1,386,639.00      | USD 1,386,639.00   | 251,538,671.89          | 1,386,672.63         | 181.4017                                                                    |
| 2020/08/06                                     | USD 1,386,638.53      | No Data Definition | 257,224,913.91          | 1,386,638.53         | 185.5025                                                                    |
| 2021/05/08                                     | USD 4,159,915.59      |                    | 830,265,904.84          | 4,161,410.54         | 199.5872                                                                    |
| 2021/11/08                                     | USD 4,159,915.59      |                    | 842,618,358.20          | 4,206,565.30         | 202.5566                                                                    |
| <b>Sub Total for 2016041</b>                   | <b>11,093,108.71</b>  |                    | <b>2,181,647,848.84</b> | <b>11,141,287.01</b> |                                                                             |
| <b>Grand Total</b>                             |                       |                    | <b>2,181,647,848.84</b> | <b>11,141,287.01</b> |                                                                             |

Note: JPK = Thousands of Yen

The user selection of loans for this report is:

'Instrument ID' = '2016041' AND 'Tran Type' = 'Principal Actual' AND 'End Date' &lt;= '2023/02/23'

303  
216

Note: Rupee equivalent of Foreign Disbursements and Capitalized Payments are calculated by the CS-DRM system based on "Interbank Weighted Average US\$/Rupee exchange rate of the previous day and cross currency rates vis-à-vis the US Dollar appearing on Reuters system at 08.00 a.m. on the current day" sent by Central Bank of Sri Lanka, when the lender has not provided the rupee equivalents of corresponding transactions.



රාජ්‍ය ණය කළමනාකරණ කාර්යාලය  
பொது கடன் மேலாண்மை அலுவலகம்  
Public Debt Management Office

ඇමුණුම 44

පිදුල්, ප්‍රමුඛවිකල්පය සහ ආර්ථික සංවර්ධන අමාත්‍යාංශය  
මහලේකම් කාර්යාලය (3 වැනි මහල), කොළඹ 00100, ශ්‍රී ලංකාව

நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அமைச்சு  
செயலகம் (3 ஆம் மாடி), கொழும்பு 00100, இலங்கை

Ministry of Finance, Planning and Economic Development  
The Secretariat (3<sup>rd</sup> Floor), Colombo 00100, Sri Lanka

මගේ අංකය  
எனது இல  
My No

PDMO/BO/AUDIT/2025

ඔබේ අංකය  
உமது இல  
Your No

TPD/A/PDMO/INFO/2024/03



එල්.ඩී.ආර්.එල්. ලියනගේ  
සහකාර විගණකාධිපති කාර්යාලය  
මහා භාණ්ඩාගාරය

විගණනය සඳහා තොරතුරු ලබා ගැනීම

උක්ත කරුණ සම්බන්ධයෙන් ඔබ විසින් යොමු කරන ලද අංක  
TPD/A/PDMO/INFO/2024/03 හා 2025 පෙබරවාරි 07 දිනැති ලිපිය හා බැඳේ.

ඒ අනුව, එමගින් විමසන ලද, විදේශීය ණය ගිවිසුම් අංක 2016040 අදාළව 2024.12.31  
දක්වා තොරතුරු පහත ඇමුණුම් මගින් ඔබ වෙත අවශ්‍ය කටයුතු සඳහා යොමුකරමි.

ඇමුණුම 1 - 2024.12.31 දිනට 854 - 1 වාර්තාව

ඇමුණුම 2 - 2024.12.31 දක්වා සිදු කරන ලද පොලී ගෙවීම් පිළිබඳ වන වාර්තාව

ඇමුණුම 3 - 2024.12.31 දක්වා සිදු කරන ලද පොරොන්දු ගාස්තු පිළිබඳ වන වාර්තාව

උදේති උඩුගහපත්තුව  
අධ්‍යක්ෂ ජනරාල්



## TRANSACTIONS OF DISBURSEMENTS AND PAYMENTS BY USE OF FUNDS AND CREDITOR CATEGORIES

For the Period From 01-Jan-24 to 31-Dec-24

Page 1 of 1

| Description                                                                            | Tranche | Currency | Disbursed Outstanding Debt At | Disbursed Amounts | Principal Repayments | Interest Payments | Other Payments | Parity Change | Disbursed Outstanding Debt At |
|----------------------------------------------------------------------------------------|---------|----------|-------------------------------|-------------------|----------------------|-------------------|----------------|---------------|-------------------------------|
|                                                                                        |         |          |                               |                   |                      |                   |                |               |                               |
| Export Credit                                                                          |         |          |                               |                   |                      |                   |                |               |                               |
| Project                                                                                |         |          |                               |                   |                      |                   |                |               |                               |
| Co-op Centrale Raiffeisen (Netherlands)                                                |         |          |                               |                   |                      |                   |                |               |                               |
| 2016040                                                                                |         |          |                               |                   |                      |                   |                |               |                               |
| Implementation of Importation of 20,000 Dairy Animals Project (Balance Part-62.86 USD) |         |          |                               |                   |                      |                   |                |               |                               |
| Total for                                                                              | 1       | USD      | 4,358,007                     | 0                 | 0                    | 0                 | 0              | 0             | 4,358,007                     |
|                                                                                        | 2       | USD      | 1,109,311                     | 0                 | 0                    | 0                 | 0              | 0             | 1,109,311                     |
| Total for                                                                              |         | USD      | 5,467,318                     | 0                 | 0                    | 0                 | 0              | 0             | 5,467,318                     |
|                                                                                        | 1       | LKR      | 1,411,659,954                 | 0                 | 0                    | 0                 | 0              | -136,579,934  | 1,275,080,020                 |
| Total for                                                                              | 2       | LKR      | 359,331,628                   | 0                 | 0                    | 0                 | 0              | -34,765,813   | 324,565,815                   |
|                                                                                        |         | LKR      | 1,770,991,582                 | 0                 | 0                    | 0                 | 0              | -171,345,747  | 1,599,645,834                 |
| Total for Project                                                                      |         | LKR      | 1,770,991,582                 | 0                 | 0                    | 0                 | 0              | -171,345,747  | 1,599,645,834                 |
| Total for Export Credit                                                                |         | LKR      | 1,770,991,582                 | 0                 | 0                    | 0                 | 0              | -171,345,747  | 1,599,645,834                 |
| GRAND TOTAL FOR ALL LOANS                                                              |         | LKR      | 1,770,991,582                 | 0                 | 0                    | 0                 | 0              | -171,345,747  | 1,599,645,834                 |

## Notes:

1. Cumulative disbursements of each loan in foreign currency depicted as at the time of generating of this report may be provisional for some instruments for the period.
2. The Rupee equivalent of cumulative disbursement of each loan in this report other than disbursements denominated in terms of XDR/KRW/KWD/NOK & SAR are converted by the system using the daily indicative exchange rates published by the Central Bank of Sri Lanka for each disbursement made during the period, unless otherwise the lender or proponent provided with rupee equivalent
3. The Rupee equivalent of each disbursement denominated in terms of XDR/KRW/KWD/NOK & SAR are converted by the system using month-end exchange rates published by the Central Bank of Sri Lanka for each disbursements made during the period unless otherwise the lender or proponent provided with rupee equivalent.
4. Source for the actual payments in rupee terms - Central Bank of Sri Lanka
5. Source for the disbursement - Disbursements notices sent by each foreign development partner or foreign creditor
6. Source for the Exchange rates and variable interest rates - Central Bank of Sri Lanka
7. "Parity Change" in Rupees = Closing balance converted using the exchange rates prevailed at Period End Date - (Opening balance converted using the exchange rates prevailed at Period Start Date + Disbursements converted using the rates at each transaction dates during the period (if not provided by the Lender or Proponent) - Actual Repayments during the period in Rupees)
8. This is a system generated report. For any inquiry on this report, please contact Director General of Public Debt Management Office

The user selection is :

"Borrower" = 'Government of Sri Lanka' AND 'Instrument Id' = '2016040'





කෘෂිකර්ම, පශු සම්පත්, ඉඩම් හා වාරිමාර්ග අමාත්‍යාංශය

74460 කමත්තොழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சு

Ministry of Agriculture, Livestock, Lands & Irrigation

FLS

පශු සම්පත් අංශය / கால்நடை பிரிவு / Livestock Division

80/5, "ගොවිජන මන්දිරය", රජමල්වත්ත පවුමග, බත්තරමුල්ල, ශ්‍රී ලංකාව.

80/5, "கொவிஜன மந்திரய", ரஜமல்வத்தை ஒழுங்கை, பத்தரமுல்லை, இலங்கை.

80/5, "Govijana Mandiraya", Rajamalwatta Lane, Battaramulla, Sri Lanka.

මගේ අංකය.  
எனது இல.  
My No.

Livestock/04/03/31

ඔබේ අංකය.  
உமது இல.  
Your No.

දිනය.  
திகதி.  
Date.

05.12.2024

100253  
10 DEC 2024

නියෝජ්‍ය විගණකාධිපති,  
ජාතික විගණන කාර්යාලය

විගණන කටයුතු සඳහා තොරතුරු ලබා ගැනීම

උක්ත කරුණ සම්බන්ධයෙන් ඔබගේ අංක FLS/C/SML/Special/2023/01 හා 2024.10.08 දිනැති ලිපිය හා බැඳේ.

ඒ අනුව, ඒ සඳහා සකස් කරන ලද පිළිතුර මේ සමඟ ඉදිරිපත් කරන බව කාරුණිකව දන්වා සිටිමි.

ආචාර්ය පී.එස්.ප්‍රනාන්දු  
අතිරේක ලේකම් (පශු සම්පත් සංවර්ධන)

පිටපත :

ප්‍රධාන ගණකාධිකාරී (පශු සම්පත් අංශය), කෘෂිකර්ම, පශු සම්පත්, ඉඩම් හා වාරිමාර්ග අමාත්‍යාංශය

ලේකම් } දුරකථන தொலைபேசி Telephone - 011 2034340 කාර්යාලය } දුරකථන 011 2 883 779 ෆැක්ස් } 011 2 883 985 (Admin)  
 செயலாளர் } 011 2 883 791 அலுவலகம் } தொலைபேசி 011 2 883 791 பெக்ஸ் } 011 2 883 970 (Livestock Dev.)  
 Secretary } 011 2 883 789 தொலைபேசி 011 2 883 789 பெக்ஸ் } Email:  
 info@livestock.gov.lk

පිළිතුරු ලිපි යොමු කිරීමේදී මගේ අංකය, ලිපි කවරයේ වම්පස ඉහළ කෙළවරෙහි සඳහන් කර එවීමට කාරුණික වන්න

- මෙම ව්‍යාපෘතිය මගින් ආනයනය කරන සතුන් සහිත ගොවිපොල පිළිබඳව පසු විපරමක් මේ වන විට ක්‍රියාත්මක කරගෙන යන බැවින් එම කාර්යය නිමවීමෙන් පසු මෙම තොරතුරු ලබා දීමට හැකිවේ. කෙසේ වුවද, මෙම ව්‍යාපෘතිය යටතේ ආනයනික සතුන් ලබා ගෙන ගොවිපොල කළමනාකරණය හොඳින් පවත්වාගෙන යන ලද ගොවිපොල දැනට සාර්ථකව ක්‍රියාත්මක වේ.

උදා:

|    | ගොවිපොල                          | ලබා දුන් සතුන් සංඛ්‍යාව | වර්තමාන සතුන් සංඛ්‍යාව |                                                                          |
|----|----------------------------------|-------------------------|------------------------|--------------------------------------------------------------------------|
| 01 | වටවල ගොවිපොල                     | 920                     | 1600                   |                                                                          |
| 02 | නාඋල ගොවිපොල                     | 150                     | 226                    |                                                                          |
| 03 | රොස් ඩෙයිරි (Ross Dairy) ගොවිපොල | 75                      | 110                    |                                                                          |
| 04 | බොරලන්ද ගොවිපොල                  | 100                     | 84                     | රජයේ ගොවිපොලකි. මෙම ගොවිපොල මගින් කිරි ගොවීන් හට පැවැත්වූ ලබා දෙනු ලබයි. |
| 05 | හෙරිටේජ් (Heritage) ගොවිපොල      | 100                     | 150                    |                                                                          |
| 06 | රොතර්ස් (rothers) ගොවිපොල        | 150                     | 300                    |                                                                          |

මීට අමතරව මෙම සතුන් ලබා ගත් මුල් අවස්ථාවේ දී ගොවිපොල කළමනාකරණ ගැටලු සහිත ගොවිපොල වසා දමන ලද අතර එම සතුන් වෙනත් කිරිගොවීන්ට විකුණන ලදී.

2018 වසරේ දී සත්ත්ව ආහාර සපයා ගැනීමට බඩ ඉරිඟු වගාවට සේනා දළඹුවාගෙන් ඇති වූ උවදුර හේතුවෙන් සහ සත්ත්ව ආහාර මිල හේතුවෙන් ඇති වූ ගැටලුව නිසා ද සතුන්ගේ නිෂ්පාදනය අඩු වී සමහර ගොවිපොල වසා දමන ලදී.

ඊට අමතරව විවිධ පෞද්ගලික හේතු නිසා ද සමහර ගොවිපොල වසා දමන ලදී.

එහෙත් මේ වන විට සාර්ථකව කරගෙන යන ගොවිපොල මගින් ජාතික කිරි නිෂ්පාදනයට උසස් තත්ත්වයේ කිරි සපයනු ලැබේ. එමෙන්ම මෙම ආනයනික සතුන්ගෙන් උපන් පැවැත්වූ කිරි ගොවීන්ට ලබා දී ඇති අතර එමගින් ද කිරි නිෂ්පාදනය වැඩි වී ඇති අතරම රටේ ජාන සම්පත ද දියුණු වී ඇත.

අද රටේ වානිජ මට්ටමේ කිරි ගොවිපොල සහ ඒ ආශ්‍රිත අනෙකුත් කර්මාන්ත ඇති වී ඇත්තේ මෙම ව්‍යාපෘතිය හේතුවෙනි.

- II අදියර යටතේ සතුන් ගෙන්වීම නැවැත්වීම සම්බන්ධයෙන් තීරණයක් ගෙන නැති අතර අවසන් වරට අමාත්‍ය මණ්ඩල තීරණයක් ලබා දී ඇත්තේ පෞද්ගලික අංශයට සෘජුවම සතුන් ලබා නොදී ජාතික පශු සම්පත් සංවර්ධන මණ්ඩලයේ ගොවිපොලවලට සතුන් ආනයනය කර අභිජනන ගොවිපොල 02 ක් පවත්වාගෙන යමින් එම ගව පැවැත්වූ ගොවීන්ට නිකුත් කිරීමටය.


අනතුරුව covid - 19 උවදුර හේතුවෙන් එම තීරණය ක්රියාත්මක කිරීම ප්‍රමාද වූ අතර , ඉන් පසුව රටේ මූල්‍යමය තත්ත්වය අනුව විදේශ රාජ්‍ය ව්‍යාපෘති ක්‍රියාත්මක නොකෙරුණි.

මේ සම්බන්ධයෙන් ඔස්ට්‍රේලියානු මහ කොමසාරිස්වරයා සමග ද සාකච්ඡා කරන ලද අතර එය ක්‍රියාත්මක කිරීමට සහයෝගය ලබා දෙන බවට එම අවස්ථාවේ දී සහයෝගය පළ කරන ලදී.

- මෙම අත්තිකාරම් මුදල ගෙවන ලද්දේ සතුන් ආනයනයේ II අදියර ආරම්භ කිරීමට වූ අතර ඒ සඳහා අවශ්‍ය ප්‍රතිලාභීන් තේරීම්, දැනුවත් කිරීමේ වැඩසටහන් සහ ගොවිපොල සැකසීම් පවා ආරම්භ කරන ලදී. ඊට සමගාමීව ඔස්ට්‍රේලියාවේ සතුන් තෝරා ගැබ් ගැන්වීම් කටයුතු සිදු කර නිරෝධායන ගොවිපොලක නඩත්තු කරන ලදී. මේ සියල්ල කරන ලද්දේ II අදියර ක්‍රියාත්මක කිරීම සඳහා පත් කරන ලද කමිටු වාර්තාවේ නිර්දේශවලට අනුකූලවය.

එසේ වුව ද, අදාළ ආනයන සහතිකය හා සෞඛ්‍ය පාරාමිතීන් ලබා දීමේ දී ඇති වූ ප්‍රමාදය හේතුවෙන් සතුන් ආනයනය අපේක්ෂිත දිනට සිදු කළ නොහැකි විය. මුද්‍රිත හා විද්‍යුත් මාධ්‍ය මගින් ගොවිපොල අසාර්ථක කරගත් ගොවීන් කිහිපදෙනෙකු විසින් ගෙන ගිය කඩාකප්පල්කාරී ක්‍රියා ද මෙම ප්‍රමාදයට හේතු විය. ඒ වන විටත් ව්‍යාපෘතිය නතර කිරීමට තීරණය කර නොතිබූ බැවින් කාර්යයසාධන සුරක්ෂිතයක් ඉල්ලා නැත.

4. මේ සම්බන්ධ තොරතුරු පසු විපරම් කිරීමෙන් පසු ඉදිරියේ දී ලබා දීමට කටයුතු කරනු ලැබේ. කෙසේ වෙතත්, ආනයනික සතුන් වානිජ ගොවිපොල ප්‍රශස්ත මට්ටමෙන් පවත්වාගෙන යාමේ දී වාර්ෂිකව 20% ක් දළ වශයෙන් අපහරණය කරනු ලැබේ. එබැවින්, දැනට සතුන් ආනයනය කර වසර 07 ක් ගත වී ඇති අතර එම සතුන් ගොවිපොලවල ඇත්තේ ඉතා සුළු ප්‍රමාණයකි. එනමුත් මෙම ආනයනික සතුන්ගෙන් ලබා ගත් ඊළඟ පරම්පරාවල සතුන් ගොවිපොලවල කිරි නිෂ්පාදනය සඳහා යොදාගනු ලැබේ.

  
 චෛත්‍ය ජී.එස්.සුමනසේකර  
 අධ්‍යක්ෂ (සත්ත්ව අභිජනන)



**1982 අංක 59 දරන සත්ව පරිහරණ පනත**

(5) එවැනි අභියාචනයක් සම්බන්ධයෙන් දඬුවම්වරයකින් තොරව අවසාන හා තීරණාත්මක වන්නේ ය.

19. අධ්‍යක්ෂවරයා විසින් නිකුත් කරන ලද බලපත්‍රයක බලය යටතේ මිස, කිසිම තැනැත්තකු විසින්—

(අ) අභිජනනය පිණිස ඉන්ද්‍ර එකතු කිරීම, සකස් කිරීම සහ සොයා ගැනීම සඳහා පවිටි භාවිතය; හෝ

(ආ) කලල රූප රෝපනය පිණිස කලල රූප නිපදවීමේ කාර්යය සඳහා ප්‍රදානකාරක එළදෙනකු කඩඉනීම හෝ තබාගැනීම කිරීම නොකළ යුතු ය.

20. බලපත්‍ර නිලධාරියකු විසින් නිකුත් කරන ලද පරීක්ෂණ වාර්තාවක් අනුව අවස්ථාවෝචිත පරිදි, සහාය සැපයීම සඳහා සම්පත්ත බවට ද යම් විශේෂිත රෝගයකින් හෝ පෙළුන බවට ද විශේෂයෙන්ම සාපෙල්ලොසිස්, සිබියෝසිස්, ප්‍රියොකොමා කාසිස් හෝ වෙනත් නියමිත රෝගයකින් ආසාදිත නොවන බවට අධ්‍යක්ෂවරයා සැහිල්ල පත් වුවහොත් ඔහු විසින් එම බලපත්‍රය නිකුත් කළ යුතු ය.

**III වන කොටස**

සතුන් සහ සත්ව නිෂ්පාදන, පශු වෛද්‍ය ඖෂධ සහ පශු වෛද්‍ය ජෛව නිෂ්පාදන ආනයනය කිරීම හා අපනයනය කිරීම

\* 21. (1) අධ්‍යක්ෂවරයාගේ නිර්දේශය මත, ආනයන සහ අපනයන පාලකවරයා විසින් නිකුත් කරන ලද අවසර පත්‍රයක බලය යටතේ සැර, කිසිම තැනැත්තකු විසින් යම් සතකු, සත්ව නිෂ්පාදනයක්, පශු වෛද්‍ය ඖෂධයක්, පශු වෛද්‍ය ජෛව නිෂ්පාදනයක්, සත්ව ඉන්ද්‍ර හෝ කලල රූප ආනයනය නොකළ යුතු ය.

(2) එවැනි ආනයනය කිරීමක් නිර්දේශ කරනු ලබ ඇති අවස්ථා වල, අධ්‍යක්ෂවරයා විසින් ඇතුළුවීමේ වරය සඳහන් කළ යුතු ය.

22. (1) සත්ව නිෂ්පාදනය, සතුන් තුළ රෝග ඇති කිරීමට ඉඩ ඇති යම් ආසාදන ද්‍රව්‍යයකින් තොර බව ප්‍රකාශ කරමින් එම සත්ව නිෂ්පාදනයක් ගෙන්වනු ලබන්නේ යම් රටකින් ද, ඒ රටේ ප්‍රධාන පශු වෛද්‍ය නිලධාරියා විසින් හෝ ඔහු විසින් බලය දෙන ලද පශු වෛද්‍ය නිලධාරියකු විසින් දෙන ලද සහතිකයක්, ආනයනය කිරීමේ ඉදිරිපත් කරනු ලබුවහොත් මිස, ඒ නිෂ්පාදනය ආනයනය කිරීම සඳහා බලපත්‍රයක් නිකුත් කිරීමට අධ්‍යක්ෂවරයා විසින් නිර්දේශයක් නොකළ යුතු ය.

(2) (1) වන උපවගන්තිය යටතේ වූ සහතිකය බෙහි දෙවන උප චේදනයේ දක්වා ඇති ආකෘතිය අනුව විය යුතු ය.

පරිශ්‍රය  
කොළඹ  
ප්‍රධාන අධ්‍යක්ෂ  
රජයේ සේවා  
සඳහා බලපත්‍ර  
ලබාගත  
යුතු බව.

බලපත්‍ර  
නිකුත්  
කිරීමට පෙර  
පරීක්ෂණ  
වාර්තාව.

අවසර  
පත්‍රයක්  
නොමැතිව  
ආනයනය  
කිරීම  
ගහනම් බව.

සත්ව  
නිෂ්පාදන  
ආනයනය  
කිරීම සඳහා  
අවසර  
පත්‍ර  
නිකුත් කිරීම.



10

සමාජ සේවා දෙපාර්තමේන්තුවේ සේවයේ යෙදවීමේ ක්‍රියාමාර්ග

(2) සත්ව නිෂ්පාදනය, ඇතුළුවීමේ වර්ගයට ලක්වන දිනය පිළිබඳ දැන්වීමක්, එම නිෂ්පාදනය එසේ ලබාගත දිනයට අනුකූලව පෙර, ආනයනකරු විසින් අධ්‍යක්ෂවරයාට හෝ ඔහු විසින් බලය දෙන ලද නිලධාරියකුට දිය යුතුය.

සම වර්ගයක් හෝ වෙනස් වර්ගයක් රෝගයකින් ආසාදිත බව ප්‍රකාශ කිරීමට අවසරය ලබාදීම සඳහා බලය.

23. (1) වර්ග හා තාවකාලික විෂයය හැර අමාත්‍යවරයා විසින්, අමාත්‍යවරයා විසින්, ගැසට් පත්‍රයේ පළ කරනු ලබන නියමයක් මගින්, ශ්‍රී ලංකාව තුළ හෝ ශ්‍රී ලංකාවෙන් පිටත යම් වර්ගයක් හෝ ස්ථානයක් සත්ව රෝගයකින් ආසාදිත ප්‍රදේශයක් ලෙස ප්‍රකාශයට පත් කළ හැකිය.

(2) සත්ව රෝගයකින් ආසාදිත ප්‍රදේශයක් ලෙස (1) වන උප වගන්තිය යටතේ ප්‍රකාශයට පත් කරන ලද යම් වර්ගයකින් හෝ ස්ථානයකින් යම් සත්‍යයක් හෝ සත්ව නිෂ්පාදනයක් ආනයනය කිරීම සඳහා කිසිදු කැනුම්කරුට අවසර පත්‍රයක් නිකුත් කරනු නොලැබිය යුතුය.

සම ආසාදිත හෝ රෝගී සත්‍යයක් හෝ සත්ව නිෂ්පාදනයක් ඇතුළුවීමට අවසරය ලබාදීම සඳහා බලය.

24. 23 වන වගන්තියේ (1) වන උපවගන්තිය යටතේ සත්ව රෝගයකින් ආසාදිත ප්‍රදේශයක් ලෙස ප්‍රකාශයට පත් කරනු ලැබුවා වූ ද ශ්‍රී ලංකාව තුළ හෝ ශ්‍රී ලංකාවෙන් පිටත පිහිටියා වූ ද යම් වර්ගයක් හෝ ස්ථානයක් සිට සතුන් ගෙන එන යම් නැවක් යම් ආසාදිත සතුන් හෝ රෝගයකින් පෙළෙන යම් සත්‍යයක් සිට පිටත බලධරයා සැහීමට පත් වුවහොත්, එම නැවට ඇතුළුවීමට අවසර දීම උචිත බලධරයා විසින් ප්‍රතික්ෂේප කිරීම නීත්‍යානුකූල වන්නේ ය.

ආනයනකරු විසින් අනුමැතිය ලබා දෙන ලද ප්‍රදේශයක.

25. (1) ශ්‍රී ලංකාවට සත්‍යය ආනයනය කරන යම් කැනුම්කරු ම විසින් එම සත්‍යය ගෙන එන නැව සැහීමෙන් දිනය හා වේලාව පිළිබඳව වූ දුර්වල දැනුවත්මත් අධ්‍යක්ෂවරයාට හෝ ඒ සඳහා අධ්‍යක්ෂවරයා විසින් බලය දෙන ලද නිලධාරියකුට දිය යුතු ය.

(2) එම දැන්වීම දිය යුත්තේ කවර කාල සීමාවකට පෙර ද යන වග අධ්‍යක්ෂවරයා විසින් අවසර පත්‍රය නිකුත් කිරීම සඳහා වූ නිර්දේශයේ නිශ්චිතව සඳහන් කළ යුතු ය.

සෞඛ්‍ය සේවකයා.

26. (1) සත්‍යය ගෙන්වනු ලබන්නේ යම් රටකින් ද, ඒ රටේ ප්‍රධාන පශු ශල්‍ය වෛද්‍යවරයාගෙන් හෝ බලයලත් පශු ශල්‍ය වෛද්‍ය වරයාගෙන් මෙහි පහත දැක්වෙන කරුණු සඳහන් කරමින් ලබාගත් සහතිකයක් ආනයනකරු විසින් අධ්‍යක්ෂවරයා වෙත ඉදිරිපත් කළහොත් මිස, ඒ සත්‍යය ශ්‍රී ලංකාවට ආනයනය කිරීම සඳහා කිසිදු අවසරපත්‍රයක් අධ්‍යක්ෂවරයා විසින් නිර්දේශ නොකළ යුතුය:—

- (අ) සත්‍යය ගෙන්වනු ලබන්නේ යම් රටකින් ද, ඒ රට;
- (ආ) සත්‍යය රෝගයකින් නොපෙළෙන බව හා සත්‍යය අනන්‍යය කිරීමට පෙරාතුව වූ මාස තුනක කාලසීමාවක් තුළ සත්‍යය රෝගයකින් නොපෙළුණු බව හා සත්‍යය සතුන් හා සම්බන්ධ වී ඇති බව බව;



(ඇ) සහාය ලබන සහ නැව පිලවන වර්ෂයෙන් පිටත්වීමට පෙර තුළ වූ මින කුණක කාලය තුළ සහාය ලබන්නා ලබන්නාගේ සම්ප්‍රදායිකවත් ද, ඒ ස්ථානය රෝගවලින් තොරව පැවතීමට; සහ

(ඈ) විශේෂිත රෝගවලට එරෙහිව සහාය ප්‍රතිශක්තිකරණය කරනු ලබ ඇති බව.

(2) (1) වන උපවගන්තිය යටතේ වූ සහතිකය මෙහි තුන්වන උපරේඛනයේ දක්වා ඇති ආකෘතිය අනුව විය යුතුය.

27. බලයලත් නිලධාරියා නැවට නැග, එහි ඇති සතුන් පරීක්ෂා කර, එම සතුන් හෝ එහි ඇති නැව බඩු ගොඩනැගීමට බලය දෙනු ලබන තෙක්, කිසිම තැනැත්තකුට එම නැවට නැගීමට ඉඩ නොදිය යුතු වන අතර ඒ කිසිම සතුකු හෝ ඒ නැව බඩු ගොඩනැගීම හෝ ගොඩනැගීමට අවසරදීම හෝ නොකළ යුතුය.

ගෙවීම.

28. (1) ශ්‍රී ලංකාවට ආනයනය කරනු ලබන සම්පතක නියමිත ස්ථානයක දී, නියමිත තැනැත්තන් විසින්, කලින් කල ඉදිරිපත් කරන ලෙස නියම කිරීම සුදුසු යයි අධ්‍යක්ෂවරයා විසින් අදහස් කරනු ලැබ, එසේ නියම කරනු ලැබුවහොත් මිස, ඒ සහාය තිත් දිනක අවම කාලසීමාවක් නිරෝධායනය කරනු ලැබීමට යටත් වන්නේ ය.

නිරෝධායනය.

(2) (අ) නිරෝධායනයේ නැගීමට නියම කරනු ලැබූ සම්පතකුට ප්‍රමාණවත් ආහාර සහ ජලය සැපයීම; සහ

(ආ) නිරෝධායනයෙහි තබන ලද සෑම සහකාර ම ප්‍රතිකාර කිරීම සඳහා සහ එකී සහායකයෙකු කිරීම සඳහා සහ නිරෝධායනයෙහි දී මින යන යම් සහකුගේ මුද්‍රාණ බැහැර කිරීම සඳහා ද දරනු ලබන සියලු වියදම් දැරීම ආනයනයකරුගේ කාර්යය වන්නේ ය.

(3) නියමිත ප්‍රමාණයක වූ නිරෝධායනය ගත්තුවත් ගෙවන ලෙස සෑම ආනයනකරුවකුට ම නියම කරනු ලැබිය යුතු ය.

(4) නිරෝධායනයට යටත් යම් සහකු රෝගී බව දැනගන්නොත් එම සහාය විනය කිරීමට සහ උගේ මුද්‍රාණ බැහැර කිරීමට අධ්‍යක්ෂ වරයා විසින් නියම කරනු ලැබීම නීත්‍යානුකූල වන අතර එම සහාය උගේ මුද්‍රාණ විනය කිරීමට හා බැහැර කිරීමට සහ ඒ මෙහිත් වියෙන් ව වන වගන්තියේ විධිවිධාන අවශ්‍ය වුවහත් කිරීම සහිතව, අදාළ වන්නේ ය.

29. (1) නිරෝධායනය ස්ථානයට යාමද ප්‍රදේශයක් දී පහතේ ආර්ය සඳහා ආරක්ෂක කලාපයක් ලෙස ප්‍රකාශයට පත් කිරීම යෝග්‍ය යයි අධ්‍යක්ෂවරයා අදහස් කළහොත්, ගැසට් පත්‍රයේ පළ කරනු ලබන දැන්වීමක් මගින් අධ්‍යක්ෂවරයා විසින් එසේ ප්‍රකාශයට පත් කරනු ලැබීම නීත්‍යානුකූල වන්නේ ය.

ආරක්ෂක කලාපය.



42

රජයේ ප්‍රසම්පාදන මාර්ගෝපදේශ සංග්‍රහය — 2006

කෙසේ වුව ද එවැනි අවස්ථාවල දී ශ්‍රී ලංකා රාජ්‍යයේ සංරචකය සඳහා අයි.සී.ටී.ඒ.සී සූත්‍රය භාවිතා කළ යුතු ය.

### වැඩ කොන්ත්‍රාත් සඳහා අත්තිකාරම් ගෙවීම

පිළිගත හැකි පුරස්ථාන ප්‍රසම්පාදන අත්පොතේ 5.4.4 හි සඳහන් කර ඇත.

5.4.4 වැඩ සඳහා වූ යම් කොන්ත්‍රාත්තුවක් සඳහා අත්තිකාරම් ගෙවීම පහත දැක්වෙන ආකාරයට කළ යුතු ය.

- (i) පිළිගත හැකි අත්තිකාරම් ගෙවීමේ පුරස්ථානයක් ඉදිරිපත් කිරීම මත, කොන්ත්‍රාත් මුදලින් සියයට විස්සක (20%) උපරිමයක්, අත්තිකාරම් ලෙස ගෙවිය හැකිය. (එම මුදලින් තාවකාලික මුදල් සහ හදිසි අවිනිශ්චිත අරමුදල් අඩු කිරීමෙන් පසු.)
- (ii) වැඩ සම්පූර්ණ කිරීමට ඇති හැකියාව පිළිබඳ ප්‍රසම්පාදන අයවැන්නෙකු සැහිල්ලට පත් වන්නේ නම් සමාදායී බලකායවලට සහ ගොවි සංවිධානවලට පුරස්ථානයක් නොමැතිව රාජ්‍යයේ දෙපාර්තමේන්තුව (රු. 200,000) උපරිමයකට යටත්ව අත්තිකාරම් මුදල් ගෙවනු ලැබිය හැකිය, සහ
- (iii) කොන්ත්‍රාත්කරුට සිදු කරනු ලබන ගෙවීම්වලින් සියයට අනුවක් (90%) ගෙවීමට ප්‍රථම අත්තිකාරම් මුදල සම්පූර්ණයෙන්ම ආපසු අය කරනු ලැබිය යුතු ය.

### භාණ්ඩ/උපකරණ සහ යන්ත්‍රෝපකරණ ආනයනය කිරීම සඳහා අත්තිකාරම් ගෙවීම

(\*)

5.4.5

ප්‍රසම්පාදන අයවැන්නෙකු වාසියට ණයවර ලිපි විවෘත කළ යුතු බවට ලංසු කැඳවීමේ ලේඛනවල නියම කර ඇති විට, ඒවායේ වියදම සැපයුම්කරු විසින් දැරිය යුතු අතර, ප්‍රසම්පාදන අයවැන්නෙකුට පිළිගත හැකි පුරස්ථානයක් ඉදිරිපත් කිරීම මත, ණයවර ලිපියේ වටිනාකමින් සියයට තිහකට (30%) සමාන මුදලකට වැඩි නොවන මුදලක් ශ්‍රී ලංකා රාජ්‍යයේවලින් අත්තිකාරම් වශයෙන් ගෙවනු ලැබිය හැකි ය.

### ඉදිකිරීම් වැඩ කොන්ත්‍රාත් සඳහා රඳවා තබා ගැනීමේ මුදල.

රඳවා තබා ගැනීමට නිර්දේශිත මුදල් ප්‍රමාණයන් සහ රඳවා තබා ගැනීමේ පුරස්ථානයේ ප්‍රකාශිත ප්‍රසම්පාදන අත්පොතේ 5.4.6 හි සඳහන් කර ඇත.

5.4.6

(අ) කොන්ත්‍රාත්කරුවෙකුට ගෙවිය යුතු සෑම ගෙවීමකින්ම නිශ්චිත මුදලක්, රඳවා තබා ගැනීමේ මුදලක් ලෙස ප්‍රසම්පාදන අයවැන්නෙකු විසින් රඳවා තබා ගත යුතු ය.

(ආ) වැඩ අවසාන වශයෙන් හිමි කිරීමේ දී රඳවා තබාගත් මුදලින් හරි අඩක් කොන්ත්‍රාත්කරුට ආපසු ගෙවිය යුතු අතර, ඉතිරි මුදල දෝෂ වගකීම් කාල සීමාව (Defect Liability Period) අවසන් වනතුරු රඳවා තබා ගත යුතු ය.

5.4.7. විකල්පයක් වශයෙන්, වැඩ අවසන් වශයෙන් නිම කිරීමෙන් පසු , කොන්දේසි විරහිත සහ අවලංගු කළ නොහැකි සුරක්ෂණයක් ඉදිරිපත් කිරීමෙන් රඳවා තබා ගත් මුදලේ ඉතිරි ප්‍රමාණය ආපසු ලබා ගැනීමට කොන්ත්‍රාත්කරුට ඉඩ දිය යුතු ය.

#### කාර්යය සාධන සුරක්ෂණය

##### වැඩ

5.4.8 (අ) වැඩ සඳහා වූ යම් කොන්ත්‍රාත්තුවක දී, කොන්ත්‍රාත්කරු විසින් ගිවිසුම උල්ලංඝනය කළහොත් ප්‍රසම්පාදන අස්ථිත්වය ආරක්ෂා කිරීම සඳහා, ඇස්තමේන්තු ගත කොන්ත්‍රාත් මුදලින් සියයට පහකට (5%) නොඅඩු මුදලක් කාර්යය සාධන සුරක්ෂණයක් වශයෙන් වැඩ සඳහා, ඉදිරිපත් කිරීම අවශ්‍ය වේ.

කාර්යය සාධන සුරක්ෂණයෙහි පිළිගත හැකි ආකෘතිය සහ පිළිගත හැකි ආයතන ප්‍රසම්පාදන අත්පොතේ 5.4.8 සඳහන් කර ඇත.

(ආ) මෙම සුරක්ෂණය පිළිගත හැකි ආයතනයක් විසින් නිකුත් කරන ලද කාර්යය සාධන සුරක්ෂණයක් මගින් ඉදිරිපත් කළ යුතු අතර, එය වැඩ නිම කිරීමට අපේක්ෂිත දිනය පසු ව දින 28 ක් දක්වා වලංගු විය යුතු ය.

#### 5.4.9. කාර්යය සාධන සුරක්ෂණය නිදහස් කිරීම

කෙසේ වුවද, රාජ්‍යයේ මිලියන දෙක නොඉක්මවන කුඩා වැඩ කොන්ත්‍රාත්වල දී, කාර්යය සාධන සුරක්ෂණයක් ඉදිරිපත් කිරීමේ අවශ්‍යතාවයෙන් නිදහස් කිරීම ප්‍රසම්පාදන අස්ථිත්වය කරනු ලැබිය හැකි ය.

#### 5.4.10 භාණ්ඩ

(අ) භාණ්ඩ සැපයීම සඳහා වූ කොන්ත්‍රාත්වල දී, කාර්යය සාධන සුරක්ෂණය සඳහා වූ අවශ්‍යතාවය, අදාළ භාණ්ඩයේ වෙළඳපොළ තත්වය මත සහ වාණිජමය පරිචය මත රඳා පවතී.

පිළිගත හැකි කාර්යය සාධන සුරක්ෂණ ප්‍රසම්පාදන අත්පොතේ 5.4.10 සඳහන් කර ඇත.

(ආ) කොන්ත්‍රාත්තුවේ කාර්යය සාධනය අසාර්ථක වනවිට එයින් ප්‍රසම්පාදන අස්ථිත්වය ආරක්ෂා කිරීම සඳහා, කාර්යය සාධන සුරක්ෂණයක් ඉදිරිපත් කරන ලෙස සැපයුම්කරුවන්ට නියම කරනු ලැබේ.

(ඇ) ඇස්තමේන්තුගත කොන්ත්‍රාත් මුදලින් සියයට දහයකට (10%), අඩු නොවන යෝග්‍ය මුදලක සුරක්ෂණයක් මගින් වගකීම් පිළිබඳ බැඳීම් ආවරණය කරනු ලැබිය හැකි ය.



